

பத்துப்பாட்டினுள்

பத்தாவதாகிய

மலைபடுகடாம் மூலமும்

நச்சினூர்க்கினியருரையும்.

ஆய்வு,

சென்னை

பிரஸிடென்ஸ் காலேஜ் தமிழாய்விதராகிய

உத்தமநான்புரம்

வே. சாமிநாதையரால்

தாமநாகனமாகளமுதிய

பலவகையான குறிப்புக்களுடன்

வைஜயந்தியச்சுக்கூடத்திற்

பதிப்பிக்கப்பெற்றன

விலை ரூபா. 1-4 0

— —

1912

All rights reserved.

நூல்.

மலைபடுகடாமென்பது நக்கீரனார்முதலிய கடைச்சங்கப்புலவர்களால் இயற்றப்பட்டு அவர்களால் தொகுக்கப்பெற்ற பத்துப்பாட்டினுள் பத்தாவதாகவுள்ளது.

பத்துப்பாட்டுக்களாவன : திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன. இது,

“ முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வனமதுரைக் காஞ்சி—மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து”

என்னும் பழையவெண்பாவால் விளங்கும். இவற்றை இயற்றிய ஆசிரியர் இன்னாரென்பது முறையே ஒவ்வொருபாட்டின் உரையிறுதியில் நச்சினூக்கினியரெழுதிய வாக்கியங்களாலும், இப்பாட்டுக்களைத் தொகுத்தோர் சங்கப்புலவரென்பது மலைபடுகடாத்தின் கசநூலும் அடியின் விசேடவுரையில் அவர் எழுதிய வினாவிடைகளாகவுள்ள வாக்கியங்களாலும் விளங்கும்.

இப்பாட்டுக்கள் பத்தும், முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலையென்னும் நால்வகைச் செய்யுட்களுள், தொகைநிலையின் பாற்படுமென்று கூறுவாருமுள்.

இவற்றை

முதலாவது திருமுருகாற்றுப்படை நகர - அடிகளையுடையது; முருகக்கடவுண்மீது மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது; இதில் முருகக்கடவுளுடைய ஸ்தலங்களுட்சிறந்த திருப்பாரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்துர்), திருவாவினன்குடி (பழனி), திருவேகம், குன்றுதோறூடல், பழமுதிர்சோலை யென்னும் ஆறுபடைவீடுகளும், அவற்றில் அவர் எழுந்தருளியிருக்கும் விதமும் முறையே நிரம்பப் பாராட்டிக்கூறப்படும். இது, சைவத் திருமுறைகளில் கச-ஆம் திருமுறைப் பிரபந்தவரிசையிற் சேர்க்கப்

பெற்றுள்ளது. இப்பாட்டு, புலவராற்றுப்படையென்றும் வழங்கப் பெறும்.

இரண்டாவது பொருநராற்றுப்படை உசஅ - அடிகளையுடையது ; இளஞ்சேட்சென்னி புதல்வனாகிய சோழன் கரிகாற்பெருவளவனை முடத்தாமக்கண்ணியார் பாடியது ; இதில் கரிகாற்பெருவளவன்கொடையும் அவன்வீரமும் அவனாண்ட சோழநாட்டின் வளமும் காவிரி நதியின் சிறப்பும் நன்றாகக் கூறப்படும்.

மூன்றாவது சிறுபாணாற்றுப்படை உகக - அடிகளையுடையது ; ஏறுமாநாட்டு நல்லியக்கோடனென்பவனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது ; இதில் நல்லியக்கோடனது வண்மையும் அவனுடைய நகரங்களாகிய எயிற்பட்டினம் வேலூர் ஆழார் முதலியவற்றினியல்புகளும், அவற்றிலிருந்த மாந்தர்களது நற்குண நற்செய்கைகளும் தமிழ்நாட்டு மூலேவந்தர்களுடைய இராசதானிகளாகிய மதுரை வஞ்சி உறையூரென்னு மூன்று நகரங்களினிலைமைகளும் பேசுபாரிகாரி ஆய் அடிகள் நள்ளி ஓரியென்னும் வள்ளல்களே முவரும் இன்ன இன்ன கொடையாற் பெயர்பெற்றார்களென்பதும் கூறப்பட்டுள்ளன. புறநானூற்றில் ௧0௫ - ஆம் செய்யுள் முதலியவற்றிற் கூறப்பெற்றுள்ள பாரியென்பவனும் இங்கே கூறப்பெற்றபாரியும் ஒருவனே.

நான்காவது பெரும்பாணாற்றுப்படை ௫00 - அடிகளையுடையது ; காஞ்சி நகரத்திருந்த தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது ; இதில் அவனது வண்மையும், தொண்டைநாட்டிலேயுள்ள குறிஞ்சி முதலிய ஐந்திரைவளங்களும், அவற்றில்வாழும் மாந்தருடைய தொழில் ஊண் ஒப்புரவு முதலியனவும், காஞ்சி நகரத்தின் சிறப்பும், திருமாவின் நூற்றெட்டுத்திருப்பதிகளுள் ஒன்றாகிய திருவேங்கா வென்பதும் கூறப்பட்டுள்ளன.

ஐந்தாவது முல்லைப்பாட்டு. இது ௧0௩ - அடிகளையுடையது ; பகைமேற்சென்ற தலைவன்வருமளவும் தலைவி ஆற்றியிருந்தவிடத்து அவன் வந்ததனைக்கண்டு தோழிமுதலியோராகிய வாயில்கள் தம் முட்கூறியதாகக் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் டுனார் நப்பூதனார் பாடியது ; இது தலைவனைப்பிரிந்து தனித்திருக்குடி தலைமகளியல்பையும் கார்காலத்தின் தன்மையையும் படைவீட்டிடிபகைவர் துயரத்தோடிருந்ததையும் தலைவனது செளரியத்தையும் விளங்கக்கூறும்.

ஆறாவது மதுரைக்காஞ்சி ௭௮௨ - அடிகளையுடையது; தலை யாலங் காணத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வீடுபேறு நிமித்தம் நிலையாமையைச் செவியறிவுறுத்தி மாங்குடிமரு துரை பாடியது; இதில் பாண்டிநாட்டின் வீரநிலைவளங்களும், மது ரையம்பதியி னழகும், அப்பாண்டியனது வீரமுதலியனவும், சோ ராசனது நாளோலக்கச் சிறப்பும், அக்காலத்திருந்த பலசிறந்தாசர்க ளுடைய பெருமையும், அருச்சுனனுக்குக் கண்ணன் உபதேசித்த பகவற்கீதையின் மேம்பாடும், இன்னும் பலவும் கூறப்பட்டுள்ளன.

ஏழாவது நெடுநல்வாடை ௧௮௮ - அடிகளையுடையது. பாண் டியன் நெடுஞ்செழியனை நக்கீரனார் பாடியது; இதில் பீப்பசி கார்த் திகை மாதங்களாகிய கூதிர்க்காலத்தினியல்பும் தனித்திருந்த தலைவியது வருத்தமிருதியும் படைவீட்டில் தலைவனிருக்கும் வண்ணமும் விளங்கக் கூறப்பட்டுள்ளன.

எட்டாவது குறிஞ்சிப்பாட்டு ௨௬௧ - அடிகளையுடையது; ஆரிய வாசன் பிரகத்தனைத் தமிழறிவுறுத்தற்குக் கயிலர் பாடியது; இதில் மலைவளங்களும், இல்லறமுறைமையும், தலைவனும் தலைவியும் தம் முள் வைக்கத்தகுமன்புடைமையும், கற்பின் இன்றியமையாமையும், பல மலர்விசேடங்களும் அழகாகக் கூறப்பட்டுள்ளன; இது பெருங் குறிஞ்சியென்றும் பெயர் பெறும்.

ஒன்பதாவது பட்டினப்பாலை ௩0௧ - அடிகளையுடையது; சோ முன் கரிகாற்பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. இதில் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பும், சோழநாட் டின் வளமும், காவிரிநதி பயன்படுதலும், அச்சோழனுடைய பராக் கிரமமும், அவனுடைய செங்கோலின் மேன்மையும் நிரம்ப விரித் துக் கூறப்பட்டுள்ளன. இந்நூலைக்கேட்டு அச்சோழன் கடியலூ ருருத்திரங்கண்ணனார்க்குப் பதினாறுஷ்டம் பொன் பரிசளித்தானெ ன்று கலிங்கத்துப்பரணியாற் றெரிகின்றது.

மலைபடுகடாத்தின் வரலாற்றிற்கு அங்கமாகத் திருமுருகாற்றுப் படை முதலிய ௯ - பாட்டுக்களின் வரலாறுகள் இதுவரையிற் கூறப் பட்டன.

பத்தாவதாகிய மலைபடுகடாமென்பது *பல்கன்றக் கோட்டக் துச் செங்கண்மாததுவேள் நன்னன்சேய் நன்னன்மீது நிரணிய;

பல்குன்றக் கோட்டமென்பது நன்னனுடையநாடு,

† செங்கண்மா - அலனுடையநகர்.

(முட்டகத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகணர் பாடிய ஒரு பாடல்; ௫௮௩ - அடிகளையுடையது; ஆசிரியப்பாக்களுள், இது நேரிசையாசிரியப்பா; [நேரிசை ஆசிரியப்பாவாவது ஈற்றயலடி முச்சீரடியாகவும், ஏனைய அடிகள் நாற்சீரடிகளாகவும் வரப்பெறுவது]. இப்பாட்டின் ௫௫௭ - ஆம் அடியின் முதலிலுள்ள, 'அதனால்' என்பது, செய்யுளிலக்கணத்துள் 'கூன்' என்று வழங்கப்படும்.

மலைபடுகடாமென்னும்பெயர்க்காரணம்: இப்பாட்டின் ௩௪ஆம் அடியில் மலைக்கு யாணையை உவமத்தது அதனிடத்தே பிறந்த பலவகையான (உகூஉ - ம் அடி முதலியவற்றைப்பார்க்க) ஓசையைக்கடாம் (மதம்) எனச் சிறப்பித்துப் பாராட்டியிருத்தலால், இப்பாட்டு 'மலைபடுகடாம்' எனப் பெயர்பெற்றதென்பர். இதனை, இப்புத்தகத்தின் ௬௧ - ம் பக்கத்துள்ள உரையாசிரியர் வாக்கியங்களாலறிக. இப்படியே, பதிற்றுப்பத்திலுள்ள பாட்டுக்களெல்லாம் தம்பாலுள்ள தொடர்மொழிகளின் பொருட்சிறப்பால் அத்தொடர்மொழிகளையே தம்பெயர்களாகக்கொண்டு விளங்குதல் இங்கே அறிதற்பாலது.

உதாரணம்: பதிற்றுப்பத்தில், 11-வது செய்யுளின்பெயர், புண்ணுமீழ்தருதி; 90-வது செய்யுளின்பெயர் வல்கேழுதடக்கை.

கூத்தராரற்றுப்படையென்னும் பெயர்க்காரணம்: ஆற்றுப்படையென்பது, ஒருவர் ஒரு கொடையாளியின்பால் தாம்பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் அங்கே சென்று தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறு வழிப்படுத்தல்; ஆறு-வழி, படை - படுத்தல். ஒவ்வொருவரும் இங்ஙனம் கூறுதற்கு உரியோராயினும், கூத்தர்முதலியோரே எதிர்வந்த கூத்தர் முதலியவர்களுக்குக்கூறி அவர்களை வழிப்படுத்தியதாகச் செய்யுள்செய்தல் மாபு. தொல்காப்பியப் புறத்திணையியலில், ௩௬-ம் சூத்திரத்திலுள்ள, "கூத்தரும் பாணரும் பொருநரும் விறவியும், ஆற்றிடைக் காட்சி யுறமுத்தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச், சென்று பயனெதிரச் சொன்னபக்கமும்" என்பது இதற்குவிதி; 'ஆடன் மாந்தரும் பாடற் பாணரும், கருவிப் பொருநரும் இவருட்பெண்பாலா ராகிய விறவியருமென்னும் நாற்பாலாரும் தாம்பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும்' என்பது இதன்பொருள். இங்ஙனம் இயற்றப்பெற்றவைகள்: கூத்தராரற்றுப்படை, பாணராரற்றுப்படை, பொருநராரற்றுப்படை, புலவாரற்

றுப்படை, விறலியாற்றுப்படை என ஒவ்வொருவகையிலும் பலபல உள்ளன. பத்துப்பாட்டிலன்றி, புறநானூறு முதலியவற்றிலும் பிற்காலத்து நூல்களாகிய கலம்பகங்களிலும் இவ்வாற்றுப்படைச் செய்யுட்கள் காணப்படுகின்றன. இவை, தனிச்செய்யுளாக ஆக்கப்படும். புறப்பொருள் வெண்பாமாலையில் பாடாண்படலத்தில் வந்துள்ள

[வெண்பா.]

“கொலைவிற்புருவத்துக் கொம்பன்றூர் கூத்தின்
றலைவ தவிராது சேறி—சிலைகுலாங்
காரினை வென்ற கவிகையான் கைவளம்
வாரினை கொண்டு வரற்கு”.

என்னும் கூத்தாரற்றுப்படைச் செய்யுள் முதலியவற்றிலும் இஃது அறியலாகும். கூத்தாரற்றுப்படைக்கு இந்நூலையே உதாரணமாக எடுத்துக்காட்டினர் நச்சினூர்க்கீணியர்; [தொல். பொரு. பக். 212.]

நன்னென்னும் தலைவன் பாற்சென்று பரிசில்பெற்றுவரும் கூத்தனொருவன் தான்பெற்ற பெருஞ்செல்வத்தை எதிரேவரும் வறியவனாகிய கூத்தனுக்கு அறிவுறுத்தி, “நீயும் அவன்பாற்சென்று பெருஞ்செல்வம் பெற்று வாழ்வாயாக” என்று வழிப்படுத்தியதாக நன்னனுடைய பலவகைப்பெருமைகளும் புலப்படும்படி செய்யப்பெற்றிருத்தலின், இது கூத்தாரற்றுப்படையென்று பெயர்பெற்றது. இலக்கணவிளக்கச் செய்யுளியலுரையில் இப்பாட்டுக் கூத்தாரற்றுப்படையென்று வழங்கப்பெற்றுள்ளது.

இப்பாட்டினுள், வந்த கூத்தனைநோக்கி, ‘கண்ணுளரொக்கற்றலைவ, சுற்றமும் நீயும் நன்னன்பாற் சேறிராயின், நாடுபடர்மின்; விரிந்த விடியல் கழிமின்; மரமறைபாக்கழிமின்; ஒருவிரொருவி ரோம்பினிர் கழிமின்; செந்நெறிக்கொண்மின்; குறுகாதுகழிமின்; மென்மெலஅகன்மின்; மலைபிற்படக் கழிமின்; கோல்கொண்டு ஊன்றினிர்கழிமின்; கைபிணிவிடாது கழிமின்; மருப்பிசுத்துத் துணைமின்; அஞ்சாது கழிமின்; சேந்தனினிர்கழிமின்; வியங்கொண்மின்; ஆடிக்கொண்டனிர் கழிமின்; புள்ளோர்த்துக்கழிமின்; மருதம்பண்ணிக் கழிமின்; ஒருகரைக்கொண்டனிர் கழிமின்; அயிராது புகுமின்’ எனவந்த ஒருகூத்தன் கூறியதாக அமைந்திருப்பதும் கூத்தாரற்றுப்படையென்னும் பெயர்ப்பொருளை வலியுறுத்தும்.

இதனால், நன்னென்னும் சிற்றரசனுடைய நாட்டுவளங்களும் நாட்டினுள்ள குடிகளின் இயல்புகளும் அவனுடைய செங்கண்மா

வென்னும் நகரத்தின்சிறப்பும் அவனுடைய அருமையான குணவிசேடங்களும் நவிரமென்னுமலையிலுள்ள காரியுண்டிக்கடவுளென்று திருநாமம்பெற்ற சிவபெருமானது திருக்கோயிலை அவன் பரிபாலித்ததும் பண்டைக்காலத்து நடையுடைமுதலியனவும் பிறவும் நன்கு வெளியாகும்.

இதில், 'கலப்பையிராய் இருந்த கண்ணுளரொக்கற்றலைவ' எனப் பன்மையும் ஒருமையும் விவியிருத்தல் வழுவெனின், ஆற்றுப் படைச்செய்யுளில் இங்ஙனம் வருதல் இயல்பென ஆன்றோர் அமைத்திருத்தலால், வழுவன்றென்க; இப்புத்தகத்தின் உரு - ம் பக்கத்தாலும் இது விளங்கும்.

இப்பாட்டினுள், முதலாவது அடிமுதலியவற்றில், நன்னன்பாற் பரிசுபெற்றுக் களிப்புற்றுவரும் கூத்தன், வறுமையால் வாட்டமடைந்து சுற்றத்துடன் கவலைபுற்று வழியிலிருந்த கூத்தர் தலைவனை விளித்ததும் ரூக - ஆம் அடிமுதலியவற்றில் நீ நன்னன்பாற் செல்வாயாயின், வறுமைநீங்கி வாழ்வையென்று நன்னனுடைய அருமைக்குணங்கள் முதலியவற்றையும் அவனுடைய நகரத்திற்குச்செல்லும் வழியின் இயல்புகளையும் தொகுத்துக்கூறலும் கூரு-ஆம் அடிமுதலியவற்றில், முன்தொகுத்துக் கூறியவற்றை விளித்துக்கூறலும் அமைந்துள்ளன.

இந்தநூலின் இறுதியடி, "குன்றுகூழ் கிடக்கை நாடுகிழ்வோனே" என வந்திருப்பதுபோலத் திருமுருகாற்றுப்படையின் இறுதியடி, "பழமுதிர் சோலை மலைகிழ வோனே" எனவும், பொருநராற்றுப்படையின் இறுதியடி, "காவிரி புரக்கு நாடுகிழ வோனே" எனவும், பெரும்பாறைற்றுப்படையினுறுதியடி, "ஒளிநிலங் கருவிய மலைகிழ வோனே" எனவும், திருத்தணிகையாற்றுப்படையின் இறுதியடி, "நிலைபெறு தணிகை மலைகிழ வோனே" எனவும் வந்திருத்தலை உற்றுநோக்குகையில், ஆற்றுப்படைச்செய்யுள், "கிழவோனே" என முடியவேண்டுமென்று பண்டைக்காலத்தார் எண்ணியிருந்தார்களென்று நினைத்தற்கு இடமுண்டாகின்றது.

நூலாராய்ச்சி.



இந்நூலில்வந்துள்ள

(க).—அரும்பதங்களை.

இருத்தல்.	எத்தம்.	பழகு.
இருப்பம்.	கவர்தல் (அழைத்தல்),	மருளிபாயாது.
இராயினிர்.	நிழத்தல்.	வருடை (எண்கால்வரு
உயவை.	நுவறிய.	டை).

(உ).—வடமொழிகள்-

ஆணி.	கோவலர்.	பலம்.	வாதி.
கலவம்.	திசை.	மணி.	

(ங).—ஒருபொருட்பன்மொழிகள்.

அலகைத்தவிர்த்த எண்	எண்ணுமிகப்பல.	பீலியணித்தழை.
ணருந்திறத்த.	தெரிந்துணரும்.	மீமிசை.
உயர்ந்தோங்கு.	நிவந்தோங்கு.	

(ச).—உயிர்ப்பெடைகள்.

அசைஇ.	காஅய்.	தழைஇ.	மலைபடுகடாஅம்.
அலைஇ.	குருஉ.	தூஉய்.	மேஎய்.
ஆஅல்.	குழீஇய.	தெராஅ.	வயாஅம்.
இலீஉம்.	கெழீஇ	தேஎத்து.	வழாஅது.
இரீஇ.	கைதொழுஉ.	தேஎம்.	வழாஅல்.
இராஅ.	கைபுடையுஉ.	தொலைஇ.	வழீஇ.
இராஅல்.	கொளீஇ.	படர்ந்தாஅங்கு.	வழுஉம்.
உணீஇய	சேஎய்	பருஉ	விடாஅன்.
உரீஇ.	தரீஇ.	புறந்தருஉம்.	விரைஇ.
ஊஉன்.	தருஉம்.	பெராஅ	வெரீஇ.
ஒரீஇ.	தலைஇய	பொருஉம்	வெரீஇய.
கடாஅம்.	தழீஇய	மகாஅர்.	வெருஉம்.
கவைஇய.	தாஅய்.	மராஅ.	
கழீஇய.	தூதைஇ.	மராஅத்த.	

இதற்கும் பின்னுள்ளவற்றிற்குமுரிய அடிஎண்களை இப்புத்தகத்தின் பின்னுள்ள அரும்பதஅகராதியால் அறிந்துகொள்க.

(௫).—ஒற்றைப்பெடைகள்.

கண்ணடண்ணென. மரங்.

(௬).—இடைச்சொற்கள்.

அன்ன.	இன்.	கல்லென.	போல.
ஆங்கு.	உளி.	ஞெரேரென.	மருள.
இகும்.	கடுக்கும்	தண்ணென.	மன்ற.
இம்மென.	கடுப்ப.	தில்ல.	மார்.

(௭).—தெய்வவகைகள்.

காரியுண்டிக்கடவுள்.	தெய்வப்பெண்கள்.	யமன்.
சூரியன்.	பேய்.	வீரக்கற்கடவுள்

(௮).—சாதிக்கள்.

இடையர்.	குயவர்.	கூத்தர்.
உழவர் (களமர்).	குறவர் (வேடர்).	யானைப்பாகர்.

(௯).—விலங்குவகைகள்.

ஆட்டுக்கிடாய்.	காட்டுப்பசு.	பன்றி.
இடபம் (எருது).	காட்டெருமை.	புலி.
உடுப்பு.	கீரிப்பிள்ளை.	முசுக்கலை
எண்கால்வருடை.	குதிரை.	முள்ளம்பன்றி.
எருமைக்கடா.	குரங்கு	யானை.
காடி.	செம்மறியாடு.	வேங்கை.
கலைமான்.	பசு.	

(க0).—நீர்வாழ்வன.

முதலை.	வரால்.	வானை.
--------	--------	-------

(க1).—பறவைகள்.

காட்டுக்கோழி.	கோழி.	பருந்து.	பேராந்தை.
---------------	-------	----------	-----------

(க2).—பண்புகை.

இளி.	குறிஞ்சிப்பண்.	துக்கத்தைப்போக்கும்பாட்டு.	வள்ளைப்பாட்டு
------	----------------	----------------------------	---------------

(க3).—வாத்தியங்கள்.

உடுக்கை.	கொம்பு.	புல்லாங்குழல்.
ஒருகண்மக்கிணை.	சல்லி (சல்லிகை.)	பெருவங்கியம்.
காடிகைப்பறை (தட்டை.)	சிறுபறை (ஆகுளி).	பேரியாழ்.
	சீறியாழ்.	முழவு.
குறந்தூம்பு.	தாளம் (பாண்டில்).	

(கச).—கூத்து.

குரவைக்கூத்து வெறியாட்டு.

(கரு).—குடவகை.

ஊர்.	சிற்றூர்.	பனைநாடு.
கல்லையிடித்துண்டாக்கி	சிறுகாடு.	புகார் (காவிரி கடலொடு
னவழி.	தோட்டம்.	கலக்குமிடம்).
கவர்த்தவழி.	நல்லவழி.	போர்க்களம்.
காடு.	நியமம் (கடைத்தெரு).	விளைநிலம். [முதலியன.
காவற்காடு.	நீர்த்துறை.	வீடு, குடிசை, அரண்மனை
குறுக்காடு.	நெற்களம்.	வெறியாடுகளம்

(கசா).—நீர்நிலை.

அருவி. சுயம். சுனை. மடு.

(கசா).—மரம், செடி, கொடி, கீழந்தழுவலியன.

அசோகு.	கருப்பூரமரம்.	தினை.
அவரை.	கரும்பு.	தேமாமரம்.
ஆல்.	கவலைக்கொடி.	பலர.
இஞ்சி.	களாச்செடி.	புளி.
ஈரப்பலா.	குறிஞ்சிமரம்.	பெருமூங்கில்.
உயவைக்கொடி.	கூவைக்கிழங்கு.	மரல்.
எள்.	கொறுக்காந்தட்டை.	ய்ளகு.
ஐவனநெல்.	சந்தனமரம்.	மூங்கில்.
கடுமரம்.	சுரபுன்னை.	வாழை.
கண்பு (கோரை.)	சேம்பு.	வெண்சிறுகடுகு.

(கசா).—பூக்கள்.

கருநெய்தற்பூ.	குவளைப்பூ.	வெண்காந்தப்பூ
காட்டுமல்லிகைப்பூ.	செங்காந்தப்பூ.	

(கசா).—மாலைவகை.

கண்ணி.	கோதை.	தார்.
--------	-------	-------

(உ0).—பாத்திரங்கள்.

கடகப்பெட்டி. மடா. மூங்கிற்சூயாய்.

(உக).—வாகனங்கள்.

குதிரை. தேர். யானை.

(உஉ).--கருவிகள்.

அம்பு.	அரிவாள்.	சல்யந்திரம்:	சக்கரம்.	வில்.
அரம்.	கத்தி.	கவண்கல்.	தூண்டில்.	வேல்.

(உ௩).--பயிர் தீதொழில்கீதரியவை.

உழா துவித்துதல்.	களக்கொடை.	நெற்களம்.
உழுதல்.	களைக்கொட்டு	பரண்.
வர்.	கிளிகடிதல்.	பாத்தி.
கரும்பாலை [யோட்டல்.	துடிப்பு.	வயல்.
கவண்கல்வால் யானையை	நெல்லறுத்தல்.	

(உ௪).--கைத்தொழிற்சம்பந்தமானவை.

அரம்.	கண்ணேணி.	தூலிழை.
அருங்கலம்.	காமரம்.	பரண்.
ஆட்டுத்தோற்படுக்கை.	சூயவன்சக்கரம்.	பன்னியபஞ்சு.
ஆடை.	சூரம்பை (சிறுகுடி.)	யானைமுகபடாம்.
ஆணி.	கொடி (துவசம்.)	
ஆபரணம்.	தொடி (கையணி.)	

(உ௫).--பலவகைத்தொழில்கள்.

அவலிடித்தல்.	நெல்லறுத்தல்.
தினை, நெல் இவற்றைக்குத்துதல்.	பொதிகளைக்காவடியிற்சுமந்துசெல்லல்.
நெல்லறுக்கும்பொழுது	வக்குதல் (வதக்குதல்.)
தண்ணுமைகொட்டல்.	

(உ௬).--உணவுவகைகள்.

அவல்.	தேனாலாக்கியிகள்.
எருமைத்தயிர்.	நெய்யில்வெந்ததைசப்பொரியல்.
கடமான்தைச.	நெய்விழுது.
கரைத்த புளிநீருலையில் அவரைவிதையையும், மூங்கிலரிசியையும், வேறு	நெய்விழுது உள்ளே வைக்கப்பெற்ற தினைச்சோற்றுருண்டை.
வேறுவகையான நெல்லரிசியையும்	நெல்லாலாக்கியிகள்.
சொரிந்து ஆக்கின புளியங்கூழ்.	பலாவிதையின்மாவும், புளியுழ்கலந்த
கிழங்குகள்.	மோருலையிற்சமைத்த மூங்கிலரி
சோற்றுருண்டை.	சிச்சோறு.
தசை.	பழம்.
தினைச்சோறு.	முளையாலாக்கியிகள்.
தினைமா.	வானைமீன் தசை.

மலைபடுகடாத்துள் ஓத்தபகுதிகள்.

வரி.	மலைபடுகடாத்துள் ஓத்தபகுதிகள்.	வரி.	மலைபடுகடாத்துள் ஓத்தபகுதிகள்.
1-3	திருமலை தலைஇய	532	மழையெதிர்படுகண் முழவுகண்ணிருப்ப.
6	கண்ணிடை விடுத்த கனிற்றுயிர்த் தூம்பு	533	கழவனர் தூம்பின் கண்ணிடமிடிர.
11-2	பதிலையும் பிறவுட, கார்க்காட் பலவின் காய்த் துணர் கடுப்ப	142-4	கார்வாய்த்தெதிரிக் கோடியர்முழவிற் றூங்கிஓறை குதின, பலவே
13	காயகலப்பையிர்	365	காஅயக்கோண்டதும்பியம்.
17	தொடுத்தவாளியர் துணைபுணர்கானவர்	274-5	ஓருஅ வன்கிலையர் மாதேர்பு கொட்டுங்குற்றவர்.
36-7	கன வகனியன்ன	534	சுருங்கோட்டுச்சீறியாழ்.
47	கயம்புக்கன்ன	259,265	கயங்கண்டன்ன பெருமரக்குழாமும்.
50	சலம்பெறுகண்ணுளரோக்கற்றலை	569	தலைவன்றாமரைமலைய.
58	மக்கையர்கணவன்	424	கொடியோள்கணவன்.
65-6	எதிர்த்தபுள்ளினிர்	448	புள்ளோர்த்துக்கழியின்.
70	தொலையாலலிசை	388	செல்லாநலிசை.
72	புலவோர்க்குச்சுரக்குமவனீகைமாரியும்	75-6	தூத்துளிபொழிந்த பொய்யாவானின்வீயாதுசுரக் குமவன்.
89	கொடைக்கடனிற்றுத்தவவன்	580	மழைசுரத்தன்னவீகைநல்கி.
100	அசலிருவீசும்பு	543	கொடைக்கடனிற்றுத்தசெமமலோய்.
		558	பாத்திடங்கொடுக்குமவிசும்பு.

வரி.	முலம்.	வரி.	முலம்.
138 - 9	புண்ணரிந்தரலையுக்கனெடுந்தாளாசினி	292	கலைதாடுபுழம்புழம்புண்டர்ந்தூறலின்.
143	முழவிந்நாங்கியிணைநஞ்சினபலவே	511	பலவின்முழவுமருள்பெருப்பழம்.
145	தீயிணைன்வெண்தெங்கார்தன்	149	(கார்தன்) நெருப்பின்னன்பல்லிதழ்தாஅய்,
158	அணைசுதியந்சுந்தல்கி	256	அந்சுந்தல்கியைசைலோம்பி.
165	தும்மில்பேபாலநில்வாதுபுக்கு	491	அருங்கடிவாயிலயிர்துபுகுமின்.
171	வேய்ப்பெயல்விரையுட்டேக்கட்டேறல்	522	திருச்சமைவினைத்தேக்கட்டேறல்.
174	பழஞ்சிவையெண்காழ்	337 - 8	பலவின்சுலோவினை தீம்பழ முண்டுபுகிச்சிற்றகாழ்.
177	பிணவுநாய்முடுக்கியதழ்	563	முடுவறத்ததைப்பநிணைத்தழ்.
213	குமிழிசுழலுங்குண்டுகயம்	474 - 6	வனைகலத்திடுகியிற்றுமிழ்சுழலும்ஆறு.
217	துருவினன்னபுன்நலமகார்	253	புட்கைகடுபாகியபுன்நலமகார்.
238-9	நெடுவரைநெய்யிற்றெடுத்தபிரசம்	524 - 5	நெடுவரைநெய்யிற்றெடுதலும் இரூல்.
240	குஞ்செரெனநோக்கல்	579 - 80	குஞ்செரெனநல்கி.
319	திருந்துவேலண்ணற்குவிருந்திதைறசான்மென	467	திண்டைந்நன்னற்குமயினிசான்மென.
358	இறும்குதுகருவியவின்குரலவிநலியர்	536	சடவதறிந்தவின்குரலவிநலியர்.
377	மழைமுன்புரேல்	530	வானத்தன்னவனவமலியாணை.
384	கனிமுலைந்தன்னகண்டுகுறுகல்	572	வரைமருள்வேழம்.
396	ஒன்னாத்தெவ்வர்	397	ஒட்டாதகன்றவொன்னுத்தெவ்வர்.
469 - 70	நல்பாழ்முருதம்பண்ணி	534	முருதம்பண்ணியயாழ்.
476	கட்கின்சேயாற்றின்	555	கலுழிக்கட்கின்சேயாற்றம்.
478	நிதியந்துஞ்சுநிவந்தேதாங்குவரைப்பு	575	நிலந்திணக்கிடந்தநிதியம்.



மலைபடுகடாத்திலும் பிறநூல்களிலும்ஐத்தபகுதிகள்.

அடியின் எண்.	மலைபடுகடாத்தின் மூலம்.	பிறநூல்களில்பகுதிகளும், அவைஉள்ளுடங்கறும்.
1	திருமழைதலைஇய.	தலைப்பெயறலையுய—முருகு. 9.
2-3	பண்ணமைத்துத் திண்வார் விசுத்தமுழவ.	வானந்தண்டளிதலையுய—பதிற்று. 31.
5	பீலியணிதழைக்கோடு.	பண்ணமை முழவு—பதிற்று. 41.
6	கண்ணிடைவிடுத்த களிற்றுயிர்த்தூம்பு.	தாழ்ப்பீலிப் பல்லியமும—பு - வெ. காந்தை. 3.
9	அரிக்குரற்றட்டை.	கணவீடுதூம்பிற் களிற்றுயிர் தொடுகின்—புறநா. 152.
3-13	முழுவோடாருளி சுருக்கிக்காயகலப்பையிர்.	கண்ணைறுத்தியற்றியதூம்பு—பதிற்று. 41.
16	எடுத்தூநிழுத்தன்ன இட்டருஞ்சிறுகேறி.	தேரை, தட்டைடப்பறையிற் கறங்கும்—குறு. 193.
21	தொழத்திரிவன்ன தொண்டபடு திவலின்.	ஒருதலைப்பதலை தூங்கவொருதலைத் தூம்பகச் சிறுமுழாத்தூங் கத் தூக்கி, சுவலமுந்தப்பலகரயுகூளைஞர்—புறநா. 103, 139.
22	கடிப்பகையனைத்தும்.	முழவும பதலையும பிறவுங், கண்ணைறுத்த தியற்றிய தூம்பொடு சுருக்கிக், காவிற்தகைத்த தூறகூடு கலப்பையர். பதிற்று. 41.
”	கேள்விபோகா.	விசும்பினுக் கேணிசெரியன்ன சின்னெறி—திருச்சிற். 149.
23	சுகிர்புரிநரம்பின்.	குறுந்தொடி யேய்க்கு மெலிந்து வீங்குதிவலின்—பெருநிபா. 13.
”	கேள்விபோகா.	தினையரிடையவைய வன்ன, வேய்வை போகிய வீரலுளர் நரம்பின்—பொருந். 16 - 17.
”	கேள்விபோகா.	கேள்வி போகிய—பொருந். 18.
”	சுகிர்புரிநரம்பின்.	சுகிர்புரி நரம்பும்—சீவக. 728.

அடியின் எண்.	மலைபடுகடாத்தின் மூலம்.	புறநூல்களின் பகுதிகளும், அவை உள்ள இடங்களும்.
24-5 27 29 30	வரசகின் குரல்வார்த்தன்ன துளை. துளைசெறிய ஆணிமுடுக்கி. பொன்போற் பச்சை. வதுவை நாமும் வண்டுகமழைம்பால்.	கமுகின்பாளையம்பசம்பூக்க்குவிருந்தன்ன துளை—பெரும்பா. 7-8. துளைவாய்தூர்ந்த தூரப்பமையாணி—பொருந். 10. விளக்கழலுருவின் விசியுறுபச்சை—பொருந். 5. விழுவொலி கூர்ந்தல்—ஐங்குறு. 306. மணங்கமழமாதரை மண்ணியன்ன—பொருந். 19. செய்யேயானவயிற்றுஐ தாமயிரொழுக்கியதேதாற்றம்போல — பொருந். 6-7.
31-2 36-7 37	மடர்தை மாண்டநுட்கெழிலாகத் தடங்கு மயிரொழுகிய வவ்வாய்கடுப்ப. கனங்கனியன்ன மருப்பின்யாழ். வணர்ந்தேத்து மருப்பு.	கனங்கனியன்ன கருக்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. பாம்பணந்தன்ன வோங்கிரு மருப்பு—பொருந். 13 கோடியார் செடுவரை, யருவிடர்ச் சிறுநெறி யேறலின் வருத்தித், சடவரல் கொண்ட சகைமெல் லொதுக்கின், வளைக்கை விறலி பென் பின்ன னாக—புறநா. 135.
41-6 42-3	உயர்ந்தேதாங்கு பெருமலையூறின்றேறலின்மே லிந்த கல்பொருசேறடி விறலியர் நிற்புறநு சுற்ற. மதந்தபுருமலி நாவின்ன, துளங்கியன்மே லிந்தகல்பொருசேறடி.	உயங்குநாய் நாவின்னல்லெழிலசைஇ, வயங்கிழை யுலறியஅடி— சீறூபா. 17-8. வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி—பொருநா. 42. நாய் நாக்சீறடி—சீவக. 2694.
44	கணங்கோடோகையிற் கதுப்பிக்குத்து. " " " " " " கதுப்பிக்குத்தசைஇ.	கதுப்பென மணியவியற் கலாபம் பரப்பி—சீறூபா. 14-5. புகை, மாடமாலில மேனலார் மணிக்குழலின் மூழ்கலிற், கோடியர் ந்த குன்றின்மேற் குழீஇய மஞ்சைகுத்துகிற், காடு மஞ்சினுள் விரித்திருந்த வண்ண மன்னரோ—சீவக. 71. மயிற்ருழா, மேரடிவளைக்கின்ற கொப்பவே—சீடியநத், பைக்கடக் தல் வல்லியர்கள் பற்றி—நளவேண்பா, சுயம். 25. கதுப்பிக்குத்தசைஇ—புட். 259.

45-6 விலக்கு மலைத்தமர்ந்த சேயரிநாட்டத்து.....
 விறலியர்.
 47 கயம்புக்கன்ன.....தண்ணிழல்.
 " "
 " "
 48 புனல்கால்கழீஇய மணல்வார்புறவு.
 52-3 மீயிணைநல்யாறு கடற்படர்ந்தாங்கு யாமவணி
 ன்றும் வருதும்
 " "
 " "
 53 யாமவணின்றும் வருதும்நீய்கும்.
 54-5 கனிபொழி கானக்கிளையொடுணீஇய, துனை
 படைநிவிக்கும் புள்ளினமான.
 " "
 57 வாங்கமைத்திரடோள்.
 58 மங்கையர் கணவன்.
 " "
 59-60 முனைபாழ்படுக்குந் துன்னருந்துப்பி னிணை.

மடமாணோக்கின் வாணுதல் விறலியர்—சீறுபா. 31.
 பொய்கையும் போன்றதே ஈசனோற்றை யிணையடி நீழலே—
 தேவாரம்.
 காவகம், நிழல்தேறித் தெண்கயம் புக்கதுபோன்றது—
 சீவக. 872.
 வெவ்வாறு மெனக்குளிர்ந்து வெயிலியந்தா வகையியங்கும் வீரி
 புஞ்சோலை—கம்ப, நாடவிட்ட. 22.
 புனல்கால் கழீஇய பொழில்—பெரும்பா. 380.
 மலையி னிழிந்து மாக்கட னோக்கி, நிலவரை யிழிதரும் பல்யாறு
 போலப், புலவரொல்லா நின்றோக்கினரே—புறநா. 42.
 கல்வீழ்ருவி கடற்படர்ந் தாங்கு—பெரும்பா. 427.
 கடுவரை நீரிற் கடுத்தவர—பு - வெ. வேட்சி. 11.
 பெய்யு மாரியாற்பெருகு வெள்ளம்போய், மொய்கொள் வேலை
 வாய் முடுகு மாறுபோல்—கம்ப, கையடை. 15.
 யாமவ ணின்றும் வருதாநீ யிருமிவண்—சீறுபா. 143 - 4.
 யாமவ ணின்றும் வருதாநீய்கும் இருநிலம்—பெரும்பா. 28 - 9.
 பழுமர முள்ளிய பறவையிற புக்கு—பொருந். 64 - 7.
 பழுமரக் தேரும் பறவைபோலத், கல்லென் சுற்றமொடு கால்
 சிளர்ந்து திரிதரும்..பாண—பெரும்பா. 20 - 22.
 வள்ளியொற் படர்ந்து புள்ளிற் போகி—புறநா. 47.
 வாங்கமை மென்றோள்—பதிற்று. 12.
 கொடுக்குழை கணவ, திருத்திழை கணவ, வாணுதல் கணவ,
 நன்னுதல் கணவ, ஆன்றோள் கணவ, நல்லோள் கணவன்,
 சேயிழை கணவ, புலையோள் கணவ, சேயிழை கணவ, தண்
 டொடம கணவ—பதிற்று. 14, 24, 38, 42, 55, 61, 65, 70, 88, 90.
 சேயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ—புறநா. 8.
 முனைபாழ்படுக்குந் துன்னருந்துப்பி பகை—தநிசீச. 128 - 9.

மலைபடுகடா...வும் பிறங்குகளிலும்...படுகடா...களின்.

அடி எண்.	மலைபடுகடாந்தின் மூலம்.	பிறங்குலகளின் பகுதிகளும், அவை உள்ள இடங்களும்.
60	இசைதுவல்வித்தின் கையேடுமுவர்.	வீத்தியபுலவல்—புறநா. 237.
61	புதுநிறைவந்த புனலஞ்சாயல்.	நீரினு மினியசாயற் பாரி—புறநா. 105.
65-6	பொழுதெதிர்த்த புள்ளினிர் மன்றவெற்றுகுமுதலின்.	வானிநீரினுத் தீர்த்தன்சாயலன்—பதிற்று. 86. வேளிற் புனலன்ன தூர்தை—கலி.
68	வீற்றுவனஞ் சுரக்குமவனாடு.	நானன்று போகிப் புள்ளிடைசட்ப—புறநா. 124.
70	வளஞ்சுரக்குளாடு.	ஒருகேறி யெதிர்ப்பா இற்றது முன்னெப் பெருத்தவப் பயனது போலும்—தணிகையாற்றுப்படை. 169-70.
70	தொலையா கல்லிசை.	நாடென்ப நாடாவனத்தன—திருக். 739.
"	வீற்றுவனஞ் சுரக்குமவனாடு.	நிலஞ்சுரக்கு நிலைவனம்—கம்ப. நாட்டு. 38.
"	தொலையா கல்லிசை.	கெடா கல்லிசைநிலை, கல்லிசை நிலையு கணந்தலை புலகத்து—பதிற்று. 14, 86.
"	வீற்றுவனஞ் சுரக்குமவனாடு.	ஒருவன திரண்டு யாக்கை யுன்பயி னாரம்பின் யாத், ஒருவரும் புகழு மென்றால் கவற்றினாழ் காத்துவந்து, மருவிய வருவ மிங்கே மறைந்துபோ மற்றயாக்கை, திருவமர்ந் துலகமேதகச் சிறந்துபின் னிற்கு மன்றே; பெரன்று ம்வுடலின் பொருட், டென்று நிற்கு ம்ரும்புக, யின்மு நீர்கழிந் தீர்கனாற், குண் டின் மேற்குடைவேந்திர்களன்—தூயா. 776, 1356.
71-2	பலர்புறங்கண்டவ ருருக்கலந் தரீஇப், புல வோர்க்குச் சுரக்குமவனீகை மாரியும்.	ஒன்றுத் தெவவ ருலைவித்த் தொழிந்த, விசம்புசெ ல்வுளியொடு பசும்படை தரீஇ—பெரும்பா. 491-2.
"	பலர்புறங்கண்டவ ருருக்கலந் தரீஇப், புல வோர்க்குச் சுரக்குமவனீகை மாரியும்.	யவனர்ப்பின்னித்து நன்கலம் வயிரமொடு கொண்டு பிறர்க்குதலி; அமர்கடந்துபெற்ற அரியவென்றோதாம்பாதுவீசிக், கலஞ்செ லச்சுரத்தல; வென்று கலந்தரீஇயர்—பதிற்று. 20, 44, 53.
"	பலர்புறங்கண்டவ ருருக்கலந் தரீஇப், புல வோர்க்குச் சுரக்குமவனீகை மாரியும்.	அவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம், பரிசின் மாக்கட்கு வரிசையினல்கி—புறநா. 6.

- 11 குறிசிலடையாரைக் கோண்டுகூட் டெல்லாம் பரிசின் முகந்தன
பாண்—பு. வெ. வந்தி. 16.
செற்ற தெவார் கலங்கத் தலைச்சென் றஞ்சுவரத்தட்கு மணக்
குடைத் துப்பு—மதுரை. 139 - 40.
நட்டவர் குடியுயர்க்குவை—மதுரை. 131.
ஆர்கலி வானத் தனிசொரிந்தாஅங்கு உறுவாரரன் கலஞ்சிதறி—
பதிற்று. 43.
பாயிரு னீக்கப் பல்கதிர் பரப்பி ஞாயிறு குணமுதற் றேன்றி
யாங்கு; மாயிரு விசும்பிற் பன்மீனொளிகெட ஞாயிறு தேரன்றி
யாங்கு மாற்றார் உறுமுரண் சிதைத்ததின் னென்றான் வாழ்
த்தி—பதிற்று. 59, 64.
கொடைக்கட னிழத்த கூம்பா ளுன் னத்து—பெரும்பா. 446.
கொடுத்தான் முதலையு யிடங்கரும்—குறிஞ்சி. 257.
கல்விடித் தியற்றிய விட்டுவாய்க் கிடங்கு—மதுரை. 730.
பாருடைத்த குண்டகழி—புறநா. 14.
சுற்று முற்றுபா ரெலாம்போழ்ந்த மாகிடங்கு—கம்ப. நகர. 17.
கொடுமழ்ந் தெடுத்த கொடுங்க ணிஞ்சி—பதிற்று. 16
மழை சொழிலுதவ மாதிரிர் கொழுக்கச், தொடுப்பினு யிரம் வித்
தியது விளைய—மதுரை. 10-11.
அகலிரு விசும்பிற் பாயிருள்—பெரும்பா. 1
நீலத்தன்ன பைம்பயிர்—மதுரை. 279.
யாளை, இறங்கு கைகடுப்ப, வாங்கிய பெருங்குரற் சிறுதினை—
குறிஞ்சி. 35 - 8.
உறங்குபிடித் தடக்கை யொருங்கு நிரைத்தவைபோல், இறங்கு
குரலிமடி—பெருங்கதை, குறிஞ்சி நிலங்கடந்தது.
எருமை யன்ன கருங்கல—புறநா. 5.
கரும்புகை பாத் தியற் கலித்த—ஐங்குறு. 65.
கரும்புகை பாத் தியன்ன—தேறு. 262
- 11 இகழுநர்ப்பிணிக்கு மாற்றலும்புகழுநரக்கு அர
சுமுழுதுகொடுப்பினு மமராநோக்கம்.
- 11 தூத்துளிபொழிந்த பொய்யாவானின்வீயாது
சரக்குமவ னுண்மகிழிக்குக்கையும்.
84-5 பாயிரு னீக்கப் பகல்செய்யா வெழுதரும்
ஞாயிற் னவவன் வசையில்கிறப்பும்.
- 89 கொடைக்கட னிழத்தவவன்.
90 கொடுத்தான் முதலை.
91 கல்வகழ்கிடங்கு.
- 92 வரைபுரைநிலப்பின் வான்றேறுய்க்கி.
97-8 வானமின் னுவசிலுபொழியவானு, திட்டடவெல்
லாம் பெட்டாங்குவிளைய.
100 அகல்குவிசும்பினுஅல்.
102 நீலத்தன்ன விதைப்புணம்.
107-8 கயமுனி முயங்குகைகடுப்பக் கொய்ப்பதமுற்
றன ஏனல்.
- 111 மேதியன்னகல்.
118-9 குறையறைவாராநிலப்பிற் கரும்பு - (அறை -
பாத்தி.)

அடியின் எண்.	மலைபடுகடாத்தின் மூலம்.	பிறநூல்களில் பகுதிகளும், அவை உள்ள இடங்களும்.
118-9		கரும்பின் பாத்திப்பூத்த—பதிற்று. 13.
"	அரைபுற்று அலமருங்கும்ப.	அரைக்கரும்பு - பொருந. 193.
121	"	அறையறுகரும்பின்—பதிற்று. 75.
122	தோரையவற்புத்தக்கொண்டன.	அவலவெண்கின்ற செல்—தொல். எக். 20 - ம் கு உரை.
124	தொய்யாதுவித்திய.	உழாதுவித்துடிவும்—பதிற்று. 13.
125-6	மையெனவிரித்தன நீணறுடுய்தல்.	மணிமருணைய்தல்—மதுரை. 282.
134	செய்யாப்பாவை வளர்த்து சவின்முற்றிக் காய க்கொண்டனவீஞ்சி.	பாவையிஞ்சி—பெருங்கதை. [116.
137	காலமன்றியுமரம்பயம் பசரும், யாணரரூ அ வியன்மலை—புறநா. காலமன்றியுமரம்பயன் கொடுத்தலின்.	திங்கனி காலமன்றிக் கனிவது காண்டிரால்—கம்ப, நாடவிட்ட.
140-41	"	18
145	கூவை நூட்டுருகுழீஇயின.	கூவை நீழல் கொழுக்கொழிக் கூவையும்—சி லப். காட்சி. 42.
149-50	ஆகுளிகடுப்பக் குடினொயிரட்டுமலை.	பாவை யிஞ்சியுங் கூவைச் சண்ணமும்—பெருங்கதை.
145	"	துழக்குடினொ—பொருந. 210.
152	தியினன்னவொண்ணசெங்காந்தள்.	துடி குடினொடியோ மரட்டுமலை—புறநா. 170.
159	பல்லித்தழ்தா அய் வெறிக்கனங் கடுக்குமவிய லரை.	காந்தினை நாட்டவரிடட் விளக்கிழ்த்தனை தோன்றி—காந். 26. தோன்றி விலிளக்கே பூக்கும்—நளவே. கலிதொடர். 28. நீலத்தன்னனை பைம்பயிர் மிசைதொறும்.....மலர வெறிக்கனங்கடு ப்ப—மதுரை. 279 - 84.
152	"	பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்த ராகனைங்கடுக்கும்—புறநா. 28.
159	ஊனூர்வட்டமுயர். சந்தேரிகியொள்ளினர்ச்செயலை.	வேட்டுவன் மான்மசை செரிந்த வட்டமுயர்—புறநா. 38. எரியவீ குருவினங்குழைச் செயலை; செந்தீயொண்பூம் பிண்ட— குறிஞ்சி. 105; 118 - 9.

164 மாணவீ நல்வேள்வியிரியம்.
 164-9 மாணவீ நல்வேள்வியிரியமெனினே.....பெபுது
 குவிர்.
 165 தூமில்போலல்லாதுபுக்கு.
 171 வேய்ப்பெயல் வினாயுட்டேக்கட்டேடறல்.
 ”
 ”
 173 தேக்கட்டேடறல்.
 174 பழஞ்செருக்குற்றநும்.
 174 அருவிதந்தபழஞ்சினைதவெண்காழ்.
 176 முனவுமாததொலைச்சிய பைந்நிணப்பினவை.
 ”
 179-83 இன்புளிகலந்து குறமகனாக்கியவல்சி.
 181 வழையமல்சாரல்.
 ”
 185 மகமுறைதடுப்பப்பெறுகுவிர்.
 189 குவளைக்கமலீ.
 193 விளைபுணநிழத்தலின்.
 194 புழைதொழுமசாட்டிய விருங்கலரும்பொறி.
 ”
 205-7 மலைதுவன்றிய யானைப்பகனிலைதனர்க்குங்
 கவணுயிழ்கடுக்கலீர்க்ககழைத்தி.
 ”
 219 அழுந்துபட்டலமரும்.
 226 வில்லுயிழ்கடுக்கலை.
 227 தாரொடுபொலிந்த வினைநவில்யானை.
 236-7 கோடியர் மகாரணனகடுவன்.
 ”

மாணவீ நல்வேளமும்பில்—மதுரை. 344 - 5.
 செவ்வரைசாடண் சென்னியமெனினே பதயிகப்பெறுகுவிர்—
 பெரும்பா. 103 - 5.
 உடையார்போல இடையின்ற குறை—புறநா. 54.
 நீடமை வினைந்த தேக்கட்டேடறல்—திருமுருகு. 195.
 தூம்பகம் பழுனிய திம்பழி—பதிற்று. 81.
 வாங்கமைப் பழுனிய தேறல்—புறநா. 129.
 தேம்பழிதேறல்—திருச்சி. 155.
 பழஞ்செருக்காளர்—மதுரை. 669.
 ஆதினி முதுகளை கலாவ விழிதருமருவி—திருமுருகு. 301 - 16.
 முனவுமாத தொலைச்சிய ஆடவர்—புறநா. 325.
 முனவுமாவலி—ஊங்குறு. 364
 எயிற்றியரட்டவின்புளி வெஞ்சொறு—சிறுபா. 175.
 நாகடுகடுவழி—சிறுபா. 88,
 வழையமல்வியனகாடு—பதிற்று. 41.
 மகடுஉ மகமுறை தடுப்பப் பெறுகுவிர்—சிறுபா. 192 - 5.
 சரும்புமுசாச சுடர்ப்பூங்காந்தன்—திருமுருகு. 43.
 இரும்புணநிழத்தலின்—திருச்சி. 157.
 பொறியறித்து மாட்டிய பெருங்கலைடார்—புறநா. 19. [29.
 கொல்புலிப்படுக்கும் பெருங்கலைடார்—கடீம. சுட்புத்திலீக்.
 கைமமாவனம்புர புலங்கமகவணையிற் புகுநினைபுதிர்க்கும்மலை;
 யானையியக்கக்கேட்ட கானவன் பணவையேறிக்க கவணையிற்
 கல் கைவிடுதல்—கவி. 23, 41.
 அழுந்துபட்டிருந்த—மதுரை. 342.
 விநபழுத்துமிழந்த பகழி—சீவக. 435.
 துடைபழுது பொலிந்த வினைநவில்யானை—நெடுநல். 169.
 மகாரணனமந்தி—சிறுபா. 56.
 குரங்கன்ன களியர்—புறநா. 136.

அடியின் எண்.	மலைபடுகடாந்தின் மூலம்.	பிறநூல்களில்பதினும், அவைஉள்வகுடிகளும்.
238-9	செடுவரை தேய்யிற்செடுதததபிரசம்.	செடுவரைப் பரிதியிற் செடுததஇரூல்—திருமுருகு. 299-300.
239	சூர்புகலடுககம்.	வருடையும் பாயாச் சூருடையடுக்கம்—நந் 359
243	கழுதிற்சேனேன்.	சேனேனியைதத இதணம்—திநீச்சி 40 - 41
244	இழுதினன்னவானினம்.	பருத்திப் பெண்டனபலுவன்ன நிணம்—புறநா.. 125
247	இருணைந்தன்னவேனம்	விரியிருளிரண்டுசூய—கம்ப நாட்டு. 17.
250	மணிமருடெண்ணீர்	மணிநீர்வைப்பு—சிறுபா. 152.
253	புன்றலைமகார.	முனிதலைச்சீரூர்—சீவக. 2541.
260-61	களிறுமதனழிகுமரசுணம்	யானைவிரிபடத துழவும் அகல்வாய்ப்பாநதன—அகநா. 68.
	"	களிறுபாந்தத பட்டுடன—துறு 14
	"	பரியகளிறுமற யரவுமுகுமுகு—தேவாரம், திருக்கயிலாயம், திருநாள் 2.
	"	குஞ்சரவ டிகாளியைக்கும் பாம்பு—திருக்கீழ் 21.
	"	அராவாயின்வாய்க்கரிபுகும்—கம்ப நாடகை 11.
262	சேட்சமமுமபு	சேனாறுபிடவம்—முல்லை. 25,
268	கோளியாலத்து	கோளியாலத்துக் கொழுநிழல்—புறநா. 58.
270	காடுகரணைந்தலை	நாடுகா ணைவரை—பதிற்று 85
274	இருவன்சிலையர்.	சிலைமான் விருப் பிறமும்—பெரும்பா. 269 - 70
275	குறவருமருகுகுன்ம.	பூட்டுசிலையிழை—சீவக. 1788.
278	பாடினனருவீப்பயவ கெழுமீய்சை.	புளிஞருமருகும் போக்கருஞ்சரம்—நணிகையரற்று. 167.
288-9	குறியவுசேடியவுமடுக்கம்.	குறவரும்ருகுகுன் குன்றமொன்ற—சேனே. தசேலர்மேல். 89.
		குறியவுசேடியவுகுகுன் குன்ற—சீலப். நீர்ப்படை. 153; மணி சீலகா. 58.

290	வரிநிழலவைசியினர். " பழம்புண்கூர்ந்து நலின். 292 அருவிநுகரும்வானரமகனார். 294 குடைதொடும் தெநியிழிகொண்டதும்மியம் போலின்னிரைசை.	வலைவலந்தன்ன மென்னிழல்—பேரநூ. 51. வரிநிழலவைசு—சீலுபா. 12. பலாம்பழுச்ச பசும்பண்ணரியல்—பத்ற்று. 61. அமரர்நாடியர் தன்னியாடிடங்கனும்—கம்ப. பிலநீங்கி. 8. கயங்குடைந் தன்ன வியந்தோடு—மதுரை. 363. தண்ணுமை முழுவமொந்தை தருணரிச்சம் பிறவுமொசை யாக்கி ஆழ—சீவக. 965.
301	எய்தெறவிழுக்கியகானவர்.	மொய்த்த சூட்டனை தூடற்றலை துலாப்பமுடுகிக் கைத்தலத்தி னியிரக்கடித்து கன் றிவிதும் மெய்த்த மெய்ப்பெரிய சேழு லென—கம்ப. விராதன் 38 மெய்ப்புருவிய வைபுதுமுனைமுன்றை எய்யுதறிதன—சீகாளைத்தி. கண்ணாபப. 86.
303-4	விழுப்புண் தணிமார் காப்பெனக்கொடிச்சியர் பாடல்.	காஞ்சி பாடிக்க காக்கம் வம்மோ செடுத்தகை புண்ணை—புறநா. 281.
305	தலைநாட்டியுத்தவெங்கை.	தலைநாட்டெசுருத்தி தமனியமருட்ட—சீலுபா. 147.
305-6	வேங்கை மலைமாரிடுஉமேமப்பூசல்.	வேங்கை நறம்பூக்க கொய்யுங் கானவர் பூசல்—மதுரை. 296 - 7. வேங்கை கொய்குவஞ் சென்றுழிப் புலியென்னும் பூசேறு ன்ற—அகநா. 48.
311-2	கருவிரன்யந்திதன் கல்லாப்பார்ப்பிற்கு.	கருவிரன் கு தின்ற கல்லாமந்தி; கருவிரன்மந்திக் கல்லாவன்பறழ்—ஐங்குறு 272.
313	முறிமேயாக்கைக்கிளையாடு.	மந்திக்காதலன் முறிமேய்கடுவன்—ஐங்குறு. 276.
315	சிலைசையற்றெடுவரை.	மந்தியுறியா மரம்பயிலுக்கம்—திருமுருகு 42. குரங்கறிவாரா மரம்பயிலி தும்பின்—அகநா. 368.
315-6	நெடுவரைநிலைபயந்திட்டமரல்பு	மரல்புடை நெடுவரைக்கோடு—புறநா. 105.
320-22	குறவர்தம் பெண்டிரொடயருக்குரவை.	மாயவன் றன் முன்னிரினுடும் வரிவளைக்கைப் பிஞ்சுஞ்செய்யும் ஆடுக்குரவை—சீலப். சூயக்கியக்குரவை. மாமணிவண்ணனுத் தம்முனும் பிஞ்சுஞ்செய்யு மாகிய குரவை—மணி. 19 - காரை, 65 - 6.

அடியின் எண்.	மலைபடுகடாத்தின் மூலம்.	பிறநூல்களில் பகுதிகளும், அனைவள்ளுடங்களுமும்.
325-7	(யானையை) வெளிற்றினிமார் விரவுமொழி பயிற்றும்பாகரோதை.	வடமொழியியற்றி இளைஞர் வைணகைப்ப—முல்லை. 35 - 6. சீவக. 1834.
328-9	தட்டைபடையார் புணர்தொறுங் கினிகடிமகனரி.	தழலுந் தட்டையுங் குளிரும் பிறவுங் கினிகடிமரபினவாங்கி—குறிஞ்சி 43 - 4.
333	கோவலர்குறவரோ டொருக்கியைந்தார்ப்ப	அகண்புணங்காவற் பறைமயெடுத்து—கம்ப பத்திரகூட. 22.
340	மழைகண்டன்னவாலை.	கைட்டதம், நாட்டுப்படலம், கட்டம் பாடல் பார்க்க.
342	திளைகுறுமகளிரிசைபடுவள்ளை.	சற்று பாகடு புணையவைஞ்சு கருமுகிற்குல மொப்பண—சீகர வந்தி. நகீர. 14
344	குன்றகச்சிலம்பு.	வெதிர்நெற் குறுவாம் சாம் வள்ளையகவுவம்வா—கலி. 42.
350	முழவுத்தாயிலறியாவியலுள்.	சிலம்பெபதிர் கூடம்—திருச்சிற்றி. 62.
359	அடுக்கத்துக்குறிஞ்சிபாடி.	முழவங் கண்டியிலாத முதுகார்—சீவக. 856.
361-2	பழுவலிற் பொங்கிக் கைத்தாய்வன்ன மழைத் தொழுதி.	நதும்புணையெடுத்துக் குறிஞ்சிபாடி—திருமுருகு 289. பழுவலிற் பொலக் கணங்கொளமழை தவமுங்கோடு—நற். 353. பொங்கலாடி விண்டுச் சேர்ந்த வெண்மழை—பதிற்று. 55 [16, 17.
377	" மழைமருள்பட்டுரூல்	மழையருவினேதோல்; மழையெனமருளும் பட்டுரூல்—புறநா. மழையெனமருளாயிரும் பட்டுரூல்—பதிற்று. 62
384	" கனிமலைத்தன்னகண்டுகுறுகல்.	வேழம் துறுத்தியிடுசெத்துத்தழைம்—ஐங்குறு. 239. மலையே மலைப்பியாடுமலைத்தனபேர்த் கௌலையேமொடேற்றண குஞ்சரமே—தூவா. அரங்கியல். 104.
386	" ஒண்ணுத்தவலுருலைத்தார்த்தென.	யானைமலையென மலையு—கம்ப. மீதிலை. 3.
388-9	செல்லாரநல்லிசைப்பெயரொடு நட்டகல்.	ஒண்ணுத்தவலுருலைத்தார்த்து—பெரும்பா. 419. ஆடவர், பெயரும்பீடு மெழுதியிதர் சேரமும், பீலிக்குட்டியியிற்கு, நிலை நடுகல்—அகநா. 181.

398

சட்டமன்றமன்றிக்குஞ்சாரம்.

399

தேர்வீசுகவீகை.

400

ஒம்பாவள்ளல்.

408

அசைவுழியசைஇயஞ்சாதுகழிமின்.

410

வளை யோர் (இடைச்செயர்).

423

படியோர்த்தேயத்த பணிலிவரண்மை.

429

உம்பலகைத்தயா.

430-31

கண்ணிதிரங்கு மரனூரிற்பொலியச்சூடி.

450-58

யாழ்ப்பண்ணூப் பெயர்த்தன்னநன்பல.

459

பகன்றைக்கண்ணி.

461

விலங்கலன்னபோர்.

463

துளங்குதசம்பு.

463-4

தேறல்தினங்கதிர் ஞாயிற்றுக்கணக்கடொறும்

468

பெறுகுவீர்.

471

கண்டோர்மருள.

478

வெண்ணெலரிந்தண்ணுமைவெரீஇ.

479

நிதியந்தஞ்சு நிறந்தோங்குவரைப்பு.

481

பதியெழவறியாப்பழங்குடி.

484

யாடுறணக்கிடந்தேறு.

484

மழையெனமாட்டோங்கி.

491

அருங்கடவாயிலியிராதுபுகுமின்.

கேடுவீ னல்லிசை குடி நடுகலாயினன் புரவலன் - புறநா. 221.

நினைய நெஞ்சமுஞ் சடுவேதார் சரம்—கம்ப. வணம்புது. 38.

தேர்வீசுருக்கை—புறநா. 114.

வரையாலிகை—புறநா. 17.

அசைவுழியசைஇச்சென்மோ—பெரும்பா. 44-5.

வெள்ளி வள்ளியின் வின்குடேதானலார்—திவக. 420.

படியோர்த்தேயத்த வரண்மை—பதிற்று. 79.

யானை யொடித்துண் டெஞ்சியயா; வேழம் மென்சினையாஅம்

பினக்கும்; கனிது யாஅந் தொலையக்குத்தி—துறு. 282, 287,

307.

மரல் வகுந்து தொடுத்த செம்பூக்கண்ணி—புறநா. 264.

பண்ணூப் பெயர்த்தாங்கு—பதிற்று. 65.

பகன்றைப் பாங்குடைத்தேரியல்—பதிற்று. 76.

பேசரிந்திடுபோர்கள் மெருவாயவே—கந்த. நாடடு. 22.

போரோடு நிகர்வன பொலன்வரை—கம்ப. நாடடு. 46.

வரைக னொப்பனபோர்—சீகாஸத்தி. நக்கீர. 14.

தசம்பு துளங்கிருக்கை—பதிற்று. 42.

நாட்கள்ளுண்டு—புறநா. 128.

கண்டோர் மருளும் வண்டுக்குநிலையும்—பொருந. 97.

வெண்ணெலரிஞர் தண்ணுமை வெரீது—புறநா. 348.

திஞ்சுநீணியிது சுரமை—துளா. நாடடு. 1

பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய—சீலப. மங்கல.

யாழ்கிடந் தன்னவகெனெடுந்தேறு—மது. 359; நெடுநல். 30.

நீத்தியாற் றன்ன நெடுங்கண் வீதி—பெருங்கதை.

மழையென மருளு மதிழ்செய் மாடத்து—பொருந. 84.

டஉகையோர் போவ விடையின்று குறுகி—புறநா. 54.

தடைஇயவாயி றடையாது றழைந்து—தணிகையாற்று. 281.

<p>அடியின் எண்.</p> <p>மலைபடுகடாத்தின் மூலம்.</p>	<p>492 மன்றில்லதியுநர் செட்புலப்பரிசிலர்.</p> <p>493-4 பெருவிறலுள்ளி வந்தேநர் மன்ற வளியர்சாரமென</p> <p>497 பரிபுலம்பலைத்த.</p> <p>507 அரக்குவிரித்தன்ன செந்நிலமருங்கின்.</p> <p>517 குறுஉப்புலிபொருத புண்கூர்யானை.</p> <p>517-8 யானைமுத்துடைமருப்பு.</p> <p>519 வளைவுடைந்தன்னனகாந்தள்.</p> <p>524-5 நீனிற்றவொரி பாய்ந்தெனச்செல்லும் நெய்க்கணிசூல்.</p> <p>” நெடுவரைநேயியற் செல்லுமிசூல்.</p> <p>527 குடமலைப்பிறந்தகாவிரி</p> <p>526-9 அனைத்தும் காவிரிக்கயவாய்கடுப்ப நெடுங்கடையறிவனறி.</p> <p>530 வானத்தன்னவனமலியானை.</p> <p>530-31 யானைத்தாடுதருத்ததைத்தமுற்றம்.</p> <p>532 முழவுகணிகுப்ப.</p>
<p>பிறநூல்களின் பகுதிகளும், அவைவள்ளிடங்களும்.</p>	<p>மன்றபடு பரிசிலர்—புறநா. 135</p> <p>வயிரியமாக்கர் மன்றநண்ணி—பதிற்று 29</p> <p>அளியன் றுனேமுதுவா யிரவலன் வந்தேநன் பெருமநின் வண்டுகழ் வயந்தென—திருமுருகு. 284-5.</p> <p>பரிபுலம்பினரென—சிலப்நாடு 226;</p> <p>பரிபுலம்பினரெனின்—மணி 16-ம் காதை, 57</p> <p>அரக்குகுக் கன்ன செந்நிலன்—பொருந. 43.</p> <p>அரக்கத்தன்ன தன்மணற்கோடு—பதிற்று 30.</p> <p>விரிவயம் பொருத வயக்களிழ—புறநா. 100.</p> <p>யானைமுத்தார்மருப்பு—குறிஞ்சி. 35-6.</p> <p>பெருங்களிற்ற முத்துடைவான் கோடு—திருமுருகு 304-5</p> <p>உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தன்—புறநா. 90</p> <p>கோடல்வீயுருபவைபொ லிலங்கேகரெல்வளை—கலி. 7.</p> <p>அணந்திறவொரி பாய்தலின் மீதழிந்து குன்றம் தேன்சொரியும்—புறநா. 109</p> <p>நெடுவரைப் பரிசியிற் நெடுத்த தண்கம மலரிசூல்—திருமுருகு. 299-300.</p> <p>மலைத்தலையகடற்காவிரி—பட்டின. 6.</p> <p>அனைத்தும் கங்கையம் பேரியாறு கடற்படர்ந்தாங்கு அளந்து கடையறியாவனம்—மதுரை. 695-7.</p> <p>காளமேகமுநகமுந் தேரிகில—கம்ப சித்திரகூட. 2.</p> <p>தாடுதரு மறுகிற் பாசறை—புறநா. 33.</p> <p>முரசுகழப் பிகுப்பவும்—புறநா. 158.</p>

534	கருங்கோட்டுச் சீறியாய்.	கனக்கனியன்ன கருங்கோட்டுச் சீறியாய்—புறநா. 127, 145.
534-6	யாழ் வரம்புநீதிநவா துடன்புணர்ந்தோன்றிக் கடவதநிந்த இன்கூர்வலீறலியர்.	நரம்பார்ந்தன்னவன் கூர்ந்தொகுதி—திருமுருகு. 212.
538	அருந்திறற்கடவுள்.	சுகிர்புரி வரம்புநம்பி யூழ்மணி மிடமொன்றாய்ப் பணிசெய்த— தீவக. 728
538	கடவுட்பழிச்செய்யின்றை.	அருந்திறற்கடவுட்புருந்துபலி—மணி சக்கர. 60. கடவுட்கடன கழிப்பியவின்றை—பொருந. 52.
541-2	இன்றிவட்டுசல்லா துலகமொடுகிற்பப் பெரி யேயர்மாய்தேன.	கடவுட்பழிச்ச—பதிற்று. 41. கடவடாஅ வல்லிசை நிலைஇ—பதிற்று 14 மன்னுவுகத்து மன்னுவுசல் குறித்தோர் தம்புகழ் நிற்றிஇத் தாமா ய்த்தனரே—புறநா. 165.
542	இடைதெரித்துணரும்பெரியோர்.	என்றுநிந்த மிகும்புகழ்—துளா. அரகியல் 226.
543	கொடைக்கடனிறுத்த	இடைதெரித்துணரும்புகாட்சி—பெரும்பா. 445.
544	வென்றிப்பலபுகழ்.	கொடைக்கடனிறுத்த கூம்பா வள்ளம்—பெரும்பா. 446. மறம்புகுபலபுகழ்—பதிற்று. 12.
549	கல்லெனோக்கல்.	பெரியபுராணத்தினா திருநீலகண்ட யாழ்ப்பாணநாயனார் புரா ணத்து, “திருபுரமெரித்த” எனலும் 4-ம் செய்யுளையும், திரு வாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்துள்ள 56-ம் திரு விளையாடலில், 9-ம் செய்யுளையும் பார்க்க.
550	உருப்பில்குற்றத்து.	கல்லென்குற்றம்—பெரும்பா. 21.
553	தம்பெயர்ந்தமொடுகொண்டனர் மாய்த்தோர்.	உருப்பில் குற்றமொடு—பெரும்பா. 447.
561	இழைமுருக்கறியா நுழைநூற்கலிங்கம்.	மகாரயிலேபோல மாய்த்திகிழினார் பலரே—புறநா. 27.
565-6	தலைநாள்நன்னபுகலொடுவழிசிறந்துபலநாணிற் பினும்பெறுகுவிர்.	கோக்கு துழைக்கல்லா துண்மைய அழுவை—பொருந. 82-3. பலநாள் பயின்ற புவரொடு செல்லினும் தலைநாள் போன்ற விரு ப்பினன் மாதோ—புறநா. 101.
567-8	செல்வேத் தில்லைவந் தொல்பதிப் பெயர்ந் தென மெல்லெனக்கூறி.	சேறமெந் தொல்பதிப் பெயர்ந்தென மெல்லெனக் கினர்தனம்— பொருந. 121-2.
569-70	வீறலியர் வினக்கிழையணிய.	மரலை முத்தமொடு பாடினியணிய—பொருந. 161-2.

அடியின் எண்.	மலைபடுகடாத்தின் மூலம்.	பிறநூல்களின் பகுதிகளும், அவை உள்ள இடங்களும்.
492	மன்றிலவதியநர் செட்புலப்பரிசிலர்	மன்றபடு பரிசிலர்—புறநா 135
493-4	பெருவிறலுள்ளி வந்தோர் மன்ற வளியர்தாமனை	வயிரியமாககன மன நரணணி—பதிற்று 29 அளியன ருளேழுதுவா யிரவன் வந்தோன பெருமனின் வண் புழையுதனை—திருமுருகு 284-5.
497	பரிபுலமபிலைத்த.	பரிபுலமபினரென—சிலப் நாடு 226; பரிபுலமபினரென மணி 16-ம் காலை, 57
507	அரக்குவிரி ததன்ன செந்நிலமருங்கின்.	அரக்குக கன்ன செந்நிலம்—பொருந 43 அரக்கத்தன்ன துண்மணற்கோடு—பதிற்று 30.
517	குருஉப்புலிபொருத புண்கூர்பாரினை.	யாரினை முத்தார்ப்பு—குறிஞ்சி 85-6.
517-8	யாரினை முத்துடைமருப்பு	பெருங்குடை மருப்பின் மழகளிது—பதிற்று 32 முத்துடை மருப்பு—குறிஞ்சி 85-6.
519	வளையுடைத்தன்னகாந்தன்.	உடைவளை சடுப்ப மலர்ந்த காந்தன்—புறநா. 90 கோடல்வீயுகுபவைபொ விலங்கேரெவளை—கலி. 7
524-5	நீனிற்வோரி பாய்ந்தனைசெல்லும் நெய்க்கணிநூல்.	அணிநிறவேரி பாய்தலின் மீதழிந்து குன்றம் தேன்சொரியும்— புறநா. 109
"	நெடுவரைநேயியற் செல்லுமிநூல்.	நெடுவரைப் பரிதியிற் நெடுதத தண்கம மூலிநூல்—திருமுருகு. 299-300.
527	குடமலைப்பிறந்தகாவிரி	மலைத்தலையகடமகாவிரி—பட்டின. 6.
526-9	அனைத்தும் காவிரிக்கவராய்கடுப்ப நெடுங்கடையறியாவுளம்—மதுரை 695-7.	அனைத்தும் கங்கையம் பேரியாறு கடற்படர்ந்தாங்கு அளந்து கடையறியாவளம்—மதுரை 695-7.
530	வானத்தன்னவளமலியாரினை.	காளமேகமுரகமுத செறிசில—கம்ப சித்திரகூட. 2.
530-31	யாரினைத்தானுதேருத் ததைந்தமுற்றம்.	தானேரு மறுகிற பாசறை—புறநா. 33.
532	முழவுகணிக்குப்ப.	முரசுகடிப் பிக்குப்பவும்—புறநா. 158.

- 534-534-6 கருங்கோட்டுச் சீறியாழ். கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. யாழ் நாமப் பூமி திருவா துடன்புணர்ந்தோன்றிக் காவதநிற்கு இன்ருரவ்விதலியர்.
- 538 அருந்திமற்கடவுள். கீவக 728. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145.
- 541-2 இன்னிவட்டுசெல்லா தலைமொடுநிற்பப் பெரி யோர்மாய்தேன. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145.
- 542 இடைதெரிந்துணரும்பெரியோர். கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145.
- 543 கொடைக்கடளிமுதத. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145.
- 544 வென்றிப்பல்கழை. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145.
- 549 கல்லெல்கை. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145.
- 550 உருப்பில்கைமறத்த. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145.
- 553 சம்பெயர்ந்தமொடுகொண்டனர் மாய்த்தோர். கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145.
- 561 இழைமருங்கறியா துழைநூற்கலிக்கம். கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145.
- 565-6 தலைகளன்னபுகலொடுவழிசிறந்துபலவாணிற் பிழம்பெயருவீர். கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145.
- 567-8 செவ்வேச் தில்லெவேச் தொல்பதிப் பெயர்ந் தென மெல்லெனக்கூறி. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145.
- 569-70 விதலியர் விளங்கிழையனிய. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145. கருங்கோட்டுச் சீறியாழ்—புறநா. 127, 145.

அடியின் எண்.	மலைபடுகடா நீதிச் சூலம்.	பரிநூல்களின் பதிவுகளும், அவை உள்ள இடங்களும்.
569-70	" தலைவன் குமரமலைய.....நல்கி.	மகளிர் வயக்கிழையணிய—பதிற்று 12. [159-78.
569-80	" தலைவன் குமரமலைய.....நல்கி.	தாமரை... சூட்டி.....தரவிடைத் தங்க லோவிலனே—பொருந்.
571-2	" தேரையும் யானையையுக்கொடுத்தல்.	பைம்பொற்றாமரை பாணர்ச்சூட்டி—பதிற்று. 48.
575	" நிலந்திணக்கிடந்த நிதியம்.	தேரோடுமொகிதறி—மதுரை. 224.
576	" ஏற்றகை.	நிலந்திணக்கிடந்த செவ்வம்—தணிகையாற்று. 25.
576-7	" இலம்படுபுலவரேற்றகை நிறையக்கலம்பெயக்கவிழ்த்தகை.	ஏற்றகை மாற்றாமலை—நாடல்.
581-2	" மலைநீர்வென்றெழு கொடியிற்றேன்றும்.	இலம்படு புலவ ரேற்றகை ஞெயிரப் பொலஞ்சொரி வழி—பரிபாடல்.
		வரையழியருவிய ஞெளிமுகொடிதூடங்க; வரையிசை யிழிதரு
		மருவியின் மாடத்துக் கொடி தூடக்குதேரு; வான்தேரைய் வெவ்
		கொடி வரைம்கை யருவியின் வயின்வயி னூடக்க—பதிற்று.
		25, 47, 69.
		விசய வெல்கொடி யுயரி—மலை 91.
		விநய்சாணன் கொடி அருவியினூடங்க—மதுரை. 371 - 4.
		செருங்கொடி முழிதரு தெண்ணீர் அவிர்துடில் புரையு மல்வென்
		செருவி—நறிஞ்சி. 54 - 5.
		பழமுதிர் சோலை மலைகிழ வோனே—திருமுருகு. 817.
		காவிரி புரக்கு காடுகிழ வோனே—பொருந். 248.
		ஒளிநிலந் சருவிய மலைகிழ வோனே—பெருங்கா. 500.
		நிலபெறு தணிகைமலை கிழுவோனே—தணிகையாற்று. 417.
588	" குன்றுக்குக்கை நாடுகிழுவோனே.	



மலைபடுகடாத்தில் வந்துள்ள உவமைகள்.



முழுவொலிக்கு மேகத்தின் ஒலி உவமை :—1 - 3.

பெருவங்கியமென்னும் வாச்சியத்தின் ஒலிக்கு யானைத்துதிகையைின் ஒலி :—6.

முழவுமுதலியவாச்சியங்களின் தொகுதிப் பொதிக்குப் பலாக்காய்க்குலை :—8 - 12. [புறநா. 128.]

ஒத்தபாறைக்குக் கற்படுத்தியஇடம் :—15.

செங்குத்தான மலைவழியின்காட்சிக்கு எடுத்து நிறுத்தியவழி :—16.

யாழிலுள்ள வாரக்கட்டின் உறழ்ச்சிக்கு மகனிர்கையிலுள்ள தொடிகளினுறழ்ச்சி :—21.

யாழிலுள்ள துளைகளின் ஒழுங்கிற்கு வரகம்பயிரின்கதிர்கீட்சி :—24 - 5

யாழிற் போர்த்தப் பெற்றுள்ள தோலின் நிறத்திற்குப் பொன்னினீறம் :—29.

மடந்தையின் கூந்தல் மணத்திற்குக் கல்யாணப்பெண்ணின் மணம் :—30.

யாழூறுப்பாகிய உக்தியின் தையலுக்கு மடந்தைமார்பின் உரோமாவலி :—31 - 4.

யாழூறுப்பாகிய கோட்டினது நிறத்திற்குக் கனாப்பழத்தின் நிறம் :—36 - 7.

விறலியின் அடிகளுக்கு ஒடியனைத்தநாயின் நா :—42 - 3

விறலியர் கூந்தலுக்கு மயிலின் தோகை :—44.

விறலியர் கண்களுக்கு மாணின்கண்கள் :—45.

காட்டினது நிழலுக்கு ஆழ்த்தருளம் :—47 - 8; 259 - 65.

கூத்தன் நன்னனிடம் விரைத்து சென்றதற்கு மலை உச்சியினின்றும் வருகிறஆறு கடலை கொக்கி விரைந்து செல்லுதல் :—52 - 3.

பரிசில்பெறுதற்குச் சுற்றத்தாரோடி நன்னனிடம் செல்லும் கூத்தனுக்குப் பழமுண்ணுதற் பொருட்டு இனத்தோடு காட்டை லோக்கிச் செல்லும் வெளவால் :—54 - 65.

நன்னனுடைய மனைவியரின் தோள்களுக்கு மூங்கில் :—57.

மங்கையர் கண்களுக்குத் தாமரைமலர் :—58.

நன்னனுடைய மென்மைக்கு புதுப் பெருக்கானகீர் :—61.

நன்னன் வண்மைக்கு மேகம் :—75-8.

பகையைப் போக்கிவிளங்கும் நன்னனுக்கு இருளைப்போக்கி விளங்கும் சூரியன் :—84 - 5.

நன்னன் வாரைச்சூழ்ந்த மதினுக்கு மலை :—92.

யின்னலுக்கு வாள் வெட்டிதண்ணுண்டாகும் வடு :—97.

முசண்டைப் பூவிற்குக் கார்த்திகைநாள் :—100 - 101.

எள்ளுப்பயிர்களின் காட்சிக்கு கீசமணி :—102.

சுனைக்கு கீர்ச்சால் :—104.

தினைக்கதிர்களுக்கு யானைக்கன்றுகளின் கைகள் :—107 - 8.

அவரைப் பூவிற்குத். தயர்க்கட்டிகள் :—109 - 10.

அவரைக்காய்க்கு அரிவாள் :—110.

உருண்டகல்லுக்கு எருமை :—111.

வாகின் கவைக்கதிர்களுக்கு வாதம் செய்பவனுடைய கைவிரல்கள் :—112.

சூரும்பின் தொகுதிக்கு வேற்படையாட்கள் :—116 - 9.

கருகெய்தற்பூவிற்கு மை :—124

இஞ்சிக்கிழவிற்குப் பாவை :—125.

கவலைக்கிழவிற்குப் பெண்கயானையின் முழந்தாள் :—127 - 8.

மலையின் முகத்தே சாய்ந்து தோள்தும் வானைப்பூவிற்கு அரணியின்

- முகத்தே தைத்த வேல்:—129 - 31.
- பேரூந்தையின் முழக்கத்திற்குச் சிறு பறையின் முழக்கம்.—140 - 41.
- பலாக்காய்க்குக் கூத்தரின் முழவு:—143 - 4.
- செங்காந்தளுக்குத் தீ:—145.
- செங்காந்தளின் புதிய அரும்பிற்கு ஊன்:—145 - 6.
- செங்காந்தளின் இதழிற்கு நெருப்பு:—149.
- காந்தட்டூக்களின் மடல்கள் சிந்தப் பெற்றபாறைக்கு வெறிக்களம்:—149 - 50.
- பலவகைப் பூக்களும் கமழப்பெற்ற மலைச்சாரலுக்குக் கல்யாணவீடு:—151.
- அசோகம்பூவிற்கு நெருப்பு:—159. [குறிஞ்சி. 105, 115 - 9]
- வண்கல்லுக்குக் கூற்றம்:—206 - 9.
- இருண்டகாட்டிற்கு இருளையுடைய இராத்திரி:—212.
- காட்டாற்று வழியே செல்லுதலுக்கு அழின்வழியே செல்லுதல்:—214.
- கூத்தரின் பிள்ளைகளுக்குச் செம்மறியாடு:—217.
- வில்லுமிழ்கடுங்கணைக்கு மாரி:—226.
- யானைக்கு மலை:—225 - 7.
- மயிலிறகின் அடிக்குப் பலகறை:—234.
- ஆண்கூரங்கிற்குக் கூத்தருடைய பிள்ளைகள்:—236 - 7.
- தேனடைக்குச் சக்கரம்:—238 - 9.
- நீணத்திற்கு நெய்வீழுது: 244.
- பன்றிக்கு இருளின் துண்டம்:—247.
- தெளிந்த நீரிற்குப் பளிக்கு —250
- குகைக்கு வீடு:—255.
- மலைப்பாம்பிற்கு வெட்டிச் சாய்த்த மரம்:—261.
- சோலைக்கு ஆழந்த குளம்:—259 - 65.
- பலவகைப் பறவைகளின் முழக்கத்திற்குப் பலவகைவாச்சியங்களின் முழக்கம்:—269.
- வழிச்சென்று வருந்துவோரைக் காத்தற்பொருட்டு நன்னனுடையமலை
- வேடர் விரைந்துவருதற்கு நீரில்வீழ்ந்து வருந்துவோரைக் காத்தற்பொருட்டு ஒருவர் விரைந்து வருதல்:—279 - 80.
- அருவியாடுவோர் அதனைக் கையாற்குடையுந் தோறும் உண்டாகிற ஓசைக்குப் பலவகை வாச்சியங்களின் ஓசை:—296.
- வேங்கைப்பூவிற்குப் பொன்:—305.
- யானையின் முழக்கத்திற்கு இடிமுழக்கம்:—307 - 10.
- கல்லாற்றின் ஒலிக்குத் தேரொலி:—323 - 4; 571.
- காந்தட்டூவின் மடலுக்குத் துடுப்பு:—336.
- கரும்பின் ஆலைப்புகைக்கு மேகம்:—340.
- நன்னனுடைய மலையிலுள்ள அருவியோசை முதலியவற்றிற்கு மதயானையின் ஓசை:—296 - 348.
- நன்னனுடையமலைக்காட்சிக்குத் திருவிழாக்காட்சி:—351.
- வெள்ளை மேகத்திற்குப் பன்னிய பஞ்சு:—361.
- மேகத்தின் அண்மைக்குக் கைசென்று பிடிக்கும் தன்மை:—362.
- மேகங்கள் இயல்பாகவே துளிகளைத் துளித்தற்கு அவை வலியத் தூவுதல்:—363.
- குகைகளுக்கு ஒருவகைக்கிணறுகள்:—366
- கொதித்த கூரியகற்களுக்குக் காய்ந்த வேல்:—373
- யானைக்கு மேகங்கள்:—377, 580.
- கொடிகளின் இயற்கைப் பின்னலுக்குச் செயற்கைப் பின்னல்:—379.
- உருண்டகற்களின் நெருக்கத்திற்குப் போர்செய்யும் யானைகளின் நெருக்கம்:—384.
- பசுவின்பாலுக்குச் சங்கு:—409.
- ஆட்டின் தொகுதிக்குப் பலவகைநெய்வின் அரிசிகள்:—413 - 4.
- ஆட்டுமந்தையின் ஒலிக்குக் கடலொலி:—415 - 6.
- தோற்படுக்கைக்குச்சேணம்:—418 - 9.

அவரைவிறைக்கு வேங்கைப்பூ :—
434 - 6

ஒத்த தினையரிசிக்கு நறுக்கியபொன் :
—440.

தினையாவிற்குச் சருக்கரை :—444 - 5.
வேறுவேறுகிய பலவகைப் பொருள்
களின் இனியகாட்சிகளுக்கு யா
ழில் மாறிமாறி வாசிக்கப்படும் வே
றுவேறு இராகங்களின் இனிய
சேள்விகள் :—450 - 53.

வரால் மீனாகுப் பெண்யானையின்
கை :—457.

வரால் மீனின் துண்டத்திற்கு உடுக்
கையின் கண்கள் :—457 - 8.

நெற்போருக்கு மலை :—461.

நீர்க்குமிழியின் சுழற்சிக்குக் குயவன்
சக்கரத்தின் சுழற்சி :—474.

தெருவிற்கு நதி :—481.

வீதிக்கூட்டத்திற்குத் திருவிழா க்
கூட்டம் :—481 - 3.

மனிதரொலிக்குக் கடலொலியும் மேக
வொலியும் :—482 - 3.

மாடத்திற்கு மலையும் மேகமும் :—
484.

மராமரத்தின் பூவிற்கு நெருப்பு :—
498.

செந்நிலத்திற்குச் சாதிலிங்கத்தின்பா
ப்பு :—507.

பலாப்பழத்திற்கு முழவு :—511.

மாம்பழத்தின் சூற்றிற்குக் கற்கண்டி
ன்பொடி :—512 - 8.

தூற்றைக்கிழங்கிற்கு துகத்தடி :—
515

காந்தப்புவின் இதழ்களுக்கு உடை
ந்தவளைகள் :—519.

தேனிரூலுக்குச் சக்கரம் :—525.

நன்னனுடைய அரண்மனை வாயிலுக்
குக் காவிரி கடலொடு கலக்கு
மிடம் :—527 - 9.

யானைகளுக்கு மேகங்கள் :—530.

முழுவின் முழக்கத்திற்கு மேகமுழக்
கம் :—532.

புகழினறி இறந்தபலருக்குச் சேயா
ற்று மணல் :—556.

பல ஆராய்ச்சிக்கு இடமாகிய மனத்
திற்கு நால்வகைப் பூதங்களுக்கும்
இடமாகிய ஆகாயம் :—558.

நன்னன் கூத்தர்பால் பின்னாள்வைத்
துள்ள விருப்பத்திற்கு அவன் அவ
ர்கள்பால் முதனாள்வைத்துள்ளவி
ருப்பம் :—555.

சேரின் ஒட்டத்திற்கு நீரின் ஒட்
டம் :—571 ; [323 - 4.]

யானைக்கு மலை :—572.

நன்னன்கொடைக்கு மேகம் மழை
சொரிதல் :—579 - 80.

அருவிக்கு வென்று உயர்த்திய கொ
டி :—581 - 2.

மலைபடுகடாத்தின்பொழிப்பு.



முழவுமுதலிய வாததியங்களை அடக்கிய பைகளைக்கட்டிய காம நதைத தோளிஷ்தாங்குகொண்டு மலைபக்கத்துள்ள அரியவழியில் நடந்துவந்தது, இளைப்புறறுப பாணரும் விறவியருமசுற்ற யா நிழலிவிருந்த கூத்தர்தலைவனே, *யாங்கள், முன்பு *உமமினும் வறுமைபுறறு வாடியிருந்தவாகளே. இப்போது நன்னன்பாறசென்று பரிசிலபெற்றுக் கவலையற்றுவருகின்றேம்; நீங்களும அவனை அடைவீராயின் நல்ல பயனை அடைவீர்கள், என்னைச சந்தித்தமையால், நீங்கள், புறப்பட்டவேளை நல்லவேளையே; நல்ல சகுனத்தையும் நீவிர் பெற்றிருந்ததல் கூடுமென்று எண்ணுகிறேன் இனி, அவனுரை அடைதற்குரிய வழியின நன்மைதீமைகளையும் இடையிடையே தங்கித்தங்கி இளைப்பாறுவதற்கு ஏற்ற இடங்களையும் அவனுடையமலைநாட்டிலும் காட்டுநாட்டிலும் தன்பனைநாட்டிலுமடைய உணவின்வகைகளையும் அவனுடையமலையினதன்மையையும் அங்கங்கேயுள்ள சோலைகளாகுகள இவற்றின இயலபுகளையும் அவனுடையவன்மையையும் அவனது அறிவின்வன்மையையும் அவனுடைய நாளோலக்கச்சிறப்பையும் அவன்சுற்றத்தாரது நல்லொழுககத்தினையும் அவனுடைய நவிரமென்னுமமலையில் எழுந்தருளியிருக்கும் 'காரியுண்டிக்கடவுள்' என்று திருநாமம்பெற்ற சிவபெருமானது இயலபையும் அவனதுதலைமையையும் அவன் முன்தோள்களின்பெருமையையும் அவன்ஊரின் இயலபையும் உள்ளவாறு சொல்லுவேன். அவற்றைக் கேட்டபுக; அவன் நகரத்துக்குச் செல்லுகின்றவழி, மற்ற ஊர்களுக்குச்செல்லுகின்ற வழிகளபோன்றதன்று; அது புதுவருவாய்களையுடைய ஊர்கள் நெருங்கப்பெற்று எங்கும்காணப்படாத புதியகாட்சிகளையுடையது; வேண்டியகாலத்தில மழைபெய்கையினாலே அங்கங்கேயுள்ளவர்கள் விரும்பியபடியே பயிர்கள் விளைந்துவிளங்கும் கொலைகளில் முச்சுட்டைக்கொடிகள் கார்த்திகைநகத்திரமபோன்ற பூக்களைப்பெற்று விளங்கும்; எள்ளுப்பயிர்கள் ஒரு கைப்படியில் ஏழுகாய்களே அடங்கும்படி நெய்யொழுகககாய்த்து வளாந்திருக்கும்; விளையாட்டுச்சண்டைசெய்கின்ற யானைக்கன்றுகளின் கிண்கிணை நன்றோடொன்று பிணை

* யாங்களென்பதும் உமமென்பதும் இவைப்பாற யன்வருவனவும் உண்ப்பாட்டுப்பனமை.

ந்தாற்போலவே திணைக்கதிர் ஒன்றோடொன்றுநெருங்கி அறுத்தற் குரியவருவதனைப்பெற்றுத் தேன்றாநிற்கும்; திணையையறுத்தகொல் லைகளில் அரிதாள்தேரவும் அவரைகள் தயிர்க்கட்டிகளைப்போற் பூக் களைக்கீழே உதிர்த்து அரிவாள்போன்ற காப்களையுடையனவாய்த் தோன்றும்; வாகமயயிர்கள், எருமைகள்கிடந்தாற்போலக் கற்கள் மிக்கவழியிடத்தில் தருக்கம்பேசுவோ னுடைய இணைந்துதோன்றும் கைவிரல்களைப்போன்று இரட்டித்தகதிர்கள் முற்றி அரிவாளாலே அரிததுறாநிற்கும்; ஐவனநெல்லும் வெண்ணெல்லும் பால்கட்டிச் சிறிதுமுற்றி நாற்றிசைக்காற்றுக்களாலும் ஊடறுக்கப்பட்டு நன்றாக விளைந்துகாணப்படும்; கரும்புகள் மிசவளர்ந்து வேற்படைகளையுடைய சேனைகள் ஒடுதல்போலவே காற்றாலே ஒருபக்கமாகச்சாய்ந்து அசையாநிற்கும்; காட்டிலே மூங்கில்காய்த்தநெல் அவலிடிக்கும்பதத்தைக் கொண்டு தோன்றும்; வெண்சிறுகடுகுசள், உழாமல் களைக்கொட்டால் அடிவரைந்துகொத்தும்மீதாட்டங்களில் விதைக்கப்பட்டு நெருங்கி விளைந்திருக்கும்; கருநெய்தல்கள் கருமையென்பதே வடிவுகொண்டதென்னும்படி மலர்ந்துவிளங்கும்; இஞ்சிகள் பாவையோன்ற கிழங்குகளையுடையனவாய் உறைப்புச்சுவையைப்பெற்றுத் தோன்றும்; கவலைக்கிழங்குகள் குழிகள்தோறும் பெண்யானையின் மடித்த முழந்தாளைப்போலச் சிறந்து வளர்ந்திருக்கும்; யானையை வேல்குத்தினாற்போலச் சிறுமலையின்மேலே தம்முடைய பூக்கள்படும்படிநிற்கும் வாழைகளின்காய்க்குலைகள் பழுத்து விளங்காநிற்கும்; பெரு மூங்கில்கள் காய்த்து முற்றியநெல்லுடன் கூடி அசையாநிற்கும்; அசைலங்களிலும் நிலவீச்சுத்தால் மாங்கள் பலனைக்கொடுத்தலால் நான விண்யழங்கள் காற்றாலே உதிர்த்து பாறைகளிலே பரந்துகிடக்கும்; விடாய்த்தசாலத்தில் வாயில்நீருறுதற்குக்காரணமான உயவைக்கொடிகள் எங்கும் படர்ந்துதோன்றும்; கூவைக்கிழங்குகள் முற்றிக்கிடக்கும்; தேமாம்பழங்கள் சாறுமிசுந்து உண்பாரை வேறென்றிற்செல்லாதபடி கடுத்துவிளங்காநிற்கும்; ஈரப்பலாக்களின்பழங்கள் தாளை வெடித்து உள்ளேயுள்ளவிதைகளைச் சிந்தாநிற்கும்; பலாமரங்கள் வழிப்போக்கர்களான கூத்தர்களுடையமத்தளங்கள் போலவே கீழும் மேலும் காய்த்து முற்றி விளைந்துதோன்றாநிற்கும்.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டுசென்று பாறைகள்தோறுமுள்ள வேடர்களுடையசிறிய ஊர்களிலே தங்குவிராயின், அண்களால் நல்லஉணவுகளைப்பெறுவீர்; பெற்றஅன்று அங்கே அவர்களுடன்தங்கி இளைப்பாறி நெருப்புப்போன்ற அசோகம்பூக்களைச் சற்

றத்துடன் சூடிக்கொண்டு அம்மரங்களுள்ள செவ்வியவழியிற் போய்ப் பின்பு மூங்கில்கள் ஒன்றிரொன்று உரிஞ்சி ஒலிக்கும் மலையிலுள்ள அரியவழியில் இறங்கிச் சென்று அதன்பக்கத்துள்ள சிறார்களை அடைந்து, “யாங்கள் நன்னனுடையகூத்தரோம்” என்று சொல்லுவீராயின், நீங்கள் அவ்வூராரால் அழைக்கப்பெற்று, நெடுந்தூரம் நடந்துவந்த உம்முடையவருத்தம் தீரும்படி இனியமொழிகளைக் கூறிப் பின் அவர்கள், நெய்யில் வெந்த பொரியலையும் அழகிய தினைச்சோற்றையும் கொடுக்க உண்டு மகிழ்வீர்; நன்னனுடைய மலைமேலுள்ள நாடு மிகச்சிறந்தது. அங்கே செல்லுவீராயின், நீர்பெறுவனவற்றைச் சொல்லுவேன்; கேட்பீராக: உடும்பின்தகையோடு கடமானுடைய கொழுத்த இறைச்சியையும் முள்ளம்பன்றியின் இறைச்சியையும் கலந்து தின்று இடையிடையே தேனாற்செய்த கள்ளின்தெளிவை மிகப்பருகிப் பின்பு நெல்லாற்சமைத்த கள்ளினையும் உண்டு களிப்புற்றுத் துயின்று விடியற்காலத்துள்ள உம்முடைய மயக்கம் தீரும்படி பலாவிதையின்மாவையும் புளியையும் கலந்துவைத்த மோருலையில் மூங்கிலரிசியைச் சொரிந்து ஆக்கிய சோற்றைக் குறமங்கையர், தங்கள் தங்கள் பிள்ளைகளைக்கொண்டு, அண்ணன், அம்மான் என்றும் போன்ற முறைப்பெயர்களைக்கூறு வித்து உங்களைத்தடுத்த அழைத்து உண்பிக்க அவ்வணுவையும் மலையுச்சியிலிருந்துகொண்டு வந்த சந்தனம், அகில், பொன், மணிமுதனியவற்றையும் அவர்களுடைய மனைகள்தோறும் பெற்று மகிழ்வீர்; இங்ஙனம்பெறுதலினாலே தாமதத்து நன்னனிடைம் சென்று பெறக்கருதிய பரிசிலை நீவிர் மறக்கவும்கூடும்; அன்றியும் தெய்வங்கள் விரும்பும்பூக்களைக் கிட்டினாலும் அங்கேயுள்ள வரையாமகளிர் இருத்தலைக்கண்டாலும் உயிர்போம்படி வெதும்பி நடுங்குதற்கும் உரியீராவீர்; ஆகையினாலே அம்மலையிடங்களிற் பலநாள்தில்லாது இறங்கி நிலத்திலுள்ள நாட்டிற் செல்லுமின்; தினைப்புனத்தை அழிக்கும் பன்றிகளைப்பிடித்தற்கு நுழைவழிகள் தோறும் பொருத்திவைக்கப்பட்ட கற்பொறிகள் அவ்வழிகளிலுண்டு; ஆதலால் அவ்வழியிற் போக எண்ணுவீராயின், இராத் திரியில் மிகுந்திருட்டுவேளையிற் செல்லாமற் பொழுதுவிடிந்த பின் செல்லுவீராக; சிறுவழிகளிற் பருக்கைக்கற்களாலாகிய மேட்டு நிலத்தில் வெடிப்புக்கள் உண்டு; அவ்வெடிப்புக்களில் பாம்புகள் மறைந்து ஒடுங்கிக்கிடக்கும் குழிகளும் உள்ளன. அக்குழிகளை மாங்களின்மேலே ஏறிக் கையைக்கொட்டிப்பார்த்துவிட்டு, அப்பாம்புகள் மகிழும்படி விறலியர் அஞ்சலிசெய்து வாழ்த்தாநிற்க மிருகங்கள் கிடக்கும் வழியினின்றும் சிறிதுகடக்கப்போய் வலப்பக்கத்துவழியை

உமக்குவழியாகக்கொண்டுபோவீராக; வினைந்த தினைக்கொல்லையைக் காத்தறகுவரது அதனைச்சூழ்ந்தகுறவர் யானைகளால் அஃது அழிந்துபோவதற்குவருந்தி மிகஉயர்ந்தபாணிலேஏறி, பக்கத்துள்ளகுறங்காட்டி டத்தேநின்ற அநதயானைகள் பகற்காலத்தில் அங்கேகின்றும் வேறிடங்களுக்குப்போய்விடும்படி அவர்கள்வீசியகவண்கற்கள் குறங்குகள் தம்குட்டிகளோடு அஞ்சியோடும்படி இடையேயுள்ளமூங்கில் களைக்கடந்து தவறாமல்வரும்; அவை யமன்போன்றவை ஆதலால், அக்கற்கள் உங்கள் மீமலைபடாதபடி மரங்கனிலே மறைந்துசெல்லுவீராக. இரக்காலத்தையொத்த காவற்காட்டினையும் யானைகளைவிழுங்கும் முதலைகள் தங்கப்பெற்று, குமிழிகள்சமுன்றுவரும் மடுக்களையும் நீர்குத்தின இடங்களையும் உடையவாய் ஏறுதற்கும் இறங்குதற்கும் அரியனவாயிருத்தலினாலே அநழியிலே இறங்கிச்சென்றற்போலும் காட்டாற்று வழிகள் கால்வழுக்கும் இடங்களையுடையன. அவ்விடத்திற் பெரியமரங்களிற்சுற்றிக்கிடக்கின்ற பெருங்கொடிகளைப் பிடித்துக்கொண்டும் ஒருவரையொருவர் பாதுகாத்துக்கொண்டும் பிள்ளைகளோடே போவீராக; பக்கமலையில் விழுந்தவர்களை மறைத்துவிடும்படியான ஆழமுள்ள குளங்களுக்கு அருகில் இடத்தைமறைத்துக்கொண்டிருக்கும் துண்ணியபாசி ஊன்றியிட்ட அடியை ஓடப்பண்ணும்; அன்றியும் அவ்விடங்கள் செல்லுதற்கு அருமையையுமுடைய; அதற்குப்பரிசாரமாக வழிகளின் இருபுறத்தும் பின்னிவளர்ந்த சிறு மூங்கில்களின்கோல்களையும் கொறுக்காந்தட்டைகளின் கோல்களையும் பற்றுக்கோடாகப்பிடித்துக்கொண்டுபோயின். முகபடாத்தாற்பொலிவுபெற்றனவும், மலைபோன்றனவும், போர்த்தொழிலிலே பயின்றனவுமாகிய யானைகளையும் வில்லிவிருந்து மழைபோலத்தாழ்ந்து விழும் வேகமான அம்புகளையுமுடைய முன்படைபால் அழகுபெற்றதும், பூக்களையுடைய மடுக்களுள்ள ஆற்றங்கரையிலுள்ளதும், மதிலையுடையதுமான * திருப்பதியையடைந்து, கோயிலிலுள்ளவரும் துதித்தற்கரியவருமாகிய காரியுண்டி க்கடவுளைத்தரிசிக்கும்பொழுது அவரை நீவிர் வணங்கிவிட்டு உடனேசெல்லுக; அங்ஙனம் செல்லுதலைத்தவிர்ந்து உங்களுடையவாத்தியங்களை வாசிக்கவேண்டா; வாசிப்பிராயின், அம்மலையில் இடைவிடாமற்பயத்துக்கொண்டிருக்கும் மழையால் உங்களுடையவாத்தியங்களெல்லாம் நனைந்துபோய்விடும். அல்லாமல் நீங்கள் போதலும் அரிது. அன்றியும் அந்தக்காட்டிற் பாலகறைபோன்ற வெள்ளிய வேர்கள் பொருந்திய பீலியையுடையமயில்கள் அடி இளை

காரியுண்டிக்கடவுளெழுந்தருளிய ஸ்தலம்.

† சோழி.

தந்துண்ணுலும் கூத்தருடையபிள்ளைகள்போன்ற ஆண்கூங்குகள் நீண்டமுங்கிற்களைகளிலே பாய்ந்தாலும் செங்குத்தான மலையின்பக்கத்துள்ள தெய்வங்கள்விரும்பியமலையில் தேருருள்போல வைக்கப்பட்டுள்ள தேனடைதோற்றினாலும் அவற்றை விரைவாக நீங்கள்பார்க்கவேண்டா. பார்த்தால் வழி தப்பிவிடும். அங்கணம்போய் மலை வழியிலேயுள்ள காட்டிற் செல்லுவீராயின், உயர்ந்த பாணின்மேலே யிருந்து கொல்லையைக்காப்பவன் எய்தஅம்பால் தன்மார்பில் புண்மிருந்து அந்தஅம்போடேஓடிப்போய் வழியிற்கிடப்பதாகிய கொழுத்தபன்றியைக் காண்பீர்; கண்டால், இழைந்த மூங்கிலிலிருந்து உண்டாகியதீயினுலே கெட்டநாற்றம்உண்டாகாதபடி அதனைவதக்கி மயிர்போகச்சீவித் தின்று சுவையிலே கலக்கமறத்தெளிந்து பளிங்கு போன்றரீரை வழிவந்த இளைப்புத்தீரும்படி குடித்து மிகுந்ததசையைப் பொதியாகக்கட்டிக் கைக்கொண்டு அவ்கிடத்தே இராத்திரி வேளையில் அப்பாற்போவதைநிறுத்திவிட்டு உய்முடையவிடுபோன்ற குகைகளிலே பிள்ளைகளோடே தங்குங்கள்; இங்கணம்தங்கி இளைப்பாறிவிட்டு னிடியற்காலத்திலேழுந்து செவ்வியவழியிற்செல்லுவீராக; செல்லுங்கால் யானையைவிழுங்குவதும் வெட்டிய பெருமாம்கிடந்தாற்போவதுமாகிய பெரும்பாம்பு விழுந்துகிடக்கும்வழியை விட்டு விலகிச்செல்லுக; செல்லுகையில் தெய்வங்களன்றி மானிடரால் விரும்பப்படாதனவாய் அங்கேயுள்ள பூக்களையும், பழங்களையும், குளங்களைக்கண்டாற்போலும் குளிர்ச்சியையுடைய மாங்களின் தொகுதி களையும் இடப்பக்கத்தும் வலப்பக்கத்தும் பார்த்துக்கொண்டே யான்கூறிய அடையாளங்களைநினைந்து அவற்றை அணுகாமற்செல்லுவீராக; செல்லுங்கால், காடுகளைபெல்லாம் காணுதற்குரிய அகன்றஇடத்தையுடைய உச்சிமலையில் பெல்லமெல்லப் போவீராக; அங்கணம்போகையில் மிகுந்தநிழலையுடைய மாங்கள்நெருங்கின குறுங்காட்டாலே வெயில்வெப்பம்இல்லாததும் திசையக்கம்உண்டாகும் இராக்காலத்திலும் வலியவில்லையுடையவர்களாய் மிருகங்களை ஆராய்ந்து கொண்டு சமுன்றுதிரியும் குறவர்கள்கூட்டம் பகவிலும் மயங்குதற்குரியதுமான குன்றத்தை அடைவீர்; அடைந்தால் அதனிடத்தே செல்லுதலை ஒழிக. சென்றால் திசையக்கத்தால்வருந்துவீர், ஆதலால் அதனருகிலுள்ள விசாலமானபாறையிற் சேர்த்துநின்று கல்வெண்ணும் ஓசையுண்டாகும்படி நும்முடையவாத்தியங்களைக் கொட்டுவீராக; கொட்டினால், நன்னனுடையகட்டையால் காட்டைக்காத்துக்கொண்டு உச்சிமலையில் இருக்கும் வேட்கள்பலர், அப்பொழுது

அவ்வாத்தியவோசையைக்கேட்டு, வெள்ளத்தில் அகப்பட்டுவருந்தும் மனிதர்களின் துன்பத்தைக்கண்டு ஓடிவந்து விரைந்துஎடுப்பாரைப் போலே, உங்கள்வருத்தம்தீரும்படி மிகவிரைந்துவந்து நறியபூக்களையும் இனியபழங்களையும் உங்களுக்குக்கொடுப்பார். நீங்கள் அம்மலர்களைச்சூடி அப்பழங்களைஉண்டபின், இடையூறுமிஞர், தவழியில் அவர்கள் உங்களுக்குமுற்படச்செல்லுவர். நீங்கள் அவர்களின்னேசென்று சுற்றத்தோடு மனமகிழ்ச்சியையுடைவீர். அடைந்து அவர்கூறியதிகையைஉட்கொண்டு, புதியராய்வந்தோர் பார்த்தாலும் அவர்கள் தலைகளைச் சுற்றச்செய்யும் பக்கமலையில் குறியனவும் நெடியனவுமாகிய குவடுகளினின்றும் முறைமைப்பட இறங்கிப் பூக்கள் பரந்தரிழுவிலே இளைத்திருப்பின், அப்பொழுது திகைக்கோறும் அருவியாடும் தெய்வமகளிர் அவ்வருவியைக் கையாற்குடையுநதோறும் உங்கள் வாத்தியத்தைப்போல உண்டாகிற இனியஓசையையும், மலைமேலிட்ட பரணிலுள்ளவேடர்கள் திண்ப்புனத்திற்புகுந்து திண்ணும்யானைத் தலைவனைப் பிடித்தற்குச்செய்யும் ஆரவாரத்தையும், குகையில் தங்கியிருக்கும் முள்ளம்பன்றி தனது கூரியமுள்ளால் எய்து வருந்துகையிலே வீழ்ந்தவேடர்கள் அழும் முழக்கத்தையும், தம் கணவர்மார்பில் புலிபாய்ந்தமையாலுண்டாகிய விழுப்புண்ணை ஆற்றுதற்கு இது தக்கதென்று எண்ணிக் குறத்தியர்பாடும் பாட்டாலெழுந்தஓசையையும், முதலாளிலேபூத்த வேங்கைமாதின் பூக்களைச் சூடக்கருதி, தாம்பாடினால் அது தாழ்ந்துகொடுக்குமென்றுநினைந்து மகளிர் புலிபுலியென்றுகூப்பிடும்ஓவியையும், கருவுற்ற பெண்யானைக்கு அது வேண்டிய உணவுகளைக்கொடுத்து ஆண்யானை பாதுகாத்துவிட்டுப்போகும்போது புலி ஒளித்திருந்து பார்த்து அதனைவருத்த, அது கண்டபெண்யானை தன்னுடைய சுற்றத்தோடே வருந்திக்கூப்பிடும் இடிபோன்ற குரலையும், எடுத்தற்கு அரியவெடிப்பில் தன்கையினின்றும் வீழ்ந்து இறந்த தன்கூட்டியின்பொருட்டுச் சுற்றங்களோடுகூடிக் கத்தும் மந்திரியின் ஆரவாரத்தையும், முசுக்கலை ஏறமுடியாதென்று எண்ணும்படி உயர்ந்தமலையிலே அசையாதபடிநட்ட கண்ணீணை விழியாகச்சென்று தேனீக்கள் சேர்த்துவைத்த தேனடையை அழித்துத் தேன்கொள்வோர்செய்யும் ஆரவாரத்தையும், இவற்றிற்கைக்கொண்டபொருள்கள் நன்னனுக்குத் திறைகொடுத்தற்குச் சாலுமென்று சிற்றாண்களை அழித்தவேடர் மகிழ்வுற்றுச்செய்யும் ஆரவாரத்தையும், நறவைக் காலையிற்கூடித்தவேடர் மான்றோல்போர்த்த சிறுபறைமுழங்க உச்சிமலையில் தம்மனைவியரோடு ஆடும் குரவைக்கத்தின்

ஒலியையும், கல்லின்மேல்வருந் ஆறுகள் வெடிப்புக்களில்வீழ்ந்து தேர்
 சள்வந்தாற்போல இடைவிடாமல்ஒலிக்கும் ஆரவாரத்தையும், சுழி
 யில் அகப்பட்டயானைகளைக் கோபந்தணிவித்துத் தறியிற்கட்டுதற்குச்
 செய்யும் பாகருடையஒசையையும், மூங்கிலாற்செய்ததட்டைப்பறை
 யைப் புடைத்துக்கொண்டு தினைப்புனத்தில்கிளியைஒட்டுகின்ற மகளி
 ருடைய ஆரவாரத்தையும், இடையரும் குறவரும் வென்றகன்வெற்றி
 தோன்ற ஆரவாரிக்கும்படி கானையும் மரையானேறும் முதுகிடாத
 வலியுடனே புண்ணுண்டாம்படி ஒன்றோடொன்றுமுட்டிப் பொரும்
 கல்லென்கின்ற ஆரவாரத்தையும், எருமைக்கடாக்கள் தம்மிற்பொரும்
 ஆரவாரத்தையும், எல்லாரும்உண்டபின்பு மிஞ்சிக்கிடக்கும் பலாப்
 பழத்தின்கனையிலிருந்து விதையைக்கொள்ளுதற்கு யானைக்கன்றுக
 ளைப்பிணைத்துக் கார்தள்மடலாலே அடித்து அவற்றைக் கடாவிடும்
 பிள்ளைகளின் ஆரவாரத்தையும், ஆலைகளிற் கரும்பினின்று சாறுகொள்
 ளும்ஒலியையும், தினையைக்குற்றும்மகளிர் பாடும்உலக்கைப்பாட்டின்
 ஒலியையும், சேம்பையும் மஞ்சளையும் பன்றிகள்தோண்டிவிடாதபடி
 காப்பவர்கள் கொட்டும் பன்றிப்பறையின் ஒசையையும், இந்தஒசைக
 ளால் மலையினிடத்திலெழும் எதிரொலியையும் கேட்பீர். நன்ன
 னுடையமலை, மகளிர் ஆடுதற்குவற்ற மத்தளங்கள் இடைவிடாமல் ஒலி
 ததுக்கொண்டிருக்கும் ஊர்களிலுள்ள திருநாளை ஒத்து உங்களுக்குச்
 சிறந்துதோன்றும். அங்கே காணுதற்கு இனியவற்றைக் கண்குளி
 ரக்கண்டும் கேட்பதற்கு இனியவற்றைச் செவிகுளிரக்கேட்டும் உண்ப
 தற்கு இனிய உணவுகளைப்பாராட்டியுண்டும் இந்துகர்ச்சி இன்னும் உண்
 டாவதாகவென்று பழையஉறவினரைப்போன்ற முறைமையினை உடை
 யீராய்ச் சிலநாள்தங்கி அம்மலை உமக்குப்பின்னாகும்படி செல்லுமின்.
 சென்று பக்கமலையிலே விறவியர் குறிஞ்சிப்பண்ணைப்பாட அங்கே
 யுள்ளதெய்வங்களைக் கையால்தொழுது, 'எங்குறைமுடித்தால் உம
 க்கு இவைதருவேம்' என்று துதித்துவேண்டிக்கொண்டு அப்பாற்
 போவீராக; போய்க் கார்காலம்வருமளவும் பன்னியபஞ்சுபோல
 மேகங்கள் கிடக்கும் பெரியமலையிடத்தில் மிகவும் சமீபமான இடத்தி
 லுள்ள கரியமேகக்கூட்டம் திவலைகளைத் தூவுகையினாலே திசையறி
 யாமல்மயங்கும் சுற்றத்தோடே காவியவாத்தியங்கள்நனையாதபடி
 கிணறுகள் பொன்றகுகையிலேபுகுந்துகொள்ளுக. பின்பு பெரியகல்லு
 களில் முறிந்துநிற்கும் மலைகளை அடையாமல் தன் அழகால் பார்ப்போ
 ருடைய கண்ணொளியை வாங்கிக்கொள்ளும் மலையிலுள்ளனவாகிய
 குழிகளாலுண்டாகுந் துன்பங்களை மாற்றிக்கொள்ளுதற்குக் காம

ரத்தை ஊன்றுகோலாகக்கொண்டு செல்லுவீராக. செல்லுகையில் வேல்காய்ந்தாற்போன்ற குடுமிக்கூர்ங்கற்களைபுடையபாறையில் வெய்யில்வேளையிற்செல்லாமல் அந்திப்பொழுதிற் போவீராக. அவ்வழிகளில் நன்னனுடையசேனைத்தலைவரோடே யாணக்கூட்டங்களைபுடையவனவும் போர்செய்யவந்த அராசர்களுடைய நிலைமையைக்கெடுப்பனவுமாகிய அரண்கள் பலவுள்ளன. அந்தஅரண்களில் பின்னிவைத்தாற்போலக் கொடிகள் பிணங்கியிருக்கும்சிறுகாட்டையுடைய வழிகடோறும் உங்களுள்ளே முன்னேபோகிறவர் தம்முதகத்தில்அடியாதபடி வாங்கிவிட்டகோல்கள் யாழின்பத்தரையும் முழுவின்கண்ணையும் கெடுத்துவிடாமல் காத்துக்கொண்டு பின்னேபோகிறவர் தவறாமல் அவர்கைப்பிடித்துக்கொண்டு மெல்லமெல்லச் செல்லுக. சென்றால், யானைஒன்றோடுஒன்று மலைந்தாற்போல நெருங்கியிருக்கும் கற்களினிடத்தே காடுகள் மிகப்பலஉள்ளன. தாம் புறங்கொடுத்து ஓடிய விடத்துப் பகைவாசிரித்துஒலிக்க, அதுபொறாமல் நாம்உயிர்விடுதற்கு இது நல்லசமயமென்று மீண்டுவந்து பொருது தம்முடையஉயிரை விட்ட மறவாருடையபெயர்களை எழுதி நட்டகற்கள் முதுகிட்டுப்போன வரைஇகழும் கவர்த்தவழிகள் மிகப்பலவாயிருக்கும்; உம்முடைய இசை அந்நடுகல்வினுள்ள தெய்வத்திற்கு விருப்பமுண்டாகும்படியாயைவாசித்துவிட்டு விரைந்துபோவீராக. உங்களுள் வழியறிபாமற்போய் மீண்டுவந்தபுதியவர்கள், பின்வருகிறவர்களும் அவ்வாறு போய்மீளாதபடி பலவழிகளுக்கடினசந்தியைக் கையாலேதுடைத்து அடையாளமாக ஊகம்புல்லை முடிந்துவைத்திடுக. நீங்கள்போகும்இடத்தில் மராமத்தின்நிழலிலே இவ்வாறு பொருதுபட்ட இன்னொன்று உலகம்அறிவதற்குப் பொருதுபட்ட வீரர்பெயர்களை எழுதி நட்டப்பட்டனவாகியகற்கள் தெய்வத்தன்மைமிகுந்து பிறகாடுகளைஇகழும் கவர்த்தவழிகளில், நன்னனுடையபகைவரிருக்கும் அருநிலங்கள் பலவுள்ளன; அவை, தத்தம்ஊர்களிலிருந்து மனிதர்நினைத்தாலும் நடுங்குதற்குக்காரணமானவை. 'நன்னனைநினைந்து செல்லுகின்றேம்' என்று அவர்களிடம்கூறுவீராயின், அவர்களுடையஊர்கள் உங்களுக்கு நன்னனுடையபழையஊர்களைஒக்கும்; ஆதலால், அங்கே இளைத்தஇடத்தே இளைப்பாறி அஞ்சாமற்போவீராக; தன்பிணையைப் புலிபாய்ந்து கொல்லுகையிலே கலைமான் மனம்வருந்தி அதனைக் கூப்பிடுங்காடுகளில் முறையேபோய், வில்லோசைக்குஅஞ்சின மரையேறுகள் விரைந்தோடும்காட்டில் வேறிடத்திற்சென்று மேய்ந்துவந்த பசுக்களின்இனியபாலை இடையர்கொண்டுவந்து சொரிகையி

னாலே அவர்களுக்கு விருந்தினராவீர்; பண்டங்களைவிற்பவர்களை பலவகைநெல்லின் அரிசியைப்பொத்து நிறம்வேறுபட்ட பலவகைஆடுகளின் திரள்களிலே இராக்காலத்திற்கெல்லுவீராயின், அங்கேயுள்ளார் சமைத்துவைத்திருந்த பார்சோற்றையும் பாளையும் பெறுவீர். அவற்றைஉண்டு சேணமிட்ட படுக்கையைஒத்த மென்மையை யுடைய ஆட்டுத்தோலிலே கொடியவிலங்குகள்வாராமல் இடையர்வைத்துள்ளநெருப்பைத் துணையாகக்கொண்டுதங்கி அப்பாற்செல்லுவீராக; செல்லும்பொழுது நாடுகாக்கும் வேடர்களைக்காண்பீர்; காண்பிராயின், அவர்களுக்கு 'நன்னன்பாற்செல்லுகின்றேம்' என்று கூறுமின்; கூறின், அவர்கள் தசைகளையும் கிழங்குகளையும்கொடுத்து உங்களை நலிந்துதின்னப்பண்ணிப் பாதுகாப்பார்களேயன்றி வருத்தமாட்டார்கள்; அவற்றையுண்டு அவ்விடத்தில் அவர்கள்போகச்சொன்னவழியையே வழியாகக்கைக்கொண்டுபோமின்; அக்காடு அத்தன்மையது; அப்பண்பைக்கண்டுமகிழ்ந்து மராமத்தினது பூங்கொத்தும் யாமாத்தின்பூவும் ஆகியஇவற்றைத் தளிர்களோடேசேர்த்து மால்நாராற்கட்டின கண்ணியைச்சூடி மழைபெய்யப்பெற்றுக் குளிர்ந்திருக்கும் வழியிலுள்ளநீரைக்குடித்துக் குளித்து, அதனை வழிக்கும்முகந்துகொண்டுபோமின்; போனால், புல்வேய்ந்த குடிசைகடோறுமுள்ள குடிகளிடத்தே, புளிக்கரைத்தஉலையிலே அவரைவிதை, மூங்கிலரிசி, நெல்லரிசி இவற்றைச் சொரிந்துஆக்கின புளியங்குழைப் பகலில் வழிவந்தவருத்தந்தீரும்படி இராத்திரி உணவாகப் பெறுவீர்; பெற்று இளைப்பாறி அவ்விடத்தே சிலநாள்தங்குவீராயின், திணைமாவோடு சோற்றுருண்டையை உள்ளீடாக நெய்விழுதைக்கொண்டு உண்ணும்படி அவர்கள்கொடுக்க நாடோறும்பெறுவீர்; அவற்றைப்பெற்று உண்டு, பனிரீங்கும்படி விறகுகளைஎரித்துக் குளிர்காய்ந்து நன்றாகத்தாங்கிவிட்டு விடியற்காலத்தில் நிமித்தம் பார்த்துக்கொண்டு போவீராக; போனால், காஞ்சிமரத்தினையும் நீர்வந்துபொருகின்ற அறுகம்புல்பார்த இடங்களையும் விளைநிலங்களையும் சோலைகளையும் இடைச்சேரிகளையுமுடைய நன்னடைதண்டனைநாடு, நீங்கள் பலநாள்தங்கினாலும் ஒருநாள்தின்றாலும் யாழின் பண்ணை மாறிவாசித்தாற்போன்ற நுகர்த்தகு நன்றாகிய பலபொருள்களை ஊர்கடோறும்உடையது. அந்நாட்டையடைந்தால், காலை யில் உழவர் நெல்லுமுகந்துதராநிற்பார். கள்விற்கும்வலையருடைய மகளிர் வாளைமீனிந்தசையை வரான்மீனிந்தசையோடே கலந்து கொடுத்து நெல்முளையாலாக்கினகள்ளிந்தெளிவையும் கொடுப்பக்

களக்கடோறும் அவற்றைப்பெறுகுவிர்; அவற்றைப்பெற்றபின்பு, இவை நன்னனுக்கும் உணவாதற்கு அமையுமென்று கண்டோர்மயங்கும்படி அங்கங்கேயுள்ளவர்களிட்ட இறைச்சிகளோடுகலந்து ஆக்கினசோற்றைச் சுற்றங்களோடு உண்டு மருதப்பண்ணைவாசித்து இளைப்பாறிவிட்டுப்போயின்; போய், நெல்லறுப்பார்கொட்டும் தண்ணுமைக்கு அஞ்சிய எருமைக்கடா தும்மேல்வாராதபடி பாதுகாத்துக்கொண்டு சேயாற்றின்கரைவழியே செல்லுமின்; சென்றால், சோலைகளையும் மதிலையும் திருநாளென்று கூறும்படி சனங்கள் அடர்ந்து இடம்பெருத கடைவீதியையும் பலகவர்த்தன்மையையுடைய குறுந்தெருக்களையும் பழங்குடியுடையனவாய் மிகவுயர்ந்த மாடங்களை இருபுறத்திலும்பெற்று ஆறுபோலத்தோன்றும் பெருந்தெருக்களையுமுடைய தாய்ப் பொருட்டிள்ளிநிலைபெற்ற அவனுடைய பழையணர் மிகவும் துரியதன்று. அவ்வூரிற்சென்று பகைவரைவெல்லும் வீரர்கள் வேலைச்சாத்திவைத்திருக்கும் பலதெற்று வாசல்களையுடைய கோபுரவாயிலில் யீயமின்றிப்புகுவீராக; புகுந்துசென்றால், அம்பலங்களில் அயலூரிலிருந்துவந்து தங்குவோராகிய கூத்தர்முதலியோர் உங்களைக்கண்டு, “இவர்கள் நன்னனைப்பார்த்தற்குவருபவர்கள்” என்றுகருதி, தனியேயிருந்த தங்கள்வருத்தம்போம்படி உங்களை விரும்பினராக எண்ணி எதிர்கொள்ளுவார்கள்; நீங்கள் அவர்களோடு அளவளாவி யிருந்துவிட்டு, பின், ஆமான் கன்றும் காடிக்குட்டியும் முதுகிடத்தே கால்களையுடைய எண்கால்வருடைக்கிடாயும் பாம்பின்வலியைக்கொடுத்த கிரிப்பிள்ளையும் மரையான் குழுவியும் ஆண்உடம்பும் மயிலும் காட்டுக்கோழிச்சேவலும் பலாப்பழமும் மாம்பழமும் நறைக்கொடியும் நூற்றைக்கிழங்கும் கற்பூரமும் மிக்கவிலையுள்ள மாணிக்கமும் யானைக்கொம்புகளும் காந்தட்டிலும் புன்னைப்பூவும் மஞ்சாடிப்பூவும் சந்தனமும் மிளகின்காய்க்கூலையும் மூங்கிற்குழாயிலே முற்றினதேற்றசெய்த கள்ளின்தெளிவும் மூங்கிற்குழாயிலேதோய்த்த எருமைத்தயிரும் தேனடையும் ஈரப்பலாவின்பழமும் ஆகிய இவைகள், வருபவர்களால் நன்னனுக்குச் கையுறையாகவைக்கப்பெற்றிருந்தலின், காவிரிநதி கடலொடுகலக்கும் புகாரைப்போன்ற அரண்மனைவாயிலே அடைந்து, பின் அரண்மனைமுற்றத்தை அணுகி, முழவுஒலிப்பப் பெருவங்கிய முழங்க யாழ்நரம்பின் ஒசையுடனே ஒத்துப்பாடுபவரும் தலைவனைக் கண்டாற் செய்யக்கடவதனை அறிந்தவரும் பழையமுறைமையினின்றும் தப்பாதவருமாகிய விறலியர், முதலில் கடவுளை வாழ்த்தினபின்பு, நீங்கள் பாடவேண்டிய புதிய பாட்டினைப் பாடி முடித்துவிட்டு நன்னனை

நோக்கி, “உலகமுள்ளவளவும்கீர்த்திநிற்கும்படிக்கொடுப்பதாயிடுகடப் பாட்டைமுடித்த தலைமையையுடையோனே” என்றுசொல்லி, பின்பு வெற்றியாலுண்டாகும் பலவகைப்புகழ்களையும் கீம்பொறிகளையும் தன்வயமாக்கிய அவன்வெற்றியையும்புகழ்ந்து, உங்களுடையமனத்திலுள்ள மற்றப்புகழ்களையும்பாடுமின்; அவற்றை முற்றக்கேட்டற்கும் உடன்பாடில்லாதவகுதி அவன் உங்களைநோக்கி, “என்மீதுள்ள கிருப்பத்தால் நீகீர்இங்குவந்ததே அமையும்; வழிவந்தவருத்தம் துமக்கு மிகுதியாகவுள்ளது” எனமுகமண்கூறி, பின் சான்றோர்பலருடன் சமயமிருக்குமண்டபத்தே தான்இருந்து, “உயர்ந்தஅரசவரிமையையும் நல்ல அமைச்சர்முதலியோரையும் பரந்தகாட்டினையும் துண்ணிய அறிவினையுமுடையராயிருந்தும், இரந்தேதார்க்கு, ‘யாம்வறுமையையுடையேம்’ என்றுகூறி மறித்தகையினையுடையராய்த் தம்பெயரைத் தம்மொடுகொண்டு முற்றக்கெட்டஅரசர், சேயாற்றுமணலினும்பலர்; அதனால், கம்முடையவாழ்நாள் புகழோடேகழிவதாக” என்றுகருதிக்கொடுத்தற்றொழிவிலே விரிந்தஉள்ளத்தோடே பரிசில்பெறுதற்குவிருப்பிச்சென்ற உம்மைக்காட்டிலும் தான்மிகமகிழ்ந்து இனிமையாக உங்களைப்பார்த்து நூலின்போக்குவாவுதெரியாத துண்ணிய உடைகளை உங்களுடையஇடையிலே உடுக்கச்செய்து அவ்விடத்தே நீங்கள் பலநாள் தங்குவீராயினும் இனியதசைகளையும் வெண்ணல் அரிசிகளையும் முட்டில்லாமல் முதலுள்போன்றிருப்பத்தோடேதாப் பெறுகுவீர்; பெற்று அவ்விடத்தில், ‘எம்முடையஊர்க்குப்போகக்கருதுகின்றேம்’ என்று அவன்பொறுக்கும்படி மெல்லெனச்சொல்லி விடைகேட்பீராயின், அவன் இயல்பாகியகொடைத்தொழிலாலே வளம்பிழைப்பறியாதபடி நியிந்ததோடே தேர்கள் யானைகள் பசுத்திரங்கள் குதிரைகள் ஆகிய இவற்றையெல்லாம், உங்களிலே தலைவனுடையதன் பொற்றாமரையைச்சூட, கிறலியர் பேரணிகலங்களைப்பூண, பரிசிலாகக்கொடுத்துப் போகச்சொல்லுவன்; ஆதலால், வினாந்துசென்று அவன்பாற் பரிசில்பெற்று வாழ்வீராக.

*மலைபடுகடாம்.

நச்சினூர்க்கினியருரையும் விசேடக்குறிப்பும்.



- திருமழை தலைஇய விருணிற விசும்பின்
 விண்ணீதி ரிமிழ்சை கடுப்பப் பண்ணமைத துத்
 திண்வார் விசித்த முழுவொ டாகுளி
 நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டன்
 மின்னிரும் பீலி யணித்தமைக் கோட்டொடு
 கண்ணிடை விடுத்த களிறுயிராத தூமபி
 னிளிப்பயி ரிமிருங் குறும்பரந் தூம்பொடு
 விளிப்பது கவருந் தீங்குழ றுதைஇ
 நடுவுநின் றிசைக்கு மரிக்குாற் றட்டை
- க0 கடிகவர் பொலிக்கும் வல்வா யெல்லரி
 நொடி தரு பாணிய பதலையும் பிறவுங்
 கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
 நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்
 கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பிற்
- கரு படுத்துவைத் தன்ன பாறை மருங்கி
 னெடுத்துநிறுத் தன்ன விட ருந், சிறுநெறி
 தொடுத்த வாளியர் துணைபுணர் காணவ
 ரிடுக்கண் செய்யா தியங்குந ரியக்கு
 மடுக்கண் மீமிசை யருப்பம் பேணு
- உ0 திடிச்சுர நிவப்பி னியவுக்கொண் டொழுகித்
 தொடித்திரி வன்ன தொண்டுபடு திவநிற்
 கடிப்பகை யணைத்துந் துகேள்வி போகாக்
 குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நாம்பி
 னரலை தீர வுரீஇ வரகின்
- உரு குரல்வாரந் தன்ன நுண்டுளை யிரீஇச்
 சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்தி
 யிலங்குதுளை செறிய வாணி முடுக்கிப்
- இந்நூலுக்கீழ்க் கூத்தாரற்று மடையெனவும் பெயருண்டு.
 கேள்விபோகாதெனவும் பாடம்.

- புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்துப்
 புதுவது போர்த்த பொன்போற் பச்சை
- ௩௦ வதுவை நாமும் வண்டும மைம்பான்
 மடந்தை மாண்ட துடங்கெழி லாகத்
 தடங்குமயி ரொழுசிய வவ்வாய் கடுப்ப
 வகடுசேர்பு பொருந்தி யளவினிற் திரியாது
 கவடுபடக் கவைஇய சென்றுவாங் குந்தி
- ௩௫ துணைக்கர துவறிய துண்ணீர் மாமைக்
 களங்கனி யன்ன சுதழ்ந்துகிள ருருவின்
 வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியா
 முமைவரப் பண்ணி யருணைறி திரியா
 திசைபெறு திருவிள் வேந்தவை யேற்பத்
- ௪௦ துறைபல முற்றிய பைதீர் பாணரொ
 டியர்ந்தோங்கு பெருமலை யூறின் நேறலின்
 மதந்தபு ஞமலி நாலி னன்ன
 துளங்கியன் மெலிந்த கல்பொரு சீறடிக்
 கணங்கொ டோகையிற் கதுப்பிசூத் தலைஇ
- ௪௫ விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டக்
 திலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்றக்
 கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழற்
 புனல்கால் கழீஇய மணல்வார் புறவிற்
 புலம்புவிட் டிருந்த புனிறில் காட்சிக்
- ௫௦ கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ
 தாமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின்
 மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங்
 கிபாமவ ணின்றும் வருது நீயிருங்
 கனிபொழி கானங் கிளையொடு ணீஇய
- ௫௫ துணைபறை நிவக்கும் புள்ளின மானப்
 புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்
 வலைபுனை யெழில் . . . வாங்கமைத் திரடோண்
 மலர்போன் மழைக்கண் மங்கையர் கணவன்
 முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பி
- ௬௦ ன்சைநுவல் வித்தி னசையே ருழுவர்க்குப்
 புதுநிறை வந்த புனலஞ் சாயன்
 மதுமா நேரா நன்றுணர் சூழ்ச்சி

- வின்னளி நடக்கை மேவரும் பெரும்பூ
 ணன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்கையொ
 ௬௫ பின்னிளிர் சேறி ராயிற் பொழுதெகிர்த
 புள்ளினர் மன்ற வெற்றாக் குறுதலி
 னாற்றி னளவு மசையுநற் புலமும்
 வீற்றுவுளஞ் சுரக்குமவ னாடுபடு வல்சிய
 மலையுளு சோலையு மாபகல் கானமுந்
 ௭0 தொலையா நல்லிசை யுலகமொடு நிற்பப்
 பலர்புறங் கண்டவ ரருங்கலந் தரீஇப்
 புலவோர்க்குச் சுரக்குமவ னீகை மாரியு
 மிகமுநர்ப் பிணிக்கு மாற்றலும் புகழுநர்க்
 கரசமுழுது கொடுப்பினு மமரா நோக்கமொடு
 ௭௫ தூத்துளி பொழிந்த பொய்யா வானின்
 வீயாது சுரக்குமவ னாண்மகி ழிருக்கையு
 நல்லோர் குழீஇய நானவி லவையத்து
 வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச்
 சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி
 ௮0 நல்லிதி னியக்குமவன் சுற்றத் தொழுக்கமு.
 நீரகம் பனிக்ரு மஞ்சவரு கடுந்திறற்
 டோரிசை நளர மேள யுறையுங்
 காரி யுண்டி க் கடவுள தியற்கைபு
 பாயரு ணீங்கப் பகல்செய்யா வெழுதரு
 ௮௫ ஞாயி றன்னவவன் வசையில் சிறப்பு
 மிகந்தன வாயினுந் தெவ்வர் தேள
 துகமபடக கடந்து நூழி லாட்டிப்
 புரைதோல் வரைப்பின டவனிழற் புலவோர்க்குக்
 கொடைக்கட னிறுத்தவவன் றெல்லோர் வரவு
 ௯0 மிரைதேர்ந் திவருங் கொடுத்தாண் முதலையொடு
 திரைபடக் குழிந்த கல்லகழ் கிடக்கின்
 வரைபுரை நிவப்பின் வன்றோ றிஞ்சி
 யுரைசெல வெறுத்தவவன் மூதூரா மாலயுங்
 கேளினி வேலை நீ முன்னிய திசையே
 ௯௫ மிகுவளம் பழுதிய யாணர் வைப்பிற்
 புதுவது வந்தன் றிதுவதன் பண்பே
 வான மின்னு வசியுபொழிய வாளு

- திட்ட வெல்லாம் பெய்கூங்கு வினையப்
பெயலொடு வைகிய விபன்க ணிருமபுனத்
- க00 தகலிரு விசுமபி னு அல் போல
வாவினின் விரிந்த புன்கொடி முசுண்டை
நீலத் தன்ன விதைப்புன மருங்கின்
மருளி பாயாது மலிதுளி தழாவி
னகளத் தன்ன நிறைசுனைப் புறவிற்
- க0௫ கவவை போகிய கருங்காய் பிடியேழ்
நெய்கொள வெழுகின பல்கவ ரீரெண்
பொய்பொரு கயமனி முயங்கு கைகடுபபக்
கொய்பத முற்றை *குலவுக்குர லேனல
வினையிரிப பிளாவின் வயக கருவிதொறுங்
- கக0 குளிர்வுரை கொடுங்காய் கொண்டன வவரை
மேதி யன்ன கல்பிறங் கியவின்
வா திகை யன்ன கவைக்கதி ரிறைஞ்சி
யிருமபு கவர்வுற்றன பெருமபுன வரகே
பாலவார்பு கெழீஇப பல்கவர் வளிபோழ்பு
- கக௫ வாவிதின் வினையதன வைவனம வெண்ணெல
வேலீண்டு தொழுதி யிரிவுற நென்னக
காலுறு துவைப்பிற கவிழக்கனைத் திறைஞ்சிக
குறையறை வாரா நிவப்பி னறையுற
றாகை கலமருந தீங்கழைக் கருமபே
- கஉ0 புயற்புனிறு போகிய பூமலி புறவி
னவற்பதங் கொண்டன வம்பொ சித தோரை
தொய்யாது வித்திய துளர்படு துடவை
யையவி யமன்ற வெண்காற செறுவின்
மையென விரிந்தன நீணறு நெய்தல
- கஉ௫ செய்யாப பாவை வளர்நதுகவின் முற்றிக
காயங் கொண்டன விஞ்சி மாவிருநது
வயவுபபிடி முழந்தாள் கடுபபக குழிதொறும
விழுமிதின் விழந்தன கொழுங்கொடிக் கவலை
காழ்மண் டெல்கங் களிமுமுகம் பாய்ந்தென
- க௩0 ஆழ்மல ரொழிமுறை யுயாமுகந தோயத்
துறுகல சுற்றிய சோலை வாழை

* குலவுக்குர லேனல பாடம.

- யிறுகுலை முறுகப் பழுத்த பயம்புக்
கூமும் நலமரு முந்து முகலறைக்
கால மனறியு மரமபயன் 'ம்காடுததலிற்
- க௭௫ காலினுதிர்ந்தன கருங்கனி நாவன்
மாறுகொள வொழுகின ஆறுநீ ருயவை
நூறெடு குழிலியின கூவை சேறுசுறந
துண்ணுநர்த் தடுத்தன தேமாப் புண்ணரிந்
தரலை யுக்கன நெடுந்தா ளாசினி
- க௭௬ விரலான்று படுக னாகுளி கடுப்பக்
குடிநை யிரட்டு நெடுமலை யடுக்கத்துக்
கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிச்
சுரஞ்செல் கோடியர் முழவிற் றாங்கி
முரஞ்சுகொண் டிறைஞ்சின வலங்குசினைப் பலவே
- க௭௭ தீயி னன்ன வொன்செங் காந்தட்
வேற கலித்த புதுமுடை யூன்செத்
தறியா தெடுத்த புன்புறச் சேவ
லூஉ னன்மையி னுண்ணு துகுத்தென
நெருப்பி னன்ன பல்விதழ் தாஅய்
- க௭௮ வெறிக்களங் கடுக்கும் வியலறை ம்தாறு
மணவில கமழு மாமலைச் சாரற
நேனினர் கிழங்கின னுரை வட்டியர்
சிறுகட் பன்றிப் பழுதுளி போக்கிப்
பொருதுதொலை யானைக் கோடுசீ ராகத்
- க௭௯ தூவொடு மலிந்த காய கானவர்
செழுமபல யாணர்ச் சிறுகுடிப் படினே
யிரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவி
ரன்றவ ணசைஇ யற்சேர்ந் தல்கிக்
கன்றெரி யொள்ளினர் கடும்பொடு மலைந்து
- க௮௦ சேந்த செயலைச் செபபம் போகி
யலகுகுகழை நரலு மாரிப் படுகர்ச்
சிலம்படைந் திருந்த பாக்க மெய்தி
நோனாச் செருவின் வலம்படு நோன்றாண்
மான விறல்வேள் வயிரிய மெனினே
- க௮௧ நுமில் போல நிலலாதுபுகுக்
கிழவிர் போலக் கேளாது கெமீஇச்

மலைபடுகடாம்.

- சேட்புலம் பகல வினிய கூறிப்
 பருஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையோடு
 குருஉக்க ணிறடிப் பொம்மல் பெறுகுங்
- கஎ0 றேறித் தருஉ மிலங்குமலைத் தாரமொடு
 வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல்
 குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப்
 பழஞ்செருக் குற்றதும் மூந்த நீர்
 வருவி தந்த பழஞ்சிதை வெண்காம்
- கஎ௫ வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
 முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
 ப்ணவுநாய முடுக்கிய தடியொடு விரைஇ
 வெண்புடைக் கொண்ட துயதலைப் பழனி
 னின்புளிக் கலந்து மாடோ ராகக்
- கஅ0 கழைவளர் நெல்லி னரியுலை யூழ்த்து
 வழையமை சாரல் கமழத் துழைஇ
 நறுமல ரணிந்த நாறிரு முச்சிக்
 குறமக ளாக்கிய வாலவிழ் வல்சி
 யகமலி யுவகை யார்வமொ டனைஇ
- கஅ௫ மகமுறை தடுப்ப மனைதொ றும் பெறுகுவிர்
 செருச்செய் முன்பிற் குரிசின் முன்னிய
 பரிசின் மறப்ப நீடலு முரியி
 ரணைய தன்றவன் மலைமிசை நாடீட
 நிரையிதழ்க் குவளைக் கடிவீ தொடினும்
- கக0 வரையா மகளி ரிருக்கை காணினு
 முயிர்செல வெம்பிப் பனித்தலு முரியிர்
 பலநா ணில்லாது *நிலனாடு படர்மின்
 விளைபுன நிழத்தலிற் கேழ லஞ்சிப்
 புழைதொறு மாட்டிய விருங்க லரும்பொறி
- கக௫ யுடைய வாறே நள்ளிரு ளலரி
 விரிந்த விடியல் வைகினிர் கழிமி
 னளிந்து பலர் வழங்காச் செப்பந் துணியின்
 முரம்புகண் ணுடைந்த பாலவற் போழ்விற்
 காந்துபாம் பொடுங்கும் பயம்புமா ருளவே
- உ00 குறிக்கொண்டு மரங்க் கொட்டி நோக்கிச்

* நிலனாடுபடாமனனறம பாடம்.

- செறிதொடி விறவியர் கைதொழுடப் பழிச்ச
வறிகு நெறியொரீஇ வலஞ்செயாக் கழிமின்
புலநதுபுனிறு போகிய புனஞ்சூழ் குறவ
ருயர்நிலை யிதண மேறிக் கைபுடையூஉ
௨௦௫ வகன்மலை யிறும்பிற் றுவன்றிய யாணைப்
பகனிலை தளாகுருவ கவணுமிழ் கடுங்க
விருவெதி ரீர்ங்கழை தத்திக் கல்லெனக்
கருவிர் லுகம் பார்ப்போ ரிரிய
வுயிர்செரு மரபற் கூற்றத் தன்ன
௨௧௦ வரும்விசை தவிராது மரமறையாக் கழிமி
னுரவுக்களிறு காக்கு மிடங்கு ரொடுங்கி
யிரவி னன்ன விருடுங்கு வரைபயிற்
குமிழி சுழலுங் குண்டுகய மடுக்க
ரகழிழிந் தன்ன கான்யாற்று நடவை
௨௧௫ வழுஉ மருங்குடைய வழாடி லோம்பிப்
பருஉக்கொடி வலந்த மகலை பற்றித்
துருவி னன்ன புன்றலை மகாரோ
டொருங் ரொருவி ரோம்பினிர் கழிமி
னமுந்துபட் டலமநம் பழகமல் சாரல்
௨௨௦ விழுந்தோர் மாய்க்குங் குண்டுகயத் தருகா
வழும்புகண் புதைத்த துண்ணீர்ப் பாசி
யடிநிலை தளர்க்கு மருப்பமு முடைய
முழுநெறி யணங்கிய துண்கோல் வேரலோ
டெருவை மென்கோல் கொண்டனிர் கழிமி
௨௨௫ னுயாநடை மாக்கற் புகர்முகம் புதைய
மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணைத்
தாரொடு பொலிந்த வினைநவில் யாணைச்
சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சி
யோர்யாற் றியவின் மூத்த புரிசைப்
௨௩௦ பராவரு மரபிற் கடவுட் காணிற்
றொழாநிர் கழியி னல்லது வறிது
தும்பியந் தொடுத லோம்புமின் மயங்குதுளி
மாரி கலையுமவன் மல்லல் வெற்பே
யலகை யன்ன வெள்வேர்ப் பீலிக்
௨௩௫ கலவ மஞ்ஞை கட்சியிற் றளரினுங்

கடும்பறைக் கோடியர் மகாஅரன்ன
 நெடுங்கழைக் கொம்பர்க் கடுவனாகனினை
 நேர்கொணெடுவரை நேமியிற் றொடுத்த
 ஞர்பகலடுக்கத்துப் பிரசங் காணினு

௨௪௦ ஞெய்யோளன ஞநாககலோம்புமி ஞுரித்தன்
 நிரைசெலன் றெல்லடி நெறிமாறு படுகுவிர்
 வரைசோ வகுந்திற் கானத்துப் படிவே
 கழுதிற் சேனே நேவொடு போக
 யிழுது னனை வானிணஞ் செருக்கி

௨௪௧ நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பி
 நெறிகெடக் கிடந்த விநம்பிண ரெருத்தி
 னிருடுணிந் தன்ன வேனங் காணின்
 முளிகழை யிழைந்த காடுபடு தீயி
 னளபுகை கமழா திரையினிர் மிசைந்து

௨௪௨ துகளறத் துணிந்த மணிமரு டெண்ணீர்க்
 குவளையம் பைஞ்சுனை யசைவிடப் பருகி
 மிகுத்துப் பதங்கொண்ட பருஉக்கட் பொதியினிர்
 புட்கை போகிய புன்றலை மகாரொ
 டற்கிடை கழிதலோம்பி யாற்றது

௨௪௩ மில்புக் கன்ன கல்லனை வகிமி
 னற்சேர்ந் தல்கி யசைதலோம்பி
 வான்கண் விரிந்த விடிய லேற்றெழுந்து
 கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின்
 கயங்கண் டன்ன வகன்பை யங்கண்

௨௪௪ மைந்துமலி சினத்த களிற்றுமது னமிக்குந்
 துஞ்சுமரங் கடுக்கு மாசணம் விலங்கி
 யிகந்துசேட் கமழும் பூவு முண்டோர்
 மறந்தமை கல்லாப் பழனுமுழிற்றது
 பெரும்பயங் கழியினு மாந்தர் துன்னு

௨௪௫ ரிருங்கால் வியும் பெருமரக் குழாமு
 மிடனும் வலனு நினையினிர் நோக்கிக்
 குறியறிந் தவையவை குறுகாது கழிமின்
 கோடுபல முரஞ்சிய கோளி யாலத்துக்
 கூடியத் தன்ன குல்புணர் புள்ளி

௨௪௬ னுடுகா ணனந்தலை மென்மெல வகன்மின்

- மாநிழற் பட்ட மாம்பயி லிறும்பின்
 ஞாயிறு தெறாஅ மாக நனந்தலைத்
 தேள மருளு மமைய மாயினு
 மிறாஅ வன்சிலையர் மாதேர்பு கொட்குங்
- உஎகு குறவரு மருளுங் குன்றத்துப் படினே
 யகன்கட் பாறைத் துவன்றிக் கல்லென
 வியங்க லோம்பிது மியங்க டொடுமின்
 பாடி னருளிப் பயங்கெழு மீமிசைக்
 காடுகாத் துறையுங் கானவ ருளரே
- உஅபு நிலைத்துறை வழீஇய மதனழி மாக்கள்
 புனற்படு பூசலின் விரைந்துவல் லெய்தி
 யுண்டற் கினிய பழனுங் கண்டோர்
 மலைதற் கினிய பூவுங் காட்டி
 யூறு நிரம்பிய வாறவர் முந்துற
- உஅரு தும்மி னெஞ்சத் தவலம் வீட
 விட்மென் கடும்போ டினியி ராகுளி
 ரறிஞர் கூறிய மாதிரங் கைக்கொள்பு
 குறியவு நெடியவு மூழிழிபு புதுவோர்
 நோக்கினும் பனிக்கு நோய்கூ ரடுக்கத்
- உகூ0 தலர்காய வரிநிழ லசையினி ரிருப்பிற்
 பலதிறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ
 கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின்
 மலைமுழுதுங் கமழு மாதிரந் தோறு
 மருவி *நுகரும் வானர மகளிர்
- உகூரு வருவிசை தனிராது வாங்குபு குடைதொறுந்
 தெரியிமிழ் கொண்டநு மியம்போ லின்னிசை
 ரிலங்கேந்து மருப்பி னினம்பிரி யொருத்தல்
 விலங்கன் மீமிசைப் பணவைக் கானவர்
 புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல்
- ஊ00 சேயனைப் பள்ளி யெஃகுறு முள்ளி
 னெய்தெற விழுக்கிய கானவ ரழுகை
 கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பி
 னெடுவசி விழுப்புண் டணிமார் காப்பென
 வறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாட

நுகக்குமனமும் பாடம.

- ௩௦௫ றலைநாட் பூத்த பொன்னினர் வேங்கை
 மலைமா ரிடுஉ மேமப் பூசல்
 கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி
 வலிக்குவரம் பாசிய கணவ னோம்பளி
 னொண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடு
- ௩௧௦ நெடுவரை யியம்பு மிடியுமிழ் தழங்குஞால்
 கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி
 யருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு
 முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றிச்
 சிறுமை யுற்ற கிளையாப் பூசல்
- ௩௧௫ கலைகை யற்ற காண்பி னெடுவரை
 †நிலைபெய் திட்ட மால்புநெறி யாகப்
 பெரும்பயன் றொகுத்த தேங்கொள் கொள்ளை
 யருங்குறும் பெறிந்த காணவ ருவகை
 திருந்துவே லண்ணற்கு விருந்திறை சான்மென
- ௩௨௦ நறவுநாட்டுசெய்த குறவர்தம் பெண்டிரொடு
 மானறோற் சிறுபறை கறங்கக் கல்லென
 வானறோய் மீமிசை யயருங் குரவை
 நல்லெழி னெடுந்தே ரியவுவந் தன்ன
 கல்யா றொவிக்கும் விடர்முழங் கிரங்கிசை
- ௩௨௫ நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்
 தூவுச்சினர் தணித்துப் பெருவெளிற் பிணிமாற்
 விரவுமொழி பயிற்றும் பாக ரோதை
 யொலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறுங்
 கிளிகடி மகளிர் விளிபடு பூச
- ௩௩௦ வினத்திற் தீர்ந்த துளுங்குமி னல்லேறு
 மலைத்தலை வந்த மரையான கதழுவடை
 மாறா மைந்தி னூறுபடந் தாக்கிக்
 கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
 வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
- ௩௩௫ நல்லேறு பொருடந் கல்லென் கம்பலை
 காந்தட் டுடுப்பிற் கமழ்முட லோச்சி
 வண்கோட் பலவின் சுளைவிளை தீம்பழ
 முண்டிபடு மிச்சிற்காழ் பயன்கொண்மார் கன்று
 † நிலைபுணர்ந்திட்டவென்றும் பாடம்

- கடாஅவுவுறுக்கு மகாஅவு ரோதை
 ௩௪௦ மழைகண் டன்ன வாலைதொறு ளெரேரோனக்
 கழைகண் ணுடைக்குங் கரும்பி னேத்தமுந்
 திணைகுறு மகளி ரிசைபடு வள்ளையுந்
 சேம்பு மஞ்சளு மோம்பினர் காப்போர்
 பன்றிப் பறையுங் குன்றகச் சிலம்பு
 ௩௪௫ மென்றில் வணைத்து மியைந்தொரும் கீண்டி
 யவலவு மிசையவுந் துவன்றிப் பலவுட
 னலகைத் தவிர்த்த வெண்ணருந் திறத்த
 மலைபடு கடாஅவு மாதிரத் தியம்பக்
 குருஉக்கட் பிணையற் கோதை மகளிர்
 ௩௫௦ முழவுத்துயி ல்றியா வியலு ளாங்கண்
 விழவி னற்றவன வியன்கண் வெற்பே
 கண்ண டண்ணெனக் கண்டுங் கேட்டு
 முண்டற் கினிய பலபா ராட்டியு
 மின் னும் வருவ தாக நமக்கெனத்
 ௩௫௫ தொன்முறை மரபினி ராகிப் பன்மாண்
 செருமிக்குப் புகலுந் திருவார் மார்ப
 னுருமுறு கருவிய பெருமலை பிற்பட
 விறும்பூது கருவிய வின்சூல் விழவியர்
 நறுங்கா ரடுக்கத்துக் குறிஞ்சி பாபுக்
 ௩௬௦ கைதொழுஉப் பாவிப் பழிச்சினிர் கழிமின்
 மைபடு மாமலை பனுவலிற் பொங்கிக்
 கைதோய் வன்ன கார்மழைத் தொழுதி
 தூஉ யன்ன துவலை துவற்றலிற்
 நேளந் தேறாக் கடும்பரிக் கடும்பொடு
 ௩௬௫ காஅய்க் கொண்டதும் மியந்தொய் படாமற்
 கூவ லன்ன விடாகம் புகுமி
 னிருங்க விசுப்பத் திறுவரை சேராது
 குன்றிடம் பட்ட வாரிட ரழுவத்து
 நின்று நோக்கினுங் கண்வாள் வெளவு
 ௩௭௦ மண்கணை முழவின் றலைக்கோல் கொண்டு
 தண்டு காலாகத் தளர்த லோம்பி
 யூன்றினிர் கழிமி னூறுதவப் பலவே
 யயில்காய்ந் தன்ன கூர்ங்கற் பாறை

- வெயில்புறந் தரூஉ மின்ன வியக்கத்துக்
 ௩௭௫ கண்சினந் தணிந்த வமையத்துக் கழிமி
 னுரைசெல வெறுத்தவவ னீங்காச் சுற்றமொடு
 புரைதவ வுயரிய மழைமருள் பஃரோ
 லாசநிலை தளர்க்கு மருப்பமு முடைய
 பின்னி யன்ன பிணங்கரி னுழைதொறு
- ௩௮0 முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக்கோ
 லின்னிசை நல்யாழ்ப பத்தரும் விசிபிணி
 மண்ணார் முழுவின் கண்ணு மோமபிக்
 கைபிணி விடாது பையக கழிமின்
 களிறு மலைநதன்ன கண்குநி குறுகற
- ௩௮௫ றளிபொழி காணந் தலைதவப பலவே
 யொன்னுத் தெவ்வ ருலைவிடத தார்த்தென
 நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
 செல்லா நல்விசைப் பெயரொடு நடட
 கல்லேச கவலை யெண்ணுமிகப் பலவே
- ௩௯0 யின்புறு முற்றகைதம பாட்டுவிருப் பாகத்
 தொன்றொழுகு மரபினும் மருபிசுத்துத் துணைமின்
 பண்ணெற் கறியாப புலம்பெயா புதுவீர்
 சநது நீளிப புன்முடிந் திடுமின்
 செல்லுந் தேவத்துப பெயர்மருங் கறிமார்
- ௩௯௫ கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த
 கடவு ளோங்கிய காடேச கவலை
 யொட்டா தகன்ற வொன்னுத் தெவ்வர்
 சுட்டினும் பனிக்குஞ் சுரந்தவப பலவே
 தேம்பாய் கண்ணித் தேர்விச கவிகை
- ௪00 யோம்பா வள்ளற் படர்ந்திசு மெனினே
 மேம்பட வெறுத்தவவன் ரொஃறிணை மூதா
 ராங்கன மற்றே நம்ம னோர்க்கே
 யசைவுழி யசைஇ யஞ்சாது கழிமின்
 புலியுற வெறுத்ததன் வீழ்பிணை யுள்ளிக்
- ௪0௫ கலைநின்று விளிக்குங் காண மூழிறந்து
 சிலையொலி வெரீஇய செங்கண் மரைவிடை
 தலையிறம்பு கதழு நாறுகொடிப் புறநின்
 வேறுபுலம் படர்ந்த வேறுடை யினத்த

மலைபடுகடாம.

- வளையான் தீம்பான் மிளை சூழ் கோவலர்
சக0 வளையோ ருவப்பத ஈருவனர் சொரிதவிற்
 பலம்பெறு நசையொடு பதிவயிற் தீர்ந்ததும்
 புலம்புசே ணகலப் புதுவி ராகுவிர்
 பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன
 தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇக்
- சக1** கல்லென் கடத்திடைக் கடலி னிரைக்கும்
 பல்யாட் டினநிரை யெல்லினிர் புகிளே
 பாலும் திதவையும் பண்ணாது பெறுகுவிர்
 தாய்மமயி ரடக்கிய சேக்கை யன்ன
 மெய்யுரித் தியற்றிய மிதியுதட் பள்ளித்
- சஉ0** தீத்துணை யாகச் சேந்தனிர் கழிமின்
 கூப்பிடு கடக்குங் கூர்நல் லம்பிற்
 கொடுளிற் கூளியர் கூவை காணிற்
 படியோர்த் தேய்த்த பணிவி லாண்மைக்
 கொடியோள் சணவற் படர்ந்திசு மெனினே
- சஉ1** தடியுங் கிழங்குந் தண்டினர் தரிஇ
 யோம்புந ரல்ல துடற்றுந ரில்லை
 யாங்குவியங் கொன்பி ன துவதன் பண்பே
 தேம்பட மலர்ந்த மரா ஆ மெல்லிணரு
 மும்ப லகைத்த வெண்முழி யாவுந்
- சக0** தளிரொடு மிடைந்த காமர் கண்ணி
 திரங்குமர நாரிற் பொலியச் சூடி
 முரம்பு கண்ணுடைந்த நடவை தண்ணென
 வுண்டனி ராடிக் கொண்டனிர் கழிமின்
 செவ்வீ வேங்கைப் பூவி னன்ன
- சக1** வேய்கொ ளரிசி விதவை சொரிந்த
 சுவல்லினை நெல்லி னவரையம் புனிங்கு
 ழற்கிடை யுழந்ததும் வருத்தம் வீட
 வகலு ளாங்குட் கழிமிடைந் தியற்றிய
 புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்
- சச0** பொன்னறைந் தன்ன துண்ணே ரரிசி
 வெண்ணெறிந் தியற்றிய மாக்க ணமலை
 தண்ணெ னுண்ணிழு துள்ளீ டாக
 வசையினிர் சேப்பி னல்கலும் பெறுகுவிர்

விசையங் கொழித்த சூழி யன்ன

சசரு வுண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவளை
 நொய்ம்மா விறகின் ளெகிழி மாட்டிப்
 பனிசே ணீங்க வினிதுடன் றுஞ்சிப்
 புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின்
 புல்லரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின்
 சசு0 மெல்லவ விருந்த ஆர் தொறு நல்லியாழ்ப்
 பண்ணுப்பெயர்த் தன்ன காவும் பள்ளியும்
 பன்னு ணிற்பினுஞ் சேந்தனிர் செலினு
 நன்பல வுடைத்தவன் றண்பனை நாடே

*கண்புமலி பழனங் கமழத் துழைஇ

சசுரு வலையோர் தந்த விருஞ்சுவல் வானை
 நிலையோ ரிட்ட நெடுநாண் டீண்டிற்
 பிடிக்கை யன்ன செங்கண் வராஅற்
 றுடிக்க ணன்ன குறையொடு விரைஇப்
 பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்
 சசு0 ளெண்டாடு செறுவிற் றராய்க்கண் வைத்த
 விலங்க லன்ன போர்முதற் றொலைஇ
 வளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத்
 துளங்குதசம்பு வாக்கிய பசம்பொதித் தேற
 லிளங்குதிர் ஞாயிற்றுக் களங்கடொ றும் பெறுகுவிர்
 சசுரு முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு
 வண்டுபடக் கமழந் தேம்பாய் கண்ணித்
 திண்டேர் நன்னற்கு மயினி சான்மெனக்
 கண்டோர் மருளக் கடும்புட னருந்தி
 யெருதெறி களம ரோதையொடு நல்யாழ்
 சசு0 மருதம் பண்ணி யசையினிர் கழிமின்
 வெண்ணை லரிநர் தண்ணுமை வெரீஇச்
 செங்க ணெருமை யினம்பிரி யொருத்தல்
 கனைசெலன் முன்பொடு கதழ்ந்துவரல் போற்றி
 வனைகலத் திகிரியிற் குமிழி சுழலுந்
 சசுரு துனைசெலற் றலைவா யோவிறந்து †வரிக்குங்
 காணுநர் வயாஅங் கட்டின் சேயாற்றின்

சண்புமலி, காண்புமலியென றும் பாடம்.

† பனிக்குமென்றும் பாடம்.

மலைபடுகடாம்.

- யாண ரொருகரைக் கொண்டனிர் கழிய
 னிதியர் துஞ்ச நிவந்தோங்கு வரைப்பிற்
 பதியெழ வறியாப் பழங்குடி கெழீஇ
 ௪௮௦ வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்
 தியாறெனக் கிடந்த தெருவிற் சாறென
 விகழநர் வெருஉங் கவலை மறுகிற்
 கடலெனக் காரென வொலிக்குஞ் சம்மையொடு
 மலையென மழையென மாட மோங்கித்
 ௪௮௫ துனிதீர் காதலி னினிதமர்ந் துறையும்
 பனிவார் காவிற் பல்வண் டிபிநு
 நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர்
 பொருந்தாத் தெவ்வ ரிருந்தலை துமியப்
 பருந்துபடக் கடக்கு மொள்வாண் மறவர்
 ௪௯௦ கருங்கடை யெல்கஞ் சாத்திய புதனி
 னருங்கடி வாயி லபிராது புகுமின்
 மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர்
 வெல்போர்ச் சேளய் பெருவிற லுள்ளி
 வந்தோர் மன்ற வளியர் தாமெனக்
 ௪௯௫ கண்டோ ரெல்லா மமர்ந்தினிதி னேக்கி
 விருந்திறை யவரவ ரெதிர்கொளக் குறுகிப்
 பரிபுலம் பலைத்ததும் வருத்தம் வீட
 வெரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்த
 தொழுதி போக வலிந்தகப் பட்ட
 ௫௦௦ மடநடை யாமான் கயமுனிக் குழவி
 யுமை யெண்கின் குடாவடிக் குநுளை
 யீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள்
 வரைவாழ் வருடை வன்றலை மாத்தக
 ரரவுக்குறும் பெறிந்த சிறுகட் டீர்வை
 ௫௦௫ யனைச்செறி யுழுவை கோளுற வெறுத்த
 மடக்கண் மரையான் பெருஞ்செவிக் குழவி
 யரக்குவிரித் தன்ன செந்நில மருங்கிற்
 பரற்றவ முடும்பின் கொடுந்தா னேற்றை
 வரைப்பொலிந் தியலு மடக்கண் மஞ்சை
 ௫௧௦ கானக் கோழிக் கவர்குரற் சேவல்
 கானப் பலவின் முழவுமருள் பெரும்பழ

மிடிக்கலப் பன்ன நறுவடி மாவின்
வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரந்
தூவற் கலித்த விவரநனை வளர்கொடி.

- ௫௧௫ கா அய்க் கொண்ட நுகமரு ணுறை
பருஉப்பளிங் குதிர்த்த பலவுறு திருமணி
குருஉப்புலி பொருத புண்கூர் யானை
முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிகள்
வளையுடைந் தன்ன வள்ளிதழ்க் காந்த
- ௫௨௦ ணுகந் திலக நறுங்கா ழாரந்
கருங்கொடி மிளகின் காய்க் துணர்ப பசங்கறி
திருந்தமை விளைந்த தேக்கட் டேறல்
கானிலை யெருமைக் கழைபெய் தீரதயிர்
நீனிற வேரி பாய்ந்தென நெடுவரை
- ௫௨௫ நேமிபிற் செல்லு நெய்க்க ணிறு அ
லுடம்புணர்பு தாநீயு வாசினி யனைத்துங்
குடமலைப் பிறந்த தண்டெருங் காவிரி
கடன்மண் டழுவத்துக் காவாய் கடுப்ப
நோனாச் செருவி நெடுங்கடைத் துவன்றி
- ௫௩௦ வானத் தன்ன வளமலி யானைத்
தாதெருத் ததைநத முற்ற முன்னி
மழையெதிர் படுகண் முழவுக ணிகுப்பக்
கழைவளர் தூம்பின் கண்ணிட மிமிர
மருதம் பண்ணிய கருங்கோட்டுச சீறியாழ்
- ௫௩௫ நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக்
கடவ தறிந்த வின்சூல் விறலியர்
தொன்றெழுகு மரபிற் றம்மியல்பு வழா அ
தருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை
விருந்திற் பாணி கழிப்பி நீன்மொழிக்
- ௫௪௦ குன்றா நல்லிசைச் சென்றே ருப்ப
லின்றிவட் செல்லா துலகமொடு நிற்ப
விடைத்தெரிந் துணரும் பெரியோர் மாய்ந்தெனக்
கொடைக்கட னிழத்த செம்ம லோயென
வென்றிப் பல்புகழ் விறலோ டேத்திச்
- ௫௪௫ சென்றது நொடியவும் விடா அ னசைதா
வந்தது சாலும் வருத்தமும் பெரிதெனப்

- பொருமுர னெதிரிய வயவரொடு பொலிந்து
 திருநகர் முற்ற மணுகல் வேண்டிக்
 கல்லெ னெக்க னல்வலத் திரீஇ
- ௧௧௦ யுயர்ந்த கட்டி லுருப்பில் சுற்றத்
 தகன்ற தாயத் தல்கிய நுட்பத்
 திலமென மலர்ந்த கைய ராகித்
 தம்பெயர் தம்பொடு கொண்டனர் மாய்ந்தோர்
 நெடுவரை யிழிதரு நீத்தஞ்சா லருவிக்க
- ௧௧௧ கடுவாற் கலுழிக் கட்கின் சேயாற்று
 வடுவா ழெக்கர் மணவினும் பலரே
 அகனூல், புகழொடுங் கழிகநம் வரைந்த நாளெனப்
 பரந்திடங் கொடுக்கும் விசும்புதோ யுள்ளமொடு
 நயந்தனர் சென்ற தும்மினும் தான்பெரி
- ௧௧௨ துவந்த வுள்ளமொ டமர்ந்தினிது நோக்கி
 யிழைமருங் கறியா துழைநூற் கலிங்க
 மெள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ
 முடுவ றந்த பைந்நினத் தடியொடு
 நெடுவெ ணெல்லி னரிசி முட்டாது
- ௧௧௩ தலைநா ளன்ன புகலொடு வழிசிறந்து
 பலநா ணிற்பினும் பெறுசுவீர் நில்லாது
 செல்வேந் தில்லவெந் தொல்புதிப் பெயர்ந்தென
 மெல்லெனக் கூறி விடுப்பி னும்முட்
 டலைவன் ருமரை மலைய விறலியர்
- ௧௧௪ சீர்கெழு சிறப்பின் விளங்கிழை யணிய
 நீரிபக் கன்ன நிரைசெல னெடுந்தேர்
 வாரிக் கொள்ளா வரைமருள் வேழங்
 கறங்குமணி துவைக்கு மேறுடைப் பெருநிரை
 பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி
- ௧௧௫ நிலந்தினக் கிடந்த நிதியமொ டனைத்து
 மிலம்படு புலவ ரேற்றகைந் நிறையக்
 கலம்பெயக் கவிழ்ந்த கழறொடித் தடக்கையின்
 வளம்பிழைப் பறியாது வாய்வளம் பழநிக்
 கழைவளர் நனிரத்து மீமிசை ளெரேரென
- ௧௧௬ மழைசுந் தன்ன வீகை நல்கித்
 தலைநாள் விடுக்கும் பரிசின் மலைநீர்
 வென்றெழு கொடியிற் றேன்றுங்
 குன்றுகு ழிருக்கை நாடுகிழ வோனே.

இதன்பொருள்.

1-2. திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின் விண் அதிர் இயிழ் இசை கடுப்ப—செல்வத்தையுண்டாக்கும் மழையைப்பெய்த இருண்டநிறத் தையுடைய மேகத்தினது ஆகாயத்திடத்திலேநின்று முழங்கு வோசையை யொப்ப,

நடுக்கங்கூறவே மிக்கவொலியென்றாயிற்று.

விசேடகீதறிப்பு. திரு - செல்வம்; “கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாககே, யெடுப்பதூஉ மெல்லா மழை” என்பது இங்கே அறியற்பாலது. தலையல் - மழைபெய்துவதிதல்; “தலைய லென்பது மழை பெய்து விடுதல்”—தீவாகாரம்; “தலைப்பெய றலைஇய தண்ணறுங் கானம்” (நீருமுருகு. கூ) அதிர் தல் - நடுங்குதல். இவற்றுள் முதலாவதடி, ஆசிரியப்பாவில் நாரீரடிவருமென்பதற்கும் அளவடியில் முடுசியலடிவருமென்பதற்கும் உதாரணமாக எடுத்துக்காட்டப்பெற்றது; (தொல். செய். நட, சுஎ - ம கு - உரை.)

2-3. பண் அமைத்து திண் வார் விசித்த முழுவொடு—பண்களைத் தண் கண்களிலே உண்டாக்கப்பட்டுத் திண்ணிய வாராலே இறுகவலித்த மத் தளத்தோடே,

“இடக்க ணினியா வலக்கண் குரலா - நடப்பது தோலியற் கருவியாகும்” என்பதனாற் பண்ணமைத்தென்றார்.

வி - பு. கண் - அடிக்கும்பக்கம். விசித்தல், வலித்தல் - இழுத்து இறுகக் கட்டுதல். முழுவொலிக்கு மேகத்தினாலே உவமையாதல், இந்நூலிற் பின்வந்துள்ள, “மழையெதிர் படுகண் முழவுகண் ணிருப்ப” (532) என்பதனாலும் விளங்கும். இனி பஞ்சமென்றும், குரல் வந்தஐமென்றும் வழங்கும்.

3. ஆகுளி—சிறுபறையும்,

4. நுண் உருக்குற்ற விளங்கு அடர் பாண்டில்—கரைய உருக்குதலுற்ற விளங்கின தகடாகத்தட்டின கஞ்சதாளமும்,

வி - பு. அடர் - தகடு. பாண்டில் - வட்டம்; தாளத்திற்கு ஆகுபெயர். “பாண்டில்பண்களிய” னீவக. (3138.) கஞ்சதாளம் - வெண்கலத்தாளம்.

5. மிண் இரு லீலி அணி தழை கொட்டொடு—விளங்குகின்ற கரிய லீலியாகிய அழகினையுடைய தழையைக்கட்டின கொம்போடே,

வி - பு. லீலியைத் தழையென்று வழங்குவதுமுண்டு. கொடு - கொம்பென்னும் வாத்தியம்.

6. கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின்—கண்களினடுவே வெளியாகத்திறந்த யானையின்கைபோலும் நெடுவங்கியத்தோடே,

உயிர் - ஆகுபெயர்; இனி யானை நெட்டுயிர்ப்புக்கொண்டாற்போலும் ஓசையையுடையவென்றமாம்.

வி - பு. கண் - கணு; “கண்விடு தூம்பிற் களிற்றுயிர் தொடுமின்” என்பது (புறநா. 152.) தூம்பு - துளையையுடையவாத்தியம். உயிர்த்தலை

யுடைய மூக்காக இருத்தலின், யானைக்கை உயிரெனப்பட்டது; யானைக்கை மூக்கென்றும் வழங்கும், “நெடுமூக்கந் காயினூரி மூடிக் கொண்டார்” (தேவாரம்). நெடுவங்கியம் பெருவங்கியமென்றும் வழங்கும் ‘களிற்றுயிர் புத்தூம்பின்’ எனவும் பாடம்.

7. இளிபயிர் இயற்கும் குறுபாம் தூம்பொடு—இளியென்னும் நரம்பி னுடைய ஓசையைத் தானெலிக்கும் குறிய மேலாகிய தூம்போடே,

இது குறுந்தூம்பு. பயிர் - தழைத்தல்.

வி - பு. நரம்பு - யாழ்நரம்பு. பயிர் - தழைத்த ஓசைக்காயிற்று. குறுந் தூம்பு - ஒருவகைவாத்தியம்.

8. விளிப்பது கவரும் திங்குழல் துதைஇ—பாட்டைச் சுருதிசுன்ற மற் கைக்கொண்டுநிற்கும் இனிய குழலும் நெருங்கப்பட்டு,

வி - பு. விளிப்பது - பாடுவது; “கொம்ப ரிருங்குயில் விளிப்பது காணாய்” (மணிமேகலை, ச - ம காதை, க௮); “விளியாதான் கூத்தாட்டு” (திரிகடுகம்.) குழல் - புல்லாக்குழல்.

9. நடுவு நின்று ஓசைக்கும் அரி குரல் தட்டை—கண்களுக்கருடுவே னின்று ஒலிக்கும் நரம்பின் ஓசையையுடைய கரடிகையும்,

இன்த் தாளமானத்திடையே நின்று ஒலிக்கும் அரித்தெழுநின்ற ஓசையையுடையவென்று மாம்.

வி - பு. அரி - நரம்பு. ‘கரடிகத்தினுற்போலும் ஓசையையுடைத்தாத லின், இது கரடிகையென்று பெயர்பெற்றது’ என்பர், அடியாரீக்தூநல்லாரீ. கண்கள் - கணுக்கள்; இவ்வாத்தியம் மூங்கிலாற்செய்யப்படுவதாகலாற் கண்களுக்கு நடுவென்றார். தாளமானம் - தாள அளவு.

10 கடி கவர் பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி—விளக்கத்தையுடைத் தாகிய தாளத்தைக் கைக்கொண்டு ஒலிக்கும் வலிய வாயையுடைய சல்லியும்,

வி - பு. கடி - விளக்கம்; ஆதபெயரால் தாளத்திற்குப் பெயராயிற்று. கவர் பு - கவர்ந்து. சலல - சலலிகையெனவும் வழங்கும்.

11 நொடி தரு பாணிய பதலையும்—மாத்திரையைச் சொல்லும் தாளத் தையுடைய ஒருகண்மாக்கினையும்,

11. பிறவும்—கூரூ தவாச்சியங்களும்,

வி - பு. நொடி - மாத்திரை. பாணி - தாளம். தருதல் - ஈண்டு, தெரி வித்தல். பதலை, ஒருகண்மாக்கினையென்பன ஒருபொருட்டுச் சொற்கள்; அப் பறை ஒருகண்ணுடைமையை, “பதலை யொருகண் பையென வியக்குமின்” (புறநா. 152.) என்பதனுணர்சு. கூரூ தவாச்சியங்களாவன: பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, திழிலை, குடமுழா, தக்கை, கண்ப்பறை, தடாரி, அந்தரி, சந்திரவீளையம், மொந்தை, நிகாளம், துடுமை, தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, பெரும்பறை, துடி என்பன.

12. கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப—கார்காலத்தாலே பழுத் தலையுடைய பலாவினது காயை மிகவுடைய தொத்தையொப்ப,

வி - பு. துணர், தொத்து - கொத்து.

18. நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர்—தம்மிலொத்த கனத்தை யுடையவாகக் கட்டிக் காவின் வாச்சியமுட்டுக்களையுடைய பையையுடையிராய்,

வி - பு. சீர் - கணம். காய, காவின் - தோளிற்சுமந்த; கா - டிதடட் சுமை. கலப்பை, கலத்தையுடையபை; கலம் - வாச்சியங்கள்; “காவின் கலனே சுருக்கினவ் கலப்பை” (புறநா. 206.) வாத்தியத்தொகுதிகளை முட்டென்றல் மரபு. இத்தூலாசிரியர், பலாக்காய்க்குலைக்கு முழுவின் தொகுதிகளை உவமைகூறவர்பின்; கசட - ச - ம் அடிகளைப்பார்க்க.

முழுவோடே ஆகுளியும் (௩) பாண்டிலும் (சு) கோட்டொடும் (௫) தூம்பொடும் (ஈ) குழந்தூம்பொடும் (எ) தட்டையும் (ஊ) எல்லரியும் (க) பதலையும் பிறவும் (கக) தீங்குமுலும் நெருங்கப்பட்டு (அ) அவற்றைச் சுருக்கிக் காயகலப்பையி (க௩) ரென்க.

14. கடு கலித்தது எழுந்த கண் அகல் சிலம்பில்—கடுமரம் மிக்கு வளர்ந்த இடமகன்ற பக்கமலையில்,

வி - பு. கடுமரத்தின்காய், கடுக்காய்.

15. படுத்தி வைத்தன்ன பாறை மருங்கில்—படுத்திவைத்தாற்போன்ற ஒத்தநிலமாகிய கற்பாறையின்பக்கத்தில்,

வி - பு. படுத்தல், தளவரிசையென இக்காலத்து வழங்கும்.

16. எடுத்து நிறுத்தன்ன இட்டு அரு சிறநெறி—சிலத்தே கிடக்கின்றவழியை எடுத்துநிறுத்தினற்போன்ற இட்டிய அரிய சிறியவழியை,

வி - பு. இட்டிய - துண்ணிய. இப்படியே மலையில் செந்தூக்கான இடத்தில் தோன்றும் சிறுவழியை, “செல்வர் மனத்திடுநெங்கி,... சிறியார் கொண்ட தொடர்பிற் செல்லச்செல்ல வரிகுநெறி” என்றார் சிந்தாமணியிலும்; 1416.

17. தொடுத்த வாளியர் துணை புணர் கானவர்—தொடுத்த அம்பினை யுடையராய்த் தம்மனைவியரோடு கூடியிருக்கின்ற கானவர்,

வி - பு. துணை - மனைவி; ‘துணை புணர்கானவர்’ என்பதில் துணையென்பது, “வவ லினையர்தாய்” என்பதுபோலின்றது.

18 [இடுக்கண் செய்யா தியங்குந ரியங்கும்:] இயங்குநர் இடுக்கண் செய்யாது இயங்கும்—வழிபோவாரை வருத்துதலைச்செய்யாமல் வழிபோக்கும்,

வி - பு. வழிச்செல்வோருக்கு இடுக்கண்செய்வோராகிய கானவரும் இடுக்கண்செய்யாமல் வழிதாட்டியனுப்புக்கின்றார்களென்றதனால், நன்னனுடைய நீதிபுலப்படுகின்றது; இதனுடன், “அததஞ் செல்வோ ளலறத் தாக்கிக், கைப்பொருள் வெளவுக ளளவேர் வாழ்க்கைக், கொடியோ ரின்றவன் கடி

* இரத இயைபுலசைக்குறிக்கு உட்பட்டஎண்ணும் இப்படியே ஆங்குள்ள எண்களும் தத்தம் முன்புள்ளமொழிகளையேனும் அம்மொழிகளைப் பொருளாகப்பெற்ற மொழிகளையேனுமுடைய மூலத்தின்வரியைப் புலப்படுத்தும்.

யுடைவியன்புலம்” (பெரும்பாணாறு, ௩௧ - சக) என்பது ஒப்புநோக்கற் பாலது.

19 - 20. [அடுக்கன் மீமிசை யருப்பம் பேணு, திடிச்சா நிவப்பி னிய வுக்கொண் டொழுக்கி] அடுக்கல் மீமிசை இடி சுரம் நிவப்பின் இயவு அருப் பம் பேணுது கொண்டொழுக்கி—மலையிடத்து மிக்கவுயர்ச்சியிற் கல்லையிடத்த அருநிலத்தில் உயர்ந்தவுழியைப் போதற்கரிதாக்ககருதாதே போகக்கடவே மென்று நெஞ்சாலேகொண்டுடந்து,

கல்லையிடத்து ஆக்கியவழி.

வி - பு. அருப்பம் - அருமையைபுடையது ; இயவு - வழி.

14 - 20 சிலம்பிற பாறைமருங்கிற் சிறநெறியைக காணவாபோக்குஞ் சூததில் இயவுக்கொண்டொழுக்கியென்க.

21. தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின்—தொடியினது உறழ்ச்சியையொத்த உறழ்ச்சியையுடைய ஒன்பதென்னுமெண்ணுண்டான வாக்கட்டினையும்,

வலித்தல் மெலித்தல் செய்யவேண்டுதலின், உறழ்ச்சிகூறினார்.

வி - பு. தொடி - மகளிர் அணிந்துகொள்ளும் ஒருவகைவளை ; நெகிழ வேண்டியஇடத்து நெகிழ்தலும் இறுகவேண்டியஇடத்து இறுகியுமுள்ளதாத லின், தொடிக்குத் திரிவுகூறினார் ; “மடந்தை முன்கைக்குறுந்தொடியேய் க்கு, மெலிந்து வீங்குதிவவு” (பெரும்பாணாறு - ௧௨ - ௩.) மாயோண் முன் கையாய்தொடி கடுக்குடி, கணகூடிருககைத திண்பிணித திவவு” (பொரு நாறு ௧௪ - ௫) தொண்டு - ஒன்பது உறழ்ச்சி - மாயுபாடு.

22 - 4. [கடிப்பகை யனைத்தும் கேள்வி போகாக, குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பி, னரலை தீர விரீஇ]

22. கேள்வி அனைத்தும் போகா—தூற்கேள்வி அடைய முற்றுப் பெற்று,

22, 24. கடிப்பகை அனைத்தும் அரலை தீர விரீஇ—வெண்கிறுகடு களவும் கொடும்பில்லையாம்படி தீற்றி,

முடங்கிப் பரற்றன் றையாயிருத்தலிற் கொடுமை அரலையென்றார்.

அரலை - சூற்றடிமாம். இனி வெண்கிறுகடுகளவும் கேள்விதப்பாதென் பாருமுளர் ; அது வடிவிற்குவமையாதலிற் பொருந்தாது.

23. குரல் ஒர்த்து தொடுத்த சுகிர்புரி நரம்பின்—ஒசையை ஒர்த்து பார்த்துக் கட்டின வடித்தமுறுக்கின நரம்பினையும்,

கேள்விபோகா உரீஇத தொடுத்த நரம்பென்க.

வி - பு. பேய்க்குப்பகையாதலின் ; வெண்கிறு கடுகு கடிப்பகையென ப்பட்டது அனைத்துமென்பது கடிப்பகையோடும் கேள்வியோடும் இடையு மும். சுகிர்தல் - வடித்தல். கொடும்பு - கொடுமுறுக்கு. அரலை - சிறியகல் உரீஇ, தீற்றி - உருவீ.

24 - 5. வரகின குரல் வார்த்தென்ன துண் துளை இரீஇ—வரகின்கதி ஒழுக்கின தன்மைத்தாக நெருங்கின துண்ணிய துளைகளையிருத்தி,

இது, பொல்லம்பொத்துமிடத்திற்றுணை. * “பரியரைக் கழுமின் பாளை யம் பசும்பூக், கருவீருந் தன்ன கண்கூடு செறிதுளை” என்றார் பிறரும்.

வி - பு. வரகு - ஒருவகைப்பயிர். குரல் - கதிர். வார்தல், ஒழுகுதல் - நீளுதல். பொல்லம் பொத்தல் - இரண்டுதலைபபையமகூட்டித்தைத்தல். “பரியரை.....துளை” என்பதன்பொருள். பரியரை கழுமின் - பரிய தாளிணையுடைய கழுமினது, பாளை அம் பசு பூ - பாளையாகிய அழகிணையுடைய பசியபூ, கரு இருந்தன்ன - விரியாமற் கருவாயிருந்தாலொத்த, கண்கூடு செறிதுளை - இரண்டுகண்ணுங்கூடின் செறிந்ததுளை.

26 - 9. [சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்தி, யிலங்குதுளை செறிய வாணி முடுக்கிப், புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்துப், புதுவது போர்த்த பொன்போற் பச்சை:]

27. இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி—விளங்குகின்ற துளைகணிரம்படி சுள்ளாணிகளை இறுகத்தைத்து,

28. புதுவது வெண்கை புனைந்த யாப்பு அமைத்து—புதிதாக யானைக் கொம்பாற் செய்த யாப்பை அமையப்பண்ணி,

யாப்பு - பத்தலிற் குறுக்கே வலிபெற ஒட்டுவது.

வி - பு. இவ்வடி, விளையெச்சம் அகர ஈறன்றிப் பிற ஈறுகளால் முடிக்குஞ்சொல்லு விசேடித்தவருநற்குக் காட்டிய மேற்கோள்களால் ஒன்று; (தொல். வினை. நட - ம் கு. 6 - உரை.)

26, 29. சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்திப் புதுவது போர்த்த பொன்போல் பச்சை—ஒலித்தலமைந்த பத்தலிலே பற்றோடேகூட்டிப் புதிதாகப்போர்த்த பொன்னிறம்போலும் நிறந்தையுடைய தோலினையும்,

வி - பு. சுள்ளாணி - மெல்லிய ஆணி. கை - ஒருறுப்பு. ‘வெண்கை’ என்றதனால், யானைக்கொம்பென்றாயிற்று. பத்தல் - யாழின் ஒருறுப்பு. சிலம்பு, முதனிலைத்தொழிற்பெயர். பசை, பற்று - பிசின்.

24 - 1. இரீஇ முடுக்கி அமைத்துச் சிலம்புதலமைந்த பத்தலிலே போர்த்த பச்சையென்க.

30 - 31. [வதுவை நாமும் வண்டுகம னையம்பான், மடந்தை:]

30, 31. வண்டு வதுவை நாமும் கிம்பால் மடந்தை—தன்னிடத்திருந்த வண்டு கலியாணம்செய்தமகளுடைய நாமற்றத்தைநாமுதற்குக் காரணமான மயிரினையுடைய மடந்தை,

வதுவைக்கு எல்லாமணமும் உளவாதல்பற்றி வதுவைநாமென்றார்.

வி - பு. உத்தமசாதி மகளிர்கூந்தலுக்கு இயல்பான மணமுண்டென்பதை, “அரிவை கூந்தலி, னறியவு முளவோநீ யறியும் பூவே” (குறுந்தொகை, 6) என்பதனாலும் அறிக. கிம்பால் - கிந்துவகையாக முடித்தற்குரியது.

30. கமழ் கிம்பால்—இயல்பான மணத்தையுடைய கிம்பால்,

31 - 2. [மாண்ட துடங்கெழி லாகத், தடங்குமயி ரொழுகிய வவ்வாய் கடுப்ப:] எழில் துடங்கு மடந்தை மாண்ட ஆகத்து அடங்கு மயிர் ஒழுகிய

அவ்வாய் கடுப்ப—அழகு கட்டிலனாகிநின்றசையும் மடந்தையது மாட்சிமைப் பட்ட மார்பிடத்தே சென்று பின்பில்லையான மயிர் ஒழுங்குபட்டுக்கிடக்கின்ற அழகிய வயிற்றிடத்தையொக்க,

வி - பு. எழிலை - இலாவணியமென்பர். வாய் - இடம்.

33 - 4. அதடு சேர்பு பொருத்தி அளவினில் திரியாது கவடு பட கவைஇய சென்று வாங்கு உந்தி—பொல்லம்பொத்துதல் நடுவே சேர்ப்பட்டுக் கட்டுகினிதாய்த் தனக்குக் கூறுகின்ற அளவிலே வேறுபடாமற் பகுத்த லுண்டாக அதத்திட்ட உயர்ந்துவளைந்த உட்கியினையும்,

உந்தி - யாழகத்து ஒருறுப்பு.

வி - பு. அதடு - நடு. கவைஇய - உட்கொண்ட. வாங்குதல் - வளைதல்.

35 - 7. நுணங்கு அரம் நவறிய நுண் நீர் மாமை களங்கனி அன்ன கழிந்து கிளர் உருவின் வணர்ந்து எந்து மருப்பின் வன் உயிர் பேரியாழ். நுண்ணிய அரத்தாலே அராவின் நுண்ணியநீர்மையினையுடைய கரியநிறத் தாலே சளம்பழத்தினிறத்தை ஒத்தனவாய்க் கடுகித்தோன்றுகின்ற நிறத்தை யுடைய வளைந்தேத்தின கோட்டினையுமுடைய பெரிய ஓசையினையுடைய பேரியாழ்,

வி - பு. மாமை - கரியநிறம். களம்பழம் இயல்பாகவே மிகவும் கரு நிறமுடையதென்பதை, “ களங்கனியைக் காரெனச் செய்தாரு மில்”, “ காக்கையிற் கரிது களம்பழம் ” என்பவற்றாலும் அறிக. “ களங்கனி யன்ன கருவ் கோட்டுச் சீறியாழ் ” (புறநாறாறு, ௧௨௭, ௧௪௫). வணர்தல் - வளைதல். உயிர் - ஒலி; “ வள்ளுயிர் த்தென்விளி ” (100) என்னும் துற்தீசிப்பாடலும், ‘ பெரிய ஓசையினையுடைய தெளிந்தசொல் ’ என்னும் அதனுரையும் இங்கே அறிதற்பாலன. பேரியாழ், நால்வகையாழினுள் ஒன்று.

திவலினையும் (உக) நரம்பினையும் (உக) பச்சையினையும் (உக) உந்தியினையும் (௩௪) மருப்பினையுமுடைய பேரியாழ் (௩௭) என்க.

38. [அமைவரப் பண்ணி யருணெறி திரியாது:] பேரியாழ் (௩௭) அருள் நெறி திரியாது அமைவர பண்ணி—பேரியாழைத் தனக்கு நூலிற் கூறிய வழிகளைத் தப்பாதபடி பொருத்துதல்வரச் சமைத்து,

வி - பு. அருளுதல் - கூறுதல்; ‘ திருவாய்மலர்ந்தருளிய ’ என்னும் வழக்காலமுணர்க. அமை, முதனிலைத்தொழிற்பெயர்; பொருத்துதல்.

39 - 40. இசை பெறு திருவின் வேந்தவை ஏற்ப துறைபல முற்றிய—இசையை எக்காலமுங்கேட்கின்ற செல்வத்தினையுடைய அரசர்களுடைய அவைக்களத்தே அவர்கள் செவிகொள்ளும்படி சாம்வாசிக்குந்துறை கள் பலவற்றையும் வாசித்துமுடித்த,

40. பை தீர் பாணரொடு—பசுமையற்ற பாணரோடே,

என்றது:— கல்வி முதிர்ந்தமையின், இளமையற்ற பாணரென்றவாறு.

வி - பு. இசைபெறுவேந்து, திருவின்வேந்து என இயைத்துப் பொருள் கொள்க; இசைகேட்டலாகிய செல்வத்தையுடைய வேந்தனக்கொள்ளினும் பொருந்தும். ‘ துறைபல ’ என்றது வலிவு, மெலிவு, சயமென்னும் மூன்று

தானத்திலும் ஒவ்வொன்றில் ஏழுதானமுடித்துப்பாடும் இருபத்தொருபாடற்றறைகளை; இதனை “மூவேழ் துறையு முறையுளிக் கழிப்பி” என்னும் புறநானூற்றுலும் (152) அந்நூலையாலுமறிக. பசுமை இளமை. கல்வி முதிர்ந்தமையின் இளமையற்றபாணரென்றது ஆண்டினினை நூராயினும் அறிவின்முதியரென்றபடி; இஃது, “ஒருகுடியிற், கல்லாத மூத்தோனைக் கைவிட்டுக் கற்றா, னிளமைபா ராட்டு முலகு” (நானீமணி. ௧௫.) “ஒருகுடிப்பிறந்த பல்லோ ருள்ள, மூத்தோன் வருக வென்னு தவரு, ளறிவுடையோனா ரரசுஞ் செல்லும்” (புறநா. ௧௮௩) என்பவற்றைத் தழுவி விளங்குகின்றது.

41. உயர்ந்து ஒங்கு பெருமலை ஊறு இன்று ஏறலின்—உயர்ந்துவளர்ந்த கற்கள் தம்மிற்றொடரும் பெரியமலைகள் வேறேறிகூட்டியுநின்றாக ஏறி வருகையினால்,

42-3. [மதந்தபு ஞமலி நாவீ னன்ன, துளங்கியன் மெலிந்த கல் பொரு சேறடி:] துளங்கு இயல் மெலிந்த மதம் தபு ஞமலி நாவின் அன்ன கல் பொரு சேறடி—அசைகின்ற இயல்பினுள் இளைத்த வல்கெட்ட நாயினது நாவின்னையொத்த கல்லுப்பொருகின்ற சிறிய அடியினையும்,

ஏறலின் மெலிந்த அடியென்க.

வி - பு. தபுதல் - கெடுதல். நாவின் - இன்சாரியை. மாதர் அடிக்கு ஒடியினைத்த நாயின்நா உவமையாதலை, “வருந்துநாய் நாவிற் பெருந்தகு சேறடி” (பொருந. 42), “உயர்க்குநாய் நாவீ னல்லெழி லசைஇ, வயங்கிழையுலறியவடி” (சிறுபா. 17 - 8), “வருந்துநாய் நாவீ னன்ன மலரடி” (கூரிம புராணம், இராமன் வைகுந்தமண்டைச்சுவத்தியாயம், 28) என்பவற்றிலும் காண்க.

44-6. [கணங்கொ டொகையிற் கதாப்பிசுத் தசைஇ, விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத், திலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்ற:]

45. விலங்கு மலைத்து அமர்ந்த சேயரி நாட்டத்து—மாறோடு மாறுபட்டுப் பொருந்தின செவ்வரியையுடைய கண்ணினையும்,

46. இலங்கு வளை விறலியர்—விளங்குகின்ற வளையினையுமுடைய விறல்படப்பாடியாவொர்,

44, 46. கணம் கொள் தோகையின் கதாப்பு இருத்து அசைஇ நின்ற புறம் சுற்ற—திரட்சியைக்கொண்ட மயில்போலே மயிரைத்தாழ்த்து இளைத்து நின்னைப் புறத்தே குழ,

வி - பு. விலங்கு - யிருகம்; கண்ணுக்கு உவமையாகவருதலின்மாறையிற்று. மலைத்தல் - மாறுபடுதல்; “சிலைத்தா ரகல மலைக்குரு ளாரெனின்” (புற. 61.) விறல் - சத்துவம்; அஃதாவது மெய்ப்பாடு. கணம், திரட்சி - கூட்டம். கதாப்பு - கூந்தல். இருத்தல் - நாழ்த்தல். “இருத்த கண்ணீர்” (புற. 148.) மகளிர்கூந்தற்கு மயிற்றோகை உவமையாதலை. “கதாப்பென, மணிவயிற் சலாபம் பரப்பிப் பலவுடன், மயின்மயிற் குளிக்கும்” (சிறுபா. 14 - 6.) என்பதனாலும், சிந்தாமணி எக - ம் செய்யுளாலும் உணர்க. இந்தப்

பகுதியைப் பொருளானந்தத்திற்கு உதாரணமாகக்காட்டினர், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர்.

அடியினையும் (சக) நாட்டத்தினையும், (சரு) விளையினையுமுடைய விற் றவியர் (சக) கனாப்பிகுத்து அசைஇச் (சச) சுற்ற (சக) வென்ச.

47-8. [கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழற், புனல்கால் கழீஇய மணல்வார் புறவில் :

48. புனல் கால்கழீஇய மணல் வார் புறவில்—பெருநீர் தூரலை வாரிக்கொண்டுபோன மணல் ஒழுங்கு பட்ட சிறுகாட்டிடத்தில்,

47. கயம் புக்கன்ன பயம்படு தண் நிழல்—குளத்திலே புருந்தாலொ த்த பயனைத்தருகின்ற குளிர்த்த நிழலிலே,

வி - பு. இப்படியே மரநிழலுக்குக் கயம், “கயங்கண் டன்ன.....பெரு மரக் குழாமும்” (உருக - ஈரு) என இந்நூலுள்ளே பின்னும் வருதல்காண்க. தூரால் - குப்பை. வார்தல் - ஒழுங்குபடுதல்.

49-50. [புலம்புவிட்டிருந்த புனறில் காட்சிக், கலம்பெறு கண்ணுள ரொக்கற் தலைவ:]

49, 50. புலம்பு விட்டிருந்த காட்சி கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ—வழிவந்தவருத்ததைக் கைவிட்டிருந்த அறிவினையுடைய பேரணி கலங்களைப்பெறுவ கூத்தருடைய சுற்றத்திற்குத் தலைவனே,

49-50. புனறு இல் ஒக்கல்—என்றணியமையில்லாத சுற்றம், என்றது பின்னையப்பெற்றவர்கள் பின்னையக்கொண்டு கூடவந்திலர் களென்றவாறு.

வி - பு. புலம்புவருத்தம். காட்சி-அறிவு. கண்ணுளர்-கூத்தர்; 569-ம் அடிமுதலியனபார்க்க ‘புனறில் ஒக்கல்’ என்றது இங்கே விறலியரை.

கலப்பையிராய் (கக) இயவுக்கொண்டொழுதி (உ0) யாழைப் (கக) பண்ணித் (கக) துறைபலமுற்றிய பாணரொடு (ச0) விறலியர் புறஞ்சுற் றத் (சக) தண்ணிழலிலே (சஎ) யிருந்த (சக) கண்ணுளரொக்கற் தலைவனே (க0) யென வினைமுடிக்க.

கலப்பையிரென்றும் பன்மை தலைவனென்னுமொருமையோடு முடிந் தது; * “ஒருமை சுட்டிய” என்னுஞ் சூத்திரத்தால்

வி - பு. “ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி, பன்மைக் காரு மிட னுமா ருண்டே” என்பதன்பொருள்: ‘ஒருமையைக்கருகிய பெயராகிய நிலைமையையுடையசொல், பன்மைக்குப் பொருகுகிறிற்கும் இடமுமுண்டு’ என்பது.

51-3. தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின் மீமிசை நல் யாறு கடல் படர்ந்தாஅங்கு யாம் அவண் நின்றும் வருதும்—தூய பூக்கணெருங் கிள கரையைப்பொருகின்ற ஒக்கத்தினையுடைய மலையுச்சியினின்றும்மிழிந்த நல்லயாறு கடலைநோக்கிப்போளுற்போல யாம் அவனைநோக்கிச்சென்று சில பெற்றவருகின்றேம்;

தொல்காப்பியம், சொல்லதிகாரம், எச்சவியல், ௬௫.

இனி மலையிற்பொருள்களை வாரிக்கொண்டு யாறு கடலைநோக்கிப் போனாற்போல அவ்விடத்துள்ள பொருள்களை வாரிக்கொண்டு வருகின்றே மெனறமாம்.

வி - பு. நிவப்பு, ஒக்கம் - உயர்ச்சி. யாறு கடலைநோக்கிச்சேறலைக் கூத்தன் நன்னன்பாற் சென்றதற்கு உவமையாகக் கூறியது, “மலையினிழிந்து மாக்கடனோக்கி, நிலவரையிழிதரும் பல்யாறு போலப், புலவ ரெல்லாநின்றோக் கினரே” (புறநா. சஉ.) என்பதை ஒத்துநின்றது. “யாமவணின்றும் வருது நீயிரும்” என்பது, பெரும்பாணாற்றுப்படையின், உஅ - வது அடியாகவும் வந்துள்ளது.

53 - 5. [நீயிருங், கனிபொழி காணல் கிளையொடு னனீஇய, துனை பறை நிவக்கும் புள்ளின மான :

54 - 5. கனி பொழி காணம் கிளையொடு உனீஇய துனை பறை நிவக்கும் புள்ளினம் மான—பழங்களைச் சொரிகின்ற காட்டிற் பழங்களைச் சுற்றத் தோடே சென்றுதின்றற்கு விரைந்த பறத்தற்றொழிலிலேயோங்கும் பறவைத்திரளை யொக்க,

வி - பு. பறவையென்றது, வெளவால்களை; இவ்வுவமை, “பழுமரத்தேரும் பறவை போல” (உ1) எனப் பெரும்பாணாற்றுப்படையிலும் வந்துள்ளது.

53. நீயிருமென்பது மேலே (சுந) கூட்டுதும்.

56 புனை தார் பொலிந்த வண்டு படு மார்பின்—கைசெய்த மாலையாற் பொலிவுபெற்ற வண்டுகளையுண்டாக்குகின்ற மார்பினையுடைய, கணவன் (இஅ) என்க.

வி - பு. தார் - மார்பின்மலை; “வண்ண மார்பிற் றருங்கொன்றை” (புறநா. உஉவுள்.)

57. வனை புனை எழில் — ஒவியங்களிலே பண்ணின கைசெய்த அழகைத் தன்னிடத்தேயுடையபும்,

57. வாங்கு அமை திரள் தோள்—வளைந்த மூங்கிலையொத்த திரண்ட தோளினையும்,

58. மலர் போல் மழை கண் மங்கையர் கணவன்—பூப்போலும் குளிர்ச்சியையுடைய கண்ணினையுமுடைய கற்புடைமகளிர்க்குக் கணவன்,

வி - பு. குணமிகுதிபற்றித் தலைவன் மனைவியரைப்புகழ்க்கருகிய ஆசிரியர், மனிதருட் பெண்பாலாரைப்பாடுதல் சிறப்பன்றென்னும் விதிபற்றி, அவனோடு சார்த்தி, ‘மங்கையர் கணவன்’ என்றார்; இந்நூலுள், “கொடியோள் கணவன்” (சஉச. என வருவதும் அது. இதனை, ‘மக்களுட் பெண்பால் பாடுதல் சிறப்பின்மையின், ‘செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ’ (புறநா - உ) என்றாற்போலச் சிறப்பான்மை ஆண்மக்களோடு படுத்துப்பாடுப’ (தொல். பொரு. புறம். கு. உசு - ந) என்பதனாலுணர்க; “ஒடுங்கீ ரோதிக்கொடுங்குழை கணவ”, “பாவையன்ன நல்லோள் கணவன்” (பதி. கச, சுச) என்பனவும் அதைத்தழுவியவந்தவை.

59. முனை பாழ் படுக்கும் தன்னரு துப்பின்—பகைப்புலத்தைப்
பாழுண்டாக்கும் கிட்டுத்தற்கரிய வலியினையும்,

வி - பு. இவ்வடி, சூறீஞ்சீப்பாட்டில், ௧௨௮ - ம் அடியாகவும் வந்துள்
ளது

60. [இசைநுவல் வித்தி னசையே ருழவர்க்கு:] நுவல் இசை வித்
தின் நசை ஏர் உழவர்க்கு—தாம் பிறரைக்கூறும் புகழாகிய விதையாலே
பிறர்பொருள்களை நச்சுதலாகிய ஏருழவினையுடைய பரிசிலர்க்கு,

என்றது புகழைவித்திப் பொருளை யெடுப்பொன்றவாறு.

வி - பு. இவ்வடியின்பொருள், “உரவோன் செவிமுதல், வித்திய
பனுவல் விளைந்தன்று நன்று” (௨௩௭) எனப் புறநானூற்றுமும் ஒருவகை
யாக அமைந்திருக்கின்றது.

61. புது நிறை வந்த புனல் அம் சாயல்—புதுப்பெருக்காய்வந்த நீர்
போலும் அழகையுடைய மென்மையினையும்,

என்றது - தண்ணீர் அரியகாலத்தேவந்து பயன்றருமாறுபோல இவ
னும் பயன்றருவனென்றவாறு

வி - பு. “நீரினு மினிய சாயற், பாரி வேள்” என்பது புறநானூறு,
௧0௩.

62. மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி—தனதறிவு ஆக்கத்திற்கு
மாறாகிய கேட்டை—நினையாது ஆக்கத்தினையேயுணரும் நினைவினையும்,

வி - பு. ஆசகம் - பெருஞ்சுல்.

63. வில் வில் தடககை - விற்கொழிலிலேயயின்ற பெரிய கையினே
யும்,

63. மே வரும் பெரும்புண்—பொருந்துகல்வரும் பேரணிகலங்களையு
முடைய,

வி - பு. மே - பொருந்துதல்; முதனிலைத்தொழிற்பெயர்.

64. நன்னன் செய் நன்னன் படர்ந்த கொள்கையொடு—நன்னன்மக
னாகிய நன்னனை நினைத்த கோட்பாட்டுடனே,

துப்பினையும் (௩௬) சாயலினையும் (௬௧) சூழ்ச்சியினையும் (௬௨) கையினே
யும் பூணினையு (௬௩) முடைய நன்னனென்க.

65. உள்ளினிளா சேறிர ஆயின்—அவன்றரும் பரிசில்கள் இவையென்று
அப்பரிசில்களை உள்ளினிராய்ச் செல்வீராயின்,

வி - பு. உள்ளினிராய் - நினைத்திராய்.

65-6. [பொழுதெதிரிந்த, புள்ளினிர் மன்ற வெற்றாக் குறுதலின்:]
என் தாக்குறுதலின் எதிரிந்த பொழுது புள்ளினிர் மன்ற—என்னை எதிர்ப்
படுகையினாலே நீர் புறப்படுகின்றபொழுது நாமக்குவரும் ஆக்கத்தை எதிர்
கொண்டுநின்ற நன்முகூர்ந்தததோடீட நன்னிரித்தத்தையும் உடையிராயிருந்
தீர்; அறுதியாக,

வி - பு. நற்காலத்தையும் நன்னிரித்தத்தையும் உடையீரென்றபடி,
மன்ற, அறுதியாக - நிச்சயமாக,

67 ஆற்றின அளவும்—வழியினது நனமையினளுவும் தீமையின் தீனவும்,

67. அசையும் நல் புலமும—நீர் தங்கும் நன்றாகிய இடங்களும்,

வி - பு. அசைதல் - தங்கல்

68 வீற்ற வளம் சுரக்கும் அவன நாடு படு வலசியும்—பிராநாட்டுக் கில்லாத செல்வத்தை மாற்றமற்கொடுக்கும் அவன நாடுவளைகின்ற உணவு களும்,

நாடுடனவே மலைநாடும், காட்டுநாடும், தண்பனைநாடுங்கூற்றினா; அது மேற்காண்க

வி - பு. வீற்ற - உயர்வற்றதில்லாத அழகு மேற்காண்க - பின்னேகாண்க

69 மலையும்—அவனாடின் மலைகளினறன்மையும்,

69 சோலையும்—அவனாடின் சோலைகளினறன்மையும்,

69 மாபுகல் கானமும்—விலங்குகள் விருப்பித்திரியும் காட்டினறன்மையும்,

ஆற்றினது அளவுமுசலிய மிகினையும் இக்கூறியமுறையே கூறாமல் மயங்கக்கூறலா, கூறாமலுழிக்கண ஆண்டினாளையே கூறவேண்டிதலின்

வி - பு. அகல்தல் விருமபுகல் ஆண்டு உள்ளனமல் - அந்தவழியில் உள்ளவற்றையே

70-72 சொல்லியால் இசை உலகமொடு பிற்ப பலா புறம் கண்டு அவர் அருங்கலம் புலவொருகு கீழ் சுரக்கும் அவன் சகை மாரியும்—கொடாத லல்லபுகழ் உலகமுள்ளவற்றிற்றதும்படியாகப் பகைவாபலரினையும் முதுகண்கள் அவாதிற்றயாகக்கத்தெப்பறசாகரியப்பிரணிகலங்களை முற்பட அறிவுடைமையாகக்கொங்குபின் அவர்க்குச்சொரியும் அவன் பொன்மழையும்,

வி - பு. பகைவருடைய ஆபரணங்களை அரசா தாம கைக்கொள்ளாமல் பரிசீலனாகிய புலவொருகுக்கொங்குதல் மரபு, அவ்வெயிற கொண்டசெய்வுறு நன்கலம், பரிசின் மாக்கடகு வரிசையின்லகி” (புறநா. சு), “குரிசிலடையாரைக கொண்டகூட டெல்லாம், பரிசின் முகத்தன் பாண்” (பு - வெ. வந்தி. கசு) என்பவற்றாலுமுணாக

73 இகழார பிணிக்ரம் ஆற்றலும்—தன்னை இகழ்க்கிருக்கும் பகைவரை அரசுகொடாமற் சுருக்கும் அறிவின்வலியும்,

வி - பு. பிணிகத்தல் - கட்டுதல்

73-6 புகழுகக்கு அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு தூதுளி பொழிந்த பொய்யா வானின் வீயாது சுரக்கும் அவன் நாணம்கிருக்கையும்—குதா மாகதா பாணா கூததா முதலியோர்க்குத் தானபுறங்கண்ட பகைவரைசை முற்றுகொடுப்பினும் அமைதிப்பிறவாத அறிவுடனே தூயதுளியைப் பெருக்கச்சொரிந்த பருவம்பொய்யாத மேகம் பின்னரும்

பெய்யுமாறுபோலப் பின்னரும் மாறாமற்சொரியும் அவனுடைய நானோ
லக்கமும்,

கோககு - நோக்கினோக்கம். “வீயாவீண்டும்” என அகந்நிமேற்று.

வி - பு. குதா - நின்றேததுவார். மாகதர் - இருந்தேத்ததுவார்; “குதர்
வாழ்த்த மாகதா துவல்”—(மதுரைக்காஞ்சி. 670) பாணர் பாடுவோர்.
நோக்கு அல் நோக்கம் - கண்ணால்கோககும்நோக்கமின்றி மனத்தால் நோக்
கும் நோக்கம்; அல்தாவது கருதுதல் வீயாது - மாறாமல்.

77 - 80. [நல்லோர் குழீஇய நாகலி லவையதது, வல்லா ராயினும் புற
மறைத்துச் சென்றோரைச், சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி, நல்
லிதி னியகமுவன் சுறறற் றொழுக்கமும்] ளா நலில நல்லோர் குழீஇய
அவையதது சென்றோரை வல்லாராயினும் புறம மறைத்து சொல்லிக்
காட்டிச் சோரவு ஆன்றி விளக்கி நலலிதின இயகமும் அவன் சுற்றத்து ஒழு
க்கமும்—தாம் கற்றவை நாலிடத்தே பயிற்ற நல்ல அறிவினையுடையோர்
தூண்ட தன அவைகளைத்திடத்தே சென்ற அறிவுடையோரைத் தாம் கற்ற
வற்றை மனங்கொள்ளக் கூறமாட்டாராயினும் மாட்டாமையை மறைத்துத்
தாம் பொருளாசொல்லிக்காட்டி அதனைத் தப்பிந்ருக எல்லார்மனமுங்
கொள்ளாப்படி அறிவித்து நன்றாகநடத்தும் அவனுடைய சுற்றத்தாருடைய
பேரொழுக்கமும்,

நலிலுதல் - கூறியடிப்படுதல். சுறறம் - கலவியுடையோர்

வி - பு. ‘நல்லோர் குழீஇய அவை’ என்றதனால், நல்லவையும் நிறை
யவையும் கொள்ளப்பட்டன, அவற்றின் இலக்கணங்களை, “புகழுக தரும
கெறி நின்றோரொபொய காம, மிகமுஞ் சினஞ்செற்ற மல்லோர் - நிகழ்கலைகள்,
எல்லா முனாந்தோ ரிருக்க விட மனமுறு, நல்லா யவைக்கு நலம்”, “நலனடக்
கஞ் செமமை நடுவுநிலை ஞானங், குலவன் றிவையுடையோர் கோதில் -
புலனிலலோர், சென்று மொழிந்தனவுங் கேட்போர் செறிந்தவிட, மன்றோ
நிறைந்த வவை” (வேண்பாப்பாட. பொது ௧, ௧0), “ஆறுட்பகைசெற்
றருகலை யோரது, பாரிற் கோத்தி படைத்தோர் வைகுதல், நல்லவையடக்
கம் வாயமை நடுநிலை, சொல்லு நன்மை யுடையோர் தொகைஇ, வல்லார்
மொழியினும் வல்லுந் தாககிக, கேட்போ ருறையவை நிறையவை யாகும்”
(இ. ௨, 13). கு கூடச் சனபவற்றல் அறிந்தகொள்க மாட்டாமையை -
வன்மையில்லாமையை. அரசாகுரிய உறுதிச் சுற்றவகைகளுள் கலவியுடை
யோர்களுள் ஒருவகையினர். நலிலுதல் - கூறி அடிப்படுதலென்பதை, “நலி
றொறு தூனயம் போலும்” என்னும் திருக்குறளாலுணர்க அருகிலுள்ளார்
தலைவனாகுதல் சொல்லிக்காட்டுதல், “அரியன் றானே முதுவா யிரவலன்,
வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்த” (திருமுருகு. உஅச - ௩) என்பத
னாலும் அறியலாகும்

81 - 3 நீர் அகம் பணிக்கம் அஞ்ச வரு கடுக்திறல் பேர் இசை நலிவம்
மேஎய் உறையும் சாரி உணடி கடவுளது இயற்கையும்—கடல்குழந்த உலகு
நங்கும் அஞ்சத்தோனதுவு கடியவலியையுடைய பெரிய புகழினையுடைய

நவீரமென்னுமலையைப் பொருந்தியிருக்கும் நஞ்சை ஊணாகவுடைய இறை வனதீயல்பும்,

பனிக்குங்காரி; திறலினையுடையகாரி.

வி - பு. நவீரமென்னுமலை. இக்காலத்துச் சிரிசூலகிரியென்று வழங் கப்படுமென்பர், சிலாசாதனபரிசேதகருள் ஒருசாரா. “நம்புமேவுகசையா கும்மே” (தொல். உரி. ௩௨.) என்பதற்கு ‘பேரிசை நவீரமேய்’ என்னும் இப்பகுதி உதாரணமாகக் காட்டப்பெற்றது.

84-5. பாய் இருள் நீவக பகல் செய்யா எழ்தரு ஞாயிறு அன்ன அவன் வகை இல் சிறப்பும்—பாநத இருணீ வ்கும்படி பகற்பொழுதைச்செய்து தோன்றும் ஞாயிற்றையொத்த அவனுடைய பகையாகிய இருளைக்கடிந்த குற்றமல்லாத தலைமையும்,

வி - பு. பகைவரும் வறமையுமாகிய இருளைப்போக்குந் தலைவர்களுக் குள் சூரியனை உவமைகூறுதல் தூல்காரிற் பாக்கக்காணலாகும்.

86-9. [இக்கன வாயினுந் செவ்வர் சேன, துகம்படக் கடந்து தூழி லாட்டிப், புரைசிதால் வரைப்பின் வேனிழற் புலவோர்க்குக், கொடைக்கட னிறுத்தவவன் றொல்லோர் வரவும்:] செவ்வர் தேம் இகந்தன ஆயினும் தூழி லாட்டி துகம்பட கடந்து புரை தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர் க்கு கொடைக் கடன் இறுத்த அவன் தொல்வோர் வரவும்—பகைவர்தேயம் சேணிகந்தனவாயினும் ஆண்டுச்சென்று தூசிப்படையைக் கொண் றகவித்து வலியுண்டாகவென்று பின்னர் உயாச்சிணையுடைய யானையணிந்துகின்ற அணியிலே சென்றுபொருத வேற்போரினலினக்கதையுடைய அறிவுடை யோர்க்குக் கொடுத்தற்குரிய நாகும் ஊருமுதலியவற்றைக்கொடுத்த அவனு டைய குடியிலுள்ளோர் தோற்றாரும்,

காஞ்சி சான்ற வயவராதலின், அவரைப் புலவொன்றார்.

வி - பு. இகந்தன, சேன் இகந்தன - றெடுந்தூரத்தைக் கடந்தன. தூசிப்படை - முன்படை. துகம் - வலி. தோல் - யானை. வரைப்பு - எல்லை; இங்கே சேனை நிழல் - விளக்கம். காஞ்சிசான்றவயவர் - நிலையாமையை எப்பொழுதும் உள்ளதறி கொண்டிருத்தலமைந்தவீரர்; இவ்வீரர் தூலுணர்ச் சிணைய உண்டயாராதலின், புலவரெண்ப்பட்டார்; “காஞ்சி சான்ற வயவர் பெரும” என்பது பதிற்றுப்பத்து, சுரு, ௧0. ‘கொடைக்கட னிறுத்த செம்ம லோய்’ என்பர் பின்; றுச.௩.

90-91. இரை தேர்ந்து இவரும் கொடுதான் முதலையொடு திரை பட குழிந்த கல் அகழ் கிடங்கின்—இரையைத் தேடியலாவும் வளைந்த காலினையுடைய முதலைகளிடமிருந்து திரையுண்டாக ஆழ்ந்த கல்லையகழ்ந்த கிட ங்கினையும்,

வி - பு. படுதல் - உண்டாதல். கிடங்கு - அகழி.

92 வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி—மலையையொத்த உயர்ச்சியையுடைய வானைத்தீண்டுமதிலினையுமுடைய,

93-4. உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும் கேள்—புகழ் எங்கும்பரக்கும்படி செறிந்த அவனுடைய பழைய ஊரினதியல்பும் இருக்கும்படி கேட்பாயாக;

ஆற்றினதளவு முதலியவற்றையெண்ணி இன்னதும் இன்னதும் இருக்கும்படி கேட்பாயாகவெனமுடிக்க.

வி - பு. வெறுத்த - நெருங்கிய; “வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கயிலன்” (புறநா. ௫௩.)

94. [இனி வேளை நீ முன்னிய திசையே:] இனி நீ வேளை முன்னிய திசையே கேள்—அவற்றில் இப்பொழுது நீ நன்னனைக் கருதிச்செல்கின்ற திசையைக் கேள்;

திசை - ஆற்றினனவையுணர்த்திநின்றவின், ஆகுபெயராயிற்று. ஏகாரம்-பிரிநிலை.

95-6. மிகு வளம் பழுதிய யாணர் வைப்பிற் புதுவது வந்தன்று—மிகுகின்ற செல்வம் முற்றுப்பெற்ற புதுவருவாயையுடைய ஊர்களாலே புதிதாகிய தன்மை வந்தது;

வி - பு. புதுவருவாய் - புதுவரும்படி. புதுவது - புதியதன்மை.

96. [இதுவதன் பண்பே:] அதன் பண்பு இது—அவ்வழியின் செய்தி இத்தன்மைத்து;

97-8. [வான மின்னு வசிவுபொழிய வாளு, திட்ட வெல்லாம் பெட்டாங்கு விளைய:] ஆளுது இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய வானம் மின்னு வசிவு பொழிய—அமையாத நிலத்தேயிட்ட விதைகளெல்லாம் இன்னவாறே விளையவேண்டுமென்று ஆண்டிள்ளார் விரும்பினற்போலே விளையும்படியாக மேகம் மின்னாகிய பிளந்துவடுப்படுதலோடே பெய்கையினாலே,

வி - பு. வசிதல் - பிளத்தல். மின்னல் பிளந்துவடுப்பட்டாற்போன்றிருத்தலின், மின்னுவசுவென்றார்.

99. பெயலொடு வைகிய வியன் கண் இரு புனத்து—அம்மழையோடேதங்கின அகன்ற இடங்களையுடைய பெரிய கொல்லைநிலத்தே,

100-101. [அகலிரு விசும்பினுஅல் போல, வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை:] புல் கொடி முசுண்டை அகல் இரு விசும்பின் அல் போல வாலிதின் விரிந்த—புல்லிய கொடியினையுடைய முசுண்டை ஏனைப் பூதங்கள் தோன்றுதற்குக்காரணமான பெரிய ஆகாயத்திற் காத்திகையாகிய மீன்போல வெள்ளிதாக மலர்ந்தன;

வால் - ஆலெனவிகாரம்.

வா - பு. முசுண்டை - ஒருகொடி; இக்காலத்து முசுட்டையென வழங்குகின்றது. “மழையில் வான மீனணிக் தன்ன, குழையமன் முசுண்டை வாலிய மலர்” என்பது, அகநானூறு, உசூ. ஆகாயம் ஏனைப்பூதங்கள் தோன்றுதற்குக் காரணமென்றது, அதினின்று காற்றும், அதினின்று தீயும், அதினின்று நீரும், அதினின்று நிலமும் உண்டாயினவென்றும்

முறைபற்றியதாம். “பரந்திடங் கொடுக்கும் விசும்புதோ யுன்னம்” (திருஅ) என இந்து லுட்பின் னும் வருதல்காண்க. இந்த இரண்டடிகளும் யாப்பருங் கலவீருத்தியுரையில், உவமக்காட்சியுள் “உணந்தோன்றிய ஆனந்தவுவமத் திற்கு உதாரணமாகக் காட்டப்பெற்றன.

102-6. நீலத்தன்ன விதைப்புன மருங்கின், மகுளிபா யாது மலி துளி தழாலி, னகளத் தன்ன நிறைகளைப் புறவிற், கவ்வை போகிய கருங் காய் பிடியேழ், நெய்கொள வெழுதின பங்கவ ரீரென்:] பல் கவர் ஈர் எண் நீலத்து அன்ன விதை புனம் மருங்கின் அகளத்தன்ன நிறை களை புறவின் மகுளி பாயாது மலி துளி தழாலின் கவ்வை போகிய கரு காய் பிடி ஏழ் நெய் கொள ஒழுதின—பலவாகக் கிளைத்த பசிய எள்ளுத்தோடுகெனல்லாம் நீலமணியையொத்த நிறத்தையுடையவாயெழும்படி அவற்றைவிதைத்த கொ லீலையின்பக்கத்தில் நீர்ச்சாலையொச்சு நிறைந்த சுனைகளையுடைய காட்டி டத்தே அரக்குப்பாயாமல் மிக்கதுளிதழுவுகையினுலே இளங்காயாகிய தன் மைபோன கரியகாய் ஒருபிடியிலே ஏழ்காயாக நெய் உள்ளேகொள்ளும்படி யாக வளர்ந்தன;

வி - பு. ஈர் எண் என்பதிலுள்ள ‘ஈர்’ என்பதை ஈரமென்னும் சொல் லின்சொசுவென்றாவது இருமையென்னும் பண்புச்சொல்லின் விகாரமென் றாவது கொள்க. ‘எண்’ என்பதும் எள்ளுக்கு ஒருபெயர். இங்கு எள்ளுத் தொகுதிக்கு நீலமணி ஒப்பிடப்பட்டதுபோலவே “நீலத்தன்ன பைம்பயிர்” எனப் பயிருக்கு ஒப்பிடப்பட்டது; (மது. உ.எ.க) ஆகனம் - நீர்ச்சால். மகுளி பாய்தல் - அரக்குப்பாய்சல். கவ்வை - எள்ளினவகாய்; “கவ்வை கறுப்ப” (மது. 271.)

107-8. [பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக், கொய்பத முற்றன குவவுக்குர லீலனல்:] பொய் பொரு கயமுனி முயங்குகை கடுப்ப குவவு குரல் எனல் கொய்பதம் உற்றன—சம்மில் விளையாடிப்பொருகின்ற யானைக்கன்றுகளின் ஒன்றோடொன்று சேர்ந்த கைகளையொப்பத் தம்மிற் பிணையுங்கதிர்களை புடைய நினை அறக்குஞ் செவ்வியாகமுற்றின;

வி பு. ‘பொய்பொரு’ என்றதனால் விளையாடிப்பொருகின்றவென் றார். கயமுனி—யானைக்கன்று இப்படியே ‘தினைக்கதிருக்கு’ யானைக் கையை, “யானை, முதலான மருப்பி னிறங்குகை கடுப்பத், துய்த்தலை வாங் கிய புளிமுதீர் பெருங்குர, னறக்காட் சிறுதினை” என உவமத்தார், கூபில ரும்; (தற்கீசி. 35 - 8.)

109-110. [விளைதயிர்ப் பிதிர்வின் வீயுக் கிருவிதொழங், குளிர்வுரை கொடுங்காய் கொண்டன வவரை:] அவரை இருவிதொழும் விளை தயிர்ப் பிதிர்வின் வீ உக்கு குளிர்வுரை கொடுங்காய் கொண்டன—அவரைகள் தினையரிதாடோழம் முற்றினதயிரினது பிதிர்ச்சிபொழும் பூக்களுதிர்த்து அடியிலே அரிவானையொக்கும் விளைந்த காயைக்கொண்டன;

குளிர் - கிளிகடி.கருவியுமென்ப.

வி - பு. இருவி - தினையரித்த தாள். வீ - பு. குளிர் - அரிவான். கொ
மெம - வளைவு

111-13 [மேதியன்ன கல்பிறங்கியவின், வாதிக்கையன்ன கவைக்
கதிரிறைஞ்சி, யிரும்புகவர் வுற்றன பெருமபுன வரகை:] பெரும்புணம் வரகு
மேதி அன்ன கல் பிறங்கு இயவின் வாதிக்கை அன்ன கவை கதிர் இறை
ஞ்சி இரும்பு கவர்வுறண --பெரியபுனசதில் வரகுதள் எருமைகிடந்தாற்
போன்ற கற்பெருத்த வழிபிடத்திலே தருக்ககூயகின்றவன் கையிடத்து
இணைந்த விரல்களையொத்த இரட்டித்த கதிர்கள் முற்றி வளைந்து அரிவா
ளாலே அரிதலுற்றன;

வி - பு. “மேதியன்ன கருக்கல்” -- (புறநா. ௩). பிறங்கல் - பெருத்
தல். இயவு - வழி வாதி - வாசம் சொல்லுவான்; “கிணைந்தன வரினு
மயைந்தன வரையார்” (தொ. ௩. எச். ௬ - ம். ௩. ௩.) என்பதற்கு இதிலுள்ள
‘வாதி’ என்பது உசாரணமாகக் காட்டப்பெற்றது. வரகுசெய்வோர்களுட்
சிலருடைய கைவிரல்களுள்ளே சுட்டுவிரலும் அதன் அடித்தவிரலுமே இது
ந்து அசைந்துதோன்றதலை இக்காலத்தும் காணலாகும். வரகின்கதிர் இரட்
டித்துள்ளனவென்பதை, “கவைக்கதிர் வரகுக் காய்பயி லெள்ளும்” (பெரு
ங்கதை என்பதனாலும் அறியலாகும். இரும்பு, ஆகுபெயர்.

114-144 [பால்வார்பு கெழீஇப் பங்கவர் வளிபோழ்ப், வாலிதின்
விளைந்தன வைவனம் வெண்ணெல், வேலீண்டு தொழுதி யிரிவுற் றென்னக்,
காலுறு துவைப்பிற் கவிழ்க்களைச் சிறைஞ்சிக், சிறையறை வாரா நிவப்பி
னறையும், ருலைக நலமருந் திங்கழைக் கருந்திப, புயல் புளிறு போகிய புமலி
புறவி, னவற்பதங் கொண்டன வம்பொதித் தோரை, தொய்யாத வித்திய
தூளாபடு துடவை, யையவிய மன்ற வெண்காற் செயலின், மையென விரிந்
தன கீணறு செய்தல், செய்யாப் பாவை வார்த்தகலின் முற்றிக், காயங்
கொண்டன விஞ்சி மாலிருந்து, வயவுப்பிடி முடிக்காள் கடுப்பக் கழிதொறும்,
விழுமிகின் வீழ்க்கன கொழுங்கொடிக் கவலை, காழ்மண் டெடுக்கக் களிறு
முகற் பாய்ச்சென், ஆழ்மல ரொழிமுறை யுயர்முக் தோயத், துறவல் சுற்
றிய சோலை வாழை, யிறுதலை முறகப் பழுக்க பயம்புக், கூழூற் றலமரு
முந்தூ புகலறைக், கால் மன்றி புறம்பயன் கொடுக்கலிற், காலி னுதிர்ந்தன
கருக்கனி நாவன், மாறகொள வொழுகின புறகீ நயவை, தூறொடு குழீஇ
யின கூவை சேய்சிறற், துண்ணுந் தநித்தன கெமாப் புண்ணரிந், தலை
யுக்கன கெடுத்தா ளாசினி, விரலுன்று படுக னுதளி கடுப்பக், குடினையிர
ட்டு கெடுமலை யடுக்கத்துக், கீழுமேலும் கார்வாய்க் கெடுகிரிச், சுரஞ்செய்க்கொடி
யர் முழுவீற் றாக்கி, முரஞ்சுதொண் டிறைஞ்சின வலங்குசினப்பலவே:]

120, 21. பூமலி புறவின் புயல் புளிறு போகிய ஆம் பொகி தோரை
அவல் பதம் கொண்டன -- புமிக்க காட்டிடத்தே மழையால் ஈனறணிமை
தீர்ந்து முற்றிய அழகிய குலையினையுடைய மூங்கில் அவலிடிக்குஞ் செவ்வி
யைக்கொண்டன;

இது மூங்கில்.

வி - பு. பறவு - காடு. போகிய - தீர்த்த. பொதி - குலை; "பொன்னிறச் செந்நெல் மெய்த்மொயுடு பீன்வாட" என்பது நாலடியார்; தேரையை என்பது மூங்கிலையும் ஒருவகைநெல்லையும் உணர்த்தும்; அவற்றன், மூங்கிலையுணர்த்திற்றென்பார், 'இது மூங்கில்' என்றார்; "குறுங்கதிர்ந்தோரை நெடுங்கா லையலி" (மது. ௨௮௭), "நீள்கழை, நெல்லு நீர்விளை கேழலுந்தோரையும்" (சீவக. ௩௪௨௨) என்பவற்றால் தோரை ஒருவகைநெல்லாதலறிக. 'அவற்பதற்கொண்டன' என்பதை, 'அவலவலென்கின்ற நெல்' (தொல். சொல். எச். கு ௨௬ - சே ௩. ௨௨௨) என்பது விளக்கச்செய்கின்றது.

128, 122. "யலி தொய்யாது துளர் படு துடவை வித்திய அமன்ற வெண்சிறுகடுகு உழாதே களைக்கொட்டால் அடிவரைந்து கொத்தும் தோட்டங்களிலே விதைக்கப்பட்டனவாய் நெருங்கி விளைந்தன;

வி - பு. சொய்யாத - உழாமல். துளர் - களைக்கொட்டு; "துளர்படு துடவை" (பெருமா. ௨0௧.) துடவை - தோட்டம். அமலுதல் - நெருங்குதல்

126, 125. இஞ்சி செய்யா பாவை வளர்த்து கவின் முற்றி காயம் கொண்டன—இஞ்சிமுதல் ஒருவாற்து பண்ணப்பட்டாத பாவைகள் வளர்ப்பட்டு அழகுமுதிர்ந்து காழ்ப்பைக்கொண்டன;

இஞ்சிக்கிழங்கைப் பாவையென்றல் மரபு.

வி - பு. முதல் - வேர். "பாவை யிஞ்சியுக் கூவைச் சுண்ணமும்" (பெருங்கதை) என்பதனாலும் இஞ்சிக்கிழங்கைப்பாவையென்றல் அறியலாகும். காயம், காழ்ப்பு - உறைப்புச்சுவை.

128, 127. கொழுக்கொடி கவலை குழிதொறும் வயவு பிடி முழந்தாள் கடுப்ப விழுமிதின் வீழ்த்தன—கொழுவிய கொடியினையுடைய கவலை குழிகடொறும் வலியபிடியின் மடித்த முழந்தாளையொக்கும்படி சீரிதாகக் கீழே வளர்த்தன;

வி - பு. வயவு - வலி. பிடி - பெண்யாளை. விழுமிது, சீரிது - சிறப்பையுடையது. சிழங்குவளர்ச்சலை வீழ்த்தென்று சொல்லும்வழக்கை, புறநானூறு, ௧0௬ - ம் செய்யுளின் விசேடக்குறிப்பாலுணர்க.

126. மா இருந்து வீழ்த்தன—முற்றி மாவாந்தன்மை தம்மடத்தேயுளவாய் வீழ்த்தன;

129. காழ் மண்டு எஃகம் களிறு முகம் பாய்த்தென—காம்பிலேதைத்தலைவல் யானையைக் குத்திற்றென்னும்படியாக,

வி - பு. காழ் - காம்பு. எஃகம் - வேல். பாய்த்தென, பாய்த்தென என்பதன்விக்காரம்.

130 - 31. பாழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய துற கல் சுற்றிய சோலை வாழை—முறைப்பட மலர்தலையொழிந்த முகைகளினுடைய உயர்ந்த முகங்கள் சென்றுதிண்டும்படியாக நெருங்கினமலைகளைச் சூழ்ந்துகின்ற சோலையாகியவாழை,

வேல் யானையைக்குத்தினுற்போல வாழைப்பூ மலையைத்தீண்டி நின்ற தென்றுணர்க; வாழைப்பூ உதிராது பின்பு உலராதுநின்றல் இயல்பு.

132. இறகு குலை முறுக பழுதத—காய்கெருவகின குலை மிகவுகெடு மும்படி பழுத்தன;

வி - பு. ஊழ் - முறை துறுதல் - கெடுங்குதல். கல் - மலை; “பொலிகயிலைக், கல்லி லிருக்கக கடனாலை ’ எனபது தலைக்கிலம்பகம், உ. போரில் யானையை வேலாற்குததல மாபெனபதை “கைவேல் களிற்றொடுபோக்கி வருபவன்” என்னும் திருத்தியுணர்வுணர்க

132-3 முந்தூழ் முழுமுறு பயம் புக்கு அலமரும்—பெருமூங்கில் கெல்லுமுற்றுதலுற்றுப் பயன்படுதன்மையிலே புக்கு அசையாநிற்கும்;

வி - பு. முந்தூழ் - பெருமூங்கில். ஊழ் - முறை; முற்றுதல். அலமருதல் - அசைதல்.

134. மரம் காலம் அன்றியும் பயன கொடுததலின்—ஆண்டுள்ள மரங்கள்தாம் காலமன்றியும் நிலவிச்செடததற பயனைக்கொடுததலின்,

வி - பு. இவையடியோடு, “கால மன்றியும் மரமபயம் பகரும், யானாராஅ விடன்மலை” என்னும் (புறநா. ௧௧௬.) பகுதி ஒப்புநோக்கற்பாலது.

135, 133. நாவல காலிற் கருகுகனி அகல் அஹை உதிர்ந்தன—நாவல காற்றாலே கரியபழம் அகனற பாறையிலே உதிராதன;

இது சினைவினை முதலொடுமுடிந்தது

வி - பு. கால - காற்று அஹை - பாறை. சினைவினை, கனியின் உதிர்தல்; முதல - நாவல.

136 நீர் உஹு உயவை மாறு கொள ஒருகின—விடாய்ததகாலத்தில் வாய் நீருடாதறகுக்காரணமான உயவைக்கொடி நீரோடே மாறுபாடுகொள்ளும்படி படர்ந்தன;

என்றது - தண்ணீர் தேடவேண்டாவென்றவாறு.

வி - பு. உயவைக்கொடியின் இலை நாவில் நீருறசெய்யுமென்பர்.

137. கூவை நூரெடு குழீஇயின—கூவைககிழங்கு நீருநன்மையோடே முற்றித்திரண்டன;

வி - பு. நூறு. நீறு ஒருபொருட்டுசொற்கள். இக்கிழங்கு ‘கூவைநீறு’ என்றும், ‘கூவைசகணணம்’ என்றும் வழங்குவதுண்டு. “கூவை நீறுங்கொழுங்கொடிச் சுவலையும்” (சிலப். காட்சி. சஉ), “பாவையிஞ்சியுங்கூவைச்சண்ணமும” (பெருங்கதை) எனபவற்றாலறிக. இக்கிழங்கு குற்றலமலை முதலியவற்றிற்காணலாகும். மலைநாட்டிலவாழ்பவர்கள் இதன் இலையில் உண்பதுண்டு; “கூவை துற்ற நாகாற்பந்தர்” (புறநா. ௨௬.) கூவை - ஒரு மரமென்பு கல்லூடவுரையாசிரியர் (மயிலேறும்பெருமாள்பிள்ளை.)

137-8. தேமா சேறு சிறந்து உண்ணார் தடுததன—பழமாக்கள் சாறு மிகு உண்பாரை வேறென்றிற் செல்லவொட்டாமற் தடுததுக்கொண்டன;

வி - பு. தேமா மா - இனியமாமரம். சேறு - சாறு

188, 9 நெடுந்தார் ஆசினி புண்ணரித்து அரலை உக்கண—நெடிய அடியையுடைய ஆசினிப்பலாப் புண்ணும்படிவெடித்து உள்ளுள்ள விதைகள் சிந்தின;

வி - பு. ஆசினி - ஒருவகைப்பலா; இஃது ஈரப்பலாவெனவும் வழங்கும்; இம்மரம் உயிர்காய்ச்சுதப்பழுப்பது; “படிக்கு எர்ப் பலாப்பழுதது”- (138 புலிங்க. மாலையுற்பத்தி. எ.) புண்போலே தோன்றலின், பழுதகின் வெடிப்பைப் புண்புண்புணரூ; ‘பெருமபழம் புண்கூர்ந்து’ என்பர் பின்; உகஉ.

140-41 விரல வான்ம பங்கண ஆகுளி கடுப்ப குடினாடு லூட்டும் நெடுமலை அங்ககதது—விரல்தணங்கின்ற முழங்குவகணையுடைய சிறு பறையையாககப பெராதை பெச்சமீசவலும் மாறிக்கூப்பிடும் நெடிய மலைப்பககதத,

வி - பு. பங்கண - ஒல்ததல; குடினாடு, பெராதை - ஒருவகை ஆகதை. பெங்க - ஆகக்க பெண்ணைகதை; “வணகட் கடுததுடி, புலிதுஞ்சு நெடுவரைக் குடினாடுயா டுரட்டும்” (புறநா. ௧81)

141-3. அலங்கு சனை பலவு கா வாயதது எதிரி சுரம செல் டீகாடியா முழவின கீழும் பெலும் தூவா முரஞ்சு கொணடு இறைஞ்சின—அசைகின்ற கொம்பினையுடையபலாககா மழை வகப்பெயயப்பட்டு அத்தனைத தாம் வறறுக்கொணடு வழிம்பாங்கினைகூத்தருடைய மத்தனங்கன்போல கீழும் மேலுத்தாங்கி முறறுசல்கொணடு தாழ்தன;

வி - பு. பலவு - பலாபரம; சுரம - வமி; டீகாடியர் - கூத்தர்; முரஞ்சு - முற்றல; “முரஞ்சுன் முந்ரைய (முநா. ௩. உரி உடு) அரிதாள அரிந்ததாளகா. பலாப்பழங்களுக்கு மத்தனங்கா உவமை. இத்தாலினமுதலில் (க - க உ, வாத்தியங்களுக்குப் பலாப்பழங்களை உவமைகூறினா.

128 வெண்கால் செறுவில்—வெள்ளிய அரிதாளகலையுடைய செயயில்,

114-5. உவமை வெண்பெண்ப பலவ வார்பு கெழ்லு பல கவா வளி போழ்பு வால்குண வினோககை—வெண்பெல்லும் வெண்பெண்பெல்லும் பால்கடடிச சிறிதுமுற்றப் பலவாயககவாதத காற்ற வூடறுககப்பட்டு நன்றாகவிளைகதன;

வார்பல் - ஒருகுதலா, சலிற் கட்டுதலையுணாததிறறு கெழுமுதல ஈண்டு முற்றுதலையுணாததிறறு. பலகவர்வளியெனவ வாலுகாற்றுமடித்து முற்றுதல்கூறினா

வி - பு. வெணம - துணையாங்கிச்சாதது விளைவிப்பதாகிய ஒருவகை நெல்; “வெணம வித்தி மையுறக கவினி, ஈனல் செல்லா வேணல்” (புறநா. ௧80)

119, 117 தீங்கழை கரும்பு கவிழ் கனைதது—இனிய கோலாங்கிய கரும்பு தோடுகவிழ்த்தலோலீட தண்டுகிரண்டு,

வி - பு. கழைகரும்பு - ஒருவகைக்கரும்பென்பாருமுள்.

118 ஆறா நுளாவார விட்டின்—பாதநி குறைபடுதலுண்டாகாத வளர்ச்சியோலே,

வி - பு. அறை - பாத்தி.

116 - 7. மெலநனடு தொழுது லூரிவு உறநென்ன கால உறு துவைப் பின் இறைஞ்சி--வேறபடை தீரண்டதானை கெட்டுப்போதலை உற்றதென் னும்படி காற்று மிகப் படுகின்ற ஆரவாரத்தாலே சாய்தது,

118 - 9 அறையுறறு ஆலைகரு அலமரும — வெட்டுதலுற்ற ஆலை யிலேசென்ற பயன்படுதற்கு அசையாநிற்கும்;

கருமபுகிரண்டு நிவப்போட்ட இறைஞ்சி அலமருமென்க

வி - பு. தொழுதி - கூட்டமாதலிற் சீசனைக்காயிறறு. அறை - அறுத் தல்; “அறைக்கருமப (101) 10, 100) கருமபுகள காறாலசைதற்கு வேற படையையுடைய சீசனை கெட்டோடுதல உவமை

124. நீள உறு பெய்தல் மை என விரிந்தன—நீண்ட நறியபெய்தல் கருமைசான வடிவுகொண்டதென்னும் படியாக அலர்ந்தன;

வி - பு. “மணிமருணெய்தல்” (பெரும்பா. 2. 2. 2.)

ஈ முனனிபதிசையைக்கீகன (கூ1), வானம்பொழிகையினாலே (க௭) பெயர்வாடு வைசிய புளசது (கூ) முகண்டை மலர்ந்தன (க10க); எண் ஒழுகின (க10க); வளவ கொயபசமுற்றன (க10ப); அவரை கொண்டன (கக0), வரகு கவாவுற்றன (கக௩); புறவிலே (க௨0) தோரை கொண்டன (க௨க); சீயவி அமன்றன (க௨1); லுஞ்சிகாயகொண்டன (க௨ச); கவலை வீழ்ந்தன (க௨௪); வாழை (க௨௧) பழுத்தன (க௨௨); முத்தூழ் அலமரும் (க௨௩); நாவல் உதிராந்தன (க௨௩); உயவை ஒழுகின (க௨௪); கூவை குழீஇயின (க௨௪); கீமாத் தந்தித்தன (க௨௪); ஆசினி உககன (க௨௬); பாவு லுறைஞ்சின (க௨௪), மயணகாறசெய்வீசல (க௨௩) விவனநெல்லும் வெண்ணெல்லும் விளைந்தன (க௨௩), கருமபு அலமரும (க௨௬); பெய்தல் விரிந்தன (க௨௪); இவ்வாற மிக்கவளம் முறறுப்பெற்ற புதுவருவாயை யுடைய பள்ளகனாலே (க௩ புதிதாகிய தன்மைவந்தது; அவ்வழியின் பண்பு ஆத்தனமைத்து (கூ) எனவினைமுடிக்க

ஆஃது ஆற்றினது கனமையினவகூற்றிறறு.

வி - பு. ஆற்றினது (கனமையின்) அளவென்றது, கூ - ம அடியி லுள்ளதை

145 தீயின் அனன ஓள செங்காந்தன—பெருப்பிளையொத்த ஒள்ளிய செங்காந்தளினது,

இதற்கு கன்னனென்னும்பெயர் தீயோடடுத்த தன்மையின், ஆனந்த மாய், பாடினாரும் பாட்டுண்டாரும் ஆறகாரென்று ஆனவந்தபிள்ளையாசிரியா குற்றவகூற்றாராலெனின், அவர் அறியாதகூற்றினார்; செய்யுட்செய்த கௌ சிகரூர் ஆனந்தக்குற்றமன்னுங் குற்றமறியாமற் செய்யுட்செய்தாரோல், இவர் எல்லிசைப்புலவராகார்; இவர்செய்தசெய்யுளை எல்லிசைப்புலவர்செய்த ஏனைசெய்யுட்களுடன் சங்கத்தார் கோவாமல நீக்குவர்; அவ்வநீக்ககாது கோத்தற்குகாரமை ஆணைக்கருதமென்பதீதாரகுற்றம் ஆசெய்யுளுட் கூறமையானென்றுணாக.

இச்சொன்னிலை 'நாக் குமடத்து ஓர்குற்றமுமின்று; என்னை? அன்ன வென்னும் அகரவீற்றுப் பெயரெச்சு உவமவுருபு தீயென்னும்பெயரைச்சேர்ந்தாநின்ற இன்சாரியை இடையேயடுத்துநின்றலின். நன்னெனன கைமுதலும் கைவொற்றீறுமாய்நிற்குஞ் சொல்லாயினன்றே அக்குற்றமுளதாவ தெனமறுக்க. நன்னவென அண்மைவீளியாய்நின்ற முன்னிலைப்பெயரென்று குற்றங்கூறுவார்க்கு இப்பாட்டுப் படர்க்கையேயாய்நின்றலிற் குற்ற மின்றென்க.

நூற்குற்றங்கூறுகின்ற பத்துவகைக்குற்றத்தே " தன்னொருபொருள் கருதிக்கூறல் " என்னுவகுற்றத்தைப் பின்னுள்ளோர் ஆனந்தக்குற்றமென்பதோர் குற்றமென்று நூல்வசய்த்ததன்றி அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இக்குற்றங்கூறாமையிற் சான்றோர்செய்யுட்கு இக்குற்றமுண்டாயினும் கொள்ளாரெனமறுக்க.

வி - பு. ஆனந்தமாய் - ஆனந்தக்குற்றமாகி; ஆனந்தக்குற்றமென்பது எழுத்தானந்தம், சொல்லானந்தம், பொருளானந்தம், யாப்பானந்தம், தூக்கானந்தம், தொடையானந்தமென ஆறுவகைப்பெயர்; அவற்றுள், இங்கே சொல்லியது சொல்லானந்தத்திலடங்குமென்பர்; " இயற்பெயர் மருகவின் மங்கலமொழிபத், தொழிற்சொல் புணாப்பது சொல்லானந்தம் " என்பதனாலுணர்ச்சு. ஆனந்தக்குற்றம் - மரணத்தைத்தரும் குற்றம். ஆனவந்த பின்னையாசிரியராவார் இன்னொன்று தெரியவில்லை. சங்கப்புவலர்களுக்கு எல்லிசைப்புலவரென்பது சிறப்புப்பெயர். தொல்காப்பியம், எச்சவியலில், கள - ம் சூத்திரத்தின் விச்சைவுரையில் இரண்டாமாவற்றுமையுருபு அன்னவென்பதையும் கொண்டு முடியுமென்பதற்கு இந்நாடியையே மேற்கொளாக நச்சினூர்க்கினியர் எடுத்துக்காட்டியிருத்தல் ஆராய்தற்பாலது.

146 - 7. தூவற் கலித்த புது முகை ஊன் செத்து அறியாது எடுத்த புல் புறம் சேவல்—மழையாலே செருக்கிவளர்ந்த புதிய முகையைத் தசையாகக்கருதி முகையென்றறியாதேயெடுத்த புற்கென்ற முதுகினையுடைய பருந்து,

வி - 1. செத்து - அறிந்து; " பண்பில் சொல்லுந்தேறுதல் செத்தே " (ஐங்குறு. ௨௪௭). முகை - அரும்பு

148. ஊன் அண்மையின் உண்ணாது உகுத்தென - தசையல்லாதபடியாலே தின்னாமல் உவற்றையுஞ் சிந்திப்போகட்டதாக,

149 - 50. நெருப்பின் அன்ன பல் இழை தாஅய் வெறி களம் கடுக்கும் வியல் அறையோறும்—நெருப்பினையொத்த பலவிதழ்கள்பாந்து வெறியாடுகின்ற களத்தையொக்கும் அகன்ற பாறைகட்டாறும்,

* பத்துவகைக்குற்றங்களாவன :— ' சிதைவெனப்படுபவை வசையற காடிற், கூறியது கூறன் மாறுகொளக்கூறல், குன்றக்கூறன் மிகைபடக்கூறல், பொருளில் மொழிதன் மயங்கக்கூறல், கேட்போர்க்கின்னொயாப்பிற்றூதல், பழித்த மொழியா னிழுக்கவகூற, நன்னொருபொருள் கருதிக்கூற, வென்ன வகையினு மனங்கோ னின்மை, யன்ன பிறவு மவற்றுவிரியாரும் " என்பன; தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல், கு. ௧0௮.

வி - பு. வெறி - தெய்வத்திற்குச் செய்யும் கடன்; வேலன் குடிய காந்தன் மலர்கள் சிந்திக் கிடக்குமாதலின், வெறிக்களம் உவமையாயிற்று; “வெறியாய் சிறப்பின் வெவ்வாய் வேலன், வெறியாட்டாய்ந்த காந்தன்” (தொல். புறத். ௫.) பலவிறப்பூக்களும் சிந்திக்கிடத்தல்பற்றி வெறிக்களத்திற்கு “நீலத் தன்ன பைம்பயிர் மசைதொறும், வெள்ளி யன்ன பொன்வீயுதிர்ந்த, சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாடியு, மணிமரு நெய்தலுறழக் காமர், துணிநீர் மெல்லவற் றெய்யிலொடு மலர, வல்லோன் னறையு வெறிக்களம் கடுப்ப, முல்லை சான்ற புறவணிந்து” (10௩. ௨௭௬ - ௮௫.) என முல்லைநிலத்தை உவமைகூறினர், மாங்குடிமருநாதர்.

151. மண இல் கமழும் மா மலை சாரல்—மணஞ்செய்த மனைபோல மணக்கும் பெரிய மலைப்பக்கத்திற் சிறுகுடி (கடுசு) யென்க.

152. தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர்--தேனினையுடைய ராய்க் கிழங்கினையுடையராய்த் தசைநிறைந்த கடகத்தையுடையராய்,

வி - பு. மண இல் - கல்யாண வீடு. வட்டி, கடகம் - கடகப்பெட்டி; “முள்ளெயிற்றுப் பாண்மக ளின்கெடிது சொரிந்த, வகன்பெரு வட்டி” (ஐங்குறு. ச௭.)

153 சிறு கண் பன்றி பழுதுளி போக்கி—சிறிய கண்ணையுடைய பன்றியிற் பழுதானவற்றைப்போக்கி, அதன் தசையையும், பழுதுளி, உளி - பகுதிப்பொருள்விகுதி.

வி - பு. பகுதிப்பொருள் விகுதி, தனக்கென ஒருபொருளின்றிப் பகுதியின் பொருளையே பொருளாகவுடையது; “இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி” (பெரும்பா. ௬௬௨) என்பதில், உளி, பகுதிப்பொருள் விகுதியென்று எழுதியிருத்தல் காண்க.

154 - 5. [பொருதுதொலை யானைக் கொடு சீராகத், தூவொடு மலிந்த காய கானவர்:] தூவொடு மலிந்த பொருது தொலை யானை கொடு சீராக காய கானவர்—மற்றுள்ள தசைகளோடே நிறைந்த வட்டிகளையும் தம்மிற் பொருதுபட்ட யானையினது கொம்புகள் காவமரமாகக் காவிக்கொண்டுவந்த கானவருடைய,

வி - பு. தூ - தணுசு. மலிந்த, வினையாலணையும் பெயர். காவமரம் - தோளிற்குமக்குமரம். காவ - சுமந்து. கானவர் - வேடர்; காட்டிலுள்ளவர்.

156 - 7. செழு பல் யாணா ஈறுகுடி படினே இரு பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவீர்—வளவிய பல புதுவருவாயினையுடைய சிறிய ஊரி லேதங்கிற் கரிய பெரிய சுற்றத்தோடே அவ்வளவுகளை மிகவும் பெறுகுவீர்;

வி - பு. “முன்னிலை சுட்டிய வொருமைக் கினவி, பன்மையொடு முடியினும் வரைநில யின்றே, யாற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும்” (தொல். எச்ச. ௬௫) என்னுஞ் சூத்திரத்தின் விசேடவுரையில், ஒருமைச்சொல் பன்மையொடுமுடிவதற்கு, ‘கலம்பெறு கண்ணுள ரொக்கம். நிலைவ. (௫0).....இரும்பேரொக்கலொடு பதமிகப்பெறுகுவீர்’ என்னும் இந் தப்பகுதியே உதாரணமாகக்காட்டப்பெற்றது. பொருநராற்றுப்படையில்,

பொருக (௩), தொழுத முன்னிந்துவிராயின் (௧௫0) எனவும், சீறுபாணம்
றுப்படையில், முதலா யிரவல (ச0), செல்துவிராயின் (௧௬௫) எனவும்,
பெரும்பாணும்பாடையில், அவ்வாய்ப்பாண (௨௨), திரையற்படர்குவிரா
யின் (௧௬) எனவும் வருபவைகளை நூல்கே அறியற்பாலன இரு பேர்ஒக்கல் -
வறமையித்கியால் உடம்பு கரிசக பெரிய சுற்றமெனினும் பொருகதும்
சுற்றததாரையும் உள்படுத்கினமையின், 'பெறுகுவீர்' எனறார்.

158. [அன்றவ ணசைது யற்சீர்த் தல்கி] உசைது அன்று அல்
சேர்க்கை அவன் அல்கி—அவறறைப்பெற்ற இளைப்பாறி அற்றைகளிராய்
பொழுதும் அவாகளுடனேபொருகி அவ்விடத்தேதல்கி,

159 - 60 கன்று எரி னா இணர் கும்பொடு மலைத்து சேந்த செயலை
செப்பம் போகி—கன்றினை நெருப்புப்போன்ற அன்றிய புங்கொத்துக்களைச்
சுற்றததோடேருடி + சிவந்த வசிகாமரத்தைகயுடைய செய்விய வழியைப்
போய்,

வி - பு. அசோகம் புடிக்ஞ்செந்திமுடையசாகலின், நெருப்பு உவமை
யாயிற்று "அளிமுர லணிமல ரசோகம் பூசதன, .. அழற்கணை கரித்த
போன்றவே" (நாடக நூல். அன்னத்தைக் கண்ணுற்ற ௩௬) என்பதனாலும்
அதுவிளங்கும். கரும்பு - சுற்றம் செயலை - அசோகமரம்.

161 - 2 அலவகு கழை சாலும் அரி பங்கா சிலம்பு அடைங்கிருந்த
பாக்கம் எய்கி—அசைகின்ற மூங்கிவொலிக்கும் அரிசாரிழியும் வழிகளை
யுடைய சிலம்பைச் சீராகிருக்க சீராகளைச் சீர்த்து,

வி - பு. ஆரி - அருமைமையடையது மலைவழி வகுத்த வற்றிழிவை
யுடையதாதலின், அரிசாரிழியும் வழியென்றார். பாக்கம் - பக்கச்சிலுள்ளது.

163 - 4. கோடு செருவின் வலப்பரி போள் சாணமான விதல் வேள்
வயிரியம் எனினே—பகைவரைப் பொருள்பொருள் சீராரிணையும் வெற்றி
யுண்டாகும் வலியமுயற்சியிணையும் மானசதையும் வெற்றியையுமுடைய நன்
னனுடைய கூசதரேமென்ற கூறவீரரின்,

வி - பு. கோணமை - பொருமை. வலம் - வெற்றி வயிரியம் - கூத்தர்.
மானவிதல்வேனென்தது "வி ராசு பெருச்சிருவின் மான விதல்வேள்"
என மதுரைக்கீர்த்தியிலும் வந்துள்ளது

165 நம இல் போல சிலாது பத்து—கும்முடைய மனைப்பால்
வாசலில்சிலாசே ஒள்ளேசென்று,

168. சிழுவிரி பெயல் தேனாது கெழீது—முன்பே கிழமைமுடையர்
போலே அவரைக்கேனாதே உறவுகொள்ளுகையினுலே,

167. சேண் புலம்பு அகல சூனிய கூறி—சேணிடைவந்த நுமது வருத்
தந்திரும்படி இனியனொழிகர் அவாகரி,

169. [பருஉக குறை பொழிசு செய்க்கண் வேவையொடு]பொழிந்த
செய்க்கண்பருஉககுறை வேவையொடு—கசுச்சொரிக்க செய்யிடத்தே பரு
த்த தசைகிடந்து வெந்த பொரியலோடே,

169. குருஉ கண் இறடி மொம்மல் பெறுகுவீர்—நிறுவிய வடிவினை யுடைய தினைச்சோற்றைப் பெறுகுவீர்;

வி - பு. 'நும்மில்.....புக்கு' என்றதனால் நாட்டினர்க்கு வந்தோர் பாலுள்ள அன்பின் மிகுதி கூறினர்; "பொருள்க்க காயினும் புலவர்க்க காயினும், அருமறை நாவீ னந்தணர்க்க காயினும், ... அடையா வாயில்" (சிறுபா. ௨௦௩ - சு), "எங்கோ னிருத்த கம்பலை மூதூர், உடையோர் போல விடையன்று குறுகி" (புறநா. ௫௪) என்பவையும் இக்கருத்துடையன; "அடையாத பொற்கதவு மஞ்சலென்ற சொல்லும் உடையான்" என்பதும் இங்கே யறியத்தக்கது. கிழமை - உரிமை. சேண் இடை - நெடுந்தூரமான இடம். குறை - குறைக்கப்பெற்ற தகை. வேவை - வெங்கை. இறடிப் பொம்மல் - தினைச்சோறு. 'மானவிறல் வேள் (கசுசு).....பெறுகுவீர்' என்னும் இவ வடிகளின் பொருளுடன், "செவ்வரை நாடன் சென்னிய மெனினே, தெய்வ மடையிற் நேக்கிலைக் குவைஇதும், பைதீர் கடும்பொடு பதமிகப் பெறுகுவீர்" (பெரும்பா. ௧௦௩ - ஈ) என்பது ஒத்துவிளங்குதல்காண்க.

170 - 188. [வறித் தருஉ மிலங்குமலைத் தாரமொடு, வேய்ப்பெயல் விளைபுட்டு - நல், குறைவின்று பருகி நறவுகிழ்த்து வைகறைப், பழஞ்செருக் குற்றதும் மனந்த நீர, வருவி தந்த பழஞ்சிதை வெண்காழ், வரு விசை தவிர்த்த கடமான் கொழுங்குறை, முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை, பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ, வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனி, னின்புளிக்கு கலந்து மாமோ ராகக், கழைவளர் நெல்லி னரியுலை யூழ்த்து, வழையமை சாரல் கமழத் துழைஇ, நறமல ரணிந்த நாரிரு முச்சிக், குறமக ளாக்கிய வாலவீழ் வல்சி, யகமலி யுவகை யார்வமொ டுளைஇ, மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவீர், செருச்செய் முன்பிற் குரிசின் முன்னிய, பரிசின் மறப்ப நீடலு முரியி, ரினைய தன்றவன் மலைமிசை நானே:]

188. அவன் மலை மிசை நாடு அனையதன்று—அந்நன்னனுடைய மலை யினது உச்சியினடு யான்முற்கூறிய தன்மைத்தன்மை; மிகவுஞ்சிறப்புடை த்து; ஆண்டுப் பெறுவனவற்றைக் கேட்பீராக;

177, 5. பிணவு நாய் முடுக்கிய தடியொடு வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை முளவமா தொலைச்சிய பைந்நிணம் பிளவை விரைஇ—பெண் னையியநாய் ஒடிக்கடித்த உடம்பின் தடகளோடே ஒடிவருகின்ற விசையைக் கெடுத்துக்கொன்ற கடமானின் கொழுவியதசையையும் எய்ப்பன்றியைக் கொன்ற புகத்தரிணத்தையுடைய பிளக்கப்பட்டதசைகளையும் கலந்து,

வி - பு. தடி - மாம்ஸம். முளவுமா, எய்ப்பன்றி - மண்ளம்பன்றி. பிளவை - பிளக்கப்பட்டது. ஆகாரவீறு அல்வழிக்கண் அம்முப்பெருத முடிபுபெற்றதற்கு, 'பிணவுநாய்முடுக்கிய' என்னும் இற்தப்பகுதி உதா ரணம்; (தொல். குற்றியலுகாப். கு. எ.அ. ௩. உரை.) குறியதன்கீழ் ஆகாரம் குறுகி உகாமேற்றதற்கு 'முளவுமா', 'பிணவுநாய்' என்பவற்றை எடுத்துக் காட்டினர், இலக்கணவிளக்கமுடையார்.

171-2 வேய் பெயல் விளையுள் தேகன் தேறல் குறைவு இன்ற பருகி—மூங்கிற்சூழாய்க்குள்ளே பெய்தலையுடைய முற்றிய தேனாற்செய்த கட்டெளிவைக் குறைவின்றாக நிரம்பவுண்டு,

வி - பு. விளையுள் - விளைதல். 'திருந்தமை விளைந்த தேக்கட் தேறல் என்பர் பின்னும்; இஉஉ கள் மூங்கிற்சூழாய்க்குள் வைக்கப்பெற்று முற்று மென்பதை, "காரணியாணர்ச், தூம்பகம் பழுனிய சீம்பிழி மாந்தி" (பதிந். 48), "வாங்கமைப் பழுனிய தேறல்" (புறநா. 42க) என்பவற்றாலும் அவற்றினுரைகளாழமறிக.

172. நறவு மகிழ்த்து—பின்னர் நெல்லாற்சமைத்த கள்ளோ உண்டு மகிழ்த்து,

முற்படக் கூறியசைகளை இடையேகின்று தேறலைப்பருகி நறவு மகிழ்த்தென்க.

வி - பு. சிந்தாமணியில், 42கஉ - ம் கலியில்வந்துள்ள 'தொண்டிக் கள்' என்பதற்கு 'நெல்லாலாக்கின கள்' என்று பொருள்செய்திருப்பது அறியற்பாலது. மகிழ்த்து - கள்ளையுண்டு; "வாங்கமைப் பழுனிய தேறன் மகிழ்த்து" (புறநா. 42க.) என்பதனாலறிக.

172-3 வைகறை பழுஞ்செருக்கு உற்ற தும் அனக்கல் தீர—விடியற் காலத்துக் கள்ளுண்டுமகிழ்ச்சியுற்ற தும்முடைய மதம்தீரும்படி,

வைகறையனந்தலென்க.

வி - பு. அனத்தல், மதம் - மயக்கம்.

174. அருவி தந்த பழம் ஊழ்ச்சுது (கடி⁰) சிதை வெண் காழ் யா (களக)—நீர் கொண்டுவந்த பலாப்பழம் செவ்வியழிந்து உதிர்ந்த வெள்ளிய விடையின் மாவையும்,

வி - பு. செவ்வி - பச்சுவர். வெண்காழ்மா - பலாவிதையாலாகியமா.

178-9 வெண் புடை கொண்ட தாய் சிலை பழனின் இன் புளி உலை மோர் ஆக கலந்து — வெள்ளியபுறத்தைக்கொண்ட ஆரத்தை இடத்தே யுடைய புளியம்பழத்தின் இனியபுளிப்பையும் உலையாகவாதத மோருக்கு அளவாகக் கலந்து,

வி - பு. புளிச்சுவை - கன்மயக்கத்தைத் தீர்க்குமென்பர்.

180-81. கழை வளர் நெல்லின் அரிவமை அமைசாரல் கமழ துழைஇ ஆக்கிய—மூங்கிலிலேநின்ற முற்றிய நெல்லன அரிசியைச் சுரபன்னைநெருங்கிய மலைச்சாரலெல்லாம் நாறும்படியாகத் துழாவியாக்கிய,

வி - பு. கழைவளர்நெல்லின் அரி - மூங்கிலரிசி; "அவற்பதக் கொண்டன வம்பொதித் தோரை" (கடக) என மூங்கில்நெல் முன்பும் கூறப்பெற்றுள்ளது.

183. வால் அவிழ் வல்சி—வெள்ளிய சோறாகிய உணவை,

182-3. நறமலர் அணிந்த நாறு ஒரு மக்கி குறமகன்—நறியமலரைச் சூடின நாறுகின்ற கரிய மயிர்மடியினையுடைய குறச்சாறுமகன், ஆக்கிய, கள்ளுண்டபின்பு அனநதர்ச சோற்றைப்பெறுகுவிரென்க.

184. அகம் மலி உவகை ஆர்வமொடு அனைஇ—கெஞ்சுநிறைந்த மகிழ்ச்சியையுடையராய் விருத்தினரைப்பெற்றேமென்னும் ஆசையோடே கெஞ்சுகலந்து.

185. மக முறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்—தத்தம்பின்னை களைக்கொண்டு முறைசொல்லித் சமிக்கையினூல மனைகடோறும் பெறுகுவிர்;

அண்ணன், அம்மானென்றற்போல்வன முறை.

வி - பு. “தொடிக்கை மகந்த மகமுறை தடுப்ப” என்றார், சிறுபாணுற்றிலும்; ககஉ. வல்சியைப்பெறுகுவிரென்க.

170. ஏறி தருஉம் இலங்கு மலை தாரமொடு—தாங்கள் உச்சிமலையிலே ஏறிக் கொண்டுவரும் விளங்குகின்ற மலையிற் பண்டங்களுளோடே.

அவை: சந்தனம், அகில், பொன், மணிமுதலியன.

வி - பு. தாரம் - பலபண்டம்.

தடுப்ப மனைதொறும் தாரத்தோடே வல்சியைப்பெறுகுவிரென்க.

186-7. செரு செய் முன்பின் குரிசில் முன்னிய பரிசில் மறப்ப நீடலும் உரியிர்—ஆண்டுப்பெற்றவற்றாலே, போரைச்செய்கின்ற வலியையுடைய நன்னனிடைத்துப் பெறக்கருதிய பரிசிலை மறக்கும்படி நீட்டித்திருத்தலுமுரியிர்;

வி - பு. முன்பு உலி.

189-91. நிரை இதழ் குவளை கடி வீ தொடினும் வரை அரமகளிர் இருக்கை காணினும் உயிர் செல வெம்பி பணித்தலும் உரியிர்—நிரைத்த இதழையுடைய குவளையில் தெய்வம்விரும்புதலிற் கடியவாகிய பூக்களைக் கிட்டினும் ஆண்டை வரையாமகளிருடைய இருப்பைக்காணினும் உயிர் போம்படி வெதும்பி நடுக்குதலுமுரியிர்; ஆகையினூலே பலாணில்லாது நிலனொடு படர்மின் (ககஉ) எனவினைமுடிக்க.

வி - பு. நிரைத்த - வரிசையுற்ற. குவளையென்பதற்குக் கருங்குவளை, செங்குவளையெனப் பொருள்கொண்டு அம்மலர்களிலிருக்குந் தெய்வங்கள் முறையே உமாதேவியாரும் குரியனுமெனக்கொள்க; மலர்களுள் இன்னதில் இன்னதெய்வம் வாழுமென்பதைப் பழையநூல்களிற் காண்க. வீ - மலர். வரையாமகளிர் - மலையிலுறையும் தெய்வப்பெண்கள். ஆண்டை - அல்விடம்.

இத்துணையும் அசையுந்நபுலமும், வல்சியும் சேரக்கூறினார்.

வி - பு. அசையு நற்புலம், சுஎ - ம் அடியிலும், வல்சி, சுஅ - ம் அடியிலுமுள்ளன.

192. [பலநா ணில்லாது நிலனொடு படர்மின்:]

வி - பு. பல நாள் நிலல்லாது - பலதினங்கள் தாமதித்து நிலல்லாமல், நிலன் நாடு படர்மின் - நிலத்திலுள்ள நாட்டுவழியே செல்லுமினென்க; ‘நிலனொடு’ என்றபாடத்திற்குப் பூய்வழியேயென்க

193-5. [வினாபுன நிழத்தலிற் கேழலஞ்சிப், புழைதொறு மாட்டிய விருக்கலரும்பொறி, யுடையவாதே:] ஆறே கேழல்வினாபுனம் நிழத்தலின் அஞ்சி புழைதொறும் மாட்டிய இருங்கல் அரும்பொறி உடைய—வழிகள், பன்றி முற்றின தினைப்புனத்தை நொக்குகையினாலே இதற்கஞ்சிச் சிலவழிக டோறும் கொளுத்திவைத்த பெரிய கற்பொறிகளையுடைய; ஆகையினாலே,

வி - பு. நிழத்தல், நொக்கல் - குறையச்செய்தல்; “ஒய்தலாய்தனிழத் தல் சாஅய், ஆவயினுக்கு முள்ளத னுணுக்கம்” (தொல். உரிச். கு. ௩௨.) புழை - சிறுவழி. கொளுத்திவைத்த - பொருத்திவைத்த. கற்பொறி - கல்யந் திராம்; “இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய, பெருங்கலடாரும் போன்ம்” (புறநா. ௧௧.) என்பதனாலறிக. இங்கே கூறியது, பன்றியை அகப்படுத்தும் யந்திரம்.

195-6 [நள்ளிருளாலரி, விரிந்த விடியல் வைகினிர் கழிமின்:] நள்ளிருள் வைகினிர் அலரி விரிந்த விடியல் கழிமின்—செறிந்த இருட்காலத்தே தங்கினிராய் ஞாயிற்றின் கதிர்விரிந்த விடியற்பொழுதிலே போவீர்;

197. நளிந்து பலர் வழங்கா செப்பம் துணியின்—செறிந்து பலரும் போகாதவழியைப் போகத்துணிவீராயின், அவ்விடம்,

வி - பு. செப்பம், வரியென்னும்பொருளில் இடுகுறிமாத்திரையாய் வந்தது.

198-9. [முரம்பு கண்ணுடைந்த பரலவர் போழ்வீற, கரந்துபாம் பொடுக்கும் பயம்புமா ருளவே:] முரம்பு கண்ணுடைந்த பரல் அவல் போழ்வீறில் பாம்பு கரந்து ஒடுங்கும் பயம்பும் உளவே—மேட்டுநிலம் தன்னிடத்திலே விண்ட பரலையுடைய பள்ளநிலத்திற் பிளப்பிலே பாம்பு மறைத்துகிடக்கும் குழிகளுமுள்;

உமமையாற் புலிமுதலியனவுமுள். மார் - அசை.

வி - பு. முரம்பு - பருக்கைக்கல்லாலாகிய மேடு. பரல் - பருக்கைக் கல். அவல் - பள்ளம். போமவ - பிளப்பு.

200. குறிக்கொண்டு மரம் கொட்டி நோக்கி—அப்பயம்பை மனத்தாலே குறித்தல்கொண்டு விலங்கிற்கு மரங்களிலேயேறிக்கொட்டிப்பார்த்து,

201. செறி தொடி விறலியர் கைதொழுஉ பழிச்சு—செறிந்த வினாயினையுடைய விறலியர் அப்பாம்பு மனமகிழும்படி கையிற்றொழுதுவாழ்த்த,

வி - பு. இத்தனல், மகளிர் பாம்பை வழிபட்டுவந்தமை தெரிகின்றது.

202. [வறிது நெறியொர் இவலஞ்செயாக் கழிமின்:] நெறி வறிது ஒர் இவலம் செயாக் கழிமின்—விலங்குகிடக்கும்வழியைச் சிறிது அகலப்போய் வலப்பக்கத்துவழியை தமக்குவழியாகச்செய்துகொண்டு போவீராக; வலம், ஆகுபெயர்.

வி - பு. வறிது - சிறிது; “வறிது சிறிதாகும்” (தொல். உரிச். ௩௮.)

203. [புலந்துபுனாறு போகிய புனஞ்சூழ் குறவர்:] புன்றி போகிய புனம் சூழ் குறவர் புலந்து—சுன்றணிமைநீர்ந்துமுற்றின தினைப்புனத்தைக் காத்தற்குச்சூழ்ந்த குறவர் தினையழிகின்றதற்கு வெறுத்து,

புலந்தென்பதுபாடமாயின், முற்றியென்க.

வி - பு. புலந்தல் உலர்ந்தலாதலின், முற்றியென்றார்.

204. உயர் நிலை இதணம் ஏறி கை புடையுட—உயர்ந்த நிலையினை யுடைய பாணிலேயேறிக் கையைக்கொட்டி,

205. அகன மலை இறம்பில் துவன்றிய யானை—அகன்றமலையிற் குறுங்காட்டிடத்தே நிறைந்த யானைகளினுடைய,

206. பகல் நிலை தளர்க்கும் கவண் உயிழ் கடுங்கல்—பகற்பொழுதே நிற்கின்றநிலையைக்கெடுக்கும் கவண் காலுகின்ற கடிய கற்கள்,

பகைநிலைதளர்க்குமென்று பாடமாயின், பகைத்த நிலையென்க

வி - பு. காலுகின்ற - துக்கின்ற. கற்கள் கூற்றத்தன்ன.

207-10. [இருவெதிர் ஈர்க்கழை தத்திக் கல்லெனக், கருவிர லாகம் பார்ப்போ டிரிய, வுயிர் செகு மாயிற் கூற்றத்தன்ன, வரும்விசை தவிராது.]

209. உயிர் செகு மாயின் கூற்றத்தன்ன—உயிர்களைப் போக்குமுறை மையாலே கூற்றத்தையொக்கும்; அவைதாம்,

208. கருவிரல் ஊகம் பார்ப்போடு கல்லென (207) இரிய—கரியவிரலையுடைய குரங்குகள் பார்ப்போடே கல்லென்னுமோசைபடக் கெடும்படியாக,

வி - பு. பார்ப்பு - சூட்டி; “பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றினமை”, “தவழ்பவை தாமு மவற்றோ ளன்ன” (தொல். மர. கு. ச, இ.) என்பவற் றின் உரையில், ‘தாமும்’ என்றதனால் ஊர்வன, நடப்பனவற்றன்றும் சிறு பாண்மை இப்பெயர்களுக்கு உரியன கொள்க என்றது இங்கேகருதற்பாலது.

207, 210. இரு வெதிர் ஈர்க்கழை தத்தி விசை தவிராது வரும்—பெரியமூங்கிலினது பசிய கோலைக்கடந்து வருகின்றவிசை மாறாதுவரும்;

210. மரம் மறையா கழியின்—அதற்கு மார்களிலேயொதுங்கிநின்று போவீராக;

குறவர் (உ0௩) ஏறிக் கையுடையுட (உ0௪) தளர்க்குங்கல் (உ0௬) கூற்றத்தன்ன (உ0௬); அவை இரியத் (உ0௮) தத்தி (உ0௭) விசைதவிராது வரும்; அதற்கு மரமறையாக் கழியின் (உ௧0) என்க.

211-2. உரவு களிறு காக்கும் இடங்கர் ஒடுக்கி இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின்—வலியயானையை வியுறுகுமுதலைகள் தங்கப்பட்டு இராக்காலத்தையொத்த இருள்செறியுமின்களையும்,

வி - பு. காக்கும் - ஒளிக்கும். மினை - காவற்காடு.

213. குயழி சுழலும் குண்டு கயம் முடுக்கர்—குயழிகள் சுழன்றுவரும் ஆழ்ந்த நீராறுதமிழ்களையுடைய முடுக்கையுமுடைய,

முடுக்கர் - நீர்க்குக்கின டிடங்கள். முடுக்கையுடைய யாறு (உ௧௪).

214. அகழ் இழிந்தன்ன காண் யாற்று நடவை—ஏறுதற்கும் இறங்கு தற்கும் அரியவாகையிலே அகழிலே இழிந்தாற்போன்ற காட்டாற்றுவழி,

215. வழுவும் மருங்கு உடைய—கால் ஒடுமிடங்களையுடைய, அவ்வீ டத்திற்கு,

வி - பு. வழுவும் - வழுக்கும்.

215-8. [வழாஅ லோம்பிப், பருஉக்கொடி வலந்த மலை பற்றித், தருவி னன்ன புன்றலை மகாரோ, டொருவி ரொருவி ரோம்பினிர் கழியின்.]

217 தருவின் அன்ன புன்றலை மகாரோடு—செம்மறியாட்டினை யொத்த புற்கென்ற தலையினையுடைய பிள்ளைகளோடே,

218, 215.* வலந்த பருஉக் கொடி மலை பற்றி வழாஅல் ஒம்பி—மரங் களிற்சுற்றிக்கிடக்கின்ற பரிய கொடியாகிய பெரிய பற்றுக்கோட்டைப் பிடித்துக் கால் ஓடுதலைப் பரிகரித்து,

வி - 11. புற்கென்ற - சிவந்த. மலை - பற்றுக்கோடு. வழால் - வழுவு தல், வழுக்குதல்.

218. ஒருவிர் ஒருவிர் ஒம்பினிர் கழியின்—ஒருவரையொருவர் பாது காத்துப் போவீராக;

219. அழுந்து பட்டு அலமரும் புழகு அமல் சாரல்—கிழங்கு தாமழீழ் ந்த அசையும் மலைவெருகுநெருங்கின பக்கமலையில்,

வி - 14. அழுந்து - பள்ளம்; ஐது கிழங்கிற்கு ஆகுபெயர். “பகன் றையும் பலாசு மகன்றலைப் புழகும்” என்பது, பேருங்கதை. அலமரும் சாரலென்க.

220-21. [விழுந்தோர் மாய்க்குங் குண்டுகயத் தருகா, வழும்புகண் புதைத்த துண்ணீர் பாசி:] விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா கண் புதைத்த துண்ணீர் பாசி வழும்பு—வீழ்ந்தோரைமறைக்கும் அமத்தை யுடைய குளங்களுக்கு அருகாக இடமறைதற்குக்காரணமாகிய துண்ணிய நீர்மையையுடைய பாசியினது குற்றம்,

* “வழும்பறுக்க கில்லாவாந் தேரை - வழும்பில்சீர்” எ ளரூர் பிறகும்.

வி - 14. மாய்த்தல் - மறைத்தல்.

222. அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய - அடி ஊன்றியிட்ட நிலையை ஒட்பண்ணும்; அதுவுமன்றி அவ்விடம் போதற்கருமையையு முடைய; அதற்குப் பரிகாரமாக,

வி - 14. அருப்பம் - அருமை.

223-4. முழுபுகறி அணங்கிய துண் கோல் வேரலோடு எருவை மெல் கோல் கொண்டனிர் கழியின்—வழிமுழுதும் பன்னிவளர்ந்த துண் ணிய கோல்களையுடைய சிறுமூங்கிலோடே வேழத்தினது மெல்லிய கோல் களையும் பற்றுக்கோடாகப் பிடித்துப்போவிர்;

வி - 14. எருவை, வேயர் - கொறுக்காங்கட்டை.

இத்துணையும் ஆற்றினது தீமையனளவு (கௌ) கூறினார்.

225-8. [உயர்நிலை மாக்கற் புகர்முகம் புதைய, மாரியி னிகுதரு வில் லுமிழ் கடுக்கணைத், தாரொடு பொலிந்த வினைநவில் யானைச், சூழியிற் பொலிந்த:]

புகர் முகம் புதைய (உஉஐ) சூழியிற் பொலிந்த (உஉஅ) உயர் நிலை மா கல் (உஉஐ) வினை நவில் யானை (உஉஎ)—பகரையடைய மகமகையயம்: 110

முகபடாத்தாற்பொலிவுபெற்ற உயர்ந்த நிலையினையுடைய பெருமையை யுடைய மலைபோலும் போர்த்தொழிலிலே பயின்ற யானையினையும்,

வி - பு. புகர் - புள்ளி. பொலிந்த - அழகுபெற்ற, குழி, முகபடாம் - யானையின் முகத்தில் அணியும் ஒருவகை ஆடை. கல் - மலை. வினை - தொழில்.

226. மாரியின் இகுதரு வில் உமிழ் கடுங்கணை—மலையேபோலத் தாழ்ந்துவிழும் வில்லுக்கான்ற கடிய அம்பினையுமுடைய,

வி - பு. இகுதர்கல் - சொரிசல்; “இகுத்தகண்ணீர்” (110, நா. ௧௪௩.) ‘வில் உமிழ்கடுங்கணை’ என்பது, “விற்பழுச் தாமிழ்க வெய்ய வெவ்ருளைப் பகழி” (சீவக. ௪௩௬) என்பதில் அமைந்துள்ளது.

227. காரொடு பொலிந்த மூத்த புரிசை (உஉ௬)—தூசிப்படையோடே பொலிவுபெற்ற பழைய மதில்,

மதில் - ஆகுபெராய்த் திருப்பதியையுணர்த்திற்று. என்றது காரியுண்டிக் கடவுளுடைய படைமிகுதிகுறிற்று. அன்றிப் பகைப்புலத்தை அழித்தற்கும் அந்நிலத்தைக்காத்தற்கும் நன்னண்ணைவைத்த படையுமாம்.

வி - பு. தார், தூசிப்படை - முன்படை. திருப்பதி - காரியுண்டிக் கடவுள் எழுந்தருளிய தலம். ‘காரியுண்டிக் கடவுளுடைய படைமிகுதி’ என்றது, ‘தார்’ என்றதை மோக்கி. பகைப்புலம் - பகைவரிடம்.

228 - 9. [சுடர்ப்பூ விலஞ்சி, யோர்யாற் றியவின் மூத்த புரிசை:] சுடர்ப்பூ இலஞ்சி யாற்று ஓர் இயவின் மூத்த புரிசை—ஒளியையுடைய பூக்களையுடைய மடுவினையுடைய யாற்றுக்கரையில் ஒருவழியினையுடையவூர், ஓராற்றியவுபாடமாயின், ஒருப்பட்டவழியென்க.

இனி அம்பையுடைய தூசிப்படையோடுபொலிந்த யானையென்று யானைக்கடையாக்கி அல்லியானையினுடைய பூக்களெழுதின முகபடாம் போலே உயர்நிலைமாக்கற் புகர்முதம்புதையப்பொலிந்த சுடர்ப்பூவையுடைய புரிசையென்றுமாம்; இன்னும் யானையின்மத்தகம்போலேபொலிந்த சுடர்ப்பூவையுடைய புரிசையென்றுமாம்; இன்னும் யானையின் மத்தகம்போலே பொலிந்த சுடர்ப்பூவிலஞ்சியையுடைய உயர்நிலைமாக்கலையுடைய புரிசையென்பாருமுளர். அவர் சுனையிடத்து மேலெழுந்த குவளைமுதலியவற்றினரும்புகள் தலைசாய்ந்து கற்புதையக்கிடந்ததற்கு யானையின்மத்தகத்துப் புகரை உவமையென்றுகொண்டார்.

வி - பு. மடு - இயல்பாகவேஉண்டான நீர்நிலை. யாறு - நதி; கரைக்கு ஆணமையின், ஆகுபெயர்; இது விட்ட ஆகுபெயரின்பாற்படும்.

230. [பராவரு மரபிற் கடவுட் காணின்:] புரிசைப் (உஉ௬) பரா அரு மரபிற் கடவுள் காணின்—கோயிலற் பராவுதற்கரிய முறைமையினையுடைய கடவுளைக் கண்டாராயின்,

வி - பு. பராவுதல் - துதித்தல்; திரிகரணங்களால் வழிபாடுசெய்த லென்றுமாம். கடவுள், பராவுதற்கரியவரென்பது, கந்தபுராணம், திருவவ தாரப்படலம், ௩௨ - ம் பாடலாலும் விளங்கும்.

231. [தொழாநிர் கழியி னல்லத:] நீர் தொழா கழியின் அல்லத—
நீர் வணங்கிப்போம் அத்தனையல்லத,
நீரென்பது குறுகினின்றது இனித் தொழாநிரென்பது மறையன்றித்
தொழுதென்று பொருடருமேனுமுணர்க.

வி - பு. மறையன்றி - எதிர்மறையன்றி.

231 - 32. வறிது நும் இயம் தொடுதல் ஒம்புமின்—சிறிது நும்முடைய
வாச்சியங்களைத் தீண்டுதலைக் காப்பீராக; அதற்குத் காரணமென்னையெனின்,
வி பு. வறிது; சிறிதென்பது; முன்வந்துள்ள, 'வறிது நெறியொரீஇ'
(202) என்பதனாலும் விளங்கும்.

232 - 3. [மயங்குதுளி, மாரி தலையுமவன் மல்லல் வெற்பே:] அவன்
மல்லல் வெற்பு மயங்கு துளி மாரி தலையும்—அவனது வளவிய நவிரமென்னு
மலை மயங்கின துளியையுடைய மழையை இடைவிடாமற்பெய்யாநிற்கும்;
என்றகனூற்பயன் வாச்சியங்களும் தீண்டி நாமக்கும் பொதலரிசென்ப
தாம்.

வி - பு. 'மல்லல்வளனை' (தொல். உரிச். எ) மயங்கின - கலந்த.

234 - 5. [அலகையன்ன வெள்வோர்ப் பீலிக், கலவ மருளுக கட்சி
யிற்றளரினும்:]

234 - 5. அலகை அன்ன வெள்வோர்ப் பீலி மஞ்ஞை—பலகறையை
யொத்த வெள்ளிய வேரினையுடைய பீலியையுடைய மயல.

வி - பு. அலகு - பலகறை: கோடி - பறையலக்கனபக பலகறை
யெனமருவிற்தென்பர் வே - முருகெனவழங்கும். பீலி - மயலின கலா
பம்; தேரகை.

235. கட்சியில் கலவம் தளரினும்—அக்காட்டிடத்தே ஆடுதற்குவிரிக்க
கலாபத்தினது பாரத்தரலே ஆடியினித்து நிற்பினும்,

236 - 7. [கடும்பறைக் கோடியர் மகாஅரண்ண, நெடுங்கழைக் கொம்
பர்க் கடுவனுகளினும்:]

237. நெடுங்கழை கொம்பர்—கோடிய மூங்கிலின்கலடுகளிலே,

236 - 7. கடும்பறை கோடியர் மகாஅர் அன்ன கடுவன் உகளினும்—
கடிய பறையினையுடைய கூத்தருடைய பிள்ளைகளையொத்த கடுவன்பாயினும்,

வி - பு. கடு - கிளை. கடுவன் - ஆண்குரங்கு. இங்கே 'கடும்பறைக்
கோடியர் மகாஅரண்ணமந்தி' என்றது, "உமணரொ முகையொடுவந்த, மகாஅ
ரண்ணமந்தி" (சீறபா. குரு - கூ) என்றதை நினைப்பிக்கின்றது.

238 - 9. [நேர்கொ ணெடுவரை நேமியிற் றொடுத்த, சூர்புக லடுக்கத்
துப் பிரசங் காணிணும்:]

238 - 9. நேர் கொள் நெடுவரை சூர் புகல் அடுக்கத்து—செவ்வை
யைத் தன்னிடத்தேகொண்ட கோடியமலையில் இத்தயவம் வீரும்பின பக்கமலை
யிலே,

238 - 9. நேமியின் தொடுத்த பிரசம் காணிணும்—தேருளுள்போல்
வைத்த தேனிரூலைக் காணிணும்,

வி - பு. கேர் கொள் நெடுவரை - செங்குத்தானமலை. சூர் - தெய்வம்; அச்சத்தைத் தருவது. புகலுதல் - விரும்புதல். பிரசம் - தேன். தேனீறால் - தேனடை; மரம் - தேருருள்; வட்டவடிவமுடையது; சேயி - வட்டம்.

240-41. [ஞெரேரென கோக்க லோம்புமி னுரித்தன்று, நிரைசெலன் மெல்லடி நெறிமாறு படுதவிர்:]

240. ஞெரேரென கோக்கல் உரித்தன்று—கடுகப்பார்த்தல் துமக்குரிய சொழிலன்று; அகற்றுக் காண்மென்னையெனின்,

வி - பு. ஞெரேரென - விரைவுக்குறிப்பை உணர்த்தும் இடைச்சொல்.

241. மெல்லடி நிரை செலல் நெறி மாறுபடுதவிர்—மெல்லிய அடியாலே நிரைத்துச் செல்லுதலையுடைய வழிதப்புவிர்;

வி - பு. நிரைக்க - வரிசையற்று.

240. ஓம்புமின்—ஆசலால் அங்கனம் கோக்குதலைப் பாதுகாப்பீர்;

இதவும் ஆற்றினது அருமைகூறிற்று.

242. வரை சேர் வகுத்தின் காணத்து படினே—மலையைச்சேர்ந்த வழியினையுடைய காட்டிடத்தேசெல்லின்,

வி - பு. வகுத்து - வமி.

243-9. [கழுதிற் சேனே னெவொடு போகி, யிழுதி னன்ன வானி ணஞ் செருக்கி, நிறப்புண் கூர்ந்த நிலத்தின் மருப்பி, நெறிகெடக் கிடந்த விரும்பின ரெருத்தி, னிருடுணிர் தன்ன வேனங் காணின், முளிகழையழைத்த காடுபடு தீயி, னளிபுகை கமழா திருயினிர் மிசைத்து.]

கழுதில் சேனேண் (உசக) கிழம்புண் கூர்ந்த (உசடு) எவொடு போகி (உசக) நெறிகெட கிடந்த (உசக) எனம் (உசஎ)—பரணின்மேலிருந்த யானைமுதலியவற்றிற்கு எட்டா தவன் எய்த முறையுத்திற் புண்டிருத்தற்குக்காரணமான அம்போடேபோகி நெறிகெடக்கிடந்த பன்வி.

வி - பு. கழுது, பரணென்பதை, “பணவை யிதணங் கழுது பரணே” என்னும் பிங்கலந்தையாலுணர்க. சேனேண் - நெடுந்தூரத்திலுள்ளவன்; சேண் - நெடுந்தூரம்; “கலிகெழு மீ ரீசைச் சேனே னிழைத்த, புலியஞ்சிதனை மேறி” (குறிஞ்சி. 40 - 45) என்பதனாலுணர்க. நிறம். மருமம் - மார்பு ஏ - அம்பு, எத்தொழிலையுடையது; “எமாறில்லா விர்திரன்”, “எத்தருங்கொடியனா” (கீவக. 35-36, 40) என்பவற்றாலும், அவற்றின் உரைகளாலும் உணர்க. நெறிகெட - வழிசிறைய. எனம் - பன்றி. நோக்காபியம், மரபியலில், முதற்குத்திரத்தின் விச்சடவரையில், ‘மாற்றருஞ் சிறப்பின்’ என்றதனானு போந்தபொருளாகிய, ‘இவை ஒருதலையாகத்தத்தம் மரபிற் பிறழாமற் செய்யுள்செய்யப்படுமென்பதூஉம், ஈண்டுக்கூறாதனவாயின வழக்கொடுபட்ட மரபு பிறழவும் செய்யுளின் பம்படின்பு அவ்வாறு செய்யவென்பதூவும் கூறியவாறாயிற்று’ என்பதற்குக் காட்டிய உதாரணங்களுள், ‘இருடுணிந்தன்னவேனம்’ என்பது ஒன்று.

நிலம் தின் மருப்பின் (உசடு) இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி (உசச) இரும்பினர் எருத்தின் (உசக) இருள் துணிந்தன்ன எனம் (உசஎ)—

மெழங்குகளை அகழ்ந்து திண்ணையினாலே மண்டின்றுதேய்ந்த கொம்பினையும் பெய்விழுதினையொத்த வெள்ளியநிணம் செருக்கும்படி கரியசுருச்சரையை யுடைத்தாகிய கழுத்தினையுமுடைய இருள் அற்றுக்கிடந்தாற்போன்ற எனம், செருக்கவெனத்திரிக்க.

வி - பு. * நிலம் தின் - நிலத்தால் திண்ணப்பட்ட நிணம் - கொழுப்பு. சுருச்சரை - சாசாப்பு. பன்றியைப் பிடிப்போர் அதுவரும்வழியில் குழியை வெட்டிவைத்து அதனை மறைத்துவிட்டுத் தாம் பரணின்மேல் இருப்பார்; இஹை, "சேனே நகழ்ந்த மடிவாய்ப் பயம்பின், வீழ்முக்கக் கேழ லட்ட பூசல்" (மது. ௨௬௪ - ௫) என்பதனாலறிக.

248 - 9. எனம் காணின் டுளி கழை இழைந்த காடுபடு சியின் நளி புகை கமழாது இருயினிர் மிசைந்து—பன்றியைக்கண்டராயின் உலர்ந்தமுக கில் தம்மில்இழைந்ததனாற் பிறந்த காடுவக்குமுண்டாகியசியினால் செறிந்த புகைகாராமல் வக்கி மயிர்போகச்சீவித் தின்று,

வி - பு. முனிதல் - உலர்ந்தல். இழைதல் - உரஞ்சுதல். நளி - செறிவு. இருவுதல் - செருப்பில்வாட்டி மயிர்போகச் சீவுதல். வக்குதல் - வாட்டுதல். "வன்பெரும் பன்றி தன்னை யெரியினில் வகீகி", "வகாழுப்பரிந்து, வந்தனகொண் டெழுந்தழவில் வகீதுவா வகீதுவித்து" (பெரிய. கண்ணப்ப. ௧௭௭, ௧௭௮) என்பவை ஈண்டு அறியத்தக்கவை.

250 - 251 [துகளறத துணிந்த மணிமரு டெண்ணீர்க், குவனையம் பைஞ்சுனை யசைவிடப் பருகி:] குவளை அம் பைஞ்சுனை துகள் அற துணிந்த மணி மருள் தெண்ணீர் அசைவிட பருகி—குவளையால் ஆழகிய பசிய நிறத்தவாகிய சுனையில் கலக்கமறத்தெளிந்த பளிங்குகென்றுமருளும் தெளிந்த நீரை வழியில் இளைப்புத்திரும்படி குடித்து,

அசைவு, விகாரம்.

வி - பு. துணிதல், தெளிதலென்பதை, "துணிநீர் மெல்லவல்" (மது. ௨௮௩) என்பதன் பொருளாலும் தெளிக.

252. [மிகுத்துப் பதங்கொண்ட பருஉக்கட் பொதியினிர்:] பருஉ கண் பதம் மிகுத்து கொண்ட பொதியினிர்—பருத்த இடத்தையுடைய தசையாகியவுணவை முழுதுநின்றுமல் மிகுத்துவைத்துக்கட்டிக்கொண்ட பொதியின்சுமையினையுடையிராய்,

வி - பு. பதம் - உணவு பொதி - மூடை; பொதிதலையுடையது.

253. பன் கை போகிய புன்றலை மகாரோடு—வளை கையினின்றும் போதற்றுக்காரணமான சிவந்த தலையினையுடைய பிள்ளாகவாளாடே,

பிள்ளப்பேற்றால் வளையிடாராகவின், வளைபோதற்றுப் பிள்ளைக்காரணமாயினார்.

வி - பு. புள், வளை யென்பது, "புள்ளும் யாமுல் குழலு மேக்க" (சீவக. ௨௫௯௧) என்பதனாலும் விளங்கும். போகிய, காரியப்பொருளில் வந்தது. புன்றலைமகார், "தருவி னன்ன புன்றலை மகார்" (௨௬௭) என இந் துவில் முன்பும் வந்துள்ளது.

254-5. [அற்கிடை கழித லோம்பி யாற்றது, மில்புக் கண்ண கல்லினை வதியின்:] இடை கழிதல் ஓம்பி ஆற்ற தும் இல் புக்கண்ண கல் அனை அற்கு வதியின். - அவ்விடத்துப் போதலைப்பரிசுரித்து வழியிடத்தன்வாகிய தாம இல்லில புக்காலொத்த கல்முமைக்களிலே இராக்காலத்துத் தங்கவீர்;

வி - பு. அனை, முழைஞ்சு - குகை.

இஃது அசையுந்புலமும் வல்சியும் சேரக்கூறிற்று.

கானத்துப்படிண் (உசஉ) மிசைத்து (உசக) பருகிப் (உருக) பொதியி னிராய் (உருஉ) மகாரோடே (உருங) கழிதலோம்பி அற்கு (உருச) வதியின் (உருரு) என்க.

256. அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி—இராக்காலத்திற்கு எவ் லாருங்கூடித் தங்கி இளைப்பாறி,

257. வான் கண் விரித்த விடியல் ஏற்றெழுந்து—வாணிடத்தே ஞாயிற் றின்கதிர்விரித்த வடியுமகாலத்தே துயிலுணர்ந்தெழுந்து,

வி - பு. உலகிற்குக் கண்ணைகலின். கரியனைக் கண்ணென்றார்; இது, “வான்கண் விழியா வைகறை யார்மத்து” (சிலா. நாடுகாண். க) என்பத னாலும், ‘உலகிற்குக் கண்ணாகிய ஆதித்தன் தோன்றி விளங்காத வைகறை யென்னும் யாமத்திடத்து’ என்னும் அதன் உரையாலும் விளங்கும்; “எண் ணுக்கு வரும்புவனம் யாவிலுக்குங் கண்ணவா னிவனே யன்றே” (பாரதம், அருச்சுனன். சங) என வில்லிபுத்தூரமுழவாரும் கரியனை உலகின்கண்ணை கக் கூறியிருத்தல் காண்க.

258. கான் அகப்பட்ட செந்நெறி கொண்மன்—காட்டிடத்தே கிட ந்த செவ்விய நெறியைப் போவீராக;

வி - பு. செந்நெறி - செம்மையாகியவழி.

259-65. [கயங்கண டன்ன வகன்பை யங்கண், மைந்துமலி சினத்த களிற்றுமத னழிக்குந், துஞ்சுமரங் கடுக்கு மாசுணம் விலங்கி, யிகந்துசீசட் கம மும் பூவு முண்டோர், மறந்தமை கல்லாப் பழனு முழிறந்து, பெரும்பயங் கழியினு மாந்தா தன்னா, ரிருங்கால் வீயும் பெருமரக் குழாமும்:]

259-61. அகன் பை அம் கண் மைந்து மலி சினத்த களிற்று மதன் அழிக்கும் துஞ்சு மரம் கடுக்கும் மாசுணம் விலங்கி— அகன்றபடத்தினையும் அழகியகண்ணையுமுடைய வலிமுகுகின்ற சினத்தவாகிய யானைவலியைக் கெடுத்துவிழங்கும் விழுந்துகிடக்கின்ற பெருமரங்கையொக்கும் பெரும்பாம் புகிடக்கின்ற வழியைவிலங்கி,

வி - பு. பை - படம். மைந்து - வலிமை. மதன் - வலி. துஞ்சுதல் தூங்குதலாதலின், விழுந்துகிடத்தற்காயிற்று. அழிக்கும் மாசுணமென்க; பெரும்பாம்பு களிற்றை விழுங்குமென்பது, “வெண்கோட் டியானை விளி படத் தழவு, மகல்வாய்ப் பார்தன்” (அகநா. ௬௮), “குஞ்சரக் கோளிறைக் கும் பாம்பை” (திருச்சிற்றம்பல. உச) “புழுங்குவெம் பசியொடு புரளும் பேரரா, விழுங்குவர் தெதிரெதிர் விரித்த வாயின்வாய், முழங்குவெங் கரி புரும்” (கம்ப. நாடகை, ௧௧) என்பவற்றாலும் விளங்கும்.

பெரும்பயம் கழியினும் (உசுச) ஊழி இறந்த (உசுஉ) இகந்து சேன் கமழும் பூவும் உண்டோர் (உசுஉ) மறந்த அமைகலலா பழனும் (உசுஉ) மாந்தர் தன்னார் (உசுச)—அவற்றற்கொளரும் பெரியபயன் கொள்ளாமற் போகிலும் முற்காலம் அடிப்பட்டுப்போந்த முறைமையைக்கடந்து, தாம்நிற் கின்ற இடத்தைக்கடந்து தூரியநிலதர் (உசுச) சென்றுநாறும் பூவையும் நுகர்ந்த வர் மறந்த உயிர்வாழ்தலாற்றாத பழக்கமேயும் செயலங்களன்றி மானிடர் அணுகாராகையினாலே,

ஊழிறந்து தன்னாரென்க.

இரு கால் வீயும் (உசுநி) பழனும் உசுஉ) கயம் கண்டன்ன (உசுசு) பெரு மரக்குழாமும் (உசுநி)—நீளுகாமம்பையுடைய அப்பூக்களையும் பழத ளையும் குளத்தைக்கண்டாற்போலும் குளிர்ச்சியையுடைய பெரியமரக்குழாத தினையும்,

266-7. [இடனும் வலனு நினையினிர் ஓககிக். குறியறிந்தவையவை குறுகாது கழிமன்:] நினையினிர் குறியறிந்து இடனும் வலனும் ஓககிக் அவையவை குறுகாது கழிமன்—பானகூறியதனைநினைத்து அவற்றின்குறி களையறிந்து இடத்தினும்வலத்தினும்பார்த்து அவையிற்றை அவையிற்றை அணுகாமற் போவீர்;

வி - 11. அவையிற்றை - அவற்றை; 'உண்டற் கினிய பழனும் கண்டோர், மலைதற் கினிய பூவும் காட்டம்' (உசுஉ - உ) என இத்தாலிற் பின்னர் வரும் பகுதி இவர்க்கு அறிதற்பாலது.

விலங்கி ஓககிக் குறுகாது கழிமன் என்க.

இது சோலை (சுசு) கூறிற்று

268-9. கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்தது கூடு இயத்தனை குறல் புணா புளளி—கொம்புகள் பலவுமுறையிய பழத்தைத் தன்னிடத்தே கொண்டகாகிய ஆலமரத்திடத்தே கூடின பலவாரசியங்களை யொத்த பல ஓசையுங்கூடின பறவைத்திரளையுடைய வாங்கா (உசு) னென்க.

வி - 14. கோடு, கொம்பு - கிளைகள்; "முரஞ்சன்முதிர்வே" (தொடர், உரிச. உ-நி) என்னும் குத்திரத்திற் குறித்தப்பகுதியே மேற்கோளாக எடுத்ததுகாட்டப்பட்டுள்ளது. கோளி - கொள்ளுதலையுடையது; இச்சொல்லுக்குப் பூவாது காங்குமரமென்றுபொருள்கூறுவது முண்டு ஆலமரத்திற் பல வகைப்பறவைகள் கூடிமுழுகுதல் பல்வகைமுழக்கங்களின் தொகுதிககு உவமையாக, "முட்டிலா மூவறு பாடை மாககளற, புட்பயில் பழுமரப் பொலி வீற்றுகிய, மட்டிலா வளநகர்". "மாசனம், பழுமரப் பறவை யொத்தவே" சீவக. கூட, அஉஅ, "பாய தொன்மரப் பறவைபோற் பயன்கொள்வான் பதினெண், டேய மாந்தருவ கிளந்தசொற் றிரட்சிதான்" (திருவிளை, 1க8, 1க9.) என வேறுசிலராலும் கூறப்பெற்றுள்ளது.

270. நாடு காண் னந்தலை மென்மெல அகன்மன்—நாடுகளையெல்லாம் காணலாயிருக்கின்ற அகன்ற இடச்சையுடைய மலையை மெல்லமெல்லப் போவீர்;

நனந்தலை - ஆகுபெயர்.

வி - பு. நன - அகலம்; இஃது அகரவீற்று உரிச்சொல்; “நனவே கனனு மகலமுந் செய்யும்” (தொல். உரிச். எஅ) மலையுச்சி இங்கே ‘நாடு காணனந்தலை’ எனக்கூறப்பட்டாற்போலவே, “கோடுபல விரிந்த நாடுகா ணெடுவரை” (அநு) எனப் பதீற்றுபபந்திலும் கூறப்பெற்றுள்ளது. திருக் துறுந்தடியின் பக்கத்துள்ள ஒரு மலையின் உச்சி மிகவும் உயர்ந்து நாடுகாணி யென இன்னும் வழங்கப்படுகின்றது.

271. மா நிழல் பட்ட மரம் பயில் இழும்பின்—பெரியநிழலுண்டான மரம்நெருங்கின குறுங்காட்டாலே,

272. [ஞாயிறு தெருஅ மாக நனந்தலை: மாகம் ஞாயிறு தெருஅ நனந்தலை—ஆகாயத்திற்றிரியும் ஞாயிறு சுடப்படாந அஃன்ற இடத்தை யுடைய குன்றம் (உஎடு),

273-5. தேளம் மருளும் அமையமாயினும் இராஅ வன்சிலையர் மா தோபு கொட்கும் குறவரும் மருளும் குன்றத்து படினே—திசைதெரியாமல் மயங்கும் இராக்காலமாயினும் முறியாத வலியவில்லையுடையராய் விலங்கு தேர்த்துறின்று சுழன்றுதிரியும் குறவருமுட்படமயங்கும் குன்றத்தே நீங்கள் செல்லன்,

வி - பு. தேம் - திசை. சிந்தாமணியில், “பூட்டுசிலையிறவினாடு” என்றவிடத்து இராமீனுக்கு வில்லை உவமை கூறியிருத்தலால், இங்கேயுள்ள ‘இருவன் சிலையர்’ என்பதற்கு இராமீனென்போன்ற வலிய வில்லையுடையவ ரென்று பொருள்கூறலும் பொருத்தும். விலங்கு தேர்த்து - மருகங்களைத் தேடிக்கொண்டு. ‘குறவரு மருளும் குன்றம்’ என்பது, உம்மை உயர்வுசிறப்புப் பொருளில்வந்ததற்கு மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளது; (தொல். இடைர். து. எ. ந உரை) இத்தவாக்கியத்தை இப்படியே “அக்காளிடைக், குறவரும்மருள் குன்றமொன்றுண்டரோ” எனக் (துகேலர் மேல்கடல். உக) துசிலோராகக்கியானத்தில் அமைத்திருக்கின்றனர்.

276-7. [அகன்கட் பாரைத் துவன்றிக் கல்லென, வியங்க லோம்பிது மயங்கு டொடுமின்:] இயங்கல் ஒம்பி அகன் கண் பாரை துவன்றி கல் லென தும் இயங்கல் தொடுமின்—அவ்வழியைப் போதலைப் பரிசீலித்து அகன்ற இடத்தையுடைய பாரையிலே குவிந்து கல்லென்னுமோசைபட துமிமுடையவாச்சியங்களை வாசிப்பீராக;

278-9. பாடு இன் அருவி பயம் கெழு மீய்சை காடு காத்துறையும் காணவர் உளரே—ஒசையினிதாகிய அருவியின்பயன்பொருந்திய உச்சிமலை யிலே காட்டைக்காத்திருக்குங் காணவர் பலருமுளர்;

ஏகாரம் - ஈற்றசை.

வி - பு. பாடு - வகை. இதனை, “பாடின் படுமணியிரட்ட” என்பதனு முணர்சு; (திருநா. ௧௧௫.) இவ்வடி, “பாடின் னருவிப் பயங்கெழு மாமலை” (உசகஉ) எனச் சீவகசிந்தாமணியில் அமைக்கப்பெற்றுள்ளது.

280 - 81. நிலை துறை வழியு மதன் அழி மாக்கள் புணல் படு பூசலின்—நிலையாய்ப்போற் துறையைத்தப்பி ஆழத்திலேபுக்க வலியழிந்தமாக் கள் புணலிலேயமுதகின்ற வருத்தங்கண்டு விரைந்தெடுப்பாரைப்போல,

வி - பு. மாக்கள் - ஐயநிலையுடையார்.

281 - 8. [விரைந்துவல் வெய்தி, யுண்டற் கினிய பழனுங் கண்டோர் மலைதற் கினிய பூவுங் காட்டி, யூறு நிரம்பிய வாரவற் முந்தற, தம்மி னெஞ்சத் தவலம் வீட, விம்மென் கடும்போ டினியி ராகுவீர்:]

நெஞ்சத்து அவலம் வீட (உஅரு) விரைந்து வல்வெய்தி (உஅக)—திசைமயக்கத்தாற்கலங்கி அறிவழிந்த)நெஞ்சிற் றீகடு போம்படி ஒடிக்கடுகவந்து சேர்ந்து,

282 - 3. உண்டற்கு ஐனிய பழனுங் கண்டோர் மலைதற்கு இனிய பூவும் காட்டி—எல்லாரும் உண்டற்கினியவாகிய பழங்கனையும் கண்டவர்கள் குடுதற்கினியவாகிய பூக்களையும் தமக்குக்காட்டி, நீர் அவற்றைதுகர்ந்தபின்பு,

வி - பு. 'உண்டற்கினிய' என்பது இந்துல், உருட - ம் அடியிலும் வந்துள்ளது.

283. அவர் ஊறு நிரம்பிய ஆறு முந்தற—அக்கானவர் இடையூறு மக்கவழியை தமக்குமுற்படப் போகையினாலே,

285 - 6. தம்மின் இம்மென் கடும்போடு இனியிராகுவீர்—தம்முடைய இம்மென்னும் ஓசையையுடைய சுற்றத்தோடே மனமகிழ்வீர்;

வி - பு. சுற்றத்தார் இசைப்புலவராதலால், "இம்மென்கடும்பு" என்றார்.

287. அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு—திசைமயக்கநாடியறிவார் கூறியதிசையையுட்கொண்டு,

288 - 9. [குறியவு நெடியவு முழிழிபு புதுவோர், நோக்கினும் பனிக்கு நோய்கூ ரடுக்கத்து.]

புதுவோர் நோக்கினும் பனிக்குந் 'நோய்கூ அடுக்கத்து—புதியமாதா கண்ணால்நோக்கினுந் தலைபடுக்கும் நோய்க்க பக்கமலையிடத்து,

குறியவும் நெடியவும் ஊழ் இழிபு—குறியனவும் நெடியனவாகிய குவடுகளை முறைமைப்பட இழிந்து,

வி - பு. குறிய, நெடிய - அஃறிணைப்பன்மைப்பெயர். ஊழ் - முறை.

290. அவர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின்—பூப்பரந்த பலவரி களையுடையவாகிய நிழலிலே இளைத்திருப்பின்,

வி - பு. இடையிடையே வெய்யிலும் கலத்திருத்தலின், 'வரிநிழல்' என்றார்; "சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ" (கஉ) என்னும் சிறுபா ணற்றுப்படையில் வரிநிழலென்பதற்குச் செறியாத நிழலென்று பொருள் செய்யப்பெற்றிருக்கிறது.

291. பல திறம் பெயர்பவை கேட்குவீர்—பலகூறுபாடுகளையுடையவாய் எழுகின்ற ஓசைகளைக் கேட்பீர்;

மாதோ - ஆசை.

292. கலை தொடு பெரும்பழம் புண்கூர்ந்து ஊறலின்—முசுக்கலை
தோண்டின பெரியபலாப்பழம் புண்டிக்குத் தேணுறுகையினுலே,

வி - பு. பலாப்பழம் இங்கனமே “ புண்ணரிந், தரலை யுக்கன நெடுந்தா
னாசினி ” என முன்னும் கூறப்பெற்றுள்ளது; கூடஅ - கூ முசு - நூங்கின்
சாகியுள் ஒன்று கலை - அதன் ஆண்.

293. மலைமுழுதும் காமமும மாநார்த்தோறும்—மலைமுழுதும் அத்தே
றாற் திசைகடோறும்,

294 - 6. [அருவி துகரும் வானர மகளிர், வருவிசை தவிராது வாங்குபு
குடைதொறற், தெரியமிழ் கொண்டதும் மியம்போ லின்னிசை:] வாங்குபு
வருவிசை தவிராது இமிழ் கொண்ட அருவி துகரும் வான் அரமகளிர் குடை
தொறும் தும் இயம் போல் தெரி இன்னிசை—உள்ளபண்டங்களை வாங்கிக்
கொண்டு வருகின்ற விசை, தவிராது ஒலித்தலைக்கொண்ட அருவியையாடும்
செய்வமகளிர் அதனைக் கையாற்குடையுத்தோறும் தம்முடைய வாச்சியக்
களைப்போல் தானந்தெரிசின்ற இனியவோசையும்,

வி - பு. வாங்குதல், அருவியின் தொழில். நீராடுவோர், அதில் கையால்
பலவகையான வாச்சியவோசையைப் பிறப்பித்தலுண்டென்பது, “ கயங்
குடைந்தன்ன வியந்தொட்டு ” (மதுரைக்காஞ்சி, ௩௬௩), “ தண்ணுமை
முழுவ மொந்தை தகுணிச்சம் பிறவு மோசை, யெண்ணிய விரலோ டங்கை
புறங்கையி னிசைய வாக்கித், திண்ணிகிற் றெறித்து மோவார் கொட்டியுந்
குடைந்து மாடி, யொண்ணுதன் மகளிர் தம்மோ டியார்மிசை யவர்க ளொத்
தார் ” (சீவக, ௬௬௫) என்பதனாலும் விளங்குகின்றது.

297 - 9. [இலங்கேந்து மருப்பி னினம்பிரி யொருத்தல், விலங்கன்
மீய்சைப் பணவைக் கானவர், புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல்:]

298 - 9. விலங்கல் மீய்சை பணவை கானவர் புலம் புற்கு உண்
ணும்—மலையின்மேலிட்டபரணிற் கானவர் தினைப்புனத்தைப் புகுத்துதிந்
ணும்,

297, 299. இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல் புரி வளை
பூசல்—விளங்குகின்ற ஏந்தின கொம்பையுடைய தன்னினத்தைப்பிரிந்த
யானைத்தலைவனைப் பிடித்தற்குவிரும்பின வளைத்தலைபுடைய ஆரவாரமும்,

வி - பு. பணவை - பரண். அது மிகவும் உயரமான இடத்தில் அமைக்
கப்படுமென்பதை, “ கானவர், விண்டோய் பணவையிசை நெடுகிழி பொத்த ”
என்பதனாலும் அறிக; (குறிஞ்சி, ௨௨௫ - ௬.) தலைமைவாய்ந்த ஆண்யானையை
யானைத்தலைவனென உயர்திணைவாய்பாட்டாற் கூறுவது மரபு. “ உரத்த, தலை
வனை யொத்தப் பொலிந்தது சந்திர சைலம் ” (கம்ப, வரைக்காட்சி, ௭.)
என்பதனாலும் அது விளங்குகின்றது.

300 - 301. சேயனைப் பள்ளி யெஃகுறு முள்ளி, நெய்தெற விழுக்கிய
கானவ ரமுதை:] சேய் அனை பள்ளி எய் எஃகு உறு முள்ளின் தெற இழுக்
கிய கானவர் அமுதை—நெடிய முழையாகிய இறுப்பிடத்தில்தங்கும் எய்ப்

பன்றி தனதுகூர்மையுட்கின்றமுள்ளால் எய்துகொல்லுகையினாலே பட்ட
எனவரமுடிகின்ற அமுகையும்,

வி - பு. அலை, முழை - குகை. எய்ப்பன்றி - முள்ளம்பன்றி. இது
தன்உடம்பிலுள்ள முள்ளைவீசிப் பிறரைக்கொல்லுமென்பதை, “வையுறு
முனைமுள்ளை, யெய்ப்புதறின வெய்யெனவெதி ரெய்யடுகளை யென்ன”
(சீகாநத்திய. கண்ணப்ப. ௨௪, என்பதனாலும் அறிக

302 - 4. [கொடுவரி பாய்த்தெனக் கொழுநர் மார்பி, நெடுவசி விழுப்
புண்டணிமார் காப்பென, வறல்வாழ் கூத்தற் கொடிச்சியர் பாடல்.] கொழு
நர் மார்பில் கொடுவரி பாய்த்தென நெடுவசி விழுப்புண தணிமார் காப்பென
அறல் வாழ் கூத்தல் கொடிச்சியர் பாடல்—தம்கணவர்மார்பிலே புலிபாய்க்க
தாஃப பட்ட கெடிய பிளத்தலைபுடைய சீரியபுண்ணை ஆற்றுதற்குக் காவ
லென்றுகருதி அறல்வீற்றிருத்த மயிரினையுடைய கொடிச்சியர்பாரும் பாட்டா
லெழுந்த ஓசையும்,

வி - பு. கொடுவரி - வளைந்தகோடுகளையுடையது; புலி; அன்மொழித்
தொகை. வசி - பிளப்பு. “விழுப்புண படாக நாளெல்லாம்” என்னும்
திருக்கிறானின் விசேடவுரையில், “விழுப்புண் - முகத்தினும் மார்பினும் பட்ட
புண்” என்றார், பரிமேலழகர். புண்ணையாற்றுதற்கு ஆசைபாடுகல்பாதுகாப்
பென்பதை, “ஆம்பலாதி, இசைமணி யெறித்து காஞ்சி பாடி .. , காக்கம்
வம்மோ காதலந்தோழி.....நெடுத்தகைபுண்ணை” (புறநா. ௨௨௧) என்
றும் செய்யுட்பகுதியும் விளக்குகின்றது.

305 - 6. சில நான் புத்தக பொன் இணர் வேங்கை மலைமார் இடீஉம்
எமம் பூசல்—முதலாளிலேபூசுத பொன்போலுங்கொத்தினையுடைய வேங்
கைப்புவைக்குநிதற்கு மகளிர் புலிபுலியென்றகூப்பிடும் ஏமத்தையுடைய
ஆரவாரமும்,

வேங்கைவளைந்து புவைக்கொடுத்தலன், அச்சத்தீர்த்த பூசலென்றார்.

வி - பு. வேங்கைப்புவைப்பறிக்குத் (குறமகளிர், ‘அம்மரக்கிளை தாழ்
ந்துகொடுத்துமென்ற சினைத்த, ‘புலிபுலி’ என்றகூவி மலர்பறித்தல் மா
பென்று தெரிகின்றது; “கருக்கால் வேங்கை யிருஞ்சினைப் பொவகர், நறும்
பூக் கொய்புங் காணவர் பூசல்” (மது. ௨௬௬ - ௭) என்பதனாலுரையாகிய,
‘சரியதாளினையுடைய வேங்கையிடத்துப் பெரிய கவடுகளிற்றோன்றிய
சிறியகொம்புகளிற்றூத்த சிறியபுவைப்பறிக்குமகளிர் புலிபுலியென்றகூறும்
ஆரவாரம்’ என்பதனாலும், “ஒலிசனை வேங்கை கொய்துவஞ் சென்றுழிப்,
புலிபுலியென்னும் பூச றோன்ற””, “கிளர்த்த வேங்கைச் சேணெடும் பொங்
கர்ப், பொன்னேர் பதுமலர் வேண்டிய குறவ, ரின்னா விசைய பூசல் பயிற்ற
வின்” (அகநா. ௪௮, ௫௨) என்பவற்றாலும் இவற்றின்குறிப்புகளாலும்
அது விளக்குகின்றது.

307. கன்று அரை பட்ட கயந்தலை மடப்பிடி—கன்று வயிற்றிலே
யுண்டான மெல்லியதலையினையுடைய மடப்பத்தையுடைய பிடியை,

மலைபடுகடாம்.

வி - பு. படுதல் - உண்டாதல். கய - மென்மை: “கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும்” (தொல். உரிச். உச.) என்பதனாலும், “கயம் தலை மடப்பிடி” என்னும் இரத்தப்பகுதியே மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளது.

308. வலிக்கு வரம்பாகிய கணவன் லும்பலின்—வலிக்கு ஓரெல்லையாகிய களிற்று கவழந்தேடிக்கொடுத்துப் பாதுகாத்துப் போகையினாலே,

வி - பு. கணவனென்பது சில அஃறிணைப் பொருளின் ஆண்பாற் பெயராகவும் வழங்குகிறது; “மாயா வேட்டம் போகிய கணவன், பொய்யா மரபிற் பிணவுகிணைந் திரங்கும்” (நற். ௧0௩), “வங்காக் கிடந்த செங்காற் பேடை, யெழாஹற வீழ்ந்தெனக் கணவற் காணாது (குறுந். ௧௫௧) என்பவற்றால் அறிக.

309. ஒண் கேழ் வயம் புலி பாய்ந்தென—அப்போக்கினைக்குறித்து ஒளித்திருந்த ஒள்ளிய நிறத்தையுடைய வலியுபுலி பாய்ந்ததாக,

309-10 கிளையொடு நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழவ்து குரல்—அப்பிடி தன்சுற்றத்தொடே நெடியமலையிடத்தேகூப்பிடும் இடியோசைபோலும் முழங்குக்குரலும்,

இடியுமிழ்ந்த ஓசையை ஆகுபெயரான் உமிழ் என்றார்.

311. கை கோள் மறந்த கருவிரல் மந்தி—பார்ப்பைத் தன் கையால் தழுவித் கோடிலமறந்த கரியவிரலையுடையமந்தி,

312. அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்—எடுத்தற்கரிய ஆழ்ந்த முழையிலேவீழ்ந்திறந்த தன்குட்டிக்கு,

கல்லாமை - தனக்குரியதொழிலைக் கல்லாமை.

வி - பு. தனக்குரியதொழிலைக் கல்லாமையாவது, தாயின் மார்க்பை இறுகப்பற்றிக்கொள்ள அறியாமை. குரங்கின்குட்டியைப் பார்ப்பென்று வழங்குதல் “பார்ப்புடை மந்திய மலையிறந் தோரே” (குறுந். ௨௭௭) என்பதனாலும் விளங்கும்.

313-4. முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி சிறுமை உற்ற களையா பூசல்—தள்ளாரமேய்ந்துவளர்ந்த வடிவினையுடைய சுற்றத்தொடே நெருங்கி நோய்க்கை வலக்கப்படாத ஆரவாரமும்,

மந்தி பார்ப்பிற்— துவன்றிச் சிறுமையுற்ற பூசலென்க.

315-6. கலை கை அற்ற காண்பு இன் செடுவரை நிலை பெய்து இட்ட மால்பு நெறியாக—முசுக்கலை ஏறமுடியாதென்று செயலற்ற காட்சியினிய உயர்ந்தவரையிலே நிலைபெறுண்டாகக் கூட்டிடிக்கட்ட கண்ணேணியே வழியாகச் சென்று,

வி - பு. கை - செயல். கண்ணேணியாவது கணுக்களிலேயே அடிவைத்து ஏறிச்செல்லும்படி அமைத்துள்ளமூங்கில். மலையினுச்சியிலுள்ள தேனிரைலுஅழிக்கும் பொருட்டுச் செங்குத்தான மலையில் ஏறிச்செல்வதற்கு அதன் அயலில் இவ்விரண்டுமூங்கில்களைக்கூட்டி நெடுவழவழக்கம். கண் - கணு. “மால்புடை நெடுவரைக் கோடு” என்றார் புறநானூற்றிலும்; ௧0௫.

317. பெரும்பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை—பெரியபய ளுண்டாகத் தேனீத் திரட்டிவைத்த தேனையழிந்துக்கொண்ட கொள்ளையா ளுண்டான ஆரவாரமும்,

318-9. [அருக்குறும் பெரிந்த கானவ ருவகை, திருந்துவே லண் ணற்கு விருந்திறை சான்மென :]

319. திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்மென—திருந் தும்வேலினையுடைய நன்னணுக்குப் புதிதாகக்கொடுத்தற்கு இவற்றிற்கைக் கொண்டபொருள்கள் அமையுமெனக் கருதிச்சென்று,

318. அரு குறம்பு எறிந்த கானவர் உவகை—அழித்தற்கரிய குறம்பு கனையழித்த கானவர் மகிழ்ச்சியிலுண்டான ஆரவாரமும்,

வி - பு. இவற்றிற்கைக்கொண்ட - இந்தச் சிற்றான்களிலிருந்து யாம் கைக்கொண்ட. குறம்பு - பகைவர்தங்கும் சிற்றாண்.

320 - 22. நறவு நாட்செய்த குறவர் தம் பெண்டிரோடு மான் தோல் சிறுபறை கல்லென கறங்க வான் தோய் மீமிசை அயரும் குரவை—நறவை நாட்காலத்தேகுடித்தகுறவர் தம்பெண்டிரோடேகூடி மான்ரோல்போர்த்த சிறுபறை கல்லெண்ணும்ஞ்சைபடவொலிப்ப வாளைத்தீண்டும் உச்சிமலை யிலேயாடுங் குரவைக்கூத்தின் ஆரவாரமும்,

வி - பு. நாட்காலம் - விடியற்காலம். குரவை - குரவைக்கூத்து; எழு வர் கைகோத்து மண்டலமாக ஆடுவது; இருபாலாரும் வீரவியாடுதல் உண் மையின், குறவர் தம் பெண்டிரோடு அயருங் குரவையென்றார். இதனை, “மாமணி வண்ணனுந் தம்முணும் பிஞ்சைகளும், ஆடிய குரவையிலிது” (மணி. 36 - ம் காசை, சுதி - சு.) என்பதனாலும், “மாயவன்றன் முன்னினெடும் வரிவளைக்கைப் பின்னையொடும்..... தாதெருமன் நத்தாடும் குரவையோ தகவுடைத்தே” (சில. ஆய்ச்சியர்குரவை) என்பதனாலும் அறிக. இங்கே கூறியகுரவை முருகக்கடவுளினோக்கி ஆடும் குன்றக் குரவையின்பாற்படும்.

323 - 4. [நல்லெழி னெடுத்தே ரியவுவர் தன்ன, கல்யா றெலிக்கும் விடர்முழங் கிரங்கிசை:] நல் எழில் நெடு தேர் இயவு வந்தன்ன ஒலிக்கும் கல் யாறு விடர் முழங்கு இரங்கு இசை—நல்ல அழகினையுடைய நெடியதேர் கள் வழியிலே ஒடிவந்ததன்மையவாக ஒலிக்கும் கல்லின்மேல்வரும் யாறுகள் முழைஞ்சுகளிலேவீழ்ந்து மாறாது ஒலிக்கும் ஓசையும்,

325 - 7. நெடுசுழி பட்ட கடுக்கண் வேழத்து உரவு சினம் தணி த்து பெரு வெளில் பிணிமார் விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை—காட் டாற்றின் நெடியசுழியிலேவீழ்ந்து அகப்பட்ட தறுகண்மையையுடைய யானை யினது வலிய சினத்தைத் தணியப்பண்ணிப் பெரியகம்பத்திலே சேர்த்தற் குத் தமதுவெற்றொழிலைச்செய்தற்குக்காரணமான பேச்சுக்களைப்பேசி அவ ற்றிலே பயிலப்பண்ணும் பாகருடைய ஆரவாரமும்,

வி - பு. தறுகண்மை - அஞ்சாமை. வெளில் - யானைக்கம்பம். பிணி மார், வினையெச்சம். விரவுமொழி - கலக்குமொழி; அவை அப்புது அப்புது, ஆது ஆது, ஐ ஐ என்பன, “கவைமுட்க் கருவியின் வடமொழி பயிற்றிக்,

கல்லா விளைஞர் கவளங் கைப்ப” (முல்லை. ௩௫ - சு), “அங்கையந் தலத் திரு லப்பு தாறையெனக், கொங்கலர்க் கண்ணியான் கொம்மைதான் கொட்டவின்” (கீவக. ௧௮௩௪) என்பவற்றாலும் அவற்றினுரைகளாலும் அறியப்படும்.

328-9. ஒலி கழை தட்டை புடையுநர் புணர்தொறும் கிளி கடி மகளிர் வளி படு பூசல்—ஒலிக்கும் மூங்கிலாற்செய்த தட்டையைப்புடைத்துப் புணங்கடோறும் கிளியைஒட்டுகின்ற மகளிர்கூப்பிடுதலாற்பிறந்த ஆரவாரமும்,

வி - பு. தட்டையாவது மூங்கிலக் குறுக்கேறுக்கிப் பலவாகப்பிளந்து ஒசையுண்டாகும்படி ஒன்றிலேதட்டுங்கருவி. இதனால் கிளிகடிதலுண்டென்பதை, “தழலுந் தட்டையுக் குளிரும் பிறவுந், கிளிகடி மாபின ஆழுழ்வாங்கி” (குறிஞ்சி. ௪௩ - ௪) என்பதனாலும் இதனுரையாலும் அறிந்த கொள்க. மகளிர்கூப்பிடுதலாவது - ‘ஆயோ’ என ஒலித்தல். இது, “வெஞ்சொற்பேசும் வேடர்மடவா ரிதணம்மதுவேறி, அஞ்சொற் கிளிகளாயோ வென்னும்”, “மடமொழியான் புணங்காக்கச், செவ்வே திரிந்தாயோவென” என்னும் தேவாரங்களாலும், “வேயோங்கு சாரல் விளைபுணங்காவல்கொண், டாயோ வெனமொழியு மம்மழில யின்னிசையால்” (சுயம். ௧0௪) என்னும் சூளாமணியாலும் விளங்குகின்றது.

330. இனத்தின் தீர்ந்த துளங்கு இயில் நல்லேய—நிரையினின்றும் பெயர்ந்த அசையும் குட்டேற்றினையுடைய இடபரமம்,

வி - பு. இயில், குட்டேறு - இடபததனுடைய முன்முதுகில் உருண்டு பருத்துத்தோன்றும் ஒருறுப்பு.

331. மலை தலை வந்த மரையான் கதழ் விடை—எக்காலமும் போர் செய்து போர்த்தொழில் தன்னிடத்திலேகைவந்த மரையானினது விரைந்த ஏறும்,

வி - பு. மரையான் - ஒருவகைமிருகம்; விடை உதன்-உண்.

332-5. [மாறா மைந்தி னூறுபடத் தாக்கி, கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப, வள்ளிதழ்க் குளவியுந் குறிஞ்சியுந் குழைய, நல்லேறு பொருஉந் கல்லென் கம்பலை:]

333. கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்த ஆர்ப்ப—முல்லைநிலத்திற்கோவலரும் குறிஞ்சிநிலத்திற்குறவரும் சேரக்கூடி வென்றதன்வெற்றி தோன்ற ஆரவாரிக்கும்படி,

மாறா மைந்தின் ஊறுபட தாக்கி (௩௩-௨) பொருஉந் கல்லென் கம்பலை (௩௩௫) —முதுகிடாதவலியுடனே புண்ணுண்டாம்படி முட்டிப் பொரும் கல்லென்கின்ற ஒசையையுடைய ஆரவாரமும்,

ஏறும் விடையும் ஆர்ப்பப் பொருஉந் கம்பலையென்க.

வி - பு. கோவலர் - இடையர். விலங்குகள் ஒன்றோடொன்று பொருது வென்றபொழுது உரியவர்மகிழ்வது இயல்பு; “எருமைநா கின்ற செங்க ணேற்றையோ டேற்றை சீற்றத், தருய்வையென்னத் தாக்கி யுமுற நெருக்கியொன்றும், விரியரு விரண்டு கூறும் வெகுண்டன வினைய நோக்கி,

அரியினக் குஞ்சி யாஃப் மஞ்சற வார்க்கின் றாகும்” (கம்ப. நாட்டுப். ௧௭) என்பதனால் அஃது அரியலாகும். கோவலர், முல்லைநிலத்திற்கும் குறவர் குறிஞ்சிக்கும் உரியவர். இடபம் முல்லைக்கும் மரையானேறு குறிஞ்சிக்கும் உரியனவாதலின், அவைஅடையும் வெற்றி அவர்வெற்றியாயிற்று. எமந்து வலி. ஊறு - புண்.

நல்லேறு (௩௩௫) வள் இதழ் குளவியும் குறிஞ்சியும் குழைய (௩௩௪) பொருடும் கம்பலை (௩௩௫) எருமையேறுதகள் வளவிய இதழையுடைய குளவியும் குறிஞ்சியும் வாடும்படி தம்மிற்பொருகின்ற ஆரவாரமும்,

வி - பு. குளவி - காட்டுமல்லிகை. குறிஞ்சி - ஒருவகைப்பூமரம் இது திணையக்கம்.

336 - 9. [காந்தட்டுப்பிற் கமழ்மட லோச்சி, வண்டோட்ப லவின் சுளைவிளை தீம்பழ, முண்டுபடு மிச்சிற் காழ்பயன் கொண்டார் கன்று, கடாஅவுறுக்கு மகாஅ ரோதை:]

337 - 8. வண்டோள் பலவின் விளை தீம்பழம் சுளை உண்டு படு மிச்சில் காம்பயன் கொண்டார்—வளவிய குலைகளையுடைய பலாவினது முற்றின இனிய பழத்திற்குளையை விரும்பினேரெல்லாரும் தின்று கீழ்வீழ்த்துகிடக்கும் மகையான பழத்தின்விதையைப் பயன்கோடற்கு,

கன்று (௩௩௮) காந்தன் துடுப்பின் கமழ்மடல் ஒச்சி (௩௩௬) கடாவுறுக்கும் மகார் ஒதை (௩௩௬) —கன்றுகளைப்பிணைத்துக் காந்தளினது துடுப்புப்போலும் கமழுகின்ற மடலாலேயடித்துக் கடாவிடும் பிள்ளைகளுடைய ஆரவாரமும்,

வி - பு. கோள் - குலை. தீமை - இனிமை. மிச்சில் - மிஞ்சியது. காழ் - விதை; ‘அருவிதந்த பழஞ்சிதை வெண்காழ்’ (௧௭௪) எனமுன்னும் வந்துள்ளது. துடுப்பு - மரத்தாற் செய்யப்பட்டுள்ள ஒருவகைக் கருவி. கடாவுறுத்தல், கடாவிதல் - உழவுதொழிலோர் செய்யும் ஒருவகைதொழில்.

340. [மழைகண்டன்ன வால்தொறு ஞெரோரென:]

வி - பு. மழை - மேகம். ஆலை - கரும்படிக்கும்எந்திரம்; ஞெரோரென விரைவாக.

341. [கழைகண் ணுடைக்கும் கரும்பி னேந்தமும்:] கரும்பின் கழை கண்ணுடைக்கும் ஏத்தமும்—கரும்பின்கோலைச் சாறுகொள்ளும் ஆலையின் ஓசையும்,

வி - பு. கழை, கோல் - தண்டு. எல்லாப்பிரதிகளிலும், ‘ஏத்தம்’ என்றேகாணப்படுகின்றது; ஏக்குகல் ஒலித்தலாதலின், ‘ஏக்கம்’ என்று பாடல்கொள்ளினும் பொருந்தும்.

342. தினை குறு மகளிர் இசை படு வள்ளையும்—தினையைக்குறுகின்ற மகளிருடைய இசைமுகுகின்ற வள்ளிப்பாட்டும்,

வி - பு. குறுதல் - குத்துதல். வள்ளை - உலக்கைப்பாட்டு; “உலக்கைப் பாட்டே வள்ளிப்பாட்டென்ப” என்பது, பிங்கலத்தை; “சிறந்தன

இதற்கு உரைகிடைத்திலது.

நாதர் கறிந்தன மாயி னவன்றிறல், கொல்யானைக் கோட்டால் வெதிர்தெற்
குறவாராம், வள்ளை யகவுவம்வா” (கலித்தொகை, ௪௨) என்பதும் அந்நினை
விளக்குகின்றது.

343-4. சேம்பும் மஞ்சளும் ஒம்பினர் காப்போர் பன்றி பறையும்—
சேம்பையும் மஞ்சளையும்விதைத்து வளர்ந்தபின்பு பன்றி கிழங்கு அகழாமற்
காப்போருடைய பன்றிக்குக்கொட்டும் பறையோசையும்,

வி - பு. பன்றிப்பறை - பன்றியை ஒட்டுதற்காகக் கொட்டும்பறை.
அது குடப்பறையெனவும்வழங்கும்; “பன்றிப்பறையே குடப்பறையாகும்”
என்பதனாலும்.

344. குன்றகம் சிலம்பம்—இவ்வோசைகளால் மலையிடத்தெழும் எதி
ரொலியும்,

345. என்ற இவ்வினைத்தும்—என்று யான்கூறிய எல்லாஓசைகளும்,

345 [இயைந்தொருங் கீண்டி:] ஒருங்கு இயைந்து ஈண்டி—சேரப்
பொருந்தித் திரளப்பட்டி,

346. [அவலவுமிசையவுந் துவன்றிப் பலவுடன்:] அவலவும் மிசைய
வும் பல உடன்துவன்றி—தாழ்வரையிலுள்ளனவும் உச்சிமலையிலுள்ளனவு
மாகிய ஒழிந்த பலவோசைகளும் நெருங்குகையினாலே,

வி - பு. அவல் - பள்ளம். மிசை - மேல்.

347-8. [அலகைத் தவிர்த்த வெண்ணருந் திறத்த, மலைபடு கடாஅ
மாதிரத் தியம்ப:] எண்ணரு திறத்த அலகைத் தவிர்த்த மலைபடு கடாம் மாதிர
ரத்து இயம்ப—எண்ணுதற்கரிதாகிய கூறுபாட்டையுடையவாகையினாலே
எண்ணையொழிந்த மலைகளாகிய யானைக்குண்டாகின்றவொலி திசைகளெல்
லாமொலிப்ப,

கடாம் - ஆகுபெயராய் அதனாற்பிறந்த ஓசையையுணர்த்திற்று.

வி - பு. திறம் - கூறுபாடு. அலகு - அளவு. கடாம் - மதம்.

வரி நழலிருப்பின் (௨௧0), இன்னிசையும் (௨௧௪) பூசலும் (௨௧௬)
அழுகையும் (௨0௧) பாடலும் (௨0௪) பூசலும் (௨0௬) குரலும் (௨௧0)
பூசலும் (௨௧௪) கொள்ளையும் (௨௧௭) உலகையும் (௨௧௮) குரலையும்
(௨௨௨) இசையும் (௨௨௪) ஓசையும் (௨௨௭) பூசலும் (௨௨௯) கம்பலையும்
(௨௩0) ஓசையும் (௨௩௧) வத்தமும் (௨௪௧) வள்ளையும் (௨௪௨) பறையும்
(௨௪௪) என்றிவ்வினைத்துத் (௨௪௬) குன்றகச்சிலம்பும் (௨௪௪) ஒருங்கி
யைந்தீண்டப்பட்டி (௨௪௬) ஒழிந்த ஓசைகளுந் துவன்றுகையினாலே (௨௪௬)
மலைகளாகிய யானைக்குண்டாகின்ற வொலி (௨௪௮) பலதிறம்பெயர்ப்பவை
(௨௬௧) மாதிரத்தியம்ப (௨௪௮) அவற்றைக்கேட்டுவி (௨௬௧) ரென முடிக்க.

இருப்பின், (௨௬0) கேட்டுவி (௨௬௧) ரென்க.

மலைக்கு யானையையுவிதித்து அதன்கட்பிறந்தஓசையைக் கடாமெனச்
சிறப்பித்தவதனால் இப்பாட்டிற்கு மலைபடுகடாமென்று பெயர்கூறினர்.

வி - பு. ‘மலைபடுகடாம்’ என்னும் தொடர்மொழிச்சிறப்பால், இந்
னால், மலைபடுகடாமென்று பெயர்பெற்றற்போலவே, பதிற்றுப்பத்துச்செய்

யுட்களெல்லாம், தம்பாலுள்ளதொடர்மொழியின்பொருட்சிறப்பால் அத்தொடர்மொழிகளையே தம் பெயர்களாகக் கொண்டு விளங்குதலை ஆராய்ந்தறிக. பதிற்றுப்பத்துள், கக - ம்பாட்டின்பெயர்: புண்ணுமிழ்துநீ; ௧0 ம்பாட்டின்பெயர்: வலிகெழுநடக்கை.

849 - 51. [குருஉக்கட் பிணையற் கோதை மகளிர், முழவுத் துயிலறியா வியலு ளாங்கண், விழவி னற்றவன் வியன்கண் வெற்பே:]

351. அவன் வியன் கண் வெற்பு—அந்நன்னனுடைய அகன்றஇடத் தையுடையமலை,

349. குருஉ கண் பிணையல் கோதை மகளிர்—பலநிறம்பொருத்தின இடத்தையுடைத்தாகிய பிணைத்தலைபுடைய மாலையினையுடையமகளிர் ஆடற் கேற்ற,

வி - பு. குரு - நிறம்.

350 - 51. முழவுத் துயில் அறியா வியலுள் ஆங்கண் விழவின் அற்று— முழவு கண்ணுறக்கமறியாத அகன்ற ஊரிடத்துக்கொண்ட திருநாளையொத் துச் சிறத்திருக்கும்;

வி - பு. முழவு - மத்தளம்; இடைவிடாது ஒலித்தலைத் துயிலாமை யாகச்சொல்லுவது மரபு; "முழவங்கண்டியிலாதமுதுநகர் (சீவக. அடுசு) என்பதனாலுமறிக. இது சமாதியென்னும் குணவணி.

352 - 3. கண் தண்ணென கண்டும் கேட்டும் உண்டற்கு இனிய பல பாராட்டியும்—காண்டற்கினியனவற்றைக் கண்குளிரக்கண்டும் கேட்கப்படு வனவற்றைச் செவிக்குளிரக்கேட்டும் உண்டற்கினிய உணவுகளைக் கொண் டாடியுண்டும்,

வி - பு. 'கண்ண்தண்ணென' என்பது ஒற்றளபெடை; (தொல். செய். கு. கஅ - உரையைப்பார்க்க) முன்னர் வந்துள்ள, "மரபங்கொட்டி" (உ10) என்பதும் இதுவே.

353 - 5. [இன்னும் வருவ தாக நமக்கெனத், தொன்முறை மரபினி ராகி:] நமக்கு இன்னும் வருவதாக என தொல் முறை மரபினிராகி—நமக்கு மேலும் இந்துகர்ச்சி உண்டாவதாகவென்று விரும்பிப் பழையஉறவான மக் களைப்போலும் முறைமையினையுடையிராய்ச் சிலநாள்தங்கி,

வி - பு. துகர்ச்சி - காட்சிமுதலிய அனுபவங்கள்.

355 - 6. பல் மாண் செரு யிக்கு புதலும் திரு ஆர் மார்பன்—பலவாய் மாட்சிமைப்பட்ட வஞ்சிமுதலியபோர்த்தொழில் யிக்குநடத்தலாலே உலகம் புசமுற் திருமகன்றிறைத்திருந்த மார்பினையுடைய நன்னனுடைய,

வி - பு. வஞ்சி - போர்செய்தற்குப் பகைவர் மேற்செல்லுதல். அர சறைத்திருமாவின் கூறென்றும், அவர்மார்பில் திருமகன் உறைகின்ற னென்றும் கூறவது மரபாதலின், 'திருவார்மார்பன்' என்றார்.

357. உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட—உருமேறுமுழங்கும் தொகுதியையுடைய பெரிய மலை தாமக்குப்பின்னும்படி,

வி - பு. கருவி - கூட்டம்.

369, 368. நின்றகண் ளோக்கினும் வாள் வெளவும் இடம் பட்ட குன்று—நின்று கண்ணாற்பார்க்கினும் கண்ணிஞெளியைத் தன் அழகாலே வாங்கிக்கொள்ளும் இடமுண்டாகிய மலையில்,

உம்மை - அவற்றை துகர மனத்தாற்கருதின் அம்மனத்தையும் வாங்கிக் கொள்ளுமென எச்சவும்மை.

வி - பு. மலை, பார்ப்போருடைய கண்களைக் கவருமென்றபடி. உம்மை, 'பார்க்கினும்' என்பதிலுள்ளது

ஆரிடர் அழுவத்து (௩௬௮) ஊறு தவ பல (௩௭௨)—பொறுத்தற்கரிய வருத்தத்தைச் செய்யும் குழிகளிடத்துப் பிறக்கும் இடையூறுகள் மிகப்பல; அவற்றை,

வி - பு. ஆரிடர் - அருமைபான இடர்; பொறுத்தற்கரிய துன்பம். அழுவும் - பள்ளும்.

மண்களை முழுவின் தலை (௩௭௦) தண்டு காலாக (௩௭௧) கொண்டு (௩௭௧)—மார்க்களை செறிந்த முழவிடத்திற் காமரத்தை துமக்குக் காலாக வாங்கிக்கொண்டு,

வி - பு. தலை - இடம். காமரம் - முழவை இருபுறத்துக் கட்டித் தொங்கவிட்டுக் கழுத்தின்பின் வைத்துக்கொள்ளும் மாம்; 'நெர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்', 'காஅய்க் கொண்ட தும் மியம்' (௧௩, ௩௬) என இது முன்வந்திருத்தல்காண்க.

தளர்தல் ஶம்பிக் (௩௭௧) கோல் (௩௭௦) ஊன்றினிர் கழியின் (௩௭௨)—அடி உள்ளேவிழுதலைப் பரிகரித்து அத்தண்டாகிய கோலை ஊன்றிப்போவீர்;

373. அயில் காய்த்தன்ன கூர் கற் பாறை—வேல்காய்ந்தாற்போலும் குடுமிக் கூர்ங் கற்களை யுடைய பாறையில்,

வி - பு. "பாத்தியன்ன குடுமிக் கூர்ங்கல்" என்பது, அகநானூறு, ௧௩.

374. வெயில் புறந்தருடும் இன்னல் இயக்கத்து—குளிர்ச்சிவாராமல் வெயில் பாதுகாக்கும் இன்னுமை செய்யும் வழியிடத்திற் போம்பொழுது,

வி - பு. புறந்தருதல் - பாதுகாத்தல். இயக்கம் - வழி.

375. கதிர் ளினம் தணிந்த அமையத்து கழியின்—ஞாயிறு சினமாறின அந்திப்பொழுதிலே போவீர்;

376-8. [உரைசெல் வெறுத்தவவ னீங்காச் சுற்றமொடு, புரை தவ வயரிய மழைமருள் பஃஞெ, லாகநிலை தளர்க்கு மருப்பமு முடைய:]

376-8. உரை செல் வெறுத்த அவன் நீங்கா சுற்றமொடு புரை தவ வயரிய மழை மருள் பல தோல் அருப்பமும் உடைய—புகழ் பாக்கும்படி செறிந்த நன்னுடைய நீங்காத படைத்தலைவரோடே உயர்ச்சியினை வாய்ந்த மேகமென்று மருளும் பல யானைத்திரளையுடைய அரண்களையும் அவ்வழி யுடைய;

378. அரசு நிலைதளர்க்கும் அருப்பம்—பொரவந்த அரசர் நிலையுடைமையைக் கெடுக்கும் அரண்,

369, 368. நின்றுகண் ளோக்கினும் வாள் வெளவும் இடம் பட்ட குன்று—நின்று கண்ணாற்பார்க்கினும் கண்ணினொளியைத் தன் அழகாலே வாங்கிக்கொள்ளும் இடமுண்டாகிய மலையில்,

உம்மை - அவற்றை துறா மனத்தாற்கருதின் அம்மனத்தையும் வாங்கிக் கொள்ளுமென எச்சவும்மை.

வி - பு. மலை, பார்ப்போருடைய கண்களைக் கவருமென்றபடி. உம்மை, 'பார்க்கினும்' என்பதிலுள்ளது

ஆரிடர் அழுவத்து (௩௬௮) ஊறு தவ பல (௩௭௨)—பொறுத்தற்கரிய வருத்தத்தைச் செய்யும் குழிகளிடத்துப் பிறக்கும் இடையூறுகள் மிகப்பல; அவற்றை,

வி - பு. ஆரிடர் - அருமைபான இடர்; பொறுத்தற்கரியதுன்பம். அழு வம் - பள்ளம்.

மண் களை முழுவின் தலை (௩௭௦) தண்டு காலாக (௩௭௧) கொண்டு (௩௭௦)—மார்ச்சினை செறிந்த முழவிடத்திற் காமரத்தை துமக்குக் காலாக வாங்கிக்கொண்டு,

வி - பு. தலை - இடம். காமரம் - முழவை இருபுறத்துங் கட்டித் தொங்கவிட்டுக் கழுத்தின்பின் வைத்துக்கொள்ளும் மரம்; 'நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்', 'காஅய்க் கொண்ட தும் மியம்' (௧௩, ௩௬௫) என இது னுள் முன்வந்திருத்தல்காண்க.

தளர்தல் ழம்பிக் (௩௭௧) கோல் (௩௭௦) ஊன்றினிர் கழியின் (௩௭௨)— அடி உள்ளே விழுதலைப் பரிகரித்து அத்தண்டாகிய கோலை ஊன்றிப்போ விரி;

373. அயில் காய்த்தன்ன கூர் கற் பாறை—வேல்காய்த்தாற்போலும் குடுமிக்கூர்க் கற்களையுடைய பாறையில்,

வி - பு. "பாத்தியன்ன குடுமிக் கூர்க்கல்" என்பது, அகநானூறு, ௧௩.

374. வெயில் புறந்தருஉம் இன்னல் இயக்கத்து—குளிர்ச்சிவாராமல் வெயில் பாதுகாக்கும் இன்னமைசெய்யும் வழியிடத்திற் போம்பொழுது,

வி - பு. புறந்தருதல் - பாதுகாத்தல். இயக்கம் - வழி.

375. கதிர் சினம் தணிந்த அமையத்து கழியின்—ஞாயிறு சினமா நின அந்திப்பொழுதிலே போவீர்;

376-8. [உரைசெல் வெறுத்தவவ னீங்காச் சுற்றமொடு, புரை தவ வுயரிய மழைமருள் பல் ளோ, லாசநிலை தளர்க்கு மருப்பமு முடைய:]

376-8. உரை செல் வெறுத்த அவன் நீங்கா சுற்றமொடு புரை தவ உயரிய மழை மருள் பல் தோல் அருப்பமும் உடைய—புகழ் பாக்கும்படி செறிந்த கன்னனுடைய நீங்காத படைத்தலைவரோடே உயர்ச்சியிசுவயர்ந்த மேகமென்று மருளும் பல யானைத்திரையுடைய ஆண்களையும் அவ்வழி யுடைய;

378. அரசு நிலைதளர்க்கும் அருப்பம்—பொரவந்த அரசர் நிலையுடை மையைக் கெடுக்கும் அரண்,

வி - பு. உரை - புகழ்; 'உரைசெல வெறுத்தவவன் முதுர்' (௬௩) என்றார், முன்னும். 'நீங்காச் சுற்றம்' என்றதனால், படைத்தலைவரென்பது பொருளாயிற்று. தோல் - யானை. அரசு - பகையரசர்.

379. பின்னி அன்ன பிணங்கு அரில் துழை தொறும்—அவ்வாண்களிற் பின்னியைத்தாலொத்த கொடிபிணங்கின சிறுகாட்டையுடைய சிறிய வழிகடோறும்,

வி - பு. அரில் - சிறுதுறுகளாலாகிய காடு. துழை - சிறுவழி.

380 - 83. முன்னேன் வாங்கிய கடு விகை கணை கோல் இன் இசை நல் யாழ் பத்தரும் விசிபிணி மண்ணார் முழுவின் கண்ணும் ஒம்பி கைபிணி விடாது பைய கழியின்—முன்பேபுகின்றவன் முகத்திலடியாமல் வாங்கி விட்ட கடியவிகையையுடைய திரண்டகோல் இனிய இசையைத் தன்னிடத்தேகொண்ட நல்ல யாழின்பத்தரையும் வலித்துக்கட்டின மாச்சீனைசெறிந்த முழுவின் கண்ணையும் கெடாதபடி காத்து அவனைக் கரம்பிடித்துக்கொடலை விடாதே மெல்லமெல்லப் போவீர்;

காடுகாண்நனந்தலை (உஎ⁰) முதல், இத்துணையும் மலை (௬௬) கூறிற்று. 'தன்மையும் சேரக்கூறினார்.

384. களிற்று மலைந்தன்ன கண்குடு துறுகல்—யானைகள் தம்மிற்கேர்ந்து பொருதாலொத்த ஒன்றினிடத்தே ஒன்று கூடிநெருங்கின கல்லிடத்தே.

வி - பு. மலைதல் - போர்செய்தல்; "சுரும்புணக் களித்த புகர்முகவேழ, மிரும்பிணர்த் துறுகற் பிடிசெத்துத் தழுஉம்" (ஐங்குறு. உ௩௬) என்றவிடத்துத் துறுகல் யானையாகக் கருதப்பட்டமை காண்க.

385. தளி பொழி காணம் தலை தவ பலவே—மழைபெய்கின்ற காடுகள் அவ்விடத்து மிகப்பல;

386 - 7. ஒன்னு தெவ்வர் உலையிடத்து ஆர்த்தென நல்வழி கொடுத்த நாண் உடை மறவர்—எவல்பொருந்தாத பகைவர் முதுகிட்டவளவிலே தமது வெற்றிதோன்ற ஆரவாரித்தாராக, அது பொறாமல் இவ்விடம் உயிர் கொடுத்தற்கு நல்லகாலமென்று மீண்டு உயிரைக்கொடுத்த நாணத்தையுடைய மறவருடைய,

வி - பு. ஒன்னுமை - பொருந்தாகை. தெவ் - பகை. பகைவர் முதுகிட்டபொழுது வீரர் தமது வெற்றி தோன்ற முழங்குதல் மரபு; இஃது 'ஆல்வ் காணத் தகன்றலை சிவப்ப, வென்றிகொள் வீர ரார்ப்பினும் பெரிது" (அகநா. ௩௬) என்பதனால் அறியலாகும். மறவர் - வீரர்; இவர்கள் பகைவரைச் சார்ந்தோர். இவர் உயிர்விடுதற்கு அஞ்சாரென்பது, "உறினுயி ரஞ்சா மறவர்" (திருக்குறள், எஎஅ) என்பதனால் விளங்கும்.

388 - 9. செல்லா நல் இசை பெயரொடு நட்ட கல் எசு கவலை எண்ணுமிக பலவே—கெடாத நல்ல புகழினையுடைய பெயர்களை எழுதிநட்ட கற்கள் முதுகிட்டப்போனவரை இசமும் பலவழிகள் எண்ணுதல் மிகும்படி பலவாயிருக்கும்;

வி - பு. “சமுல மிசைவேண்டி வேண்டா வயிரார்” (திருக்குறள், ௭௭௭) என்பதனால், செல்லா நல்லிசை என்பதற்குப் பொருள் நன்கு விளக்குகின்றது. போரில் உயிர் துறந்த வீரர்களின் பெருமை புலப்படுத்தி, ஒரு கல்லில் அவர்களுடைய பெயரையும் அவர்களது அரியசெயல்களையும் எழுதுவீத்து அதனைநட்டுத் தெய்வமாகக்கருதி வழிபடுதல். பண்டைக்காலவழக்கம். இன்னும், சிவந்தபுமாலையையும் மயிற்சீலிகளையும்குட்டி மதுபையிவேதித்தலும் அதனைச்சூழத் திண்ணைபோடுவீத்தலும் உண்டென்று புறநானூறு, புறப்பொருள் வேண்பாமால் முகவியவற்றால் நன்கு விளக்குகின்றது. கவலை - பிரிவுபட்டவழி.

390 - 91. இன்ப உய முரற்கை தும் பாட்டு விருப்பாக தொன்று ஒழுதும் மரபின் நாம் மருப்பு இருத்த துணைமின்—இன்பமிதகின்ற காளத்தினைபுடைய நம்முடையபாட்டு அங்குகல்லிற் றெய்வத்திற்கு விருப்பமாகப் பழமைபடக்கின்ற முறைமையினைபுடைய நம்முடைய யாழைவாசித்து விரையப் போவீர்;

மருப்பு, ஆகுபெயர்.

வி - பு. முரற்கை - முரல்கல்; ஒல்த்தல்; இது தாளத்திற்கு ஆனமையின், ஆகுபெயர்; “பாணா நயமபடு முரற்கையின்” (ஐங்குறு, ௪0௭) என்பதனாலும் இது விளக்கும் மருப்பு - யாழறுப்பினுள் ஒன்று; அது, ‘கோடு’ என வழங்கும். இதுத்தல் - ஒல்த்தல்; இங்கே வாசித்தலுக்கு ஆயிற்று; “மழையெதிர் படுகண் முழவுக ணிதப்ப” (நகூஉ) என்பர் பின்னும்.

392 - 3. பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவீர் சந்து நீவி புல் முடிந்து விடுமின்—முற்காலம் நன்மையறியாத தீயநிலத்தை வழியறியாமற் போய் மீண்டுவந்த புதியவர்கள் பின்வருகின்றவர்களும் அவ்வாறுபோய் மீளாதபடி பலவழிகளுங்கூடின சந்தியைக் கையாலே துடைத்து அடையாளமாக ஊகம்புல்லை முடிந்திட்டுவைப்பீர்;

நற்கு - நன்கின் விகாரம்.

வி - பு. புலம் - நிலம். ‘நன்கறியாப்புலம்’ என்றதனால், தீயநிலமென்றாயிற்று. புதுவீர் - புதியவர்களாகியநீங்கள். சந்து - சந்தி. நீவல் - நீக்கல் ஊகம்புல் - ஒருவகைப்புல்; வைக்கோல்போல அது வீடுகளின்மேல் வேயப்படும்; “ஊகம் வேய்த்த வுயர்நிலை வரைப்பு” என்பது, பெரும்பாணற்றுபடை, ௧௨௨.

கானம் பல (நகூநு); ஆண்டுக்கல் (நகூக) நட்ட (நகூஅ) கவலை பல (நகூக); அக்கல்லிற்கு மருப்பிசுத்தாத் துணைமின் (நகூக); அப்பொழுது புதுவீர் (நகூஉ), புன்முடிந்திடுமி (நகூந) நெனக்கூட்டுக.

394. செல்லும் தேளத்து—நீங்கள் போம் தேசத்திலே,

வி - பு. தேம் - தேயம்; “செல்லுந் தேளத்துக் குறுதுணை தேடுமின்” என்பது, சிலப்பதிகாரம், இறுதிக்கட்டுரை.

394 - 6 [பெயர்மருவ் கறிமார், கல்வெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த, கடவு ளோங்கிய காடேசு கவலை:]

கல் எறிந்து (௩௧௫) மருங்கு பெயர் அறிமார் (௩௧௬) எழுதிய (௩௧௫) கடவுள் (௩௧௬)—கல்லை இடந்துகொண்டு அதனிடத்தே இவ்வாறேபொருது பட்ட இன்னொன்று அவன்பெயரை உலகம்அறிவதற்கு எழுதிய கடவுள்,

வி - பு. எறிந்து, இடந்துகொண்டு - பெயர்த்து.

395 - 6. நல் அரை மராத் த கடவுள்—நல்ல அரையினையுடைய மராத் திடத்தனவாகிய கடவுள்,

என்றது - மராமரத்தின் நிழலிலே நடட கல்லென்றவாறு.

வி - பு. மரா, மராமரம் - ஆச்சாமரம். மரத்தின் அடியில் தெய்வமாகப் பாவித்துக் கற்களைநட்டுப் பூசித்தலை இக்காலத்தும் காணலாகும். மூன்பு ௩.௮௬ - ம் அடியிலும் ஈண்டும் கூறிய கல், 'வீரக்கல்' என்று பண்டைக் காலத்து வழங்கிவந்ததன்றி, இக்காலத்தும் வீரனென்று வழங்கப்பெற்று ஒருசாரரால் வழிபாடும் செய்யப்படுகின்றது.

396. கடவுள் ஒங்கிய காடு எசு கவலை—அக்கடவுளின் தெய்வத்தன்மை மிக்க தன்கொடுமையாற் பிறகாடுகளையிகழும் பலவழிகளில்,

397 - 8. [ஒட்டா தகன்ற வொன்றாத் தெவ்வார், சுட்டினும் பணிக்குஞ் சுரத்தவப் பலவே:]

397 - 8. ஒட்டாது அகன்ற ஒன்றா தெவ்வார் சுரம் தவ பலவே—நன்னனைப் பொருந்தாதே நீங்கின அவன் எவற்குப் பொருந்தாத பகைவரிருக்கும் அருகிலங்கள் மிகப்பல;

இதனால் இகழூர்ப்பிணிக்கும் ஆற்றல் (எ.உ) கூறினார்.

398. சுட்டினும் பணிக்கும் சுரம்—தத்தம் உயர்களிலேயிருந்து நினைப்பனும் தலைநடுக்குவிக்குஞ் சுரம்,

வி - பு. சுட்டுதல் - நினைத்தல். பணித்தல் - நடுங்குதல்.

399 - 400. டீதம் பாய் கண்ணி தேர் வீசு கவி கை ஒம்பா வள்ளல் படர்ந்திருமெனினே—தன்சொரிகின்ற கண்ணியினையும் டீதரைச்சிதறும் கொடுத்துக்கவிந்த கையினையுமுடைய தனக்கென்று ஒருபொருளும் பேரை நன்னனைநினைத்துச் செல்கின்றேமென்று கூறுவீராயின்,

வி - பு. கண்ணி - தலையிலணிந்துகொள்ளுமலை. கவிகை - கவிந்தகை. படர்தல் - நினைத்தல், செல்லுதல். 'படர்ந்திரும்' என்பதில் இருமென்பது இடைச்சொல்.

401 - 2. [மேம்பட வெறுத்தவவன் ரெஃறினை மூதூர், ஆங்கன மற் றே நம்ம னோக்கே:] நம்மனோக்கு ஆங்கனம் மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் அற்று—நம்மையொக்கும் பரிசிலர்க்கு அப்பகைப்புலம் எல்லாவுர்களினும் மேலாம்படி செல்வமுண்டான நன்னனுடைய பழையாகிய உயர்ந்த ஒழக்கத்தினையுடைய பழையுயர்களை யொக்கும்;

வி - பு. நம் அன்னோர்க்கு-நம்மை ஒத்தவர்க்கு. ஆங்கனம் - அவ்விடம்; மருஉமொழி. வெறுத்த - மிக்க. திணை - ஒழக்கம். ஆங்கனம் மூதூர் அற்று.

403. அசைவுழி அசைஇ அஞ்சாது கழிமன்—இளைத்தவிடத்தே இளைப்பாறி அஞ்சாமற் போவீர்;

வி - பு. பகைப்புலமாதலின், அஞ்சுவாரென்றுநினைந்து இங்ஙனம் கூறினான். ௪00 - ம் அடி முதலியவற்றின்பொருளும் ௧௯௪ - ம் அடி முதலியவற்றின்பொருளும் ஒத்து விளங்கி, நன்னனுடைய மேம்பாட்டைப் புலப்படுத்தல்காண்க.

404 - 5. [புலியுற வெறுத்ததன் வீழ்பிணையுள்ளிக், கலைநின்று விளிக் குங் காண மூழிறந்து:] புலி உற வீழ் தன் பிணை உள்ளி வெறுத்த கலை நின்று விளிக்கும் காணம் ஊழ் இறந்து—புலி பாய்கையினாலேபட்ட தன் பிணையை நினைத்து வெறுத்த கலைநின்று கூப்பிடும் அக்காட்டை முறைமைப்படப்போய்,

வி - பு. உறுதல் - பாய்தல். பிணை - பெண்மான். கலை - ஆண்மான். ஊழ் - முறை. இறத்தல் - கடத்தல்.

406. சிலை ஓலி வெரீஇய செங்கண் மரைவிடை—வில்லின் ஓசைக்கு வெருவின சிவந்தகண்ணையுடைய மரையேறு,

வி - பு. சிலை - வில். 'மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை (ந ந க) என மரையான்விடை இதில் முன்னும் கூறப்பெற்றுள்ளது.

407. தலை இறம்பு கதழும் நாறு கொடி புறவின்—முற்பட்ட குறுங் காட்டிலே விரைந்தோடும் நாறுகின்ற கொடியையுடைய காட்டிடத்து,

வி - பு. தலை - முன்.

408 - 9. வேறு புலம் படர்ந்த ஏறு உடை இனத்த வளை ஆன் தீம் பால்—வேற்றுப்புலங்களிலே சென்றுமேய்ந்த ஏற்றையுடைய நிரையிடத் தனவாகிய சங்குபோல் வெள்ளிய பசுக்களின் இனிய பாலே,

வி - பு. வேற்றுப்புலம் - வேறிடம். ஏறு - இடபம். நிரை - பசுக்கூடம். வளை - சங்கு.

409 - 10. மிளை சூழ் கோவலர் வளையார் உலப்ப தருவனர் சொரிதலின்—நிரையைக் காவல் சூழ்கின்ற இடையர் வளையினையுடைய மகளிர் மனமகிழும்படி கொண்டுவந்து சொரிகையினாலே,

வி - பு. மிளை - தலைக்காவல்

411 - 2. பலம்பெறு நசையொடு பதிவயிற் தீர்ந்ததும், புலம்புசேண்கலப் புதுவி ராகுவீர்:] பலம் பெறு நசை யொடு தும் பதிவயின் தீர்ந்த புலம்பு சேண் அகல புதுவீர் ஆகுவீர்—பலத்தைப்பெறவேண்டுமென்னும் ஆசையுடனே தும்முடைய ஊரினின்றும் போந்த வருத்தம் விட்டுநீங்குகையினாலே விருந்தாந்தன்மையை யுடையிராகுவீர்;

வி - பு. பலம் - பிரயோசனம். பதி - ஊர். புலம்பு - வருத்தம். சேண் - நெடுந்தூரம். சொரிதலின், புதுவீர் ஆகுவீரென்க.

413 - 6. [பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன, தகர்விரவு தருவை வெள்ளையொடு விரைஇக், கல்லென் கடத்திடைக் கடலி னிரைக்கும், பல் யாட்டினநிரை:] பகர் பல விரவு நெல்லின் அரி அன்ன தகர் விரவு தருவை வெள்ளையொடு விரைஇ கல்லென் கடத்திடை கடலின் இரைக்கும் பல் யாட்டு இன நிரை—பண்டம்வீற்ற பலவுக்கூடும் நெல்லினரிசியை யொத்

தனவாகக் கிடாய்விரவுகின்ற செம்மறித்திரன் வென்யாட்டுடனேகலந்து
கல்லென்சின்ற ஓசையையுடைய காட்டிடத்தே கடல்போலையொலிக்கும்
பல யாட்டின் இனங்கனையுடைய திரள்களிலே,

பகர்வெல், வினைத்தொகை.

வி - பு. பசுந்தல், விற்றல். பல விரவு - பலநிறமுள்ள நெற்கள்கலை
ந்த. தகர் - ஆண் ஆடு. தருவை - செம்மறியாடு. வென்றை - வெள்ளாடு.
கடம் - காடு. பலநிற நெற்களின் தொகுதி பலநிறமுள்ள ஆட்டின் தொகு
திக்கு உவமை.

416. எல்லினிர் புகினே—இராக்காலத்தை யுடையிராய்ச் செல்லின்,
மனத்தே அக்காலத்தைக் கருதுதலின், உடைமையாயிற்று.

வி - பு. எல் - இராத்திரி.

417. பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவீர்—பாலும் பாற்சேர
றும் துமக்கென்று சமையாமல் தமக்குச் சமைந்திருந்தவற்றைப் பெறுகுவீர்;

வி - பு. 'பண்ணாது பெறுகுவீர்' என்பதற்குச் செய்திருக்கும் பொ
ருள் மிக்க இனிமையென்று, "தமக்கென் றுலையேற்றார்" என்னும் பூசாரகீ
தோவையின் கருத்தை நினைப்பிக்கின்றது. 'பாலும் விதவையும்' என்றும்
பாடம்.

418. தும்மயிர் அடக்கிய சேக்கை அன்ன—மெல்லிய தலைமயிரினை
யுடைய சேணமிட்ட படுக்கையையொத்த,

வி - பு. தும் - பஞ்சின்துனியாகலின், மெல்லியதற்காயிற்று. சேணம்-
படுக்குமெத்தைக்குரிய பொருள்கள ஐந்தனுள் ஒன்று; "சிறுபூனை செம்
பஞ்ச வெண்பஞ்ச சேண, முறுதுவி சேக்கையோ ரைந்து" என்பதனா
லறிக.

419. மெய் உரித்து றுயற்றிய மதி அதள் பள்ளி—ஆடுகளின் மெய்
யையுரித்து ஒன்றாகத்தைதத வார்மிதித்த தோற்படுக்கையிலே,

வி - பு. அதள் - தோல். "மான்றேற் பள்ளி மகவொடு முடங்கி"
(பெரும்பா. அக) என வேறிடத்து மான்றேற்படுக்கை கூறப்பெற்றுள்ள
தாயினும், இஃது இடையரிருப்பிடமாதலின், ஆட்டுத்தோலென்றார்.

420. தீ துணையாக சேந்தனிர் கழியின்—கொடியவிலங்குகள் வாரா
தபடி இடையர் ஒளித்த நெருப்புத் துணையாகத் தங்கிப் போவிர்;

வி - பு. சேந்தனிர் - தங்கினீராய். பள்ளியில் தங்கினீராய்.

421 - 2. கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின் கொடுவில் கூளியர்
கூவை காணின்—கூப்பிடாத அவ்வெல்லையைக் கூடவாநிற்கும் கூரிய நல்ல
அம்பினையும் கொடியவிலவீனையுமுடைய நாடுகாக்கும் வேடருடைய திரளைக்
கண்டிராயின், அவர்களுக்கு,

வி - பு. கடக்குமென்றதனால், கூப்பிடாத எல்லையைக் கூடவாநிற்கு
மென்று பொருள்செய்தார். கூப்பிடு - கூப்பிடுதூரம். திருமுருகாற்றுப்படை
யில், "வேறுபல் லுருவிற் குறும்பல் கூளியர்" என்புழி, கூளியரென்பதற்

ருசு சேவித்தது நிற்போரென்று பொருள்செய்திருக்கின்றனர். கூவையென்பது திரளென்னும் பொருளில், “புலவுவிற பொலிகூவை” (சுசு) என மதுரைக்காந்தியிலும் வந்தளளது. ‘கூடல வம்பிற கொடுவிற கூளியா, என்னும் இந்த அடி, புறநாறுநிலம், உட-ம பாட்டிலும் காணப்படுகின்றது.

423-4. படியோர் தேயசத பணிவு இல ஆண்மை கொடியோள் கணவன படாநதிரும் எனினே—தனனை வணங்காதாரை அழித்த தாழ்ச்சியல்லாத பகைவரையாளுந் தன்மையினையுடைய நன்னனைநினைத்தபு போகின்றோமென்று கூறின,

கொடியோளகணவன - கொடியினையுடையோள கணவன. இத்தொல் அவன் றிறவி கறபும்குதி கூறினா இது நன்னென்னும் பொருட்டாய் நின்றது

வி - பு. படியோர் - படிதல்லாதவாகள், பகைவா. ஆண்மையை யுடைய கணவனெனக் கல்விமுதலியவற்றிற்கு அறிகுறியாகக் கொடுக்க டுவதுபோலக் கறபுடைமைக்கும், கொடியுண்டென்று ‘கொடியோள்’ என பதற்கு இங்குச் செய்திருக்கும் பொருளால் தெரிகின்றது ‘கொடியோள் கணவன’ என்னும் தொடரொழி இங்குக் இடிகுறிப்பெயர் மாததிரையாய நன்னென்னும் துணையாய் நின்றது பொருட்டாய - பொருளையுடையதாய்

425-6 தடியும் கிழங்கும் தண்டினா தீஇ ஒம்புநா அல்லது உடறறு நா இல்லை—தகைகளையும் கிழங்குகளையும் தும்மை நலிந்து தின்னப்பண்ணிப் பாதுகாப்பாரல்லது வருத்தவார்களிவலை; அவற்றைறுகாநது,

வி - பு. தண்டிதல் - அலைக்கல் தீஇ - தந்து

427 ஆங்கு வியம் கொணர்நீ—அவலிடத்து அவர் போகச்சொன்ன வழியை துமக்கு வழியாகக் கொண்டுபோவீர்;

வி - பு. வியம் - ஏவல்.

427 அது அசன் பண்பு—அக்காட்டினதன்மை அதன்மைதராயிருக்கும்;

428 தேம பட மலாநத மராஅ மெல் ஆணரும்—தீதுண்டாக மலாநத மராவின்து மெல்லிய பூங்கொத்தும்,

வி - பு. மரா - மராமரம்.

429. உமயல் அகைத்தல் ஒள முறி யாவும—யானைமுறித்த ஒளரிய தளர்களுையுடைய யாம பூவும்,

வி - பு. அகைத்தல் - ஒடித்தல். யாமபூ - யாமரத்தின் பூ யா - ஒரு மரம்; இத்தனை யானைகள் பிளந்துண்ணுதல் இயல்பு யா, ஒரு மரமாதல், “யாமரக்கிளவியும் பிடாவுந் தளாவு, மாமுப பெயருமெல்லெழுத்து மிகுமே” (தொல் உயிர கு உள்) எனபதனாலும், யானைகள் பிளந்துண்ணுமென்பது, “உறங்கால் யானை யொடித்ததுண்டெடுசிய, யா அவர்நிழற் றஞ்சும்”, “பிடி பசிகளை இய பெருங்கை வேழ, மெனசினை யாஅம் பிளக்கும்”, “களிற்றுதன், உயங்குடை மடப்பிடி வருத்த னோனது, நிலையா யாஅந் தொலையக் குத்தி, வெண்ணா கொண்டுக்க சுவைத்து’ (துழந்தொகை. உடஉ, ௨௭, ௩௦) எனபவற்றாலும் விளங்கும்.

430-31. [தளிரொடு மட்டைந்த காமர் கண்ணி, திரங்கு மர னூரிற்
பொலிய குடி:]—திரங்கு மரல் நாரில் தளிரொடு மட்டைந்த காமர் கண்ணி
பொலிய குடி—உலர்ந்த மரல் நாரிலே தளிர்களோடே நெருங்கக்கட்டின
விரும்பமருவின கண்ணியை அழகுபெறச் சூடி,

வி - பு. மரல். இக்காலத்து மருளென்று வழங்கப்படுகின்றது. அதன்
நாரால் பூவைத்தொடுத்து மாலே கடவுதலை, “மரல் வகுந்து தொடுத்த செம்
பூவ கண்ணி” (புறநா. ௨௬௪) என்பதனாலறிக.

432. முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென—பருக்கையை யுடைய
மேட்டுநிலத்திடம் விண்ட சிறுவழி மழைபெய்து குளிருகையினாலே,

433. உண்டளிர் ஆடி கொண்டளிர் கழிமின்—அநீரைக்குடித்துக்
குளித்து வழித்து முகந்துகொண்டு போமின்;

வி - பு. முரம்பு, பருக்கைக் கற்களாலாகிய மேட்டுநிலமென்பது,
“கற்க னெருங்கு மிடமுரம்பு பாகும்” (உரிநொல் நிகண்டி, இடப்பெயர்.
௧௪) என்பதனாலும் விளங்குகின்றது.

434-6. [செவ்வீ வேங்கைப் பூவி னன்ன, வேய்கொ ளரிசி மிதவை
சொரிந்த, சுவல்விளை நெல்லி வைவரையம புளிங்கூழ்:]

செவ்வீ வேங்கை பூவின் அன்ன அவரை—சுவந்த பூக்களையுடைய வேங்
கைப்பூவினைப்பொத்த நிறத்தையுடைய அவரைவிதை,

வேய் கொள் அரிசி—மூங்கில் தன்னிடத்தே கொண்ட அரிசி,

சுவல் விளை நெல்லின் அரிசி—மேட்டுநிலத்தேவிளைந்த நெல்லினரிசி,

சொரிந்த மிதவைப் புளியங்கூழ்—இவற்றைப் புளிக்கரைத்த உலையிலே
சொரிந்துஆக்கின துழைந்த புளியங்கூழை,

வி - பு. வேங்கைப்பு - வேங்கைமரத்தின்பூ. அவரை விதைக்கு வேங்
கைப்பூ உவரை. வேய்கொள் அரிசி - மூங்கில் நெல்லின் அரிசி. சுவல் -
மேட்டுநிலம்; “வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்” என்பது, புறநா
றாறு, ௧௨0. “கவைக்கதிர் வரகி னவைப்புறு வாக்க, ருதெரு மறுகிற் போ
தொடு பொதுளிய, வேளை வெண்பூ வெண்டயிர் கொளீஇ, யாய்மக ளட்ட
வம்புளி மிதவை, யவரை கொய்புந ராச மாந்துந், தென்னம் பொருப்பன்”
(புறநா ௨௧6) என்பதிலும் இங்குணமே ஒருவகைப் புளியங்கூழ் கூறப்பெற்
றிருக்கல் காண்க.

437. அற்கு இடை உழந்த தும் வருத்தம் வீட—இராக்காலத்துக் காட்
டிடத்துப் பகற்பொழுதுவந்த தும்வருத்தம் போம்படி,

வி - பு. அற்கு - அல்லுக்கு; இராக்காலத்திற்கு. இடை - இடம்;
காட்டிடம்.

438-9. [அகலு ளாங்கட் கழிமிடைத் தியற்றிய, புல்வேய் குரம்பைக்
குடிதொறும் பெறுகுவீர்:] ஆக்கண் அகலுள் கழி மிடைந்து இயற்றிய புல்
வேய் குரம்பை குடிதொறும் பெறுகுவீர்—அவ்வீடத்து அகன்ற ஊரிடத்
துக் கழிகளால் தெற்றிப்பண்ணின புல்லான்வேய்த் குடில்களிலிருக்கும்
குடிகடோறும் பெறுகுவீர்;

கூழை அற்குப் பெறுகுவீரென்க

வி - பு. அகலுள் ஊரென்பது, “அகலுள் பதியே, கோட்டம் வசதி, தாவள நியமம், வாழ்க்கை தண்ணடை, மருதநிலத் தூர்ப்பெயச்” (தீவாகாய்) என்பதனாலும் விளங்கும். தெற்றி - இறுக்கக்கட்டி. குரம்பை, குழல் - குடிசை. குடிகள் - குடியிருப்போர்.

440 - 43. [பொன்னறைத் தன்ன துண்ணே ரரிசி, வெண்ணெறிந் தியற்றிய மாக்க ணமலை, தண்ணெ னுண்ணிழு துள்ளீ டாக, வசையினிர் சேப்பி னல்கலும் பெறுதவீர்:]

443 அசையினிர் சேப்பின்—இளைப்பாறி அல்லிடத்தே சிலநாள்த் தக் குவராயின்,

440 - 41. பொன் அறைத்தன்ன நுண் ணேர் அரிசி வெண் எறித்தா இயற்றிய மா கண் அமலை - பொன்னை நறுக்கினாலொத்த துண்ணிய ஒத் * அரிசியை வெள்ளையெறிந்தாக்கின கரிய இடத்தை யுடைய சோற்றுத்தடியை,

வி - பு. ‘பொன்னறைத்த துண்ணேரரிசி’ என்றது, தினையரிசியை; “நன்பொ னன்ன புளிமுதீ றேனல்” (ஐங்குறு. உகட) என்பதனாலும் தினைக்குப் பொன் உவமையாதல் உணரப்படும். வெண் எறிற்று - வெள்ளை நிறமுள்ள அரிசிகளை எடுத்தெறித்து. அமலை. கம - சோர்நகண்டை.

442 - 3. தண்ணென் துண் இழுது உள்ளீடாக அலகலும் பெறுதவீர்— தண்ணென்ற துண்ணிய பெய்விழுதை உள்ளையிட்டுண்ணும்படி நாடோறும் பெறுதவீர்;

வி - பு. உணவு வகையில், உள்ளீடென்றும் மேலீடென்றும் இரு வகையுண்டு; உள்ளீடு - ஒன்றன் உள்ளே வைத்து உண்ணப்படுவது; மேலீடு - ஒன்றன் மேலேயிட்டு உண்ணப்படுவது; மேலீடு கண்ணுறையென்றும் வழங்கும்; “புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறையாக” (புறநா. ௧௧, என்ப தலைநிக வேபாலைகூகி டியென்று இக்காலத்துவழங்கப்படுவது மேலீடே.

444. விசயம் கொழித்த புழி அன்ன—கருப்புக்கட்டியைக் கொழித்த பொடியையொத்த,

வி - பு. விசயங்கொயிக்க பயி - சாக்கரை.

445. உண்ணுநர் தடுத்த இடி துண் தவணை—தன்னை துகர்வாரை வேறொன்றை துகராமல் தடுத்த இடித்தலால் துண்ணிதாகிய தினைப்பிண்டி யோடு,

சேப்பின் தவணையோடே அமலையை இழுது உள்ளீடாக அல்கலும் பெறுதவீரென்க.

வி - பு. தவணை. தினைப்பிண்ட உகினைமா.

தவணையோடென ஒடு விகிள்ள.

446 - 7. நொய் மர விறகின் றென்கிழி மாட்டி பனி சேண் நீக்க இனிது உடன் தஞ்சி—நொய்ய மரமாகிய விறகாலாக்கின கடைக்கொள் ளியை எரித்துப் பனி விட்டுநீங்கும்படி இனிதாகச் சேர்த்துஞ்சி,

வி - பு. நொய்ய - மெல்லிய,

448 புலரி விடியல் புள் ஒர்த்து கழியின்—இராக்காலம் நீங்குதலை யுடைய விடியற்காலத்தே நிமித்தம்பார்த்துப் போவிர்;

புன்னோர்த்தென்றதற்குப் புட்களின்குரல் கேட்டுப் போவீரென்றமாம்.

வி - பு. நிமித்தம் - பகழிசுருணம். புட்களின்குரல் - கொழிமுதலிய வற்றின் குரல்.

இத்துணையும் கானமும், காணத்து ஆற்றினது நன்மையும், அசையுந் புலமும், வல்சியும் சேரக்கூறினார்.

449. புல் அரை காஞ்சி—பூற்கென்ற அரையினையுடைய காஞ்சிமரத் தினையும், புணல் பொரு புதவின—நீர்வந்துபொருகின்ற அறுகுகளையும்,

வி - பு. பற்கென்ற - மஞ்சள்நிறமும் வெள்ளைநிறமுங்கலந்தநிறமுன்ன. புதவு, அறுகு - அறுகம்புல்.

50. மெல் அவல்—மெல்லிய விளைநிலங்களையும்,

வி - பு. அவல் - பள்ளம்; விளைநிலத்திற்காயிற்று; ஆகுபெயர்.

450-53. [இருத்த லூர்தொறு நல்லியாழ்ப், பண்ணுப்பெயர்த் தன்ன காவம் பள்ளியும், பண்ணு ணிற்பினுஞ் சேத்தனிர் செலினு, நன்பல வுடைத்த தவன் நண்பனை நாடே:]

451. காவும—பொழில்களையும்,

452. பள்ளியும்—இடைச்சேரிகளையுமுடைய,

வி - பு. பள்ளி-முல்லநிலத்தூர்; இது, “தெய்வ முணவே” (தொல். அகத். கு. கஅ) என்பதன் விசேடஉரையால் அறியலாகும்.

453. அவன் தன் பனை நாடே—நன்னனுடைய குளிர்ந்த மருதநிலத் தையுடைய நாடு,

452, 50. பல்நாள் நிற்பினும் சேத்தனிர் செலினும் இருக்க லூர்தொ றும்—பலநாள் நிற்பினும் ஒருநாள் தங்கிப்போயினும் நீர் துகர்த்தற்குக் குடிநீங் காதிருந்த லூர்க்கன்தோறும்,

நல்லியாழ் (சடு0) பண்ணு பெயர்த்தன்ன (சடுக) நன் பல வுடைத்து (சடு௩)—நல்ல யாழின்பண்ணை மாறிவாசித்ததன்மையவாக நன்றாசிய பல பொருள்களை யுடைத்து;

வி - பு. நீர் துகர்த்தற்கு நன்பலவுடைத்தென்க.

காஞ்சிமுதலியவற்றை உடையநாடு லூர்தோறும் நன்பலவுடைத்தென்க.

பண் ஒன்றையொன்று ஒவ்வாது இனிதாயிருக்குமாறுபோல துகரும் பொருள்களும் ஒன்றையொன்றொவ்வா, இனிமையுடையவென்றார்.

வி - பு. யாழின் பண்ணை மாறி வாசிக்கக்கேட்டல் பலபொருள்களின் துகர்ச்சிக்கு உவமை; கூத்தனுக்குத் தெரிந்ததாகலின், பண்ணுப்பெயர்ச்சி உவமைகூறப்பெற்றது.

454-5. கண்பு மலி பழனம் கமழ துழைஇ வலையோர் தந்த இரு சுவல் வானை—கண்புகெருவகின் மருதநிலத்தைப் புக்கள் நாறவினைத்து ஆராய் ந்து வலையைவீசுவார் கொண்டுவந்த பெரிய கழுத்தினையுடைய வானைத் தடியை,

வி - பு. கண்பு - ஒருவகைக் கோரை; இது நீரிலுண்டாவது; “சூழ நீர் பொலிந்த கண்ணகன் பொய்கைக், களிற்றமாய் செருந்தியொடு கண்ப மண் றார்தா” (மதுரைக்காந்தி, களக - ௨) என்பதனாலும், “கண்பகத்தின் வாரணமே” (தேவாரம்) என்பதனாலும்.

458 - 8. நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில் பிடிக்கை அன்ன செங்கண் வரால் துடிக்கண் அன்ன குறையொடு விரைஇ—ஒரிடத்தில் நிலை பெற நிற்றலையுடையோரிட்ட நெடிய கயிற்றையுடைய தூண்டில்பட்ட பிடியின் கையையொத்த சிவந்தகண்ணையுடைய வராலினது துடியின்கண்ணையொத்த தடியோடேகலந்தா,

வி - பு. பிடிக்கை - பெண்யானையின்கை; இது வரால்மீனுக்கு உவமை. துடி - உடுக்கை. குறை, தடி - குறைத்த தசைத்துண்டம்.

459. பகன்றை கண்ணி பழையர் மகளிர்—பகன்றைப்பூவாற் செய்த கண்ணியையுடைய கள்விற்கும் விலையருடைய மகளிர்,

வி - பு. பகன்றைக்கண்ணி - சிவதைக்கொடியின் பூவாலாகிய மலை; “பகன்றை பலாசும் பல்பூம் பிண்டி” (குறிஞ்சிப்பாட்டு, அஅ) என்பதனாலும் இது விளங்கும் பழையர் - கள்விற்போர்.

460 - 62. ஞெண்டு ஆடு செறவில் தராய்க்கண் வைத்த விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ வளம் செய் வினைஞர் வல்சி நல்க—ஞெண்டு கள் ஆடித்திரியும் செய்க்கு அருகில் மேட்டுநிலத்தேயிட்ட மலையையொத்த போர்களை அடியிலேவழி அழித்துக் கடாவிட்டு வளப்பந்தையுண்டாக்கும் உழவர் நெல்லை முகந்துதராநிற்க,

வி - பு. ஞெண்டு - ஞண்டு. செற, செய் - நன்செய். விலங்கல் - மலை; இது நெற்போருக்கு உவமை; “வரைக ளொப்பன போரொழுக் கியபுரி வரையின், அருவி யொப்பன சுற்றுபா கடுபுகை யவைவரும், கருமு கிற்குல மொப்பன தீங்கழைக் கரும்பின், திரள வற்றினைச் சூழ்ந்தகா டொப்பன செறிந்த” (சீகாளைத்தீபராணம், நக்கீரர். ௧0) என இவ்வவமையைப் பின்பற்றி ஸ்ரீ சீவாழ்வாராகாசல்வாமிகள் நெற்போரைக் கூறியிருக்கும் அழகு மிகப்பாராட்டற்பாலது. வல்சி - உணவு; நெல்லுக்காயிறு; ஆகுபெயர்; ‘நாடுபடு வல்சியும்’ என்றார்முன்னும்; சுஅ.

463. துளக்கு தசம்பு வாக்கிய பசும்பொதி தேறல்—களிப்புய்குதியால் அசையும் மிடாலினின்றும்வார்த்த பசிய முனையாவாக்கின கட்டெளிவை,

வி - பு. கள்வைத்திருக்கும் பாண்டமும் களிப்புய்குதியால் அசையுமென்பதை, “தசம்பு துளங்கிருக்கை” (பதீற்றுப்பத்து, ச2) என்பதனாலும், ‘தன் களிப்புய்குதியால் தன்னை உண்டாருடல்போல அத்தசம்பிருந்து ஆடும்படியான இருப்பு’ என்னும் அதன் உரையாலும் அறிக கள் பல வற்றால் ஆக்கப்படுமாயினும் ‘பசும்பொதித் தேறல்’ என்றதனால், முனையாவாக்கின கள்ளென்றார். முனை - நென்முனை முதலியன.

464. [இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவீர்:] ஞாயிற்று இளங்கதிர் களங்கன் தொறும் பெறுகுவீர்—ஞாயிற்றினது இளைய கதிர்களை நிகர்த்தால்திலே களங்கடொறும் பெறுகுவீர்;

வினைஞர் வல்சிரல்காநிற்கப் பழையர்மகளிர் வினைஇத் தேறல்நல்காநிற்கப் பெறுகுவிர் என்க.

வி - பு. “இனங்கதிர் ஞாயிறென்றூந் தேற்றத்தது” (மணிமேகலை, பதி. ௧) என இவ்வாக்கியம் வேறிடத்தும் வந்துள்ளது. பழையர்மகளிர் கூத்தர்க்குவார்க்குங்கள்விலையாக உழவர் அம்மகளிர்க்கு நெல்லையுணக்கின்றனர்.

465 - 8. [முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு, வண்டுபடக் கமழும் தேம்பாய் கண்ணித், திண்டேர் நன்னற்கு மயினி சான்மெனக், சண்டோர் மருள:]

466 - 8 வண்டு பட கமழும் தேம்பாய் கண்ணி தின் தேர் நன்னற்கும் ஆடுனி சான்மென கண்டோர் மருள—வண்டுபடியும்படி நாரும் தேன். சொராத கண்ணியினையும் திண்ணிய தேரினையுமுடைய நன்னலுக்கும் உணவாதற்கமையுமென்று கண்டோர்கள் மருளும்படி,

வி பு. தேம் - தேன். கண்ணி - இங்கே தலையிலணிந்துகொள்ளுமலை. நன்னற்கும், உம்மை - உயர்வு சிறப்புப்பொருளது. சான்மென = சாலுமென.

465. முள் அரித்து இயற்றிய வெள்ளரி வெண்சோறு—முள்ளைக் கழித்துஆக்கின கொழுப்பால் வெள்ளியநிறத்தையுடைய தடிகளையிட்ட வெள்ளிய சோற்றை,

வெள்ளிய நிறத்தையுடைய தடிகளை வெள்ளரியென்றார்; ஆகுபெயராக்கி.

மருள இயற்றியவென்க.

வி - பு. அரி - அரிந்த தசைத்துண்டங்கள். இவற்றோடுகூட்டிச் சோறு ஆக்கப்படுதல், “வாண்சோற் றமலை பாண்கடும் பருத்தம்” (புறநா. ௨௩) என்பதனாலும் தெரிகின்றது.

468. கடும்பு உடன் அருந்தி—தும் சுற்றத்துடனே யுண்டு,

469, 70. எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ் மருதம் பண்ணி அசையினிர் கழியின்—எருத்தையடிக்கின்ற உழவரோசையோடே கூடும்படி நல்லயாழை மருதத்தையாசித்து இளைப்பாறிப் போவீர்;

வி - பு. களமர் - களத்தே தொழில்செய்பவர். மருதம் - காலப்பண்; இது, “யாழோர் மருதம் பண்ணக் காழோர், கடுங்களிறு கவளக் கைப்ப” (மதுரைக்காஞ்சி, ௬௫௮ - ௯) என்னும் வைகறைவாணியாலும் அறியப்படுகின்றது.

இத்துணையும் நாடுபெவல்சியும் அசையுந்புலமும் சேரக்கூறினார்.

471 - 3. வெள் நெல் அரிநர் தண்ணுமை வெளி இ செங்கண் எருமை இனம் பிரி ஒருத்தல் களை செல்ல முன்பொடு கழ்ந்து வரல் போற்றி—வெள்ளிய நெல்லையறுப்பார் கொட்டின பறையோசைக்கு வெருவிச் சிவந்த கண்ணையுடைய எருமைத்திரைப் பிரிந்தகடா ஆரவாரிக்குஞ் செவ்வியையுடைய வலியோடே தம்மேல் விரைந்து வருதலைப் பேணி,

வி - பு. “வெண்ணெல் லரிநர் தண்ணுமை வெளி இ” என்னும் இவ்வடி, புறநா. நூறு, ௩௨௮ - ம் செய்யுளில் முதலடியாகவும் காணப்படுகின்றது.

474 - 5. வளை கலம் திசிரியின் குமிழி சுழலும் துனை செலல் தலைவாய் ஒலிந் த வரிக்கும்—குயவன்வளைகின்ற மட்கலத்திற் சக்கரம்போலக் குமிழி சுழன்றுதோன்றும் விரைந்தசெலவீனையுடைய வாய்த்தலையில் ஒழிவின்றி ஒடும் யாறு (சஎசு),

வி - பு. மண்கலம் - மண்ணாற்செய்யப்படும் பாண்டம். வளைகலத்திசிரி - குயவனுடைய சக்கரம். தலைவாய், வாய்த்தலை - வாய்க்காலின் தலைப்பு; "காவிரிப் புதூரீர்க் கடுவரல் வாயத்தலை, ஒலிந் தொலிக்கு மொலியே யல்லது" (சிலப்பதீ. நாகொண். ௧0௮ - ௯) என்றவிடத்து, 'ஒலிந் தொலிக்குமொலி' என்பதற்கு, 'வாய்த்தலைக்கிட்ட கதவின் மீதெழுந்து குதிக்கின்றன அப்புதுப்புனலொலி' என்று பொருளுழுதினர், அடியாக் கீதநல்லாரீர்.

476 - 7. காணார் வயாஅம் கட்டு இன் சேயாற்றின் யாணர் ஒரு கரை சொண்டளிர் கழிமின்—காண்பார்விரும்பும் கட்கினிய சேயாற்றினது புது வருவாயையுடைய ஒருகரையை வழியாகக்கொண்டு போலிர்;

வயாம் - ஈற்றுமிசையுதரம் மெய்யொடுக்கெட்டது. சேயாறு - அல்வி யாற்றின் பெயர்.

வி - பு. வயா - விருப்பம்; "வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம்" (தொல். உரி. எக) கட்டு - கண்ணுக்கு. யாணர், புதுவருவாய் - புதுவரும்படி. ஈற்றுமிசையுதரம் - 'வயாவும்' என்பதிலுள்ள உதரம்; மெய் - வகரமெய்; "செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு, மெய்யொடுக் கெடு மே யீற்றுமிசையுதர, மவ்விட னறித லென்மனார் பலவர்" (தொல். வினை. சக) என்பது இதற்கு விதி.

478 - 87. [நிதியத் தஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற், பதியெழுவறியாப் பழங்குடி கெழீஇ, வியலிடம் பெருஅ விழுப்பெரு நியமத், தியாநெனக் கிடந்த தெருவிற் சாநென, விகழுநர் வெருஉங் கவலை மறுகிற், கடலெனக் காரென வொலிக்குஞ் சும்மையொடு, மலையென மழையென மாட மோங்கித், துனிதீர் காதலி னினிதமர்ந் துறையும், பனிவார் காவிற் பல்வண்டி யரு, நனிசேய்த் தன்றவன் பழவிநன் மூதூர்:]

486. பல் வண்டு இயிரும் பனி வார் காவின்—பலவண்டுகளொலிக்கும் குளிர்ந்த கெடிய பொழில்களையும்,

482, 478. இகழுநர் வெருஉங் நிவந்தோங்கு வரைப்பின்—நண்ணை இகழ்ந்திருப்பார் அஞ்சும் மகவோங்கு மதிலையும்,

வி - பு. நிவந்தோங்கு, ஒருபொருட் பன்மொழி.

சாநென (சஅக) கெழீஇ (சஎக) கடலென காரென ஒலிக்கும் சும்மையொடு (சஅக) வியல் இடம்பெரு விழு பெரு நியமத்து (சஅ0)—திருகாளென்னும்படி மாந்தர் பொருந்திக் கடலெனக் காரென ஒலிக்கும் ஆரவாரத்தோடே திரிதாற்கு அகன்ற இடம்பெருத சீரியபெரிய அங்காடித்தெரு வினையும்,

வி - பு. சாறு - திருவிழா. திருவிழாவிற்கு பலரும் கூடுதல் இயல்பு. அங்காடித்தெரு - கடைதெரு.

482. கவலை மறுகின்—பல கவர்த்தன்மையையுடைய குறத்தெருக் களையும்,

பதி எழவு அறியா பழங்குடி (சஎக) துணி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும் (சஅடு) மாடம் மலையென மழையென ஒங்கி (சஅச)— ஊரினின்றும் போதலையறியாத பழையகுடி வெறுப்பில்லாத விருப்பத்தோடே நன்றாதல்பொருத்தியிருக்கும் மாடங்கள் மலையென மழையென ஒங்குகையினாலே,

வி - பு 'பதியெழுவறியாப் பழங்குடிசெழீஇயபுகார்' என ஈண்டுள்ளசொல்லும் பொருளும் அமைந்தவாக்கியமொன்று சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றது; (மங்கல.)

481 யாறென கிடந்த தெருவின்—யாறென்னும்படி கிடந்த பெருந்தெருவினையும்,

இரண்டெருங்கின் மாடமும் தெருவும் யாறும் கரையும் போன்ற வென்றார்.

வி - பு. தெருவுக்கு யாறு உவமை; "ஆறு கிடந்தன்ன அகனெடுந்தெரு" என்பது, நெடுநல்லாடை, ௩0; "நீத்தியாற் றன்ன நெடுங்கண்வீதி" என்பது பெருங்கதை.

நிதியம் தஞ்சும் (சஎஅ) அவன் பழுவிறல் மூதூர் ஊரி செய்ததன்று (சஅஎ) —தூவினையும் மதிலினையும் நியமத்தினையும் மறுகினையும் தெருவினையுமுடைய, பொருட்டிரடங்கும் அவன் பழைய வெற்றியையுடைய மூதூர் மிகவும் தூராதன்றென்க

வி - பு. "துஞ்சீ ணிதியது சுரமை யென்பவே" (குளா. நாட்டு. ௧) 'நிதியத்துஞ்சும்' என்பது, பாகதத்துள் தற்பவத்திற்கு உதாரணமாகக்காட்டப்பட்டது

இது மூதூர்மலை (௧௩) கூறிற்று.

488 - 9. பொருந்தா தெவ்வர் இருந்தலை துமிய பருந்து பட கடக்கும் ஒள் வான் மறவர்—நன்னனைப்பொருந்தாத பகைவருடைய கரிய தலைகள் துணியப் பருந்துகள்படியப் போரைவெல்லும் ஒள்ளியவானையுடைய மறவர்தம்முடைய,

வி - பு. இருமை - கருமை. துயித்தல் - தண்டமாக்கல் பருந்துகள் படிவது, புலாலை உண்பதற்கு. மறவர் - வீரர்; மறம் - வீரம்

490 - 91. கருகடை எடுக்கம் சாத்திய புதவின் அருங்கடி வாயில் அயிராது புகுமின்—கரிய காம்பினையுடைய வேலைச்சாத்திவைத்துக் காத்திருக்கின்ற பல தெற்றுவாசல்களையுமுடைய அரிய கோபுரவாயிலை ஐயுறமற்புகுவிர்;

வி - பு. கடை - காம்பு. புதவ - கதவு; தெற்றுவாசலென்பது, இக்காலத்துத் திட்டிவாயிலென வழங்கும்.

492 - 5. [மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர், வெல்போர்ச் சேஎய் பெருவிற ஊள்ளி, வந்தோர் மன்ற வளியர் தாமெனக், கண்டோ ரெல்லா மமர்ந்தினிதி னேக்கி:]

492, 495. மன்றில் வதியுநர் சேண் புலம் பரிசிலர் கண்டோரெல் லாம்—அம்பலவதனிலே தவருவாராகிய தூரியநிலங்களினின்றும் வந்த கூத் தர்முதலியோராய் தும்மைக்கண்டோரெல்லாம்,

வி - பு. அயலிடங்களிலிருந்துவந்த பரிசிலர் பொதுவிடங்களில தக் குவது மரபாதலின், 'மன்றில் வதியுநர்' என்றார். சேண்புலம் - நெடுஞ்சூர மானஇடம். பரிசிலர் - பரிசில் பெறுதற்குரியவர்.

அளியர் தாம் (சகக) வெல் போர் சேஎய் பெரு விறல் (சகக) மன்ற (சகக) ஊள்ளி (சகக) வந்தோரென (சகக) அமர்ந்து இனிதின் நோக்கி (சகக)—இவ்வளிக்கத்தக்கவர்தாம் வெல்லும்போரைவல்ல முருகனைப்போ லும் நன்னனைப் பரிசிலர்க்குங் கொற்றமாகநினைத்து வந்தோரென்றுகருதி முகம்பொருந்தி இனிதாகப்பார்த்து,

வி - பு. அளிக்கத்தக்கார் - பாதுகாக்கத்தக்கவர். சேய் - முருகக்கட வுள்; என்றது அக்கடவுள்போன்றநன்னனை அமர்ந்து - பொருந்தி. மன்ற - நிச்சயமாக.

496 - 7. [விருந்திறை யவரவ ரெதிர்கொளக் குறுகிப், பரிபுலம் பலைத் ததும் வருத்தம் வீட:] பரி புலம்பு அலைத்த வருத்தம் வீட அவர் விருந்து தும் இறை எதிர்கொள அவர் குறுகி—தரிதகலாணுண்டான தனிமை வருத்தின வருத்தம் போம்படி அவ்விடததோர் விருந்தாய் நீங்குதற்குதலை எதிரேற் றுக்கொள்கையாலே அவர்களைச் சேர்ந்திருந்து,

வி - பு. பரிபுலம்பு - மிக்கதனிமை; தரித்தல் - தாமகித்தல். இறை— இயத்தல் - தங்குதல்.

498 - 500. [எரிகான் நன்ன பூஞ்சிறை

வலிந்தகப் பட்ட, மட நடை யாமான் கயமுனிக்குழவி

498 - 500. எரி கான்றன்ன பூ சிறை மராமுத்த தொழுதி போக வலிந்து அகப்பட்ட மடநடை ஆமான்குழவி—நெருப்பைக் கான்றலொத்த பூங்கொம்புகளையுடைய மராமரத்திடத்தே கிடந்த இனமெல்லாம் கெட்டுப் போகப்போகமாட்டாது அகப்பட்ட மடப்பந்தையுடைய நடையையுடைய ஆமானினதுகுழவி,

வி - பு. கான்றலொத்த - கக்கினாலொத்த. சிறை - கொம்பு. தொழுதி, இனம் - கூட்டம். ஆமான்குழவி - காட்டுப்பசுவின் கன்று.

500. கயமுனி குழவ—யானைகனறையது,

501. [ஊமை யெண்கின் குடாவடிக்குருளை:] எண்கின் குடாவடி ஊமை குருளை—கரடியின் வளைந்த அடியினையுடைய வாழ்திறவாக்குட்டி,

502 - 3 மீயிசை கொண்ட கவர் பரி கொடுத்தான் வரை வாழ் வருடை வல் தலை மா தகர்—முதுகிடத்தேகொண்ட நிலத்தைக்கைக்கொள்ளும் செல் வினையுடைய வளைந்தகாலையுடைய வரையிடத்தேதனாமும் எண்கால்வருடை யில் வலிய தலையினையுடைய பெரியகடாய்,

இனி வருடையுந் தகருமென வேராகக் கூறலுமாம்.

வி - பு. மீயிசைக் கொண்டதானென்க. எண்கால்வருடையென்பது ஒருவகை விலங்கு; “மாவுமாக்களும்” (தொல். மர) என்பதன் விசேடவுரையைப் பார்க்க.

504. அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை—பாம்பினது வலிகளை யழித்த சிறிய கண்ணினையுடைய கீரி.

வி - பு. கீரி - கீரிப்பிள்ளை.

505 - 6. அனை செறி உழவை கோள் உற வெறுத்த மடக்கண் மரையான் பெருசெவி குழவி—முழையிலே செறிந்திருந்த புவி பாய்தலுறுகையினுலே தன்னுடலிவெறுத்த மடப்பத்தையுடையகண்ணினையுடைய மரையானினது பெரிய செவியினையுடைய குழவி,

வி - பு. மரையான் குழவி - மரையான் கன்று.

507 - 8. அரக்கு விரித்தன்ன செந்நிலம் மருங்கிற் பால் கவழ் உடம்பின் கொடுத்தான் ஏற்றை—அரக்கைப்பாப்பினாலொத்த சிவந்தநிலத்திடத்திற் சக்கான்கல்லிலேதவழும் உடம்பினது வளைந்தகாலையுடைய ஏறு,

வி - பு. உடம்பின் ஏற்றை - ஆண்டெம்பு.

509. வரை பொலிந்து இயலும் மடக்கண் மஞ்சை—மலையிடத்தே அழகுபெற்று ஆடும் மடப்பத்தையுடைய கண்ணினையுடைய மயில்,

510 கானம் கோழி கவர் குரல் சேவல்—கானத்திடத்துக் கோழியினது பெடையைழைக்கின்ற குரலையுடைய சேவல்,

வி - பு. காட்டுக்கோழிச் சேவல்.

511. கானம் பலவின் முழவு மருள் பெரும்பழம்—காட்டிடத்துப் பலா வினுடைய முழுவென்றுமருளும் பெரியபழம்,

வி - பு. ‘சூஞ்செல் கோடியர் முழவிற் றாங்கி, முாஞ்சுகொண்டி றைஞ்சின வலங்குசினப் பலவே’ என்றார் முன்னும்; 143 - 4

512 - 3 [இடிக்கலப் பன்ன நறுவடி மாவின், வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரம்:] நறுவடி மாவின் இடி கலப்பன்ன வடி சேறு விளைந்த தீம்பழம் தாரம்—நறிய வடுக்களையுடைய மாவினது பொடிச்செய்த கண்டின்கலப்பையொத்த பிழியப்படும் சாறுமுற்றின இனிய பழமாகிய பண்டம்,

வி - பு. கண்டு - கற்கண்டு சேறு - சாறு. பழமாகியபண்டம் - மாம்பழம்

514. தூவல் சலித்த இவர் நனை வளர் கொடி—மமையாற்செருக்கின பரக்கின்ற அருமபுகளையுடைய மணம்வளருகின்ற நறைக்கொடி,

வி - பு. நறைக்கொடி - ஒருவகைக் கொடி; “தண்கமழ் நறைக்கொடி கொண்டு” (ஐங்குறு. உளசு) என்பதனாலுணர்க.

515. காஅய் கொண்ட நுகம் மருள் தூறை—காவிக்கொண்டுவந்த நுகமென்றுமருளும் தூற்றைக்கிழங்கு,

தூறை - மலக்கென்பாருமுளர்.

வி - பு. காஅய், காவி - தோளிற்சுமந்து. நுகம் - நுகத்தடி. மலங்கு - ஒருவகை மீன்.

516. [பருஉப்பளிங்குதிர்த்த.] உதிர்த்த பருஉ பளிங்கு—மரத்தினின் தும் சிதறியுதிர்த்த பருத்த நிகரமாகிய கம்பூரம்,

வி - பு. கற்பூரமென்று ஒருவகை மாமுண்டு; “இமயச்சாரம் கருப் புரக்கன்று” (சீவக. ௧௨௬௭). நிகரம் - கூட்டம்.

516. பல உறு திரு மணி—பலவிலைபெற்ற அழகிய மாணிக்கம்,

517-8 [குருஉப்புலி பொருத புண்கூர் யானை, முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள்:] குருஉபுலி பொருத புண்கூர் முழுவலி யானை முத்துடை மருப்பின் மிகுதிரள்—நிறத்தையுடைய புலிபொரப்பட்ட புண்மிக்க குறைவில்லா வலியையுடைய யானைகளினுடைய முத்துடைய கொம்புகளினுடைய மிக்கதிரள்,

வி - பு. யானைக்கொம்புகள் முத்துடையனவென்பதை, “பெருங்களிற்று, முத்துடைவான் கோடுதழீஇ” (திருமுருகு. ௩௦௪ - ௫), “யானை, முத்தார் மருப்பு” (குறிஞ்சி. ௩௫ - ௬) என்பவற்றாலுமுணர்க.

519. வளை உடைந்தன்ன வன் இசழ் காந்தள்—வளையுடைந்தாற் போன்ற வளவிய இதழையுடைய காந்தட்டி,

வி - பு. வளை - மகளிரணிந்துகொள்ளும் கைவளையல். உடைந்தவளை காந்தட்டிவின் இதழிற்கு உவமம்; “அலங்கிதழ்க் கேடடல் வீயுகு பவையபோ, விலங்கே ரெல்வளை யிறைபு ரும்மே” என்பது கலித்தொகை, ௭.

520. நாகம்—புனைப்பூ,

520. நிலகம்—நிலகப்பூ,

520. நறு காழ் ஆரம்—நறிய வயிரத்தையுடைய சந்தனம்,

521. [சருங்கொடி மிளகின் காய்துணர்ப் பசுக்கறி:] மிளகின் கரு கொடி காய்துணர்ப் பசுக்கறி—மிளகினது கரியகொடிகள் காய்த்த கொத்திற் பசியம்கு,

முன்னர் மிளகென்றது முதலை; கறி - சினை.

522. திருந்து அமை விளைந்த தேக்கள் தேறல்—நன்றாகிய மூங்கிற் குழாயிலே முற்றிய தேனாற்செய்த கட்டெளிவு,

வி - பு. கட்டெளிவு - கள்ளின் தெளிவு.

523. காண் நிலை எருமை கழை பெய் தீர்த்தயிர்—காட்டிடத்து நிலைமை யினையுடைய எருமையினது மூங்கிற் குழாயிலேதோய்த்த இனியதயிர்,

524. நீல் நிறம் ஒரி பாய்ந்தென—முற்றுக்கையினாலே நீலநிறத்தை யுடைய நிறம் பிறத்தாக,

524 - 5. நெடு வரை நெடியின் செல்லும் நெய் கண் இரால்—நெடிய வரையில் இரூலிடத்தைவிடும்பாயுந் தேனைத் தன்னிடத்தேயுடைய இரூல்கள்,

வி - பு. முற்றுக்கையினாலே - முதிர்கையினாலே. நேமி, இரால் - தேன் கூடு. நெய் - தேன்; தேன், நெய்யென்றும், தேனெய்யென்றும் தூல்களில் வழங்கும். “அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து, திணிநெடுங் குன்றத் தேன்சொரியும்மே” (புறநா. ௧0௬) என இப்படியே வந்திருத்தல் காண்க.

526-9. [உடம்புணர்பு தழீஇய வாசினியனைத்துங், குடமலைப் பிறந்த தன்பெருங் காவிரி, கடன்மண்டமுவுத்துக் கயவாய் கடுப்ப, நோனூச் செருவி னெடுங்கடைத் துவன்றி:]

526. தழீஇய ஆசினி—நன்றென்று கூட்டிக்கொண்ட ஆசினிப்பலா,

வி - பு. ஆசினிப்பலா - ஈரப்பலா.

527-8. குடமலை பிறந்த தன் பெருங்காவிரி கடல் மண்டு அழுவத்து கயவாய் கடுப்ப—குடகமலையிற்பிறந்த குளிர்த் பெரியகாவிரி கடலிலே மிக் குச்செல்கின்ற ஆழத்தையுடைய புகார்முகத்தையொப்ப,

வி - பு. குடகமலை - ஒருமலை புகார்முகமென்றது, காவிரி கடலொடு கலக்கும் இடத்தை; “மலைத்தலையகடற்காவிரி” (பட்டின. சு).

529. நோனூ செருவின் டெடுங்கடை—பகைவர் பொறுத்தலாற்றாத போரினையுடைய தலைவாசலிலே,

வி - பு. நோன்றல் - பொறுத்தல். ‘டெடுங்கடை’ என்றமையால், தலைவாயிலாயிற்று.

526, 9. * அனைத்தும் உடம்புணர்பு துவன்றி,

வி - பு. அனைத்தும் - மேற்கூறிய யாவும். உடம்புணர்பு துவன்றி - ஒருமிக்கச் சேரப்பெற்று நெருங்கி.

530-31. * [வானத் தன்ன வளமலி யானைத், தாதெருத் தகைந்த முற்ற முன்னி:]

வி - பு. வானத்து அன்ன - மேகங்களையொத்த, வளம் மலி யானை - செல்வ மிகுந்த யானைகளையுடைய, தாது எரு தகைத்க - தாதாகிய எருக்கள் நெருங்கின, முற்றம் முன்னி - முன்றிலை அடைந்து. யானைகளுக்கு மேகம் உவமை. யானைகளையுடைய முற்றமென்க.

532. மழை எதிர்படுகண் முழவு கண் இருப்ப—மழைமுழக்கத்திற்கு எதிராகமுழங்கும் கண்ணையுடைய முழவின் கண்கள் ஒலியாநிற்க,

வி - பு. படுதல் - ஒலித்தல். முழவின் ஒலிக்கு மழையொலி உவமை; “விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத், திண்வார் விசித்த முழவு” (உ - ட) என இத்தாலுள் முன்னும் வந்துள்ளது. இருத்தல், ஒலித்தலென் பதை, “மருப்பி குத்துத்துனையின்” (ஊக) எனமுன் வந்ததனாலும் அறிக.

533. கழை வளர் தூம்பின் கண்ணிடம் இயிர—மூங்கிலாகிய இசை வளரும் பெருவங்கியத்தினது திறத்தகண்ணிடம் ஒலியாநிற்க,

வி - பு. ‘கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பு’ (சு) என முன் வந்தமையாலும் பெருவங்கியத்தினது இயல்பு புலனாகின்றது.

534-5. [மருதம் பண்ணிய கருக்கோட்டுச் சீறியாழ், நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக், கடவ தறிந்த வின்குரல் விநலியர்:]

மருதம் பண்ணிய கரு கோடு சீறியாழ் நரம்பு மீது இறவாது உடன் புணர்ந்து ஒன்றி இன் குரல் விநலியர்—மருதத்தை வாசித்த கரிய தண்மனை

யுடைய சிறிய யாழின்நரம்பினோசைக்கு மேற்போகாத அவ்வோசையுடனே கூடி ஒரோசையாய் இனிதாகிய பாட்டினையுடைய விறல்பட ஆடுமகளிர்,
536. கடவது அறிந்த விறலியர்—தலைவனைக்கண்டாற் செய்யக்கடவ தொழிலை யறிந்த விறலியர்,

வி - பு. மருதம் - மருதப்பண். நரம்போசையும் மிடற்றோசையும் ஒன்றுபடப் பாடலின் சிறப்பை, “நரம்பார்த் தன்ன வின்குரற் றொருதி” (திருமுருகு. உகஉ), “சகிர்புரி நரம்பு நம்பி, யூழ்மணி மிடறு மொன்றாய்ப் பணிசெய்த” (கீவக. ௭௨௮) என்பவற்றாலும் அறிக செய்யக்கடவதொழில் - வழிபாடு.

537. தொன்று ஒருகு மரபின் தம் இயல்பு வழாஅது—பழையதாய்நடக்கு முறைமையினையுடைய தம்மில்க்கணத்தில்தப்பாமல்,

வி - பு. தொன்று - பழமை.

538. அருந்திறல் கடவுள் பழிச்சிய பின்றை—பொறுத்தற்கரிய வலியையுடைய கடவுளை முதலில் வாழ்த்தின பின்பு,

வி - பு. ‘அருந்திறற் கடவுள்’ என்பதன் பொருள், (கீவக. ௪0௨) “நலம் பொறுக்கலாத பிண்டி நான்முகன்” என்பதை நினைப்பிக்கின்றது.

முற்றத்தையணுகி (௫௩௧) இருப்ப (௫௩௨) விறலியர் (௫௩௬) தேவ பாணியைப் பாடினபின்பு (௫௩௮) என்க:

வி - பு. தேவபாணி - தேவர்களைப்பரவும் பாட்டு.

539. விருந்தின் பாணி கழிப்பி—சென்றற் புதிதாகப்பாடும் பாட்டுக் களைப்பாடி,

539 - 40. நீன் மொழி குன்றா நல் இசை சென்றோர் உம்பல்—வேனிழற்புலவோர்க்குக் (அஅ) கொடுத்தவற்றை வாங்காதபடி தாம்சூறிய வஞ்சினங்களிற் குறையாத நல்ல புகழிலேநடந்தோருடைய வழியில்வந்தவன்,

வி - பு. வேல் நிழல் புலவோர் - வேற் போரின் விளக்கத்தையும் அறிவையும் உடையவீரர். வஞ்சினம் - சபதம்.

இதனாற் கொடைக்கடனிறுத்த அவன் தொல்லோர்வரவு (அக) கூறினார்.

541 - 3. [இன்றிவட் செல்லா துலகமொடு நிற்ப, விடைதெரிந் துணரும் பெரியோர் மாய்ந்தெனக், கொடைக்கடனிறுத்த செம்ம லோயென:]

542. இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தென—ரன்றிது தீதிதுவென்று ஆராயும் பெரிய உபகாரிகள் இறந்தார்களாக,

வி - பு. இடை - இடம். தெரிந்துணர்தல் - ரண்மை தீமைகளை ஆராய்தல்.

541, 543. இன்று இவண் செல்லாத உலகமொடு நிற்ப கொடை கடன் இறுத்த செம்மலோய் என—நின்பேர் இக்காலத்து இவ்வுலகிலே நடந்து விடாதே உலகமுன்னவளவு நிற்கும்படி கொடையாகியகடனை முடித்த தலைமையை யுடையோயென்றுகூறி,

வி - பு. இத்தப்பகுதியும், “மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாமாய்ந்தனரே” (புறநா. ௧௧௫) என்பதும் ஒத்துவிளக்குகின்றன.

544 வென்றி பல் புகழ் விறலோடு ஏத்தி—வெற்றியாலுண்டாகிய பலபுகழ்களை கீம்பொறிகளைத் தன்வசமாக்கின வெற்றியோடே புகழ்ந்து,

வி - பு. வென்றிப்பல் புகழ், பிரதாபமென வழங்கும்.

545. சென்றது நொடியவும் வீடாஅன--தும்மனத்திற்சென்ற ஏனைப் புகழ்களை முற்றக்கூறவும் அமையானாய்,

வி - பு. கொடித்தல் - சொல்லுதல்.

545 - 6. நசை தர வந்தது சாலும் வருத்தமும் பெரிது என—என் மேலுள்ளநசை கொண்டவருகையினாலே என்னிடத்தேவந்தது அமையும்; வழிவந்தவருத்தமும் பெரிதென முகமன்கூறி,

வி - பு. நசை - விருப்பம். முகமன் - உபசாரம்.

547 - 8. பொரு முரண் எதிரிய வயவரோடு பொலிந்து திருநகர் முற்றம் அணுகல் வேண்டி—பொருகின்ற மாறுபாட்டினை எதிர்கொண்டிருக்கும் படைத்தலைவரோடே பொலிவுபெற்றுச் செல்வத்தையுடைய தன்மனையின் முற்றத்தை நீங்கள் செல்லுதலைவிரும்பி,

பொலிந்தென்னுமெச்சத்தை உடையவென்பதனோடுமுடிக்க.

549. கல்லென் ஒக்கல் நல் வலந்து இரீஇ—கல்லென்னும் ஆரவாரத் தையுடைய சான்றோரிருக்கின்ற நன்றாகிய சமயத்திருக்கு மண்டபத்தே யிருந்து,

வலம் - இடம்.

வி - பு. சமயத்திருக்கு மண்டபம் - யாவருக்கும் காட்சிக்கு எளியனாய் வீற்றிருக்கு மண்டபம்.

இதனால், நல்லிதனியக்குமவன் சுற்றத்தொழுக்கமும் அவன் நாண்மகிழ்நுக்கையும் கூறினார்.

550 - 52. உயர்ந்த கடரில் உருப்பு இல் சுற்றத்து அகன்ற தாயத்து அஃகிய துட்பத்து இலமென மலர்ந்த கையராசி—உயர்ந்த அரசவரிமை யினையும், கொடுமையில்லாத அமைச்சர்முதலியோரையும், அகன்றநாட்டினை யும், சுருங்கின அறிவினையுமுடையராய் இரந்துவந்தோர்க்கு யாம் இல்லே மென்றுகூறி இல்லையென்று மறித்த கையினையுடையராய்,

கட்டில் - சிங்காதனமுமாம். தாயம் - உரிமைகளெல்லாவற்றையுங் கூறி ற்றுமாம்.

வி - பு. உருப்பு - உஷ்ணம்; கொடுமைக்காயிற்று; “உருப்பில் சுற் றமோடிருந்தோற்குறுகி” (சசஎ) என்றார் பெரும்பாணுற்றிலும். காயம் உரிமை. இங்கே நாட்டிற்காயிற்று.

553. தம்பெயர் தம்பொடு கொண்டனர் மாய்த்தோர்—தம்பெயரை உலகில் நிறுத்தாமல் தம்முடனேகொண்டு பொன்றக் கெட்டுப்போன அரசர்,

வி - பு. பொன்றக் கெடுதல் - முற்றக்கெடுதல்; புகழுக்குரிய செய ல்களில்லாதவ ரென்றபடி.

554 - 6. நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி கடு வரல் கலுழி கட்டு இன் செயாற்று வடு வாழ் எக்கர் மணவினும் பலரே—நெடிய மலையி னின்றங்குதிக்கும் பெருக்குநிறைந்த அருவியினது கடியவரத்தினையுடைத

தாசிய பெருக்கினையுடைய கட்டுசினிய சேயாற்றின் அறல்வீற்றிருந்த இடு மணலாசிய மணலினும்பலர்;

வி - பு. சேயாறு - நன்னனுடைய ஆறு. “வடுவாழெக்கர் மணல்” என்பதற்கு வடு அழுந்திய எக்கர் மணலென்றார், (குடு) புறநானூற்று உரையாசிரியர்.

557. [அதனால், புகழொடுங் கழிகநம் வரைந்த நாளென:] அதனால் நம் வரைந்தநாள் புகழொடும் கழிக என—ஆகையினாலே நமக்குத் தெய்வம் இத்துணைக்காலயிருவென எல்லையிட்டுவிட்ட நாள் புகழோடே கழிந்துபோவதாகவென்று கருதி,

வி - பு. தெய்வம் - ஊழ்வீணை.

558. [பரந்திடங் கொடுக்கும் விசம்புதோ யுள்ளமொடு:]

பரந்து இடம் கொடுக்கும் உள்ளமொடு—கொடுத்தற்றொழிலிலேவிருந்து அதற்கே இடங்கொடுக்கும் நெஞ்சுடனே,

விசம்பு தோய் உள்ளம்—ஆகாயத்தையொத்த பெரிய உள்ளம்.

வி - பு. மனத்திற்கு ஆகாயம் உவமை; விசம்பு பரந்து இடம் கொடுக்குமென்பதை, “அகலிரு விசம்பு” (பேரும்பா. 6) என்பதனுரையாலு முணர்க.

559 - 60. [நயந்தளிர் சென்ற தும்மினுந் தான்பெரி, துவந்த வுள்ளமோ டமர்ந்தினிது நோக்கி:] நயந்தளிர் உவந்த உள்ளமோடு சென்ற தும்மினும் தான் பெரிது அமர்ந்து இனிது நோக்கி—பரிசில்பெறுதற்கு விரும்பி மகிழ்ந்த நெஞ்சத்தோடே சென்ற தும்மினுங்காட்டில் தான் பெரிதும் முகனமர்ந்து இனிதாகப்பார்த்து,

வி - பு. தும்மினும் காட்டில் - தும்மைக்காட்டிலும்.

561 - 2. [இழைமருங் கறியா துழைநூற் கலிங்க, மெள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ:] எள்ளறு சிறப்பின் இழை மருங்கு அறியா துழைநூல் கலிங்கம் வெள்ளரை கொளீஇ—இகழ்ச்சியற்ற தலைமையினையுடைய இழைபோனவிடறியாத நுண்ணியநூலாற்செய்த புடைவைகளை அழுக்கேறினசீலைகள் கிடத்தலின் வெள்ளிதாசிய அரையிலே உடுத்தி,

வி - பு. புடைவைகள், சீலைகளென்பன ஆண்பாலுக்கும்வழங்கும். ‘இழைமருங் கறியா துழை நூற்கலிங்கம்’ என்பது, “நோக்குதுழை கல்லா தன்மைய பூக்கனிர், தரவுரி யன்னை வறுவை” (பொருநராறு. அஉ - ௩) என்பதை ஒத்து விளக்குகின்றது.

563 - 6 [முடுவ நந்த பைந்நிணத் தடியொடு, நெடுவெ ணெல்லி னரிசுமுட்டாது, தலைகா என்ன புகலொடு வழிசிறந்து, பலகா ணிற்பினும் பெறுகுவிர்:]

565 - 6. வழி சிறந்து பல நாள் நிற்பினும்—அவ்விடம் துநெஞ்சிற்குச் சிறப்பெய்திப் பலநாள் நின்றீராயினும்,

568. முடுவல் தந்த பைந்நிணம் தடியொடு—பெண்ணாய் கடித்துக் கொண்டுவந்த பசிய நிணத்தையுடைய தசைகளோடே,

569. நெடு வெள் நெல்லின் அரிசி முட்டாது—நெடிய வெள்ளிய நெல்லினரிசியும் முட்டுப்படாமல்,

565, 6. தலைகாள் அன்ன புகலொடு பெறுகுவிர்—முதனாட்போன்ற விருப்பத்தோடே பெறுகுவிர்;

வி - பு. வழி - இடம். முடிபடாமல் - சுறைவடாமல். புகல் - விருப்பம். 'பலகாள் நிற்பினும் பெறுகுவீர்' என்பது, "ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம், பலகாள் பயின்று பலரொடு செல்லினூர், தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ" (புறநா. ௧0௧), "பன்னாளுஞ் சென்றக்காற் பண்பிலார் தம்முழை, யென்னாணும் வேண்டுப வென்றிகழ்ப—என்னாணும், வேண்டிழை நன்றமற் றென்று விழுமியோர், காண்டொறுஞ் செய்வர் சிறப்பு" (நாலடி. மேன்மக். ௧) என்பவற்றை நினைப்பிக்கின்றது.

566 - 8. [நில்லாது, செல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தென, மெல்லெனக் கூறி விடுப்பின்:] நில்லாது எம் தொல் பதி பெயர்ந்து செல்வேம் தில்ல என மெல்லென கூறி விடுப்பின்—அவ்விடத்து நில்லாதே எம் முடைய பழைய பூரேமீண்டு போவேம்; இஃது எங்களுக்குவிருப்பமென்று அவன்பொறுக்கச்சொல்லி அவனைக் கைவிடின்,

வி - பு. "செல்வ சேறமெந் தொல்பதிப் பெயர்ந்தென" (பொருநராறு. ௧௨௧) என்பதனுரையில், 'தொல்பதி' என்றார், இதுவும் தமக்குப் பதியென்பது தோன்ற' என்பது எழுதப்பெற்றுள்ளது.

568 - 9. தம்முள் தலைவன் தாமரை மலைய—தூங்களித் தலைவனான வன் பொற்றாமரையைச் சூட,

569 - 70. விறவியர் சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய—விறல்படவாமெகுவீர் அழகுபொருந்தின தலைமையினையுடைய விளங்குகின்ற பேரணிகலங்களைப் பூண;

571. நீர் இயக்கு அனன நிரை செல்ல நெடு தேர்—நீரின் செல்வினை யொத்த நிரைத்துச்செல்கின்ற செல்வினையுடைய நெடிய தேர்கள்,

வி - பு. நிரைத்து - வரிசையுற்று. செல்வு - செல்லுதல்.

572. வாரி கொள்ளா வரை மருள் வேழம்—யானைபடுகின்றவிடத்திற் பிடித்துக்கொள்ளாத மலையென்று மயங்கும் யானைகள்,

என்றது - பகைவர் திறைதந்த யானைகளை.

வி - பு. வாரி - யானையை அகப்படுத்துமிடம்.

573. கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை—ஒலிக்கு மணிகள் ஆரவாரிக்கும் ஏறுகளையுடைய பெரிய பசுத்திரர்கள்,

வி - பு. ஏறு - காளை.

574. பொலம் படை பொலிந்த கொய் சூலு புரவி—பொன்னாற்செய்த கலினைமுதலியவற்றூற் பொலிவுபெற்ற மணச்செருக்கால் மயிரைப் பலகாலுங் கொய்யும் கழுத்தினையுடைய குதிரைகள்,

வி - பு. கலினை - சேணம். "பொன்னென்கிளவி" (தேவலீ. புள்ளி மயங். ௬௧) என்னும் சூத்திரவுரையில், பொன்னென்பது பொலமென்று வருமென்பதற்கு இந்த அடியையே மேற்கோளாகக் காட்டினர்.

575. நிலம் தின கிடந்த நிதியமோடு—மண்தின்னும்படி பழைதாய்க் கிடந்த பொருட்டிரளோடே,

575. அனைத்தும்—எல்லாவற்றையும்,

576 - 7. இலம் படு புலவர் ஏற்ற கை நிறைய கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி நட கையின்—இல்லாமையுண்டான புலவர் ஏற்றகைநிறையும் படி பேரணிகலங்களைச் சொரிகையினாலே கீழ்க்கொக்கின உழலுந்தொடியணிந்த பெரியகையினிடத்துண்டாகிய,

வி - பு. இலம் - வறுமை. “இலமென் கிளவிக்குப் படுவரு காலை, நிலையறு முரித்தே செய்யுளான” (தொல். புள்ளி. உக.) என்பதற்கு ‘இலம் படுபுலவர்’ என்னும் அடியே உதாரணமாகக் காட்டப்பெற்றுள்ளது.

இதனாற் புலவோர்க்குச்சூக்கும் அவன் ஈகைமாரி (எஉ) கூறினார்.

578. வளம் பிழைப்பு அறியாத—தான்கொடுத்தசெல்வம் கெடுதலையறியாதபடி,

578 - 9. வாய் வளம் பழுநி கழை வளர் நவிரத்து மீய்சை—வாய்த்த வளப்பம் முற்றுப்பெற்று மூங்கல்வளர்ந்த நவிரமென்னும் பெயரையுடைய மலையிடத்துச்சியிலே,

579 - 80. நெரேரென மழை சுரந்தன்ன ஈகை—கடுக மழைசொரிந் தாற்போன்ற கொடையாலே,

580 - 81. [நல்கித், தலைநான் விடுக்கும் பரிசில்:] தலைநான் பரிசில் நல்கி விடுக்கும்—முதலாளிலே பரிசில்தந்து போகச்சொல்லும்;

581 - 3. மலைநீர் வென்று எழு சொடியில் தோன்றும் குன்று சூழ் இருக்கை நாடு கிழிவானே—மலையினின்றும் விழுவின்ற அருவிகள் வென்றுயர்கின்ற கொடிகள்போலத் தோன்றும் மலைகளுக்கும் பரப்பினையுடைய நாட்டிற்கு உரிமையையுடையோன்.

வி - பு. அருவிகளுக்குத் துகிற்கொடிகள் உவமை; “வேறுபட்டு துகிலி ண்டுகி..... இழுமென விழிதருமருவி” (திருமுருகு. உகசு - டகசு) என்பதனாலுமுணர்க.

விடுப்பிற் (ருசஅ) சென்றோரும்பல் (ருசப), நாடுகிழிவோன் (ருஅஉ) தன்கையிடத்துண்டாகிய (ருஎஎ) மழைசுரந்தன்ன இயல்பாகிய கொடைத் தொழிலாலே (ருஅப) வளம்பிழைப்பறியாதபடி (ருஎஅ) நிதியத்தோடே (ருஎந) தேர் (ருஎக) வேழம் (ருஎஉ) நிரை (ருஎஉ) புரவி (ருஎச) இவையனைத்தும் (ருஎந) உயர்ந்தவன் தாமரைமலைய விறலியர் (ருசக) இழையுணியத் (ருஎப) தலைநாளிலே பரிசிலாக (ருஅக) நல்கி (ருஅப) விடுக்கும் (ருஅக) எனமுடிக்க.

இதனாற், வியாதசூக்குமவன் வியன்மகிழிருக்கை (எச) கூறினார்.

கலப்பையிராய் (கந) ஒழுகிச் (உப) சுற்ற (சச) இருந்த (சக) தலைவ (ருப), யாறுகடற்படர்ந்தானகு (ருஉ) யாம் அவனைக்கருதிச்சென்று பரிசில் பெற்று வருகின்றேம்; நீயிரும் (ருஉ) நன்னற்படர்ந்த கொள்கையொடு (கச) சேறிராயின் (சரு) எற்றக்குறுதலின் (சசு) எதிர்த்தொழுதையும் (சரு) புள்ளையும் உடையிராயிருந்தனார் (சசு); இனி யாற்றினதளவும் புலமும் (சஎ) வல்சியும் (சஅ) மலையும் சோலையும் கானமும் (சக) ஈகைமாரியும் (எஉ) ஆற்றலும் (எஉ) இருக்கையும் (எச) சுற்றத்தொழுக்கமும் (அப) கடவுளதிறக்கையும் (அஉ) அவன் சிறப்பும் (அரு) தொல்லோர்வரவும் (அக) மூதூர்மாலையும் (கஉ) இருக்கும்படி கேட்பாயாக; அவற்றுள் இனிவேளை நீ முன்னியதிசையைக்கேள் (கச); பெட்டாக்குவிளைய (சஅ) வானம் பொழிகையினாலே (கஎ) முசண்டை (கப) முதலாகப் பல (கசச) ஈரகமெண்ணிய இம் மிருவளம் பழுநியவைப்பாலே (கரு) புதுவதுவந்தன்று; அவ்வழியின்பண்பு இத்தன்மைத்து (கசு); அவற்றைக்கண்டு கானவர் (கரு) சிறு குடிப்படின் (கரு) ஒக்கலொடும் பதம்கப்பெறுகுவீர் (கரு); அசைஇ அன்று அந்சேர்ந்து அவண் அல்கிப் (கரு) போகிப் (கசு) பாக்கமெய்தி

(௧௬௨) விநல்வேன் வயிரியமெனிற் (௧௬௪) பொம்மல் பெறவிர் (௧௬௬); அவன் மலைபடுகடாம் அணையதன்று (௧௬௮) ஆண்டுத தேக்கட்டேறலைப் (௧௭௧) பருகி நறவைமகிழ்ந்து (௧௭௨) அனந்தல் தீர் (௧௭௩) மகமுறைதடுப்ப மனைதொறும் (௧௮௫) தாரத்தோடே (௧௭௦) வல்சியைப் (௧௮௩) பெறகுவிர் (௧௮௫); பெற்றால் பரிசின்மறப்ப நீடலுமுரியிர் (௧௮௭); அந்நனநீட்டிப்பிற் பனித்தலு முரியிர் (௧௯௧); ஆதலால் பலநாணில்லாது நாடுபடர்மின் (௧௯௨); படரும்பொழுது அவ்வாறு (௧௯௫) அரும்பொறி (௧௯௪) யுடையவாயையினுலே கள்ளிருள் (௧௯௫) வைகினிர் விரிந்தவியுய்கழியின் (௧௯௬); கழிந்து செப்பந்துணியின் (௧௯௭) வலஞ்செயாக்கழியின் (௨௦௨); கழிந்து குறவர் (௨௦௩) ஏறித (௨௦௪) தளர்க்குங்கல் (௨௦௬) கூற்றத்தன்ன (௨௦௬); அவைசாம் இரியச் (௨௦௮) தச்சி (௨௦௭) விசைதவிராது வரும்; அதற்கு மாமறையாக்கழியின் (௨௧௦), கழிந்து கான்யாற்றுநடவை (௨௧௪) வழுஉமருங்குடைய (௨௧௫); அவ்விடத்திற்கு வலந்த பருஉக் கொடிமதலைபற்றி (௨௧௬) வழாலோம்பி (௨௧௭) ஒருவிரொருவிரோம்பினிர் கழியின் (௨௧௮); கழிந்து தண்ணீர்ப்பாசிவழும்பு (௨௨௧) அடிநிலைதளர்க்கு மருப்பமுமுடைய (௨௨௨); அதற்கு வேரலோடு (௨௩௩) மென்கோல் பற்றினிர்கழியின் (௨௨௪); கழிந்து கடவுட்காணின் (௨௩௦) வெற்புமாரி தலையு (௨௩௩) மாதலின், தும்மியற் தொடுதலோம்புமின் (௨௩௨); ஒம்பி மஞ்ஞைதளரினும் (௨௩௫) கெடுவன் உகளிணும் (௨௩௭) பிரசங்காணிணும் (௨௩௯) ஞெரேரெனநோக்கலுரித்தன்று (௨௪௦); ஞெறிமாறு படுகுவிர் (௨௪௧); அந்நனம் ஞெறிமாறுபடாமற்போய்க்கானத்துப்படின (௨௪௨) எனங்காணின் (௨௪௭) மிசைந்து (௨௪௬) பருகிப் (௨௫௧) பொதியினிராய் (௨௫௨) மகாரோடே (௨௫௩) கழிசலோம்பி அற்குக் (௨௫௪) கல்லனைவதியின் (௨௫௫); வகிந்து விடியவெழுந்து (௨௫௭) செந்நெறிக்கொண்மின் (௨௫௮); கொண்டு விலங்கி (௨௬௧) றோக்கிக் (௨௬௬) குறுகாதுகழியின் (௨௬௭); கழிந்து நாடுகாணனந்தலை மென்மெல வகண்மின் (௨௭௦); அகன்று குன்றத்துப்படின (௨௭௫) இயந்தொடுமின் (௨௭௭); தொடடால் கானவருளர் (௨௭௬); அவரெய்திக் (௨௮௧) காட்டி (௨௮௩) முந்தற (௨௮௪) இனியிராகுவிர் (௨௮௬); அந்நனமனியிராய் அவர்குறிய மாதிரங் கைக்கொண்டு (௨௮௭) இழிந்து (௨௮௮) இருப்பின் (௨௯௦) மலைபடுகடாம் (௩௪௮) பலத்திறம்பயர்வைகேட்டுவிர் (௨௯௧); கேட்டபின் அவன்வெற்புவிழவின் (௩௫௧); ஆண்டுத் தொன்முறைமரபினிராகிப் (௩௫௫) பாடிப் (௩௫௬) வழிச்சி (௩௬௦) மலைபிற்படக் (௩௫௭) கழியின்; (௩௬௦) கழிந்து தவலைது வற்றலின் (௩௬௩) விடரகம்புகுமின் (௩௬௬); புகுந்து குன்றில் ஆரிடாமு வந்து (௩௬௮) ஊறுகைப்பல (௩௭௨); அவற்றைக் கோல்கொண்டு (௩௭௦) ஊன்றினிர்கழியின் (௩௭௨); கழிந்து இன்னலியக்கத்த (௩௭௪) அமையத்தக் கழியின் (௩௭௫); கழிந்து அவ்விடம் அருப்பமுமுடைய (௩௭௮); அவ்வாண்களிற் போகித் துழைதொறும் (௩௭௯) கைபிணிவிடாதுகழியின் (௩௮௩); கழிந்தாற் கானம்பல (௩௮௫); கல்நட்ட (௩௮௮) கவலைகன்பல (௩௮௯); அக்கல்லிற்கு மருப்பிடுத்துத்தனைமின் (௩௯௧); அப்பொழுது புதுவிர் (௩௯௨) புன்முடிந்திடுமின் (௩௯௩); இட்டுப்போனூற் சாரதவப்பல (௩௯௮); ஒம்பாவள் னற் படர்ந்திடுமெனின் (௪௦௦) நம்மஞெர்க்கு ஆகனம் (௪௦௨) மூதூர் (௪௦௧) அற்று (௪௦௨); அசைவுழியசைஇ அஞ்சாதுகழியின் (௪௦௩); அக்கானத்தை யிறந்து (௪௦௫) கோவலர்பாலைச் (௪௦௬) சொரிகையினுலே (௪௧௦) அவர்க்கு விருந்தாவிர் (௪௧௨); அந்நனம்விருந்தாய் ஆட்டினிரையிலேபுகிற் (௪௧௬)

பாலும்மிதவையும் பெறுகுவீர் (சக௭); அவற்றைப்பெற்று அதட்பள்ளியிலே (சகக) சேந்தனீர்கழியின் (சஉ0); கழித்து கூனியர்குவைகாணிற் (சஉஉ) படர்ந்திருமெனின் (சஉச) தடியுங்கிழங்குந் தரீஇ (சஉ௫) ஒம்புரால்லது உடற்றுநரில்லை (சஉ௬); அவற்றையருந்தி வியங்கொண்டின்; அதன்பண்பு அஃது (சஉ௭); அப்பண்பைக்கண்டு கண்ணியைச் (சஉ௮) குடித் (சஉ௯) தண்ணென (சஉ௯) உண்டனீர் ஆடிக்கொண்டனீர்கழியின் (சஉ௯); கழிந்தாற் புளிக்கழை (சஉ௯) அற்குந் (சஉ௭) குடிதொறும்பெருகுவீர் (சஉ௯); பெற்று அசையினீர் சேப்பின் (சச௩) துவணையோடு (சச௫) அமலையை (சச௬) இழுதள்ளீடாக (சச௭) அல்கலும் பெறுவீர் (சச௮); அவற்றைப்பெற்று குெகிழிமாட்டித் (சச௯) தஞ்சிப் (சச௭) புள்ளோர்த்துக் கழியின் (சச௮); கழிந்தால் அவன் தண்பணைநாடு நன்பலவுடைத்து (ச௫௩); அதனையடைந்தால் வினைஞர்வல்கிநல்கப் (ச௬௭) பழையர்மகளிர் (ச௫௯) விரைஇத் (ச௫௮) தேறலை (ச௬௭) நல்க (ச௬௭) அவற்றைப்பெறுகுவீர் (ச௬௮); அவற்றைப்பெற்றபின்பு அவாவரிட்டவெண்சோற்றை (ச௬௮) யருந்தி (ச௬௮) மருதம்பண்ணிக் கழியின் (ச௭0); கழிந்து எருமையொருத்தல் (ச௭௭) கதழ்த்து வரல்போற்றிச் (ச௭௭) சேயாற்றின் (ச௭௭) ஒருகரை கொண்டனீர்கழியின் (ச௭௭); கழிந்தால் அவன்மூதூர் செய்ததன்று (ச௮௭); அல்லூறிற்சென்றால் அருங்கடிவாயிலே அயிராது புதுமீன் (ச௬௬); பக்காற்பரிசிவர் (ச௬௭) கண்டோரெல்லாம் (ச௬௮) எதிர்கொளக்குறுகிப் (ச௬௯) பின்னர்முற்றமுன்னிக் (௫௬௬) கடவுள் வாழ்த்தியபின்னர் (௫௬௮) விருந்திற்பாணிகழிப்பிச் (௫௬௬) செம்மலோயெனக்கூறி (௫௬௬) யேத்திச் (௫௬௮) சென்றதுரொடியவும் விடாறும் (௫௬௮) வருத்தமும்பெரிதெனக்கூறி (௫௬௬) அணுகல்வேண்டி (௫௬௮) நல்லவத்திரீஇ (௫௬௬) மாய்ந்தோர் (௫௬௬) மணலினும்பலர் (௫௬௬); அதனால் நம்வரைந்தநாள்புகழோடு கழிகவென்றகருதிப் (௫௬௭) பரந்திடங்கொடுக்குமுள்ளத்தோடே (௫௬௮) அமர்ந்து நோக்கிக் (௫௬0) கலிங்கம் (௫௬௬) வெள்ளரைக்கொளீஇப் (௫௬௭) பலநாள்நிற்பினும் (௫௬௬) தடியொடு (௫௬௬) அரிசி முட்டாது (௫௬௮) தலைநாளன்னபுகவொடு (௫௬௮) தாப்பெறுகுவீர்; நிலலாது (௫௬௬) செல்வேமென (௫௬௭) விடுப்பின் (௫௬௮) சென்றோரும்பல் (௫௬0), நாகிழுவோன் (௫௮௬), அவன் தன்கையிடத்துண்டாகிய (௫௭௭) மழைசுரத்தன்ன இயல்பாகிய கொடைத்தொழிலாலே (௫௮0) வளம்பிழைப்பறியாதபடி (௫௭௮) நிதியத்தோடே (௫௭௮) தேர் (௫௭௬) வேழம் (௫௭௭) நிரை (௫௭௮) புரலி (௫௭௮) இவையனைத்தையும் (௫௭௮) தலைவன்றாமரைமலைய விறலியர் (௫௬௬) இழையணியத் (௫௭0); தலைநாளிலேபரிசிவாக (௫௮௬) நல்கி (௫௮0) விடுக்கும் (௫௮௬); ஆதலால், அவன்பாற் றுழாமற் கடிதாக்கச்சென்று பரிசில் பெறுகுவீராகவெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.

ஔரணிய முட்டத்துப் பெருந்தன்றூர்ப் பெருங்கேளசிகுறூர் பத்தன்றக்கோட்டத்துர் செங்கண்மாத்துவேள் நன்னன்னேய் நன்னண்ப்பாடிய மலைபடுகடாத்தீர்து மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நக்சீனூரீக்கீனியர் செய்த உரை முற்றற்று.

இப்பாட்டுடைத்தலைவனாகிய

ந ன் ன ன் வ ர ல ா று.



இப்பாட்டுடைத்தலைவனாகிய இவன் வரலாற்றை அறிவதற்கு
இந்நூலும் இதன் இயற்கியிலுள்ள பழையவாக்கியமும், அகநானூறு,
குறுந்தொகை, பதிற்றுப்பத்து, புறநானூறு, மதுரைக்காஞ்சி முத
லியவற்றின் சிலபகுதிகளுமேயன்றி வேறு கருவிகளைத் தீலது.
இவன் வேளிர்குலத்தைச் சேர்ந்தவன்; (94, 163 - 4.) பிறநூல்
களில் நன்னன் வேண்மானெனக்கூறப்பெறுபவன் இவனே; (அக
நா. 98) வேண்மான் - வேளிர்குலவன். இவன் தந்தையின்பெயர்
நன்னென்பது (64.).

இவன் நாடு, பல்சூன்றக்கோட்டம்; மகர், செங்கண்மா (இப்
பாட்டின் இயற்கிவாக்கியம்); மலை, நவிரமலை; ஆறு, சேயாறு; இவற்
றுள்,

பல்சூன்றக்கோட்டமென்பது தொண்டைநாட்டின் பெரும்பிரி
வாகிய 24 - கோட்டங்களுள் ஒன்று. பலசூன்றக்களைத் தன்பாற்
பெற்றிருத்தலின், இக்கோட்டம் இப்பெயர்பெற்றது. கோட்டமென்
பது நாட்டின் பெரும்பிரிவிற் குச் சங்கேதமாகவழங்குகின்றது. 'பல்
சூன்றக் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவேங்கடம்' என்னும் சிலா
சாஸனவாக்கியத்தால், திருவேங்கடமலை (திருப்பதி)யும் பல்சூன்றக்
கோட்டத்துள்ளதென்று தெரிகிறது; 'சூன்று சூழிருக்கை நாடுகிழ
வோனே' (583) என்பது இதனை வலியுறுத்துகின்றது.

செங்கண்மா என்னும் ஊர் திருவண்ணாமலைக்கு மேற்றிசையில்
உள்ளது. இது செங்கண்மானெனவும், செங்கமா எனவும் இக்கால
த்து வழங்கும். இந்நகரில், பண்டைக்காலத்தில், அகழி, கோட்டை,
பெரியவீதி, கடைத்தெரு, குறுந்தெரு, சிங்காதனம் அமைந்த இராச
சபை, நாளோலக்கம், அரியகாவல்களையும், நன்னனைப் பார்த்தற்குப்
பலரும் தத்தமக்குரிய காணிக்கைகளைக் கொணர்ந்து வைத்துக் காந்

திருக்கும் முன்றிலையுமுடைய கோபுரவாசல் இவற்றையுடைய அரண்மனை, அயலூரிலிருந்து வருபவர்கள் கவலையின்றித் தங்குவதற்குரிய பொதுவிடமாகியமன்று ஆகிய இவைகள் இருந்தனவென்று இந்நூல் தெரிவிக்கின்றது.

நவீரமலை. இது மிக்கவளத்தையும் புகழையும் உடையது; (82, 578 - 9.) இதில், 'காரியுண்டிக்கடவுள்' (83) என்று திருநாமம்பெற்ற சிவபெருமானுடைய திருக்கோயிலுண்டு; சேனைகளை அமைத்து நன்னன் அக்கோயிலைப் பரிபாலித்துவந்தனன் (226 - 30). இம்மலை இக்காலத்தில் திரிகுலகிரி, பர்வதமலை என வழங்கப்படுகின்றது. சிவபெருமானுக்கு அங்கே இக்காலத்து வழங்குந் திருநாமம் பூநீ காளகண்டேசுவர ரேன்பது; இம்மலை திருவண்ணாமலையின் வாயுதிக்கில் உள்ளது; (ஐடி. கோயிற்சாஸனம், திரிகுலகிரிப்புராணம்.) இதனால் நன்னனைச் சைவசமயாபிமானியென்று நினைத்தற் கிடமுண்டு.

சேயாறு, இது 'காணூநர் வயா அங்கட்கின் சேயாறு,' 'கடுவாற் கலுழிக் கட்கின் சேயாறு' (476, 556) என இந்நூலுள்ளே பாராட்டிக்கூறப்படும். இக்காலத்துச் சண்முகநதியென வழங்கும் நதி இதுவே; (அருணாசலபுராணம், திரிகுலகிரிப்புராணம்.)

இவன் முன்னோர் பல நற்காரியங்களைச் செய்து புகழ்ப்பற்றவர்கள். இவன், மென்மையையுடையவன்; மிக்ககொடையாளி; பிறருடையகுற்றங்களை உள்ளடக்கிக் குணங்களையே பாராட்டி அவர்களை மேம்படுத்தும் சிறந்த சுற்றத்தையுடையவன்; பொய்யாவாய்மையினன்; மிக்கவீரன்; ஒவ்வொன்றையும் ஆராய்ந்து செய்பவன். மீய்பொறிகளையும் வென்றவன்.

மானவிறல்வேள் (163-4), செருச்செய் முன்பிற் குரிசில் (186), திருந்து வேலண்ணல் (319), செருமிக்குப்புகலூர் திருவார்மார்பன் (356), தேம்பாய்கண்ணித் தேர்வீசுகணிகை ஓம்பாவள்ளல் (399-400), வண்டுபடக் சுமழுந் தேம்பாய்கண்ணித் திண்டேர்நன்னன் (466-7), வெல்போர்ச்சேய் (493), குன்றூநல்லிசைச் சென்றோரும்

பல் (540) என இந்நூலுட் பாராட்டப் பெற்றிருத்தலின், இவனுடைய மேம்பாடுகள் புலனாகின்றன.

இவன்மீனை கற்பிற்சிற்றத்தவள்; கற்பிற்கு அறிஞறியாகக்கொடியைப் பெற்றவள் (424).

இவன் பிறந்தநாட் கொண்டாட்டம் இவன்காலத்தில் மிகச்செவ்வையாக நடைபெற்றுவந்தது; “பேரிசை நன்னன்பெரும் பெயர் நன்னாட், சேரிவிழவி னார்ப் பெழுந்தாக்கு” (மதுரை. 618 - 9).

இந்தவிழா, நாண்மங்கல மென்று பழையநூல்களில் வழங்கும்.


இவன்காலத்துச் சங்கப்புலவர், பெருங்குன்றார்ப் பெருங்கொள்கிகளார், பாணர், மாங்குடிமருதனார், மாமூலனார் முதலியோர்.

நூலாசிரியர் வரலாறு.



இந்நூலாசிரியராகிய இரணியமுட்டத்துப் பெருங்குன்றார்ப் பெருங்கௌசிகளுரென்பவர் கடைச்சங்கப்புலவர்களில் ஒருவராகிய நல்லிசைப்புலவர்; இதுவும் இவர்பெருமையும் இந்நூல், 145 - ஆம் அடியின் விசேடவுரையால் விளங்கும். இவர் சாகியால் அந்தணர்; இதனை, உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங்குன்றார்ப்பெருங்கௌசிகன், கடியலூர் உருத்திரங்கண்ணன் என்பன அந்தணர்க்குரியன' (தொல். மர. கு. எச, உரை) என்பதனால் அறிக. இந்நூலன்றி நற்றிணையில் இரண்டுசெய்யுட்களும் (சச, கககூ.) இவர் செய்தனவாகத் தெரிகின்றன. இவருடைய குணவிசேடங்களும், தாம் அனுபவித்தவற்றைப் பிறரும் அறிந்து இன்புறும்படி செய்யுள் செய்யும் இவருடைய ஆற்றலும் இவர்காலத்து வழக்கங்களும் இந்நூலை மெல்ல ஊன்றிப்படிப்பவர்களுக்கு நன்கு விளங்கும்.

இந்நூல் உரையாசிரியராகிய நச்சினூர்க்கினியர் வரலாறு.



விருத்தம்.

எவனாவாய்டைவந் தமுதவா யுடையனென வியம்பப் பெற்றோன்
எவன்பண்டைப் பனுவல்பல விறவாது நிலவவுரை யெழுதி யீந்தோன்
எவண்பரம வுபகாரி யெவனச்சி னூர்க்கினிய னெனும்பே ராளன்
அவன்பாத விருபோது மெப்போது மலர்கவென தகத்து மன்னோ.

மலைபடுகடாத்தின் உரையாசிரியராகிய நச்சினூர்க்கினியர் பாண்டிவளநாட்டுள்ள மதுராபுரியிற் பிராமணகுலத்திற் பாரத்துவாசகோத்திரத்தில் அவதரித்தவர். தமிழ்ப்பாஷையிலுள்ள பலவகையான எல்லா நூல்களிலும் அகிபாண்டித்தியமுடையவர். இவரது சமயம் சைவமே. இவர் இன்னராதல், “வண்டிமிர் சோலை மதுராபுரி தனி, லெண்டிசை விளங்க வந்த வாசான், பயின்ற கேள்விப் பாரத்துவாச, னுண்மறை துணிந்த நற்பொருளாகிய, தூயஞான நிறைந்த சிவச்சுடர், தானே யாகிய தன்மை யாளன்” என்னும் உரைச்சிறப்புப்பாயிரத்தால் விளங்கும். சிவதலங்களுட்சிறந்த சிதம்பரத்தினது திருநாமங்களாகிய ‘திருச்சிற்றம்பலம்’, ‘பெரும்பற்றப்புலியூர்’ என்பவற்றை முறையே ஆறெழுத்தொருமொழிக்கும் ஏழெழுத்தொருமொழிக்கும் உதாரணமாக இவர் தொல்காப்பியம் எழுத்தக்கிராத்து மொழிமரபில் “ஒரொழுத் தொருமொழி” என்னுஞ் சூத்திரத்து விசேடவுரையிற் காட்டியிருத்தலாலும், சைவசமயத்துச் சிறந்த நூல்களாகிய திருவாசகம், திருச்சிற்றம்பலக்கோவையார், திருவுலாப்புறம் முதலியவற்றினின்றும் தமது உரைகளிற் பலவிடங்களில் இலக்கிய இலக்கணப் பொருள்களுக்கேயன்றித் தத்துவப்பொருளுக்கும் மேற்கோள்கள் எடுத்து ஆண்டுள்ளதனாலும், அங்நனம் மேற்கோள் கொண்ட சிலவிடங்களில் எழுதியுள்ள விசேடவுரைகளாலும், சீவக சிந்தாமணியில், நாமகளில்ம்கத்தில், ‘மேகம் மீன்ற’ என்னும், ௩௩௩ - ம செய்யுளில், ‘போகம்மீன்ற புண்ணியன்’ என்பதற்கு எழுதிய விசேடவுரையாலும், திருமுருகாற்றுப்படையுரையிற்காட்டிய சில நயங்களாலும், மற்றுஞ் சிலவற்றாலும் இவரது சைவ சமயாபிமானம் நன்குவெளியாகும்.

நச்சினூர்க்கினியர் இந்நூலுக்கன்றிப் பத்துப்பாட்டினுள் மற்ற நூல்களுக்கும், தொல்காப்பியத்திற்கும், கலித்தொகைக்கும், குறுந்தொகையில் போசிரியர் பொருளெழுதாதொழிந்த இருபது செய்யுட்களுக்கும் உரைசெய்தருளினர். இன்னுஞ் சிலநூல்களுக்கு இவர் உரையியற்றினரென்பர்; அவை இவைவென்று புலப்படவில்லை; இக்காலத்து வழங்கும் திருக்கோவையாருரை போசிரியார்த் செய்யப்பட்டதென்று தெரிகின்றமையாலும், இவர் அந்நூற்குச்செய்த வேறுரை கிடையாமையாலும் அதற்கும் திருக்குறள் முதலிய மற்றுஞ் சிலவற்றிற்கும் இவர் உரைசெய்திருப்பதாக இவருடைய உரைச்சிறப்புப்பாபிரத்திலேனும் வேறொன்றிலேனும் கூறப்படாமையாலும், அவைகள் இங்கே எழுதப்பட்டில.

சீவகசிந்தாமணிக்கு நச்சினூர்க்கினியர் முதன்முறை ஒருரையெழுதி, அக்காலத்துப் பிரசித்திபெற்றிருந்த சைனவித்துவான்கள் சிலருக்குக்காட்ட, அவர்கள் அவ்வுரையை அங்கீகரியாமை கண்டு,

“ அறுவர்தந் நூலு மறிந்துணர்வு பற்றி
மறுவரவு மாறான நீக்கி - மறுவரவின்
மாசா ரியனாய் மறுதலைச்சொன் மாற்றுதலே
யாசா ரியன தமைவு ” (வலாதி, ௭௬)

என்றபடி, பின்பு ஆருகதநூல்கள் பலவற்றையும் நலமுற ஆராய்ந்து இரண்டாமுறை ஒருரை யெழுதி அவர்களுக்குக் காட்டவே, அவர்கள் உற்றுநோக்கி வியந்து அவ்வுரையை அங்கீகரித்துக்கொண்டார்களென்று சைனர் கூறுகின்றனர். இது ஷெ சிந்தாமணி யுரையையும், தொல்காப்பியம் நச்சினூர்க்கினியத்தையும் படிப்பவர்களுக்கு நன்றாக விளங்கும்.

தொல்காப்பியவுரைமுதலியவற்றில் இவரால் எடுத்துக்காட்டப் பட்டிள்ள மேற்றீகாள்களமைந்த நூல்களுள் இதுகாறும் விளங்கியவை வருமாறு:—

- | | |
|---------------------------|---------------------|
| 1. அகத்தியம். | 8. வலாதி. |
| 2. அகநானூறு (நெடுந்தொகை.) | 9. கிக்குறுநூறு. |
| 3. அணியியல். | 10. ஐந்திணையெழுபது. |
| 4. அவிநயம். | 11. கிந்திணையம்பது. |
| 5. ஆசாரக்கோவை. | 12. ஔவையார்பாடல். |
| 6. இராமாயண வெண்பா. | 13. கடகண்டு. |
| 7. இறையனாரகப்பொருள். | 14. கலித்தொகை. |

- | | |
|----------------------------|---|
| 15. கனவழிநாற்பது. | 49. பட்டினப்பாலி. |
| 16. காக்கைபாடினியம். | 50. பதிற்றுப்பத்து. |
| 17. கார்நாற்பது. | 51. பரிபாடல். |
| 18. காரைக்காற்பேயார்பாடல். | 52. பல்காப்பியம். |
| 19. குணநாற்பது. | 53. பல்காயம். |
| 20. குறிஞ்சிப்பாட்டு. | 54. பழமொழி |
| 21. குறுந்தொகை. | 55. பன்னிருபடலம். |
| 22. கூத்தநூல் | 56. பாரதவெண்பா. |
| 23. கைந்நிலை. | 57. புறநானூறு. |
| 24. கொன்றைவேந்தன். | 58. புறப்பொருள்வெண்பாமாலை. |
| 25. சிலப்பதிகாரம். | 59. பூத்தாரவையடக்கு. |
| 26. சிறுகாக்கைபாடினியம். | 60. பூதபுராணம். |
| 27. சிறுசூர்இயுரை. | 61. பெருங்கதை. |
| 28. சிறுபஞ்சமூலம். | 62. பெரும்பாணாற்றுப்படை. |
| 29. சிறுபாணாற்றுப்படை. | 63. பெரும்பொருள்விளக்கம். |
| 30. சினேந்திரமலை. | 64. பொய்கையார் முதலாயினூர் செய்த அந்தாதி. |
| 31. சீவகசிந்தாமணி. | 65. பொருநராற்றுப்படை. |
| 32. தகடீர்யாத்திரை. | 66. மணிமேகலை. |
| 33. தந்திரவாக்கியம். | 67. மதுரைக்காஞ்சி. |
| 34. திணைமலைநூற்றைம்பது. | 68. மலைபடுகடாம். |
| 35. திணைமொழியையம்பது. | 69. மாபுராணம். |
| 36. திரிகடுகம். | 70. முத்தொள்ளாயிரம். |
| 37. திருக்குறள். | 71. முதுமொழிக்காஞ்சி. |
| 38. திருக்கோவையார். | 72. முல்லைப்பாட்டு. |
| 39. திருப்பாட்டு. | 73. மூதுரை. |
| 40. திருமுருகாற்றுப்படை. | 74. மோதிரப்பாட்டு. |
| 41. திருவாசகம். | 75. யாப்பருங்கலம். |
| 42. திருவாய்மொழி. | 76. யாழ்நூல் |
| 43. திருவுலாப்புறம். | 77. வசைக்கடம். |
| 44. தொல்காப்பியம். | 78. வசைக்கடத்து. |
| 45. நற்றிணைநானூறு. | 79. வளையாபதி. |
| 46. நாடகநூல். | 80. விளக்கத்தார்கடத்து. |
| 47. நாலடியார். | |
| 48. செடுநல்வாடை. | |

இன்னும் விளங்காத நூல்கள் பல.

தொல்காப்பியவுரைமுதலியவற்றில் வேதம், வேதாங்கம் முதலிய பல நூல்களிலிருந்தும், பல உரைகளிலிருந்தும் பற்பல அரிய விஷயங்களை ஆங்காங்கு எடுத்துக்காட்டி நன்குவிளக்கிப்போகின்

றமையின், இவரை வடமொழியிலும் மிக்க பயிற்சியுள்ளவராகச் சொல்லுதற் கிடமுண்டு.

உரையாசிரியர், சேனாவரையர், பேராசிரியர், ஆளவந்தபிள்ளை யாசிரியர் முதலிய உரையாசிரியர்கள் இவருடைய உரையில் எடுத்துக் கூறப்பட்டிருத்தலின், அவர்களுக்கு இவர் காலத்தினூற்பிற்பட்டவ ரென்று தெரிகின்றது.

அமிழ்தினுமினிய தமிழ்மடவால்செய் அருந்தவத்தின் பெரும் பயனாக அவதரித்தருளிய இம்மகோபகாரியின் அருமைபெருமைகள் கிரிவஞ்சி விடுக்கப்பட்டன.

“பாரத்தொல்காப்பியமும்”, “தொல்காப்பியத்தில்”, “பாற் கடல்போல”, “பச்சைமால்” என இவருடைய மேம்பாட்டைப் பாராட்டி அக்காலத்துள்ள ஆன்றோர் செய்யப்பட்ட நான்குசெய் யுட்கள் உரைச்சிறப்புப் பாயிரங்களாக வழங்குகின்றன.

அரும்பதமுதலியவற்றின் அகராதி.*

[எண்கள், அடிகளைப்புலப்படுத்துவன.]

அகடு - 30 இடம், 33.

அகப்பட்ட - கிடந்த, 258; சிக்கிக்
கொண்ட 499.

அகம் - இடம், 366; உள், 344; நெ
ஞ்சு, 184 [259, 276,

அகல் - தகன்ற (விசாலித்த), 133,
அகல - நீங்க, 412

அகலறை - அகன்ற பாறை, 133.

அகலிருவிசம்பு - மற்றப் பூதங்கள்
தோன்றுதற்குக் காரணமான பெ
ரிய ஆகாயப், 100; தன்னையொழி
ந்த காண்கூடநங்களும் தன்னிடத்
தே அகன்று விரிதற்குக் காரண
மான பெரிய ஆகாயமென்பதும்
பொருந்தும், [பெரும்பா.1. உரை]

அகலுள் - அகன்ற ஊர், 438

அகழ் - அகழி; தோண்டி உண்டாக
கப்படுவது, 214.

அகழ்தல் - தோண்ட்தல், 91.

அகளம் - நீர்ச்சால். 104.

அகலை கடபாயை அகன்ற இடத்
தையுடைய பாறை, 276.

அகன்மலை - அகன்றமலை, 205

அகன்மீன் - போய்ன், 270.

அகன்ற - நீங்கின, 397.

அகைத்த - முறித்த, 429.

அங்கண் - அழகிய விழி, 259.

அசை - இளைப்பு; முதனிலைத்தொழி
ற்பெயா, 251.

அசைஇ இளைத்து, 44; இளைப்
பாறி, 158, 403.

அசைதலோம்பி - இளைப்பாறி, 256.

அசையினர் - இளைத்து, 290; இளை
ப்பாறி, 443, 470.

அசையும் தங்கும், 67.

அசைவுழி - இளைத்த இடத்தே, 403.

அசைக மரம், 160.

அஞ்சு - அஞ்சுதல்; முதனிலைத்தொ
ழிற்பெயர், 81.

அடர் - தகடு, 4.

அடி நிலை தளர்க்கும் - அடி ஊன்றி
யிட்ட நிலையை ஓடப்பண்ணும்,
222.

அடுக்கம் - பக்கம், 141; மலைப்பக்
கம், 239, 289, 359.

அடுக்கல் - மலை, 19

அடைமொழிச்சிறப்புள்ள அடிகள்,
13, 14, 16, 17, 20, 23, 31, 35,
37, 39, 42, 47, 48, 54, 60, 70,
82, 90, 91, 105-6, 107-8, 114,
120, 126-8, 130 31, 135, 138,
140, 153, 178, 204, 208, 209,
237, 245-7, 250, 271, 272, 289,
295, 308, 311, 312, 313, 316,
419, 422, 423, 442, 520, 527,
550, 558, 561, 573, 575, 578-9

அண்ணல் - பெருமையிற்சிறந்தவன்,
319

அணங்கிய - பின்னிவளர்ந்த, 223.

அணுகல் - செல்லுதல், 548.

அதள் - தோல். 419.

அதிர்தல் - நடுங்குதல், 2.

அம் - அழகு, 121, 259.

அமர்ந்த - பொருந்தின, 45.

அமர்ந்து - பொருந்தி, 485, 495; விரு
ம்பி, 560.

அமரா - அமைதி பிறவாத (திருப்தி
பிறவாத), 74

அமலுதல் - நெருங்குதல், 219.

அமலை - சோற்றுருண்டை, 441.

அமன்ற நெருங்கி விளைந்தன, 123.

அமை - மூங்கில், 57, 522.

* இதில் தொடர்மொழிகளும் விஷயங்களும் பிறவும் கலந்துவரும்.

- அமைகல்லா - அமையாத, 268.
 அமைச்சர் (சுற்றம்), 550.
 அமைத்து - பொருத்தச்செய்து, 28.
 அமைதல் - பொருத்துதல், 38.
 அமையம் - சமயம், 278, 375.
 அமைவர - பொருத்துதல்வர, 38.
 அயரும் - செய்யும், 322.
 அயிராது புகுமின் = ஐயுறாமல் போவீ
 ராக, 491.
 அயில் - வேல், 373.
 அயினி - உணவு, 467.
 அரசுக்கு - சாதிவீங்கம், 507.
 அரசு நிலை தளர்க்கும் - (போர்செய்ய
 வந்த) அரசருடைய நிலையைத் தள
 ரச்செய்யும், 378.
 அரம் - அராவுத்தற்குரிய கருவி, 35.
 அரமகளிர் - தெய்வப்பெண்கள், 190,
 294,
 அரலை - குற்றம், கொடிமுறுக்கு,
 பருக்கைக்கல், 24, விதை, 139.
 அரவு - பாம்பு, 504.
 அரி - அரிசி, 180; அரித்தெழுதல், 9;
 அரியப்பட்டதசை, 465; இரோகை,
 45; நரம்பு, 9.
 அரித்த - கழித்து, 465.
 அரிந்து - வெடித்து, 138.
 அரிநர் - (நெல்) அறுப்பார், 471.
 அரில் - இறுகாடு, 379.
 அருகு - பக்கம், 220.
 அருங்கடிவாயில் - அரிய காவலை
 யுடைய கோபுரவாயில், 491.
 அருங்கலம் - பெறுதற்கரிய ஆபா
 ணம், 71.
 அருணெறி = அருள்நெறி - தூலிற்
 சொல்லிய வழி, 38.
 அருந்தி - உண்டு, 468.
 அருந்திறந்தவுள் - பொறுத்தற்கரிய
 வலியையுடைய தெய்வம், 538.
 அருப்பம் - அரண், 378; அருமை,
 19, 222.
 அருவி, 174, 278, 294, 554, 581.
 அருவிதந்தபழம், 174.
 அருவிதுகரும் - அருவியாடும், 294.
 அருளுதல் - சொல்லுதல், 38.
 அரை-மரத்தின் நடு, 395; வயிறு, 307.
 அல் - இராத்திரிப் பொழுது, 158,
 256.
 அல்கலம் - நாடோறும், 443.
 அல்கி - தங்கி, 158, 256.
 அலகு - அளவு, 347; பலகறை
 (சோழி) 234.
 அலகைத்தவிர்த்த எண்ணருந்திறத்த,
 347.
 அலக்குதல் - அசைதல், 144, 161.
 அலமருதல் - அசைதல், 119, 133,
 219.
 அலர் - பூ, 290.
 அலரி - குரியன், 195.
 அலைத்த - வருந்தச் செய்த, 497.
 அவ்வாய் - அழகிய இடம், 32.
 அவண் - அவ்விடம், 53, 158.
 அவரை, 110.
 அவல்-உண்ணுதற்குரிய அவல், 121;
 பள்ளம், 198, வினாநிலம், 450.
 அவல - தாழ்வரையிலுள்ளன, 346.
 அவலம் - கேடு, 285.
 அவற்பதம் - அவலிடித்தற்குரிய பக்
 குவம், 121.
 அவிழ் - சோறு, 183.
 அவை - சபை, 77.
 அழகை, 301.
 அழுந்துபட்டு - (கிழங்கு)தாழவீழ்ந்து,
 219; [மதுரை. 342.]
 அழுவம் - ஆழம், 528; குழி, 368.
 அளியர் - பாதுகாக்கத்தக்கவர், 494.
 அளை - குகை, 255, 300, 505.
 அளைஇ - கலந்த, 184.
 அளைச்செறியுழுவை - குகையிலெந்
 ருங்கிவாழும் புலி. 505.
 அற்கு - இராத்திரிகாலத்திலே, 254,
 437.
 அற்று - அத்தன்மையது, 402.
 அற - நீங்க, 250.
 அறல்வாழ்கூந்தல், 304.
 அறிஞர் - அறிபவர், 287.
 அறிமார் - அறிவதற்கு, 394.
 அறை - அறுத்தல், பாத்தி, 118;
 பாறை, 133, 150.
 அறைந்தன்ன = அறைந்தால்அன்ன -
 நறுக்கினெலொத்த, 440.
 அறையுற்று - வெட்டுதலுற்று, 118.
 அன்மையின் - அல்லாமையால், 148.
 அன்று அவண் - அற்றைநான் அவ்வி
 டத்தே, 158.

அரும்பதமுதலியவற்றின் அகராதி. ௯௯

அன்ன - ஒத்த.
 அனந்தல் - மதம், 178.
 அனைத்தம் - அவ்வளவும், 22; எவ்வாம், 845, 526, 575.
 அஃகிய துட்டம் - சுருக்கிய அறிவு, 551.
 ஆஅல் = ஆல் - கார்த்திகைநட்சத்திரம்; தொகுத்தல்விகாரம்; (ஆரல்) 100.
 ஆக்கிய - சமைத்த, 183.
 ஆகம் - மார்பு, 31.
 ஆகாயம், 558.
 ஆகுளிப்பறை - சிறுபறை, 3, 140.
 ஆங்கண் - அவ்விடம், 438.
 ஆங்கனம் - அவ்விடம், 402.
 ஆங்கு - அவ்விடத்து, 427, உவமவுருபு, 52, 98.
 ஆசினி - ஈரப்பலா, 139, 526.
 ஆட்டுத்தோற்படுக்கை, 419.
 ஆடி - நீராடி, 433.
 ஆண்மை - ஆளுந்தன்மை, 423.
 ஆணிமுடுக்கி - சுள்ளாணிகளை இறுகத்தைத்து, 27.
 ஆமாண்குழலி-காட்டுப்பசுவின்கன்று, 500
 ஆர்த்தென - ஆரவாரித்தாராக, 386.
 ஆர்ப்ப - ஆரவாரிக்க, 333.
 ஆர்வம் - ஆசை, 184.
 ஆரம் - சந்தனம், 520.
 ஆரிடர் = அரு + இடர் - பொறுத்தற்கு அரிதாகிய வருத்தம், 368.
 ஆரிப்படுகர் - அரிதாய்இறங்கும்வழி. 161.
 ஆலம் - ஆலமரம், 268.
 ஆலை - சுரும்பாலை, 119, 340.
 ஆற்ற - வழியிடத்தனவாகிய, 254.
 ஆற்றல் - வலி, 73.
 ஆற்றினளவும் - வழியினது நன்மையின் அளவும் தீமையினளவும், 67.
 ஆறு - வழி, 87, 195.
 ஆன் - பசு, 409.
 ஆளுது - அமையாமல், 97.
 இகந்தனவாயினும் - கடந்தனவாயினும், 86.
 இகந்த - இருக்குமிடத்தைக்கடந்து, 262.
 இகழுகர் - இகழ்ந்திருப்போர், 73, 482.

இகழுகர்ப்பிணிக்ரும் ஆற்றல் - தன்னை இகழ்ந்திருக்கும் பகைவரைச்சுருக்கும் அறிவின்வலி, 73.
 இகுத்த - தாழ்த்து, 44; வாசித்து, 391.
 இகுதரு - தாழ்த்தலிழும், 226.
 இகுப்ப - ஒலியாநிற்க, 582.
 இகுப்பம் - திரட்சி, 367.
 இகும், தன்மைப்பன்மை, 400, 424.
 இசை - இராகம், 342, 381; ஒசை, 2, 324; புகழ், 60, 70, 388, 540.
 இசைபெறு திருவினவேந்தவை - சங்கீதத்தை எக்காலமுங்கேட்கின்ற செல்வத்தின்புடைய அரசர்களுடைய அவைக்களம், 39.
 இஞ்சி-ஒருவகைக்கிழங்கு, 126; மதிவ், 92.
 இஞ்சிசெய்யாப்பாவைவளர்ந்து - இஞ்சியானது செய்யப்படாத பாவை போன்றகிழங்கு வளரப்பெற்று, 125 - 6.
 இட்ட - போகட்ட (போட்ட), 456; - விதைத்த, 98.
 - சிறுமை, 16.
 ன்கர் - முதலை, 211.
 இடம் - சமயம். 386.
 இடர் - வருத்தம், 368.
 இடன் - இடப்பக்கம், 266.
 இடி - இடிச்சு, 445; பொடி, 512, மேகத்தின் இடி, 310.
 இடிச்சாரம் - கல்லையிடித்த அருநிலம், 20.
 இடுக்கண் - வருத்துதல், 18.
 இடுஉம் = இடும் - கூப்பிடும், 306.
 இடை - இடம், 254, 437, 542.
 இடைதெரிந்துணரும், 542.
 இடையர், கொடியவிலங்குகள் கிட்டாதபடி இரவில் நெருப்பை வளர்த்து வைத்துக்கொண்டிருத்தல். 420.
 இணர் - பூங்கொத்து, 159, 305, 428.
 இதனம் - பாண், 204.
 இதழ் - பூவிதழ், 149, 189, 334.
 இம்மென்கமெம்பு-இம்மென்னும் ஒசையுண்டாகியசுற்றம் (தாமே ஆலாபனம் செய்துகொண்டிருப்பவர்), 286.
 ிர - ஒலிக்க, 583.

இயிரும் - ஒலிக்கும், 7, 486.
 இயில் - காணவின் முன்முதுகிலுள்ள
 கொண்டை, 330.
 இயிழ் - ஒலித்தல், முதலிலைத்தொ
 ழிற்ற்பெயர், 296; முழங்குதல், 2.
 இயக்கம் - வழி, 374.
 இயக்கு - செலுதல், 571.
 இயக்கும் - நடத்தும், 18, 80.
 இயங்கல் - போதல், 277.
 இயங்குந்தொடுமின் - வாத்தியங்களை
 வரசிப்பீர், 277.
 இயங்கூர் - வழியேபோகிறவர், 18.
 இயந்தொடுதல் - வாத்தியங்களைவாசித்
 தல், 232.
 இயம் - வாத்தியம், 282, 269, 277,
 296, 865.
 இயம்ப - ஒலிப்ப, 348.
 இயல் - இயல்பு, 43.
 இயவு - வழி, 20, 111, 229, 328.
 இயற்கை - இயல்பு, 83.
 இயற்றிய - ஆக்கின, 441, 465; பண்
 இயைந்த - பொருந்தி, 345.
 இரங்குதல் - ஒலித்தல், 324.
 இரட்டும் - மாறிக்கூப்பிடும், 141.
 இராத்திரிஉணவு, 435 - 6.
 இரிய - கெட, 208.
 இரிவு - கெடுதல், 116.
 இரீஇ - இருத்தி, 25; இருந்து, 549.
 இரு=இருமை - கருமை, 157, 488;
 பெருமை, 99, 100, 455.
 இருக்கை - இருப்பிடம், 76; இருப்பு,
 190; பாப்பு, 583.
 இருக்கால்வீ - நீண்டசாம்பையுடைய
 பூ, 265.
 இருஞ்சுவல்வாளை - பெரியசமுத்திரை
 யுடையவாளை, 455.
 இருந்தலை - கரியதலை, 488.
 இரும்பு - அரிவான், 113,
 இரும்பேரொக்கல் - கரியபெரியசுற்
 தம், 157.
 இருமை - கருமை, 246, நீட்சி, 265;
 பெருமை, 207, 367.
 இருவி - திரையரிந்ததான், 109.
 இருவெதிர் - பெரியமூங்கில், 207.
 இரை - விலங்கின்உணவு, 90.
 இல் - வீடு, 151, 165, 255.

இலங்குதல் - விளங்குதல், 27, 46.
 இலஞ்சி - மடு, 228.
 இலம் - இல்லாமை, 576; இல்லேம்,
 552.
 இலமெனமலர்ந்தகையராசி - இரந்து
 வந்தோர்க்கு யாம் இல்லேமென்று
 கூறி இல்லையென்று மறித்தகை
 யையுடையராசி, 552.
 இவ்வனைத்தும் - இவைகளெல்லாம்,
 345
 இவண் - இவ்வுலகம், 541.
 இவர்தல் - பரத்தல், 514.
 இவரும் - உலரவும், 90.
 இழிதரும் - குதிக்கும், 554.
 இழிந்தன்ன=இழிந்தால்அன்ன - இற
 ந்கினுறப்போன்ற, 214.
 இழிபு - இறங்கி, 288.
 இழுக்கிய - இறந்த, 301.
 இழுது - நெய்விழுது, 244, 442.
 இழை - ஆபரணம் (இழைக்கப்பெற்
 தது), 570, தூலிழை, 561.
 இழைந்த - உரிஞ்சிய, 248.
 இளி - ஒருசூரம்; அது பஞ்சமத்துக்கு
 மேற்பட்டது, 7.
 இறடி - திரை, 169.
 இறந்து - கடந்து, 263, 405.
 இருஅ=இரு - முறியாத, 274.
 இருஅல்=இரால் - தேன்கூடு, 525.
 இருயினிர் - வக்கி (வதக்கி), 249.
 இறுகுசுலை - (சாய்) நெருங்கினசுலை,
 132.
 இறுத்த-கொடுத்த, 89; முடித்த, 543.
 இறும்பு - குறுங்காடு, 205, 271, 407.
 இறும்புது - ஆச்சரியம், 858.
 இறுவரை - இற்றமலை, 387.
 இறை=இறுத்தல் - கொடுத்தல், 319;
 தங்குதல், 496.
 இறைஞ்சி - வளைந்து, 112, 117.
 இறைஞ்சின - வளைந்தன, 144.
 இன் - உவமவுருபு, 44, 75, 143, 226,
 228, 238, 281, 474, 582.
 இன்சூரல் - இனியபாட்டு, 536.
 இன்சூரல்விறலியர் - இனியயாழை
 யுடையவிறலியர், 358.
 இன்புமமுரத்தை - இன்பமிருகின்ற
 தாளம், 390.
 இன்றி - இல்லாமல், 79.

- இன்று - இல்லாமல்; எச்சம், 41, 172.
 இன்னல் - துன்பம், 374.
 இன்னிசை - இனியஒசை, 296.
 இன்னிசைநல்லியாழ், 381.
 இன்னும்வருவதாகநமக்குஎன - நமக்கு
 இந்துகர்ச்சிமேலும் உண்டாவகாக
 என்றவிரும்பி, 354.
 இனம் - கூட்டம், 55, 408, 472;
 சாதி, 297; பசுநிரை, 330.
 இனி - இப்போது, 94.
 இனிதமர்ந்து - நன்றாதல்பொருந்தி,
 485.
 இனிதினோக்கி - இனிதாகப்பார்த்து,
 495, 560.
 இனியிர் = இனிமையையுடையிராகு
 விர - மனமகிழ்வீர், 286.
 ஈகை - கொடை, 580; பொன், 72.
 ஈகைமாரி - பொன்மழை, 72.
 ஈண்டி - திரண்டு, கூடி, 345.
 ஈண்டிதல் - திரளுதல், 116.
 ஈர்எண் - பசியஎள், 106.
 ஈர்க்கழை = ஈரம்கழை - பசியகோல்,
 207.
 உக்கன - சிந்தினை, 139.
 உக்கு - உதிர்ந்து, 109.
 உகளினும் - பாய்ந்தாலும், 237.
 உகுத்தென - சிந்த, 148.
 உடம்புணர்பு - ஒருமிக்கச்சேர்ப்பு
 ற்று, 526.
 உடற்றுநர் - வருத்துவார், 426.
 உடன் - கூட, 346; சேர, 447.
 உடன்புணர்ந்து - ஒன்றுசேர்ந்து, 535.
 உடம்பு, 508.
 உடைக்குங்கரும்பு, 341.
 உடைந்த - விண்ட, 198, 432.
 உண்டற்கினியபலபாராட்டி, 353.
 உண்டற்கினியபழன், 282.
 உண்டனிர் - உண்டு, 433.
 உண்டி - உணவு, 83.
 உண்டோர்மறந்தமைகல்லாப்பழன்,
 262 - 3.
 உண்ணுநர் - உண்பவர், 445.
 உண்ணுநர்த்தடுத்த நுண்ணிடி நுவ
 ணை, 445.
 உணரும் - ஆறியும், 542.
 உணவு, 168 - 169, 171, 174 - 183,
 425, 440 - 442, 465.
 உணீஇய - உண்ணுதற்கு, 54.
 உந்தி - யாழின் உறுப்புக்களுள் ஒன்று,
 34.
 உந்துழ் - பெருமூங்கில், 133, [குறி
 ளுசி. 65.]
 உம், உயர்வுசிறப்பு, 275, 467; எச்
 சம், 53; எண், 352 - 3.
 உம்பல் - யானை, 429; வழியில் தோன்
 றியவன், 540.
 உமிழ் - ஒசை; ஆகுபெயர், 310.
 உயர்ந்தோங்கு - உயர்ந்துவளர்ந்த, 41.
 உயர்நிலை - உயர்ந்தநிலை, 204.
 உயர்நிலைமாக்கல் - உயர்ந்தநிலைமை
 யையுடைய பெரியமை, 225.
 உயர்வுசிறப்பும்மை, 275, 467.
 உயரிய - உயர்ந்த, 377.
 உயவை - ஒருவகைக்கொடி, 186.
 உயிர் - ஒசை, 37, காற்று; யானைக்
 கைக்கு ஆகுபெயர், 6.
 உயிர்செல - உயிர்போக, 191.
 உரவு - வலிமை, 211, 326.
 உரறுதல் - முழங்குதல், 357.
 உரித்தன்று - உரியதன்று, 240.
 உரீஇ - உருவி, 24.
 உரு - நிறம், 36.
 உருப்பு - கொடுமை, 550.
 உரும் - இடி, 357.
 உரை - புகழ், 93, 376.
 உலை - சமைத்தற்கு அடுப்பில்வைத்த
 பாத்திரத்திற்கேர்த்தகீர், 180.
 உலைவிடம் (உலைவு + இடம்) - தோற்
 றுஒடினசமயம், 386.
 உலைவு - உலைதல், முதுகிடுதல், 386.
 உவகை - மகிழ்ச்சி, 184, 318.
 உவந்த - மகிழ்ந்த, 560.
 உழந்த - வருந்தினை, நடந்துவந்த, 487.
 உழவர் - உழுதலையுடையார், 60.
 உழுவை - புலி, 505.
 உள்ளி - நினைந்து, 404, 498.
 உள்ளினிர் - நினைத்திராய், 65.
 உள்ளீடு - உள்ளேயிட்டுண்பதா, 442.
 உளர் - உள்ளார், 279.
 உளி, பருதிப்பொருள்விகுதி, 153;
 [பெரும்பா. 462].
 உற - பாய்கையினாலே, 404.
 உறையும் - தங்கும், 485.
 உறஉன் = உறன் - தகை, 146, 148.

- ஊகம் - குரங்கு, 208.
 ஊமைக்குருளை - வாய்திறவாத (கா
 டிக்) குட்டி, 501; வாய்திறக்கப்
 படாத குடத்தை ஊமைத்தசும்பெ
 ன்பது மரபு,
 ஊர், 450.
 ஊழ் - முறைமை, 130, 133, 263,
 288, 405.
 ஊழ்த்து - அழகி, 180.
 ஊழ்மலரொழிமுனை - முறைப்பட
 மலர் தலையொழிந்த அரும்பு, 130.
 ஊழிறந்து - முறைமைப்படப்போய்,
 405.
 ஊழற்றலமருமுந்துழ் - முற்றுதலுற்
 ற அசையும் பெருமூங்கில், 133.
 ஊறு - இடைபூறு, 41, 284, 372;
 புண், 332.
 எச்சர் - இடுமணல், 556.
 எச்சவும்மை, 53.
 என் - என், 106; ஒன்று முதலிய
 எண்கள், 347.
 என்கு - கரடி, 501.
 எண்ணும்மை 352 - 3.
 எண்ணாமிகப்பலவே, 389.
 எதிர் கொள் - ஏற்றுக்கொள்ள, 496.
 எதிரி - ஏற்றுக் கொண்டு, 142.
 எதிரிய - எதிர் கொண்ட, 547.
 எய் - முன்னம்பன்றி, 301.
 எரியொள்ளினர் - நெருப்பைப்போ
 லும் பூக்கொத்து, 159.
 எருத்து - கழுத்து, 246.
 எருது - உழுதற்குரிய எருது, 469.
 எருமைக்கடாவின் வெருட்சி, 472 -
 3.
 எருமைத்தயர், 523.
 எருவைமென்கோல் - கொறுக்காந்
 தட்டையினது மெல்லிய கோல்,
 224.
 எல் - இராத்திரி, 416.
 எல்லரி - சல்லியென்னும் வாத்தியம்,
 10.
 எல்லாம் - உயர் திணைப்பன்மை, 495.
 எழுவு - எழுதல், 479.
 எழில் - அழகு, எழுச்சி, 31, 57, 323.
 எழுசரு - தோன்றுகின்ற, 84.
 என், 106.
 எள்ளுதல் - இகழுதல், 562.
 ஏற்றுக்குறுதலின் = என் தாக்குறுத
 லின் - என்னை எதிர்ப்படுகையின
 லே, 66.
 ஏறிந்து - இடந்து, 395, நீக்கி, 441.
 எல்கம் - லேவல், 129, 490.
 எல்கு - கூர்மை, 300.
 ஏசுதல் - இகழுதல், 389, 396.
 ஏத்தம் - ஒலி, (ஏக்கம்) 341.
 ஏத்தி - புசுழ்த்து, 544.
 ஏம்ம - இன்பம், பாதுகாப்பு, 306.
 ஏர், 60.
 ஏவு - அம்பு, 243.
 ஏற்ப - ஏற்றுக் கொள்ளும்படி, 39.
 ஏற்றகை - யாசித்தகை, 576.
 ஏற்றெழுந்து - துயிலுணர்ந்து எழு
 ந்து, 257.
 ஏற்றை - ஆணுடம்பு, 508.
 ஏறு - இடபம், 330, 408, 573; ஏறு
 மைக்கடா, 335.
 ஏறுடையினம் - ஏற்றையுடைய பசுக்
 கூட்டம், 408.
 எனம் - பன்றி, 247.
 எனல் - திணை, 108.
 னம்பால் - மகளிர் கூந்தல்; கிந்து பகு
 தியாக வணைதற்குரியது, 30.
 னியவி - வெண்சிறு கடுகு, 123.
 னினம் - ஒருவகை நெல், 115.
 ஒக்கல் - சுற்றம், 50, 157, 549.
 ஒட்டாது - பொருந்தாமல், 397.
 ஒரீஇ=ஒருவி - நீக்கி, 202.
 ஒருகண்மாக்கிணையென்னும் பறை,
 11.
 ஒருங்கு - ஒருமிக்க, சேர, 333, 345.
 ஒருத்தல் - ஆண்டானை, 297; ஏறு
 மைக்கடா, 472.
 ஒருவிர், 218. [புறநா. 58.]
 ஒழுகி - நடந்து, 20.
 ஒழுகிய-ஒழுங்குபடக்கிடக்கின்ற, 32.
 ஒழுகின - படர்ந்தன, 136; வளர்ந்
 தன, 106
 ஒன்வான் - ஒள்ளியகத்தி, 489.
 ஒன்றி - கூடி, 535.
 ஒன்னை - பொருந்தாத, 386, 397.
 ஒன்னுத்தெவ்வர் - தன்வெலைப் பொ
 ருந்தாத பணகவர், 386, 397. [பெ
 ரும்பா. 419.]
 ஒ - ஒழிதல், 475 [திருமுருகு. 3.]

ஒச்சி - அடித்து, 386.
 ஒதை - ஒசை, 327, 339, 467.
 ஒம்பல் - பாதுகாத்து நீங்கல், 308.
 ஒம்பாவள்ளல் - தனக்கென்று ஒரு பொருளையும் பேராதாநன்னன், 400.
 ஒம்பி - ஒழித்து, 371; ஒழிந்து, 277; காத்து, 382; நீக்கி, 215, 254; நீங்கி, 256.
 ஒம்பினர் - பாதுகாப்போர், 343.
 ஒம்பினீர் - பாதுகாத்து, 218.
 ஒம்பநர் - பாதுகாப்பவர். 426.
 ஒம்பநரல்லதுடற்றுகரில்லை, 426.
 ஒம்புமின் - பாதுகாப்பீர், 232, 240.
 ஒர்த்து - ஒர்ந்து பார்த்து, 23, 448.
 ஓரா - நினையாத, 62.
 ஓரி - தேன்முற்றினும் பிறக்கும் ஒரு வகைக்கரியநிறம், 542. [புறநா. 109.]
 ஓவிறந்து - ஒழிவின்றி. 475. [சிலப். நாடு, 109.]
 கஞலிய - நெருங்கின, 358.
 கட்டின் சேயாறு-கண்ணுக்கினிய சேயாறு, 476, 555.
 கட்டி - காடு, 235.
 கட்டில் - அரசவுரிமை, சிங்காதனம், 550.
 கடக்கும் - வெல்லும், 421, 489.
 கடகப்பெட்டியில் பிணை வைத்துக் கொண்ட செல்லல், 152.
 கடந்து - வென்று; எதிரே நின்ற அழித்து, 87.
 கடம் - காடு, 415.
 கடமான் கொழுங்குறை - கடமானி னது கொழுவியதைச, 175.
 கடல், 483.
 கடவது அறிந்த - செய்யக்கடவதையறிந்த, 536.
 கடவுள் - தெய்வம், 83, 230, 538.
 கடன் - உரிமை, 89, 543.
 கடாஅம்=கடாம் - மதம், ஒலி; ஆகு பெயர், 348.
 கடாவுறுக்கும் - பிணைத்தடிக்கும், 339.
 கட - கடுமை, 189; காவல், 491; பேய், 22; விளக்கம்: தாளம், 10.
 கடப்பகை - வெண்சிறுகடுகு; பேய்களுக்கும் பகையாகவுள்ளதென்ற படி, 22.

கடு - கடுமாம், 14.
 கடுக்கும் - ஒக்கும், 150, 261.
 கடுக்கண் - அஞ்சாமை, 325.
 கடுப்ப - ஒப்ப, 2, 12, 32, 107, 127, 140, 528.
 கடும்பரிக்கடும்பு - கடியசெலவினையுடையசுற்றம், 364
 கடும்பறை - கடியவாச்சியம், 236.
 கடும்பு - சுற்றம், 159, 286, 364.
 கடும்புடன் அருந்தல், 468.
 கடுமரம், 14.
 கடுமை, 81; விரைவு, 206, 226, 364, 380, 555.
 கடுவரல் - விரைந்துசெல்லல், 555.
 கடுவன் - ஆண்குராக்கு, 237.
 கடை - காம்பு, 490; தலைவாசல், 529.
 கண் - இடம், 99, 252, 257, 276, 349, 441; கணு, 6; வடிவு, 169; வாத்தியத்தில் அடிக்கப்படும் பக்கம், 140, 382, 533.
 கண்குடு - ஒன்றினிடத்தே ஒன்று கூடுதல், 384.
 கண்டோர்மருள, 468
 கண்டோர்மலைதற்கினியபூ, 282 - 3.
 கண்டண்ணைக்கண்டு - காண்டற்கினியவற்றைக் கண்குளிரக்கண்டு, 352.
 கண்ணகல் - இடம் அகன்ற, 14.
 கண்ணி - தலையிலணிந்துகொள்ளும் மலை, 399; 430, 459, 466.
 கண்ணிடம் - இடப்பக்கத்துக்கண், 533.
 கண்ணுடைக்கும் - கரும்பினின்றும் சாறுகொள்ளும், 341.
 கண்ணுடைந்த - இடம்விண்ட, 432.
 கண்ணுளர் - கூத்தர், 50.
 கண்ணேணி - ஒருவகையேணி, 316.
 கண்பு - ஒருவகைக்கோரை, 454.
 கண்புதைத்த-இடத்தைமறைத்த, 221
 கணம் - கூட்டம், 44.
 கணவன் - ஆணையான, 308.
 கணை - அம்பு, 226; திரட்சி, 380.
 கதழ்தல் - விரைதல், 36, 331, 478.
 கதழ்த்துகிளர்உரு - கடுகித்தோன்றுகின்றநிறம், 36.
 கதழும் - விரைந்தோடும், 407.
 கதிர் - தானியக்கதிர், 112.

கதிரினந்தணிந்த அமையம் - சூரியன்வெம்மை ஆறினசமயம், 375.
 கதுப்பு - கூந்தல், 44.
 கம்பலை - ஓசை, 335.
 கமழ்தல் - மணத்தல், 30, 466.
 கமழ - மணக்க, 181.
 கமழாது - நாராமல், 249.
 கமழைம்பால் - இயல்பாகவேமணக்குகூந்தல், 30.
 கயத்தலை = கய தலை - மெல்லியதலை, 307.
 கயம் - ஆழமானதுளம், 47, 20, 259; நீராறுதமடு, 213
 கயம்புக்கன்னரிழல், 47.
 கயமுளி - யானைக்கன்று, 107, 500.
 கயமுளிக் குழவி - யானைக்கன்றில் இளையது, 500.
 கயவாய் - புகார்முகம்; காவிரி கடலொடுகலக்கும்இடம், 528.
 கரக்கும்-மறைக்கும்; வழங்கும், 211. கரடி, 501.
 கரடினை - ஒருவகைவாத்தியம், 9.
 கரந்து - மறைந்து, 199.
 கருங்கடையெஃகம் - கரியகாம்பிளையுடையவேல், 490.
 கருநெய்தற்பூ, 124.
 கருப்பூரமரம், 516.
 கரும்பு, 119.
 கரும்பை ஆலையிற்கொடுத்துச்சாடுதெத்தல், 340 - 341.
 கருவிய - தொகுதியையுடைய, 357.
 கல் - மலை, 111, 225.
 கல்யாறு - கல்லின்மேலேவரும் ஆறு, 324.
 கல்லகழ்க்குடங்கு-கல்லை அகழ்ந்துஉண்டாக்கிய அகழி, 91,
 கல்லாப்பார்ப்பு - தனக்குரியதொழிலையன்றி வேறொன்றையும் கல்லாத (குரங்கின்) குட்டி, 312.
 கல்லெறிந்து - கல்லைத்தோண்டி, 395.
 கல்லென் = கல்லென்கின்ற, 335.
 கல்லென்ஒக்கல் - கல்லென்னும் ஆரவாரத்தையுடைய சுற்றம், 549.
 கல்லென்கடம் - கல்லென்னும் ஓசையையுடைய காடு, 415.
 கல்லென் - கல்லென்னும் ஓசைபட, 207, 276, 321.

கல்லேசகவலை - (வீரக்) கற்கள் முதுகிட்டுப்போனவரை இகழும் பலவழிகள். 389.
 கலப்பன்ன - கலத்தலைஒத்த, 512.
 கலப்பை - கலங்கள் அல்லது வாத்தியமுட்டுக்களையுடையபை, 13.
 கலம் - ஆபரணம், 50, 72, 577; மண்பாண்டம், 474.
 கலம்பெறுகண்ணுளர் - பேரணிகலங்களைப் பெறுதற்குரியகூத்தர், 50.
 கலவம் - கலாபம்; மயிலின்தோகை, 235.
 கலிங்கம் - ஆடை, 561.
 கலித்த - செருக்கிவளர்ந்த, 146, 514.
 கலித்து - மிக்கு, 14.
 கலுழி - நீர்ப்பெருக்கு, 555.
 கலை - ஆண்மான், 405; பூசுக்கலை (ஒருவகைக்குரங்கின் ஆண்) 292, 315.
 கலைதொடுபெரும்பழம் - முசுக்கலை தோண்டின பெரிய (பலாப்) பழம், 292.
 கல்வை - எள்ளுப்பயிரின் இளங்காய், 105.
 கலவி - பகுப்பு, 34.
 கவண், 206.
 கவண்கல், 206.
 கவணுமிழ்கடுங்கல், - கவண்கள் உமிழ்கின்ற வேகமானகற்கள், 206.
 கவர்தல் - அழைத்தல், 510.
 கவர்பரிக்கொடுத்தான் - கைக்கொள்ளும்செலவையுடையவனாந்தான், 502.
 கவர்வு - கைக்கொண்டு, 10.
 கவர்வு = கவர்தல் - அரிதல், 118.
 கவலை - கவர்த்தவழி, 389, 396, 482; கவலைக்கொடி, 128.
 கவலைமறுகு - பலகவர்த்தன்மையை யுடைய குறுந்தெரு, 482.
 கவிகை - கொடுத்துக்கவிந்தகை, 399.
 கவிழ்க்கினத்து - கவிழ்தலோடே திரண்டு, 117; கவிழ், முதனிலைத்தொழிற்பெயர்.
 கவின் - அழகு, 125.
 கவைஇய = கவலிய - அகத்திட்ட 34.
 கவைக்கதிர் - இரட்டித்தகதிர், 112.

- கழறொடி - உழலுந்தொடி, 577. [சிறு பா. 195].
- கழி - கம்பு, 438.
- கழிதல் - போதல், 254.
- கழிப்பி - கழித்து, 539.
- கழிமிடைந்தியற்றிய புல்வேய்குரம் பை - கழிகளால் தெற்றிப்பண்ணியபுல்லால் வேய்ந்த குழல், 438 - 9.
- கழீஇய - கழுவி, 48.
- கழுது - பரண், 243.
- கழை - கோல். 119, 180, 207, 341; மூங்கில், 161, 237, 248, 328, 523, 533, 579.
- கழைக்கரும்பு-கோலாகியகரும்பு, 119.
- கழைபெய்திர்தயிர்-மூங்கிற்குழாயிலே பெய்துதோய்த்த இனியதயிர், 523.
- கழைவளர் தூம்பு-மூங்கிலாகிய, இசை வளரும் பெருவங்கியம், 533.
- களங்கனிந்த உத்தரர்க்குக்கொடுத்தல், 464.
- களங்கனி - களாப்பழம், 36.
- களம் - நெல்லடிக்குங் களம், 464; வெறியாகுகளம், 150.
- களமர் - உழவர்: களத்தில் வேலைசெய்வோர், 469.
- களமர் தொழில், 469.
- களிற்றயிர்த் தூம்பு=களிறு உயிர் தூம்பு - யானையின் கைபோலும் நெடுவங்கியம், 6, 533.
- களிறு - ஆண்யானை, 129, 211, 260.
- களையாப்பூசல் - விலக்கப்படாத ஆரவாரம், 314.
- கற்பொறி - கல்லாலாகிய யந்திரம், 194.
- கறங்குதல் - ஒலித்தல், 321, 573.
- கறி - யிளகு, 521.
- கன்று - கொதித்த, 159; யானைக்கன்று, 339.
- களிப்பொழிகானம் - பழங்களைச்சொரி கின்ற காடு, 54.
- களை - ஆரவாரம் 473; செறிவு, 370.
- களைசெவல் - ஆரவாரிக்குஞ் செவவு, 473.
- களைத்து - திரண்டு, 117.
- கா - சோலை, 451, 486.
- காஅய்=காய் (காவி) - தோளிற்சுமந்து, 365, 515.
- காஞ்சிமரம், 449.
- காட்சி - அறிவு, 49.
- காட்டாறு, 214.
- காட்டுக் கோழி, 510.
- காட்டெருமை, 523.
- காடுகாத்துறையும் காணவர், 279.
- காடேசகவலை, 396.
- காண்பு - காட்சி, 315.
- காணுநர் - பார்ப்போர், 476.
- காதல் - விருப்பம், 485.
- காந்தள் - ஒருவகைப்பூ, 836, 519.
- காப்பு - காவல், 308.
- காமர் - விருப்பம், 430.
- காய்த்துணர் - காயையுடைய கொத்து, 12, 521.
- காய்ந்தன்ன=காய்ந்தால் அன்ன - காய்ந்தால் ஒத்த, 373.
- காய - தோளாற் சுமந்த, 13, 155.
- காயம் - உறைப்பு, 126.
- கார் - கருமை, 359, 362; மழை, 142; மேகம், 483.
- கார்தோட்டபலவு - கார்தாலத்தாலே பழுத்தலையுடைய பலா, 12.
- காரி - விஷம், 83.
- காரியுண்டிக்கடவுள் - நஞ்சுண்டேசுவரர், 83.
- கால் - காம்பு, 265; காற்று, 117, 135.
- காலமன்றியு மரம்பயன் கொடுத்தல், 134.
- காவற்காடு. 212.
- காலிக் கொண்டுவரல், 515.
- காவிரி, 527.
- காவிரி கடலொடு கலக்குமிடம், 528.
- காவுமரம் - தோளாற் சுமக்குமரம், 13, 154.
- காழ் - காம்பு, 129; விதை, 174, 388; வைரம், 520.
- காழ்மண்டெஃகம் - காம்பிலேதைத்த வேல், 129.
- கான் - காடு, 214, 258.
- கான்யாறு - காட்டாறு, 214.
- கானக்கோழிச் சேவல், 510.
- கானம் - காடு, 54, 69, 242, 385, 405, 510, 511.
- கானவர் - வேடர், 17, 155, 279, 298, 301, 318.

கானவர் வழிகாட்டல், 284.
 கானவரின் நற்குணம், 279 - 286,
 422 - 426.
 கிடங்கு - அகழி, 91.
 கிழங்கு, 425.
 கிழவீர் - உரிமையையுடையீர் [கிழ
 மை - உரிமை] 166.
 கிழவோன் - உரிமையையுடையோன்,
 583.
 கிளர்தல் - தொன்றுதல், 36.
 கிளிகடிமகளிர் - தினைக்கொல்லையிற்
 கிளியைஒட்டுகின்ற மகளிர், 329.
 கிளை - சுற்றம், 54, 309, 313.
 குட்டியின் மாணத்தால் குரங்கு துன்
 பழுததல். 311 - 4.
 குடமலை - குடகமலை, 527.
 குடா - வளைவு, 501.
 குடாவடி - வளைந்தகால், 501.
 குடிஞை - பேராந்தை, 141.
 குடைதல் - நீரைக்கையாற்குடைதல்,
 295.
 குண்டு - ஆழம், 213, 220.
 குதிரை, 574.
 குமிழி, 213, 474.
 குயவன் சங்கரம், 474.
 குரம்பை - குடிசை, குடிஸ், 439.
 குரல் - ஓசை, 73, 269; தானியக்
 கதிர், 25, 108; பாட்டு, 536,
 யாழ்; ஆகுபெயர், 358.
 குரவைக் கூத்து, 319 - 322.
 குரிசிஸ் - பெருமையிற் சிறந்தவன்;
 நன்னன், 186,
 குருளை - [கரடிக்]குட்டி, 501.
 குருஉக்குரு - நிறம், 169, 349, 517.
 குவவுதல் - பிணைதல், 108.
 குவளைப்பூ, 189, 251.
 குழல் - புல்லாங்குழல், 8.
 குழவி - ஆமான், யானை இவற்றின்
 குட்டி, 500; மரையான்குட்டி, 506.
 குழாம் = கூட்டம், 265.
 குழிந்த - ஆழந்த, 91.
 குழீஇய = குழுவிய - திரண்ட, 77,
 137.
 குழைய - வாட, 334.
 குளவி - காட்டுமல்லிகை, 334.
 குளிர - அரிவான், கிளிகடி கருவி.
 110.

குறமகன், 183.
 குறவர், 203, 275, 320, 333.
 குறவரு மருளுங்குன்றம், 275.
 குறி - குறித்தல், முதனிலைத்தொழிற்
 பெயர், 200.
 குறிஞ்சி - ஒருவகைப்பண், 359; ஒரு
 வகைப்பூமரம், 334.
 குறிஞ்சிபாடி - குறிஞ்சிப் பண்ணைப்
 பாடி, 359.
 குறியவு நெடியவும், ஊழிழிபு, 288.
 குறியறிந்து - குறிசுனையறிந்து, 267.
 குறுதல் - உரலிற்குற்றுதல், 342.
 குறுந்தூம்பு - ஒருவகை வாத்தியம், 7.
 குறும்பு - சிற்றாண். 318; வலி, 504.
 குறுமகளிர் - உலக்கையால் தானியக்
 களைக் குற்றமகளிர், 342.
 குறை - குறைக்கப்பட்ட தசை, 168,
 175, 458.
 குறையறை வாராநிவப்பின் - குறை
 படுதல் பாத்தியில் உண்டாகாதவள
 ர்ச்சியோடே, 118.
 குன்றகச்சிலம்பு = குன்று அகம் சில
 ம்பு - மலையிடத்தெழும் எதிரொலி,
 344.
 குன்றம் - மலை, 275.
 குன்றநல்லிசை - குறையாத நல்ல
 புகழ், 540.
 குன்று - மலை, 344, 368, 583.
 கூடியத்தன்ன - கூடிய வாச்சியத்
 தையொத்த, 269.
 கூத்தர் ஒக்கலோடுண்ணல், 157, 159.
 கூத்தர் தலைவன் பொற்றாமரைப்
 பூவைக்குடல், 569.
 கூத்தர் மத்தளங்களைச் சமந்து வழி
 போதல், 143.
 கூப்பிடு - கூப்பிடுதூரம், 421.
 கூர் - மிகுதி, 289, 517.
 கூர்ங்கற்பாறை - குடுமிக் கூர்ங்கற்
 களையுடைய பாறை, 373.
 கூர்ந்த - மிகுந்த, 245.
 கூர்ந்து - மிகுந்து, 292.
 கூர்நல்லம்பு, 421.
 கூவல் - கிணறு, 366.
 கூவை - ஒருவகைக்கிழங்கு, இதன்
 மேற்பாகம் புதல்வடிவாக இருக்
 கும், 137; திரன், 422.
 கூளியர் - நாடுகாக்கும் வேடர், 422.

- கூற்றம் - யமன், 209.
 கெழீஇ=கெழுவி - உரவுகொள்ளு
 கையிலே, 166; சிறிது முற்றி,
 114; பொருத்தி, 479.
 கெழு - பொருத்திய, 278, 570.
 கேட்டு - கேட்டற்கினியவற்றைச் செ
 விசுவிரகக் கேட்டு, 352.
 கேழ் - நிறம், 309.
 கேழல் - பன்றி, 193
 கேள்விபோகா - கேள்வி முற்றுப்பெ
 ற்று, 22.
 கை, 311; செயல், 315.
 கைக்கொப்பு - கைக்கொண்டு, உட்
 கொண்டு, 287.
 கை தொழுஉ - கைசுவத்து, 201.
 கை தொழுஉப்பரவி - கை குவித்து
 வாழ்த்தி, 360; [திருமுருகு. 252.]
 கை தோய் வன்ன கார்மழைத் தொ
 முதி - கை சென்று பிடிக்குந்தண்
 மையையொத்த அணுகுதலையுடைய
 கரியமேகத்திரள், 362.
 கைபிணி விடாது - கை பிடித்துக்
 கொள்ளுதலையிடாமல், 383; [சூறி
 ஞ்சி. 177.]
 கையுடையுஉ - கையைக்கொட்டி, 204.
 கையுறை=கையறுத்தல் = காணிக்கை,
 500 - 529.
 கொட்கும் - சுழன்று திரியும், 274.
 கொட்டி - கையாற் கொட்டி, 200
 கொடி - படருவ் கொடி, 216.
 கொடிச்சியர் - வேடர்மகளிர், 304.
 கொடியோள் கணவன் - கொடியினை
 யுடையோள் தலைவன். (நன்னன்.)
 424.
 கொடுத்தான் = வளைந்த கால், 90.
 கொடுமை - வளைவு, 110, 422, 522.
 கொடுவரி - புலி; வளைந்த வரிகளை
 யுடையது, 303.
 கொடுவில் - வளைந்தவில், 422.
 கொடைக்கடன் - கொடுத்த லாகிய
 உரிமை, 89, 542.
 கொடைக்கடனிறுத்த - கொடையா
 கிய கடனைமுடித்த, 542.
 கொடையாற்புகழுண்டாகுமென்ப
 து, 541 - 2. [திருக்குறள். உருஉ.]
 கொண்டனர் - கொண்டு, எச்சம்,
 224, 477.
 கொண்டார் - கொள்ளுதற்கு, 338.
 கொம்பர் - கவடு; கிளை, 237.
 கொய்சவற்புரவி, 574.
 கொய்பதம் - கொய்யும்பக்குவம், 108.
 கொல்லையை அழிக்காவந்த யானைக
 ளைக் தூவர் கவண்கல்லால் அடித்
 துத் தூர்த்தல், 208 - 6.
 கொழித்த - தெள்ளிய, 444.
 கொழுநர் - கணவர், 302.
 கொள்ளை - கோட்டாடு, 64.
 கொள்ளை, 317.
 கொளீஇ=கொளுவி - உடுத்தி, 562.
 கோடியர் - கூத்தர், 143, 236.
 கோடு - கொம்பென்னும் வாத்தியம்,
 5 [பு. வெ கரத்தை. 3]; மரக்கொ
 ம்பு, 268; யாழுறுப்பினுள் ஒன்று
 (தண்டு) 534; யானைத்தந்தம், 154.
 கோதை - மாலை, 349
 கோல், 223; உன்றுகோல், 370,
 380.
 கோவலர் - இடையர், 333, 409.
 கோழி, 510.
 கோள் - குலை, 337; கொள்ளுதல்,
 12, 311.
 கோளி - கொண்டது, 268.
 கோளியாலம் - பழங்களைக்கொண்ட
 தாகிய ஆலமரம், 268.
 கோளுற - பாய, 505.
 கணம் - இடம், 402.
 சந்தனமரம், 520.
 சந்து-பலவழிகளும்கடின சந்தியான
 இடம், 393.
 சமயங்குக்குமண்டபம், 549.
 சல்லிகைப்பறை (எல்லரி) 10.
 சாயல் - மென்மை, 61.
 சாரல் - பக்கமலை, 219; மலைப்பக்கம்,
 151.
 சால் - நிறைந்த, 554
 சாலும் - அமையும், 546.
 சாறு - திருநாள், 481.
 சான்மென = சாலுமென - அமையு
 மென, 319, 467.
 சிலம்பு - ஒலித்தல், முதனிலைத்தொ
 ழிற்பெயர், 26; பக்கமலை, 14, 162.
 சிலம்புதல் - ஒலித்தல், 344.
 சிலை - வில், 274, 406.
 சிறந்து = மிகுந்து, 137.

- ிறப்பு - தலைமை, 85, 562, 570.
 சிறுகுடி - சிறியணர், 156.
 சிறுபறை - ஒருவகைவாத்தியம், 321.
 சிறுமை - கோய், 314.
 சினம் - கோபம், 261, 326; வெம்மை, 375.
 சினை - கிளை, 144, 498.
 சீர் - அழகு, 570; கணம், 13; காமரம், (காவடித்தண்டு) 154.
 சீர்கெழுசிறப்பு - அழகுபொருந்தின தலைமை, 570.
 சீறடி = சிறுஅடி - சிறியஅடி, 43.
 சீறியாழ் - சிறியயாழ், 534.
 சிவரம்பு - வடித்து முறுக்கின ரம்பு, 23.
 சுட்டினும் - நினைப்பினும், 398.
 சுடர்ப்பூ - ஒளியையுடையபூ, 223.
 சும்மை - ஆரவாரம், 483.
 சுரக்கும் - இடைவிடாது சொரியும், 72; சொரியும், 76; மாறாமற்கொடுக்கும், 68.
 சுரத்தன்ன = சுரந்தால்அன்ன - சொரிந்தாற்போன்ற, 580.
 சுரபுண்ணை, 181.
 சுரம் - அருநிலம், 20, 398; வழி, 143.
 சுவல் - கழுத்து, 455, 574; மேட்டுநிலம், 436.
 சுழலும் - சுழன்றுதோன்றும், 474.
 சுழிப்பட்டயானை - சுழியில்அகப்பட்டயானை, 325.
 சுற்றம் - அமைச்சர் (அரசர்க்குரிய உறுதிச்சுற்றம்), 550; சுற்றத்தார், 80, 376 [சுற்றியிருப்பவர்].
 சுனை, 104, 251.
 சூர் - தெய்வம், 289.
 சூழ்ச்சி - ஆராயும்நினைவு, 62.
 சூழ்தல் - சுற்றுதல், 409.
 சூழி - யானையின்முகபடாம், 228.
 செருத்தல் - போக்கல், 209.
 செக்கண்வரால் - சிவந்தகண்ணையுடையவரால்மீன், 457.
 செக்கார்த்தன், 145.
 செத்த - கருதி, 146.
 செந்நெறிக்கொண்மின் - செவ்விய வழியைப்போவீராக, 258.
 செப்பம் - செவ்வியவழி, 160; வழி, 197.
 செம்மலோய் - தலைமையைடை யோய், 543.
 செய்யா - செய்து, 84.
 செயலை - அசோகமரம், 160.
 செயா = செய்யா - செய்து, 202.
 செரு - சண்டை, 163, 186, 356, 529.
 செருக்கி - செருக்க, செருக்கும்படி, 244.
 செருக்கு - மகிழ்ச்சி, 173.
 செல்லாநல்லிசை - கெடாதநல்லபுகழ், 388.
 செல்லுதல் - போதல், 394.
 செல = செல்ல - பாக்க, 98.
 செவ்வீவேங்கை - சிவந்தபூக்களையுடையவேங்கைமரம்; உதிரவேங்கை, 434.
 செறிதல் - நெருங்குதல், 201, 505.
 செறிதொடிவிறலியர் - நெருங்கிய வளையல்களையுடையவிறலியர், 201.
 செறு - பாத்தி, 123; வயல், 460.
 சென்றதுநொடியவுமவீடான், 545.
 சென்று - உயர்ந்து, 34.
 சேய் = சேய் - முருகக்கடவுள், இங்கே நன்னன், 493.
 சேக்கை - படுக்கை, 418.
 சேட்கமமூம்பூ - சேண்கமமூம்பூ, 262.
 சேட்புலப்பரிசிலர் - தூரியநிலங்களிவிரந்துவந்த கூத்தர் முதலியோர், 492.
 சேண் - தூரியநிலம், 243, 262, 492; நெடுந்தூரம், 167, 243, 262, 412, 447, 492.
 சேனெண் - நெடுந்தூரத்தில்உள்ளான், 243.
 சேந்தசெயலை - சிவந்த அசோகமரம், [செம்மை, பகுதி] 160.
 சேந்தனீர் - தங்கி, 420; தங்கினீர் [சேத்தல் - தங்குதல்], 452.
 சேப்பின் - தங்கினால், 443.
 சேம்பு, 343.
 சேய் = சேய்மை - நெடுமை, 300; பின்னை, 64.
 சேய்த்த - தூரிது [சேய்மை - பகுதி], 487.
 சேயரி = செம்மையரி - செவ்வரி, 45.

அரும்பதமுதலியவற்றின் அகராதி. ௧0௯

சேயனைப்பள்ளியெய் - நெடியகுகையா
கிய இருப்பிடத்தில்தங்கும் முள்
எம்பன்றி, 300-301.
சேயாறு, 476, 555.
சேர்பு - சேர்ந்து, 33.
சேவல் - ஆண்கோழி. 510; பருந்து,
147.
சேறிர் - செல்வீர்; [செல், பகுதி;]65.
சேறு - சாறு, 137, 513.
சேனைத்தலைவரோடே கூத்தரையனு
ப்பல், 547 - 8.
சோர்வு - தப்புதல், 79.
சோலை, 69, 131.
சூமலி - நாய், 42.
சூரியற - சூரியன், 85, 272, 464.
சூகிழி - கடைக்கொள்ளி, 446.
சூண்டாடுசேறு - நண்டுகள் ஆடித்
திரியும் வயல், 460.
சூரேரென - விரைவாக, 240, 340,
460, 579.
தகர் - ஆட்டுக்கிடாய், 414; எண்கால்
வருடைக்கிடாய், 503.
தசம்பு - மிடாவென்னும் பாண்டம்,
463.
தட்டை - கரடி கைப்பறை, 9, 32 .
தட - பெருமை, 63, 577.
தடி - தசைத்துண்டம், 177, 425,
563.
தண்டினர் - நலிந்து, வற்புறுத்தி,
425.
தண்டு - காவடித்தண்டு, 371.
தண்ணுமையை நெல்லறுக்கும் பொ
ழுது கொட்டுதல், 471.
தண்ணென் - தண்ணென்ற 442.
தண்ணென - குளிருகைஞாயிலே, 432.
தண்பனைநாடு - தண்ணியமருதநிலத்
தையுடைய நாடு, 53.
தணிமார் தணித்தற்கு, 303.
தத்தி - கடந்து, 207.
ததைந்த - நெருங்கின, 530.
தம்பெயர் தம்பொடு கொண்டனர்
மாய்ந்தோர், 553.
தம்பெரியோர்களுடைய தொழில்
போன்ற தொழிலைச் சிறியவர்செய்
தல், 386 - 9.
தயர், 109, 523
தராய் - மேட்டுநிலம், 460.

தரீஇ - தந்து, 71, 425.
தருவனர் - கொண்டுவந்து, 410.
தருஉம்=தரும் - கொண்டுவரும், 170.
தலை - இடம், 331, 385; முதன்மை,
407.
தலைஇய - பெய்த, 1.
தலைநாள் - முதல்நாள், 305, 565, 581.
தலைநாளன்ன புகலொடு - முதல்நாள்
போன்ற விருப்பத்தோடே, 565.
தலையும் - மழையைப் பெய்யாநிற்கும்,
233.
தலைவன் பெயரைக் கூறியவுடன்
அவன் நாட்டார் பாராட்டல், 163-9.
தலைவனிடத்து அன்பு, 426.
தலைவனுடைய மலையிற் பெய்யுமழை
யை அவன் கொடைக்கு உவமை
கூறல், 579 - 80.
தலைவாய்=வாய்த்தலை - வாய்க்காலின்
தலைப்பு, 475.
தவ - மிக, 377.
தவப்பல - மிகப்பல, 372, 385, 398.
தவிர்த்த - ஒழித்த, 347.
தழங்குதல் - முழங்குதல், 310.
தழால் - தழுவுதல், 103 [திருக்குறள்,
சுற்றந்தழால்].
தழீஇய=தழுவிய - நன்றென்று சேர்
த்துக்கொண்ட, 526.
தழை - மயிலின் தோகை, 5.
தளர்க்கும் - கெடுக்கும், 378; தளரச்
செய்யும், 206, 222, 378.
தளி - துளி, 385.
தளிர்களை மரல்நாரால் தொடுத்தமலை,
430 - 31
தனித்தயானையைப்பிடித்தல், 297-9.
தாஅய்=தாய் - பரந்து, 149.
தாக்கி - முட்டி, 332.
தாக்குறுதல் - எதிர்ப்படுதல், 66.
தாதெருத்ததைந்த முற்றம் - தாதா
கிய எருக்கள் நெருங்கிய முற்றம்,
530.
தாம் உண்ணவைத்திருந்த பாலையும்
பாற்சொற்றையும் பிறருக்குக் கொ
டுத்தல், 417.
தாய - பரந்த, 290.
தாயம் - உரிமை, நாடு, 551.
தார் - மார்பின்மலை, 56, முன்படை,
227.

தாரம் - பண்டம், 170, 513.
 தான் - அடி, 139; முயற்சி, 163.
 தாளம் - [பாண்டில்] 4
 திசிரி - (குயவன்) சக்கரம், 474.
 திண்டேர் நன்னற்கும் அயினிசான்
 மென, 467.
 திண்மை - வன்மை, 3.
 திணை - ஒழுக்கம், 401.
 திணைமயக்கம், 330 - 35.
 திரங்குதல் - உலர்தல், 431.
 திரன் - தொகுதி, 518.
 திரியாது - தப்பாமல், 38; வேறுபடா
 மல், 33.
 திரிவு - உறழ்ச்சி, மாறுபாடு, 216.
 திரு - 1, 356, 548.
 திருநகர்முற்றம் - அரண்மனைவாயில்,
 548.
 திருமழை - செல்வத்தைபுண்டாக்கு
 மழை, 1.
 திருவார் மார்பன் - திருமகள் நிறைந்
 திருந்த மார்பன், 356.
 திரை - அலை, 91.
 தில்ல, 567.
 திலகம் - மஞ்சாடிமரம், 520.
 திவவு - வார்க்கட்டு, இது யாழ்நரம்
 பைக் கட்டுதற்குரியது, 21.
 திறம் - கூறுபாடு, 291, 347.
 திறல் - வலி, 81, 538.
 தினை, 108.
 தினைக்கதிர், 112.
 தினைக்கொல்லையிற் கிளிகள் வாராமற்
 குறமகளிர் தட்டையைவைத்துக்
 கொண்டு ஒலிப்பித்துக் காத்தல்,
 828 - 9.
 தினைகுறல் - தினையை உரலிற்குற்ற
 தல், 342.
 தீங்கழைக்கரும்பு - இனியகேரலாகிய
 கரும்பு, 119.
 தீங்குழல் - இனியபுல்லாங்குழல், 8.
 தீந்தயிர் - இனியதயிர், 523.
 தீம்பழம் - இனியபழம், 337, 513.
 தீம்பால் - இனியபால், 409.
 தீமை - இனிமை, 119.
 தீர்தல் - நீங்குதல், 485.
 தீர்ந்த - நீங்கிய, 411.
 தீர்வை - கிரிப்பிள்ளை, 504.
 துகள் - கலக்கம், குற்றம்; 250.

துஞ்சி - தூங்கி, 447.
 துஞ்சும் - நிலைபெற்றிருக்கும், 477.
 துஞ்சுமரம் - விழுந்துகிடக்கின்றமரம்,
 261.
 துடவை - தோட்டம், 122.
 துடி - உடுக்கை, 457, 458.
 துடிப்பு - ஒருவகைக்கருவி, 336.
 துணர் - காய்க்கொத்து, 12, 521.
 துணிந்த - தெளிந்த, 250
 துணைபுணர்நானவர் - தம்மனைவியரோ
 டுசேர்த்திருக்கின்ற வேடர், 17.
 துதைது = துதைத்து - நெருங்கி, 8.
 தப்பு - வலி, 59.
 தாமிய - தண்டமாக, 488.
 தாய் - ஆரம், [புளியம்பழத்தின் ஓட்
 முன உளையுள்ள ஆர்க்கு.] 178;
 மெல்லிய தலைமயிர், 418.
 துரு - செம்மறியாடு, 217.
 துருவை - செம்மறியாடு, 414.
 துவலை - திவலை, 363.
 துவற்றல் - தூவுதல், 363.
 துவன்றி - குவிந்து, 276; நெருங்கி,
 313, 346. 526.
 துவன்றிய - நெருங்கிய, 51; நிறைந்த,
 205.
 துவைக்கும் - ஒலிக்கும், 573.
 துவைப்பு ஆரவாரம், 117.
 துழைது = துழாவி - வளைத்து ஆராய்
 ந்து, 181, 454
 துளங்குதசும்பு - (கன், தன்களிப்பு
 ம்குதியால்) அசையும் மீடா, 463.
 துளங்குதல் - அசைதல், 43, 330, 463.
 துளர் - களைக்கொட்டு, 122.
 துளி - நீர்த்துளி, 75, 103.
 துளை - பத்தலிற்றிளை, 25, 27.
 துறகல் - குண்டுக்கல், 384; நெருங்
 கின மலை, 131.
 துறை - நீர்த்துறை, 280.
 துறைபல - சங்கீதமார்க்கங்கள் பல,
 40.
 துன்னரு-கிட்டுதற்கரிய, [துன்னுதல்-
 கிட்டுதல்] 59.
 துன்னர் - அணுகார், 264.
 துனி - வெறுப்பு, 485.
 துனை செல்லல் - வினாந்து செல்லுதல்,
 475.
 துனைதல் - விரைதல், 55, 391.

அரும்பதமுதலியவற்றின் அகராதி. க்கக்

- துணையின்** - விரையப்போவீர், 891.
து - ஊன், 155; **பரிசுத்தம்**, 51, 75.
து உயன்ன் = தூய் அன்ன - வலியத்
 தூவினல் ஒத்த, 363.
தூங்கி - தொங்கி, 143,
தூங்குதல் - செறிதல், 212.
தூண்டில், 456.
தூம்பு - வங்கியமென்னும் ஒருவகை
 வாத்தியம், 6, 7, 533.
தூவல் - மழை, 146, 514
தூவற் சலித்த - மழையாலே செருக்
 கின, 146, 514
தெரிந்துணரும் - ஆராய்ந்தறியும், 542
தெவ்வர் - பகைவர், 86, 386, 397,
 488 [தெவ், பகுதி].
தெற்றி - இறுக்ககட்டி, 438.
தெற - கொல்ல. 301.
தெறா அ - சுடப்படாத, 272.
தேளத்து - தேசத்தில், 394.
தேளம் = தேம் - திசை, 86, 273, 364.
தேக்கட்டேறல் - தேனாலாக்கின கள்
 எின் தெளிவு, 171, 522 [திருமுரு
 கு. 195.]
தேம் - தேன், 317, 399, 428, 466.
தேம்பாய்கண்ணி - தேன்ஒழுதும்மா
 லை, 399, 466.
தேமாமரம், 138.
தேய்த்த - தேயச்செய்த; அழித்த,
 423.
தேர், 323, 571.
தேர்ந்து - தேடி, 90.
தேர்பு - ஆராய்ந்துநின்ற, 274.
தேறல் - தெளிவு, 171, 463, 522.
தேறா - துணைந்துகொள்ளமாட்டாத,
 364.
தேன், கிழங்கு, ஊன்வட்டிகளைக்காவி
 வரல், 152.
தேனாலாக்கியகள், 171, 522 [குறி
 ன்சி. 155.]
தேனாலாக்கினகளை மூங்கிற்குழாயி
 ல்வைத்தல், 522.
தொன்றிணை = தொல்திணை - பழைய
 தாகிய உயர்ந்தஒழுக்கம், 401.
தொகுத்த - திரட்டிவைத்த, 317.
தொடி - ஒருவகைவளை, 577.
தொடித்திரிவு - தொடியினது உறழ்
 ச்சி, 216.
தொடுத்த - வைத்த, 238.
தொடுத்தவாளியர், 17.
தொடுத்தல் - தீண்டல், 232; **தொண்
 தல்**, 291, 292.
தொடும்ன் - வாசிப்பீர், 277.
தொண்டு - ஒன்பது, 21.
தொய்ப்படுத்தல் - நனைதல், 365.
தொய்யாத - உழாமல், 122.
தொல்லோர்வரவு, 86 - 9.
தொலைகு = தொலைத்து - அழித்து,
 461.
தொலைச்சிய - தொலைத்த, கொன்ற,
 176.
தொலையா - கெடாத, 70.
தொழா - தொழுது, வணங்கி, 231.
தொழுதி - இனம், கூட்டம், 116,
 362, 499.
தொழுஉ - தொழுது, 201, 360.
தொழும், இடப்பன்மைப்பொருளை
 யுணர்ந்துவதோரிடைச்சொல், 109,
 127, 185, 328, 340, 379, 450;
 தொழிற்பன்மை, 295.
தொன்முறைமரபினீர் - பழைய உற
 வானமக்களைப்போலும் முறைமை
 யிணையுடையீராய், 355.
தொன்று - பழமை, 391, 537.
தொன்றொழுதமரபு - பழமையாகநட
 க்கின்றமுறைமை, 355, 391, 537.
தொகை - கலாபம்; மயில், ஆகுபெ
 யர், 44.
தொய், உவமவுருபு, 558.
தொய்வன்ன = தொய்வுஅன்ன - தொ
 ய்தலைஒத்த, 362
தொய - தீண்ட, 130.
தொரை - மூங்கில், 121.
தொல் - யானை, 88, 377.
தொல்வரைப்பு - யானையணி, 88.
தொற்றாவு, 89.
தொழும், இடப்பன்மையைஉணர்ந்
 தும் ஓர்இடைச்சொல், 150.
நகர் - அரண்மனை, 548.
நகை - ஆசை, 60, 411, 545.
நடவை - சிறுவழி, 214, 432.
நம்மனோர்க்கு = நம் அன்னோர்க்கு -
 நம்மை ஒத்தவர்க்கு, 402.
நயத்தனீர் - விரும்பி, 559.
நரம்பு - தந்தி, 23, 535.

நாலும் - முழங்கும், 161.
 நல்க - முகந்துகொடுக்க, 462.
 நல்கி - கொடுத்தது, 580.
 நல்லபொருளைக்கண்டபொழுது தலை
 வளைநினைத்தல், 319.
 நல்லிசைச்சென்றோர்உம்பல் - நல்ல
 புகழிலேநடந்தோருடைய வழியில்
 வந்தவன், 540.
 நல்லிது - நன்றாக, 80
 நல்லேறு - எருமைக்கடா, 335.
 நல்வழி - நல்லகாலம், 387.
 நவீரமலை, 82, 579.
 நவில் - பழகிய, 227.
 நவிலுதல் - சொல்லிச்சொல்லி அடி
 ப்படுத்தல், இடைவிடாமற்பழகுதல்,
 63, 77, 227 [திருக்குறள், 783.]
 நள்ளிருள் = நளிஇருள் - செறிந்தஇரு
 ள், 195.
 நளி - செறிவு, 249.
 நளிந்து - செறிந்து, 197.
 நற்கு - நன்கு; விகாரம், 392.
 நற்புலம் - தங்குகின்ற நன்றாக்கியஇடம்,
 67.
 நறவு - செல்லாற்சமைத்தகள், 172,
 320.
 நறவுமகிழ்ந்து - கள்ளையுண்மெகிழ்ந்து,
 172 [மதுரை. 679.].
 நறு = நறுமை - நன்மணம், 182, 359,
 512, 520.
 நறுங்காழாரம் - மணமுள்ளவைரத்தை
 யுடையசந்தனம், 520.
 நன்பல - நன்றாகிய பலபொருள்கள்,
 453.
 நன்முகூர்த்தம், 65.
 நன்று - ஆக்கம், 62.
 நன்னன், 64 [மதுரை. 618.].
 நனந்தலை = நனதலை - அகன்றஇடம்,
 270, 272.
 நனி - மிக, 489.
 நனிசேய்த்து - மிகவும் தூரிது, 487.
 நனை - அரும்பு, 514.
 நாகம் - புண்ணை, சரபுண்ணையுமாம், 520.
 நாட்செய்த - காலையிலேகுடித்த, 320.
 நாட்டம் - கண்; நாடித்தற்குக்கருவி,
 45.
 நாட்டுவனம்பரிசிலையுமறப்பிக்குமென்
 றல், 187.

நாடுகாணனந்தலை = நாடுகளையெல்லாம்
 காணலாயிருக்கின்ற அகன்றஇடத்
 தையுடைய மலை, 270.
 நாடுபடுவெல்லி-நாட்டில்வீளைகின்றஉண
 வுகள், 68.
 நாண்மகிழிருக்கை-நாளோலக்கம், 76.
 நாணுடைமறவர், 387.
 நாவல்மரம், 135.
 நாறு இருமுச்சி - மணக்கின்ற கரிய
 மயிர்முடி, 182.
 நாறு கொடி - மணக்கின்றகொடி, 407.
 நிணப்பிளவை-நிணத்தையுடைய பிள
 க்கப்பட்டதசை, 176.
 நிணம் - கொழுப்பு, 176, 244, 563.
 நிகியம் - பொருளின் திரள், 477, 575.
 நியமம் - கடைத்தெரு, 480.
 நிர - நீர், 231.
 நிரை - ஆட்டின் திரள், 416; நிரைத்த,
 189; பசுக்கூட்டம், 573; வரிசை,
 571.
 நிரைசெவல் - நிரைத்துச்செல்லுதல்,
 240.
 நிலந்தின்மருப்பு - மண் தின்றுதேய்ந்த
 கொம்பு, 245.
 நிலவளத்தால் அகாலத்திலும் மரங்கள்
 பலன்கொடுத்தல், 134.
 நிலனாடு, 192.
 நிலை, 204, 222, 225, 280, 316, 378,
 456.
 நிலைத்துறை - நிலையானநீர்த்துறை,
 280.
 நிலையெய்திட்ட - நிலைபேறுண்டாகக்
 கூட்டிகூட்ட, 316.
 நிலையோர் - ஓரிடத்துநிலைபெறநிற
 தலையுடையோர், 456.
 நிவக்கும் - ஓங்கும், 55.
 நிவந்தோங்கும் - மிகஓங்கும், 478.
 நிவப்பு - உயர்ச்சி, 20, 51, 92; வளர்
 ச்சி, 118.
 நிழத்தல் - குறையச்செய்தல், 193.
 நிழல் - விளக்கம், 88.
 நிற்புறஞ்சுற்றம் = நிற்புறம்சுற்றம் - நின்
 னைப்புறத்தேருழ, 46.
 நிறம் - உரு, 36; மாப்பு, 245.
 நிறுத்தன்ன - நிறுத்தினாற்போன்ற,
 16.
 நிறை - நீர்ப்பெருக்கு, 61.

அரும்பதமுதலியவற்றின் அகராதி. க்கூட

நினைவினிர் - நினைத்து, 266.
 நீங்காச்சுற்றம் - படைத்தலைவர், 376.
 நீடல் - தாமதித்தல், 187.
 நீண்டொழி - வஞ்சினம், 589.
 நீத்தம் - நீர்ப்பெருக்கு, 554.
 நீயர் - நீங்கள், 58.
 நீர் - நீர்மை, 85.
 நீரகம் - கடல்குழந்தைலகு, 81.
 நீலம் - நீலமணி, 102.
 நீவி - துடைத்து, 398.
 நுகம் - நுகத்தடி, 515; வலி, 87.
 துட்பம் - அறிவு, 551.
 துடல்குதல் - அசைதல், 31.
 துண்ணீர் - துண்ணியதன்மை, 35.
 துண்ணீர்ப்பாசி - துண்மையானநீர்
 மையையுடையபாசி, 21.
 துண்ணுக்குற்றம் - கரையஉருக்குதலு
 ற்றம், 4.
 துணங்கு - துண்மை, 85.
 துமயின் - உங்களுடைய, 285.
 துவணை - திணைமா, 445.
 துவலுதல் - சொல்லுதல், 60.
 துவறிய - அராவின், 85.
 துழை - சிறுவழி, 379; துட்பம், 561.
 துழிலாட்டி - கொன்றுகுவித்து, 87.
 தூறு - நீறு, பொடி, 186, 187.
 தூறை - தூற்றைக்கிழங்கு; மலங்கு
 மீன், 515.
 நெடுங்கடை - தலைவாசல், 529.
 நெடுங்கழை - நெடியழங்கில், 287.
 நெடுநாண் தூண்டில் - நீண்டகயிற்றை
 யுடைய தூண்டில், 456.
 நெடுமை - நீட்சி, 803.
 நெடுவங்கியம் - பெருவங்கியமென்னும்
 வாத்தியம், 6, 533.
 நெடுவரை - நெடியமலை, 315, 554.
 நெடுவரையழித்தருமருவி, 554
 நெய் - தைலம்; 106; தேன், 525.
 நெய்க்கண்வேவை - நெய்க்கண்வேந்த
 பொரியல், 168.
 நெய்தல் - கருநெய்தற்பூ, 124.
 நெல்லரிசி, 564.
 நெல்லறுப்போர், 471
 நெறி - வழி, 16, 38, 202, 223, 241,
 246, 316.
 நேமி - தேருருள், 238; வட்டம்;
 லுக்குஆகுபெயர், 525.

நேர்கொள்ளெடுவரை - செம்மையைத்
 தன்னிடத்தேகொண்டநெடியமலை,
 238.
 நொடி - மாதிரை, சொல்லுதல், 11.
 நொடிய - சொல்ல, 545.
 நொய்யரம் - மெல்லியமரம், 446
 நோக்கம் - அறிவு, 74,
 நோன்மை - வன்மை, 163.
 நோனா - பொருத, 163, 529.
 பட்டுறால் = பல்தோல் - பலயானை,
 377.
 பகர்தல் - விற்றல், 415.
 பகன்றைக்கண்ணி - சிவதைக்கொடி
 யின்பூவாலாகியமலை, 458.
 பகனிலை - பகற்பொழுதேநிற்கின்ற
 நிலை, 206, 222.
 பகைமையுள்ளவை, 504, 505, 506.
 பச்சை-தோல், யாழின் ஒருறுப்பு, 29.
 பசும்பொதித் தேறல் - பசியுடையா
 லாக்கின கள்ளின் தெளிவு, 463.
 பச்சை = பற்று; ஒன்றோடொன்றைப்
 பற்றச் செய்வது, 26.
 பட - உண்டாக, 91.
 படர்தல் - செல்லுதல், 52.
 படர்ந்த - சென்ற, 408; நினைத்த, 64.
 படர்ந்தா ஆங்கு-படர்ந்தால் ஆங்கு, 51.
 படர்ந்திரும் - நினைத்துச் செல்லுகின்
 றோம், 400-424.
 படர்மீன் - செல்லுமின், 192.
 படயோர் - வணங்காதபகைவர், 423.
 படின்-சென்றால், 275; தங்கின், 156.
 படுக்கை, 419.
 படுகர் - வழி, 161.
 படுத்தவைத்தன்னை - தளவரிசைசெய்
 தாற்போன்ற, 15.
 படுதல் - உண்டாதல், 21, 56, 248,
 348; ஒலித்தல், 532; முழங்குதல்,
 140.
 படை - கலனை (சேனை) முதலிய
 வை, 574.
 பண் - இராகம், 451; ஏழுசுரத்தையு
 முடைய இசை, 2.
 பண்டங்களி லீற்று நெல்லை வாங்கல்,
 413. [பண்டமாற்று.]
 பண்டு - முற்காலம், 392.
 பண்ணமைத்து - பண்கள் உண்டாக்
 கப்பெற்று, 2.

மலைபடுகடாம்

- பண்ணி - சமைத்தா, 88; வாசித்தா, 470.
 பண்ணிய - வாசித்த, 534.
 பண்பு - செய்தி, 96.
 பணவை - பாண், 298.
 பணிவு - தாழுதல், 428.
 பண்ணாடு - மருதநிலத்தையுடையாடு, 453.
 பத்தர் = பத்தல் - யாழுமப்பினுளொன்று, 26, 381.
 பத்தலற்றுளை, 25 - 7.
 பதம் - உணவு, 157, 252; பக்குவம், 108, 121.
 பதலை - ஒருகண்மாக்கிணையென்னும்பறை, 11.
 பதி - ஊர், 411, 479.
 பதியெழுவறியாப் பழங்குடி, 479. [சிலப்.]
 பயம் - பயன், 47, 264, 278; பயன்படுத்தணமை, 132.
 பயம்பு - குழி, 199.
 பயிர் - ஓசை, தழைத்தல், 7.
 பயிலுதல் - நெருங்குதல், 271.
 பாண், 204, 298.
 பாம் - யேல், 7.
 பால் - சக்காண்கல், 508; பருக்கைக்கல், 198.
 பாலி - துதித்து; வரங்கொண்டு, 360.
 பாரற்றவழுமப்பின் கொடுநாளேற்றை, 508.
 பராவதல் - துதித்தல், 230.
 பரி - செல்லுதல், 364, 502.
 பரிசில், சம்மானம், 186, 187, 581.
 பரிசிலர் - கூத்தர் முதலியோர், 492.
 பரிசிலர் தவகுதற்கு ஊரில் மன்று செய்வித்தல், 492.
 பரிபுலம்பு - 497.
 பருகி - குடித்தா, 251; நிரம்புண்டு, 172.
 பருந்துபடக் கடக்கும் - பருந்துகள் படியப்போரை வெல்லும், 489.
 பருஉ - பருமை, 168, 216, 252, 516
 பருக்கொடி - பருத்தொடி, 216.
 பல்கவர்வளி - பலவாய்க் கவர்ந்தகாற்று, 114.
 பல்வண்டு - பலசாதிவண்டுகள், 486.
 பலம் - பிரயோசனம், 411.
 பலர்புறக்கண்டு - பகைவர் பலரையும் முதுகூண்டு, 71.
 பலவுறுதிருமணி - பலவிலைபெற்ற அழகிய மாணிக்கம், 516.
 பலாப்பழம், 337, 511.
 பலாமரம், 12, 144.
 பழங்குடி - பழையகுடிகள், 479.
 பழஞ் செருக்கு, 173.
 பழவிறன்மூதூர் - பழையவெற்றியையுடையமூதூர், 487.
 பழன் - பழம், 263, 281.
 பழனம் - மருதநிலம், 454.
 பழிச்ச - வாழ்த்த, 201.
 பழிச்சிய - வாழ்த்தின, 538.
 பழிச்சினிர் - வாழ்த்தி, 360.
 பழுதா, 153.
 பழுதி - முற்றுப்பெற்று, 578.
 பழுதிய - முற்றுப்பெற்ற, 95.
 பழையர் - கள்விற்கும்விலையர், 459.
 பள்ளி - இடைச்சேரி, 451; இருப்பிடம், 300; படுக்கை, 419.
 பளிங்கு - கருப்புரம், 516
 பறை - பறத்தற்றெழில், 55; வாத்தியம், 236, 321.
 பன்றினைப்பிடிக்கும்கற்பொறி, 194; பன்றித்தசை, 153.
 பன்றிப்பறை - பன்றினைஒட்டுவதற்காகக் கொட்டும்பறை, 344.
 பனிக்காலத்தில் விற்கெரித்துக்குளிர்சாய்தல், 446 - 7.
 பனிக்கும் - தலைநடுக்கும், 81, 289. நடுக்கச்செய்யும், 398.
 பனித்தல் - நடுங்குதல், 191.
 பனிவார்தா - குளிர்ந்தநெடியசோலை, 486.
 பனுவல் - எஃகிண்பஞ்சு, 361.
 பாக்கம் - சீறார், 162.
 பாசர் - யானைப்பாசர், 327.
 பாசி - பசுமையையுடையதா, 221.
 பாட்டு - இசைப்பாட்டு, 390.
 பாடு - ஓசை, 278.
 பாண்டில் - வட்டம்; வெண்கலத்தாளம்; ஆகுபெயர், 4.
 பாணர், 40.
 பாணி - பாட்டு, 539.
 பாம்பு, 199.
 பாய்தல் - சொரிதல், 399,

அரும்பதமுதலியவற்றின் அகராதி. ககடு

- பாய்ந்தென - பாய்ந்ததென, 129; பாய்ந்ததாக, 302, 309, 524.
- பாயிருள் - பரந்திருட்டு, 84.
- பார்ப்பு - குரங்கின்குட்டி, 208; 312; [“பார்ப்புடை மந்தியகாடிநந்தோரே” குற. 278]
- பாராட்டி - கொண்டாடி, 353.
- பால் - பயிர்களின் பசுங்காய்களிற் கட்டும்பால், 114, பால், 417.
- பாவை - பிரதிமை, 125.
- பாழ் - ஒன்றுமில்லாமை, 59.
- பாதை, 276, 378.
- பிடி - கையின்பிடி, 105; பெண்யானை, 127, 307.
- பிடியேழ் - ஒருகைப்பிடியில் ஏழுசாய், 105.
- பிணக்குதல், 379.
- பிணர் - சருச்சரை, 246.
- பிணவுநாய் - பெண்ணாய், 177, 563.
- பிணவுநாய்முடுக்கியதடி - பெண்ணாய் ஒடிக்கடித்தடெடுப்பின்தசை, 177.
- பிணி - பிணித்தல்; முதனிலைத்தொழிற்பெயர், 383.
- பிணிக்கும் - சருக்கும், 73.
- பிணித்தல் - கட்டுதல், 381.
- பிணிமார் - பிணித்தற்கு, (கட்டுதற்கு), 326.
- பிணை - பெண்மான், 404.
- பிணையற்கோதை - பிணைத்தலையுடைய மாலை, 349
- பிதிர்வு - பிதிர்ச்சி, சிசுறுதல், 109.
- பிரசம் - தேனடை, 239.
- பிழைப்பு - பிழைத்தல், கெடுதல், 578.
- பிளவை - பிளக்கப்பட்டதசை, 176.
- பிற்பட = பின்பட - பிள்ளை, 357.
- பிறங்குதல் - பெருத்தல், 111.
- பின்றை - பின்பு, 538.
- பின்னியன்ன - பின்னிணல்ஒத்த, 379.
- பீலி - மயிலின்கலாபம், 234.
- பீலியணிகழை - பீலியாகியஅழகிய தமை, ௦.
- புககணன் - பக்கால்நீண்ட, 4, 47.
- புக்கு - புகுத்து, 132, 165, 299.
- புகர்முகம் - புள்ளியையுடையமுகம், 225.
- புகல் - விருப்பம், 565.
- புகலுதல் - விரும்பித்திரிதல், 69, 239.
- புகலும் - புகழ்ந்துசொல்லும், 356.
- புகழுள் - புகழ்பவர், 73.
- புகழுநர்க்குராமுதலியனகொடுத்தல், 73 - 6.
- புகழொடுக்கழிகநம்வனார்த்தநான், 557.
- புகுமின் - புகுவீர், 366, 491.
- புக்குரலைக்கேட்டு விடியலையறிந்து பிரயாணப்படல், 448.
- புக்கை போகிய மகார், 253.
- புடையுநர் - புடைப்பவர்கள், 328.
- புடையுட - கொட்டி, 204.
- புண்கூர்ந்து - புண்மிகுந்து, 292.
- புண்ணரிந்து - புண்ணும்படி வெடித்து 138, 292
- புணர்பு - புணர்ந்து, 526, 535.
- புதவு - அறுகம்புல், 449; தெற்றுவாயில், 490.
- புதுநிறை - புதுப்பெருக்கு, 61.
- புதுவது - புதியதாகிய தன்மை, 28, 29, 96.
- புதுவீர் - புதுவீர், 392; விருந்தார் தன்மையைபுடையீர், 412.
- புதுவோர் - புதியமார்தர், 288.
- புதைத்த - மறைத்த, 221.
- புதைய - மறைய, 225.
- புயல் - மழை, 120.
- புயற்புனிறுபோகிய - மழையால்குன்றணிமை தீர்ந்து முற்றிய, 120.
- புரவி - குதிரை, 574.
- புரிசை - மதிஸ், 229.
- புரிதல் - முறுக்குதல், 23; விரும்புதல், 299.
- புரை - உயர்ச்சி, 88, 377; ஒப்பு, 92, 110.
- புரைநவ உயரிய - உயர்ச்சி மிகஉயர்ந்த 377.
- புல் - ஊகம்புல், 393; புற்கள், 439.
- புல்லரை = புற்கென்ற அரை - சிவந்த அரை, 449.
- புல்லாங்குழல், 8.
- புலந்து - வெறுத்து, 203.
- புலம் - இடம், 67, 392, 492; கொல்லை, 299.
- புலம்பு - வருத்தம், 49, 167, 412.
- புலரிவிடியல் - இராக் காலம் நீங்குதலையுடைய விடியற்காலம், 448.
- புலவர், புலவோர் - அறிவுடையோர், 72, 576. [புலம் - அறிவு.]

வேரல் - சிறுமூங்கில், 223.
 வேல் - வேலாயுதம், 116, 319.
 வேவை - வெந்தபொரியல், 168.
 வேழம் - யானை, 325, 572
 வேள் - சிற்றரசன், 164.
 வேளை - நன்னனை, 94.
 வேறுபுலம் - வேறிடம், 408.
 வேனிழற்புலவோர் - வேற்போரின்

விளக்கத்தையுடைய அறிவுண்ட
 யோர், 88.
 வைகறை - விடியற்காலம், 172.
 வைகிய - தங்கிய, 99.
 வைகினிர் - தங்கினீராய், 196.
 வைத்தன்ன - வைத்தால் அன்ன, 15
 வைப்பு - ஊர், 95.
 வெளவும் - வாங்கிக்கொள்ளும், 869.

பிழையும் திருத்தமும்.



பக்கம்.	வரி.	பிழை.	திருத்தம்.
1	4	விண்ணிதி	விண்ணதி
5	35	ககடு	ககடு
18	10	விதவை	மிதவை
"	23	காமர்	காமரு
"	24	மரநா	மரநா
"	28	விதவை	மிதவை
25	29	தலைவனெ	தலைவெ
28	28	அவ்வெ	" அவ்வெ
35	10	முந்தூழ்	உந்தூழ்
36	16	141	144
39	19	தசையை	தசை
46	14	யெருக்கு	யெருக்கு
53	27	ருசலோ	ருசேலோ
57	7	கையினலே	கையிலே
71	40	பெருகு	பெறுகு
77	37	கனையுமு	கனையு
83	15	ததை	த்தே
84	80	பாலுக்கு	பாலுடைக்கு
88	8	பெருகு	பெறுகு